



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,880 — FRIDAY, JANUARY 13, 1956

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices:—		Land Sales by the Settlement Officers:—	
Preliminary Notices	13	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
Land Sales by the Government Agents:—		Northern Province	—
Western Province	—	Eastern Province	—
Central Province	—	North-Western Province	—
Southern Province	—	North-Central Province	—
Northern Province	—	Province of Uva	—
Eastern Province	—	Province of Sabaragamuwa	—
North-Western Province	—	Land Acquisition Notices	22
North-Central Province	—	Notices under the Land Development Ordinance	40
Province of Uva	—	Land Redemption Notices	41
Province of Sabaragamuwa	—	Miscellaneous Land Notices	41
		Lands under Peasant Proprietor Scheme	—

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,073 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 13th day of January, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 24th day of October, 1955.

K. V. S. KATHIRGAMANATHAN,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Notes.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Timpitigama in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries:—

North. The village limits of Rallerotawewa and Henaya Rotawewa;

13—J. N. B 51860-862 (1/55)

E 1

East. The village limit of Manahinda,
South. The village limit of Bambaragaswewa, part of Nawaka Ela (the village limit of Bambaragaswewa), the village limit of Bambaragaswewa,
West. The village limit of Bambaragaswewa, Gansabhawa Road from Palu Rotawewa (the village limit of Bambaragaswewa), the village limits of Bambaragaswewa and Palu Rotawewa.

Block Survey Village Plan No. 328

Lot No.	Name of Land	Extent	
		A.	R. P.
1	Kadurugahamulayaya	3	3 28
2	Kadurugahamulayaya, Atakapuyaya, Waradamanayaya and Nugagahamulayaya	60	0 15
3	Dewahuwa Tank	84	3 30
4	Atakapuyaya (reservation along stream)	0	1 28
5	Wankoneyaya (reservation along stream)	1	1 11
6	—Stream	0	0 19
8	—Footpath	0	0 5
9	—Cart track	0	0 7
10	Waradamanayaya (reservation along cart track)	0	0 9
11	Timpitigamawewa	7	1 33
12	Wankoneyaya	2	2 32
13	Wankoneyaya, Katupileyaya and Kosgahamulayaya	13	0 22
14	Katupileyaya (reservation along Nawaka Ela)	1	3 8
15	Nawaka Ela (half area)	0	0 34
16	Kosgahamulahena (reservation along Nawaka Ela)	0	2 12
17	Kosgahamulahena	4	1 37
18	Kosgahamulahena	0	1 4
19	Kosgahamulahena (reservation along Nawaka Ela)	0	1 31
Total		182	0 5

(Matale S. O. No. 1—1956)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,074 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 13th day of January, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 24th day of October, 1955.

K. V. S. KATHIRGAMANATHAN,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note —(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Hombawa in Kandapalla Koralu of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —

North: The village limit of Andagala, Okurugahamula Ela, the village limits of Andagala and Nilagama, Ganme Ela, the village limit of Nilagama, Kurmeti Ela, the village limit of Manahmda;

East: The village limits of Pattiwela, Dembawatawana and Galewela;

South: The village limit of Kospota, part of Hombawa Ela (the village limit of Kospota), the village limit of Kospota;

West: The boundary limit of North-Western Province.

Block Survey Village Plan No 335

Lot No.	Name of Land	Extent	
		A.	R. P.
7	Nawakawatta	1	1 0
15	—Reservation along road	1	2 36
19½	—Reservation along road	0	2 3
20	Hombawe Mukalana	31	0 34
21	Hombawe Mukalana	30	1 24
22	Hombawe Mukalana (reservation for means of access)	0	2 33
23	Hombawe Mukalana	29	3 28
24	Hombawe Mukalana	13	0 25
25	Hombawe Mukalana	7	0 11
26	Hombawe Mukalana	3	0 25
27	Hombakotuwa	7	0 2
28	Hombawe Mukalana	17	3 24
29	Gonagasyaya	12	2 5
30	Hombawe Mukalana	5	1 15
31	Hombakotuwa	6	3 18
32	Hombawe Mukalana	3	2 1
33	Hombakotuwa	10	1 8
34	Gonagasyaya	10	1 33
35	Gonagasyaya	14	0 37
36	Hombakotuwa	6	2 9
37	Talagahamulahanemukalana	56	2 39
38	Talagahamulahanemukalana (reservation along Ganme Ela)	0	1 4
39	Bulugahamulayaya (reservation along Ganme Ela)	2	0 23
40	Bulugahamulayaya	1	1 34
41	Bulugahamulayaya	2	0 3
42	Bulugahamulayaya (reservation along road)	0	0 32
43	Bulugahamulayaya (reservation along road)	0	0 28
44	Bulugahamulayaya	3	3 26
45	Bulugahamulayaya	3	1 24
46	Bulugahamulayaya	0	2 31
47	Bulugahamulayaya	0	0 25
48	Bulugahamulayaya (reservation along road)	0	1 17
49	Katupotheyaya	16	2 8
50	Katupotheyaya (reservation along stream)	10	0 19
51	—Stream (dry)	0	2 2
52	Katupotheyaya	26	1 34
53	Katupothemukalana	0	3 2
54	Katupotheyaya	1	1 16
55	Katupotheyaya (reservation along Bambaruwahana Ela)	0	0 10
56	Katupotheyaya	0	1 13
57	Katupotheyaya (reservation along Bambaruwahana Ela and Kurmeti Ela)	8	3 22
58	Katupotheyaya (reservation along Bambaruwahana Ela)	7	0 1
59	Bambaruwahana Ela—(stream)	2	0 4
60	Hombawe Mukalana, Danduhagolla Mukalana (reservation along Bambaruwahana Ela, Kurmeti Ela, Belgomuwa Ela and stream)	24	1 35
61	Hombawe Mukalana (reservation for road)	4	2 33
62	Hombawe Mukalana (reservation along stream)	0	1 38
63	—Stream (dry)	1	3 23
64	Hombawe Mukalana (reservation for road)	1	0 0
65	Hombawe Mukalana (reservation along Belgamuwa Ela, Hombawe Ela and stream)	27	0 31
66	Hombawe Mukalana	46	1 34
67	Belgamuwa Ela—(stream)	7	2 7
68	Udagryawela (reservation along Belgamuwa Ela)	10	2 30
69	Daduwigolla, Hombawe Mukalana	17	1 3
70	Daduwigolla, Pattawelamukalana	83	1 30
71	Udagryawela	11	0 0
72	Udagryawela (reservation along Belgamuwa Ela)	5	0 38
73	Udagryawela (reservation along Belgamuwa Ela)	7	0 23
74	Udagryawela	53	1 35
75	—Bund	1	1 28
76	—Bund	0	1 33
77	Daduhagolleyaya—(tank) (abandoned)	0	2 1
78	Puswelrodha (tank) (abandoned)	3	1 26
79	—Stream (dry)	0	0 35
80	Weheragalaheeneyaya (tank) (abandoned)	1	2 29
81	Weheragalaheeneyaya (tank) (abandoned)	1	2 23
82	Wohoragalaheeneyaya (part of abandoned tank)	1	0 3
83	Weheragalaheeneyaya (reservation along stream)	0	1 8
84	Wohoragalaheeneyaya	0	0 20
85	Wohoragalaheeneyaya	3	2 23
86	Wohoragalaheeneyaya	2	1 35
87	Wohoragalaheeneyaya	5	3 10
87½	Wohoragalaheeneyaya	0	1 32
88	Wohoragalaheeneyaya	1	3 16
89	Wohoragalaheeneyaya	0	1 18
90	Wohoragalaheeneyaya	0	1 2
91	Wohoragalaheeneyaya	2	0 24
92	Wohoragalaheeneyaya	0	3 6
93	Ellegawela Pillawa	1	2 20
96	Hombawe Ela (stream) (half area)	0	2 0
97	Daduhagolleyaya (reservation along Hombawe Ela)	0	1 12
99	Daduhagolleyaya, Pallekotuwa (reservation along Hombawe Ela)	0	3 0
100	Pallekotuwa, Hombakotuwa	19	2 13
102	Hombakotuwa	3	0 23
103	Hombakotuwa (reservation along Hombawe Ela)	0	3 16
104	Hombawe Mukalana (reservation along road)	1	1 33
105	—V. O. road	2	2 9
106	Waradamanyaya (reservation along road)	0	2 13
107	Waradamanyaya (reservation along road)	0	1 29
108	Waradamanyaya	3	0 31
109	Waradamanyaya	1	2 9
110	Waradamanyaya	4	1 1
111	Waradamanyaya	3	0 39
112	Waradamanyaya	1	2 6
113	Waradamanyaya	2	0 0
114	Waradamanyaya	1	2 20
115	Waradamanyaya (reservation along Katupothela Ela)	1	0 32
116	Katupotheyaya (reservation along Katupothela Ela)	0	0 18
117	Waradamanyaya (reservation along road)	0	0 18
118	Waradamanyaya	0	0 27
119	Waradamanyaya	10	3 15
120	Waradamanyaya (reservation along Katupothela Ela)	3	0 12
121	Katupothela Ela (stream) (dry)	0	2 22
122	Waradamanyaya (reservation along Katupothela Ela)	0	0 32
122½	Waradamanyaya (reservation along Katupothela Ela)	0	2 9
123	Waradamanyaya	1	1 28
124	Waradamanyaya	17	1 29
125	Waradamanyaya (reservation along Katupothela Ela)	2	3 6
126	Waradamanyaya	4	0 32

Lot No.	Name of Land	Extent			Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.			A.	R.	P.
127	Waradamyaya	2	0	26	194	Hombawe Mukalana (reservation along road)	1	2	25
128	Waradamyaya	4	1	26	195	Hombawe Mukalana (reservation along Bambaruwahana Ela and stream)	4	1	13
129	Puwakgahagaluhena	0	2	31	196	—Stream (dry)	0	2	11
130	Wattakkahene	3	3	10	197	Gonagasyaya (reservation along stream)	2	1	18
131	Wattakkahene	1	2	12	198	Gonagasyaya	1	0	31
132	Nawakagala	0	3	16	199	Gonagasyaya (reservation along road)	0	0	34
134	—Path	0	0	5	200	Gonagasyaya (reservation along road)	0	1	8
135	—Footpath	0	0	3	201	Gonagasyaya	3	1	7
136	Puwakgahagalaheena (reservation along Nawaka Ela)	0	3	32	202	Gonagasyaya (reservation along Bambaruwahana Ela)	4	1	30
137	—Stream (dry)	0	0	6	203	Waradamyaya (reservation along Bambaruwahana Ela)	2	2	37
138	Nawaka Ela (stream)	0	3	0	204	Waradamyaya	4	0	8
139	Nawakawatta (reservation along Thithawelpelassa Ela and Nawaka Ela)	4	0	13	205	Waradamyaya	6	3	8
140	Thithawelpelassa Ela (stream)	0	3	21	206	Waradamyaya (reservation along Bambaruwahana Ela)	2	2	19
140½	—Masonry well	0	0	1	207	Waradamyaya (reservation along Bambaruwahana Ela)	1	3	3
141	Nawakawatta	1	0	10	208	Waradamyaya (reservation along road)	0	0	30
142	Nawakawatta (reservation along Okurugahamula Ela and Thithawelpelassa Ela)	4	2	2	209	Waradamyaya	2	3	28
143	Tholompelesseyaya (reservation along stream)	0	3	4	210	Waradamyaya (reservation along road)	0	1	32
144	Pangurmanahonemukulana (reservation along Okurugahamula Ela)	0	1	21	211	—V. C road	0	3	33
145	Pangurmanahonemukulana	18	0	3	212	—Rock and chena	2	3	14
145½	Pangurmanahonemukulana (reservation along stream)	0	1	1	213	—Rock	0	3	13
146	Tholompelesseyaya	0	2	19	214	—Footpath	0	0	6
147	Nawakawatta	2	3	18	215	Nawakawatta	1	1	31
148	Nawakawatta	2	2	33	216	Nawakawatta (reservation along Bambaruwahana Ela)	1	0	13
149	Nawakawatta	1	0	12	217	Nawakawatta	1	1	29
150	Nawakawatta	0	3	31	218	Nawakawatta	0	1	28
151	Nawakawatta	0	2	36	219	Nawakawatta (reservation for stream)	1	1	16
152	Nawakawatta	0	3	34	220	Nawakawatta	0	0	26
153	Nawakawatta	0	3	9	221	Nawakawatta	1	0	26
154	Nawakawatta (reservation along Thithawelpelassa Ela)	0	2	8	222	Nawakawatta	1	0	13
155	Nawakawatta	0	0	15	223	Nawakawatta	1	1	12
156	Nawakawatta (reservation along Thithawelpelassa Ela)	0	2	15	224	Imbulagawagodellemukulana	0	1	16
157	Nawakawatta (reservation along Thithawelpelassa Ela)	0	2	7	225	Imbulagawagodellemukulana	3	2	27
158	Nawakawatta (reservation along Thithawelpelassa Ela)	0	3	1	226	Nawakawatta	2	0	30
159	Nawakawatta (reservation along Thithawelpelassa Ela)	0	2	5	227	Nawakawatta	1	3	19
160	Nawakawatta (reservation along Thithawelpelassa Ela)	0	3	17	228	Nawakawatta	1	0	16
161	Nawakawatta (reservation along Thithawelpelassa Ela)	1	0	5	229	Nawakawatta	0	2	29
162	Nawakawatta (reservation along Thithawelpelassa Ela)	0	3	15	230	Nawakawatta	0	0	24
163	Nawakawatta (reservation along Thithawelpelassa Ela)	0	1	15	231	Nawakawatta (reservation for stream)	1	1	21
164	Nawakawatta	0	2	37	232	Nawakawatta (reservation for stream)	0	3	27
165	Nawakawatta	1	1	39	234	Nawakawatta (reservation for stream)	0	0	26
166	Nawakawatta (reservation along Nawaka Ela)	0	0	30	235	Nawakawatta	1	0	4
167	—Footpath	0	0	5	236	Nawakawatta (reservation for path)	0	0	16
168	Nawakawatta (reservation along Nawaka Ela)	0	0	10	237	Nawakawatta (reservation for stream)	0	0	33
169	Nawakawatta (reservation for Nawaka Ela)	1	0	36	238	Nawakawatta (reservation for road)	0	0	19
170	Nawakawatta (reservation for Nawaka Ela)	0	1	14	239	Nawakawatta (reservation for path)	0	0	31
171	Nawakawatta	0	2	27	240	Nawakawatta	4	0	13
172	Nawakawatta	0	3	5	241	Nawakawatta (reservation for stream)	0	1	2
173	Nawakawatta (reservation for Nawaka Ela)	0	1	12	242	—Stream (dry)	0	1	17
174	Nawakawatta	0	3	15	243	Pangurmanahonemukulana (reservation for stream)	1	3	14
175	Nawakawatta (reservation for Nawaka Ela)	1	1	7	244	Pangurmanahonemukulana, Gorakagolla, Bulugahamulademada	172	1	25
176	Nawakawatta	1	3	26	245	Bulugahamulademada (reservation along stream)	12	2	36
177	Nawakawatta	1	1	17	246	Imbulagawagodellemukulana (reservation along stream)	1	2	32
178	—Footpath	0	0	3	247	Imbulagawagodellemukulana	1	1	27
179	—Rock	2	2	10	248	Imbulagawagodellemukulana	1	1	5
180	Wattakkahene (reservation along road)	0	0	21	249	Imbulagawagodellemukulana	0	2	24
181	—Rock and chena	1	1	18	250	Nawakawatta (reservation for stream)	0	3	30
182	Waradamyaya	1	3	20	251	Nawakawatta (reservation for stream)	0	1	12
183	Waradamyaya	0	3	23	252	Nawakawatta (reservation for path)	0	0	24
184	Waradamyaya (reservation along footpath)	1	0	0	253	Bambaruwahana Ela (stream)	3	3	11
185	—Footpath	0	0	33	254	Niyandagalayaya (reservation for stream)	7	1	29
186	Waradamyaya (reservation along Katupotha Ela)	0	1	9	255	Niyandagalayaya	25	1	21
187	Waradamyaya (reservation for Katupotha Ela)	0	2	28	256	Niyandagalayaya	94	3	27
188	Waradamyaya	2	1	27	257	—V. C road	0	3	25
189	Waradamyaya (reservation along footpath)	0	1	27	258	Hombawe Mukalana (reservation along stream)	3	2	32
190	Waradamyaya	0	1	27	259	Gonagasyaya (reservation for stream)	1	2	38
191	Waradamyaya	3	1	10	260	Gonagasyaya	0	2	0
192	Waradamyaya (reservation along Bambaruwahana Ela)	0	0	9	261	Gonagasyaya (reservation for road)	0	0	15
193	—Footpath	0	0	2	262	Gonagasyaya (reservation along road)	0	1	36
					263	Gonagasyaya	1	2	20
					264	Gonagasyaya	5	0	37
					265	Gonagasyaya	0	3	25
					266	Gonagasyaya	9	0	16
					267	Gonagasyaya	1	2	13
					268	Gonagasyaya (reservation along road)	0	0	17
					269	Gonagasyaya (reservation along road)	0	0	18
					270	Gonagasyaya	1	3	4
					271	Gonagasyaya	1	2	10
					272	Gonagasyaya (reservation along road)	0	0	22
					273	Gonagasyaya (reservation along road)	0	0	16
					274	Gonagasyaya	1	1	30
					275	Gonagasyaya (reservation along road)	1	0	23

Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.
276	Gonagasyaya (reservation for stream)	12	2	30
277	Gonagasyaya	18	2	10
278	Hombawe Ela (stream) (half area)	1	2	2
279	Niyandagalayaya (reservation along stream)	10	3	29
280	Hombawe Ela (stream)	0	0	12
Total		1,357	0	11

(Matale S. O. No 2—1956)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,075 (Matale)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 13th day of January, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 24th day of October, 1955.

K. V. S. KATHIRGAMANATHAN,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Walakumbura in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —

North: The village limit of Ranwediya;

East: Part of Beligamuwa Ela (the village limit of Beligamuwa),

South: Part of Beligamuwa Ela (the village limit of Beligamuwa), the village limits of Beligamuwa and Madahapolakanda,

West: The village limit of Madahapolakanda, the boundary limits of F. T. P. 10 N. W. P. and the village limit of Ranwediya.

Block Survey Village Plan No. 338

Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.
3	Karanampotha Pillewa	0	0	15
4	Do.	0	3	28
5	—V. C road	0	2	39
6	Divulwatta	0	0	5
6½	Do.	0	0	6
7	Divulwatta, Ambagahakotuwa Pillewa	2	2	15
9	Weukanda (bund)	0	2	4
9½	—Channel	0	0	13
10	Dalupotha (reservation along stream)	0	2	31
12	Beligamuwa Ela (stream) (half area)	1	2	28
13	Karanampotha Godavala (water hole)	0	0	39
14	—Channel	0	0	15
15	—Path	0	0	16
16	—Footpath	0	0	2
Total		7	3	16

(Matale S. O. No 3—1956)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,076 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 13th day of January, 1956, such land will be

declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 24th day of October, 1955.

K. V. S. KATHIRGAMANATHAN,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Hatadukkuwa in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —

North: The village limit of Weralanda;

East: The boundary limit of Udugoda Pallesiya Pattu (Dembawa F. V. P. 90);

South: The boundary limit of Udugoda Pallesiya Pattu (Wegodapola F. V. P. 89), Gansabhawa Road (abandoned), D. R. C. Minor Road, Gansabhawa Road (abandoned), D. R. C. Minor Road, Gansabhawa Road (abandoned) [The boundary limit of Udugoda Pallesiya Pattu (Wegodapola F. V. P. 89)], the boundary limit of Udugoda Pallesiya Pattu (Wegodapola F. V. P. 89);

West: The village limit of Beligamuwa, Pinkumbure Ela (the village limit of Beligamuwa).

Block Survey Village Plan No. 340

Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.
4	Pinkumbure Ela (stream)	0	0	5
6	Paragahulpote Ela (stream)	1	2	11
7	—Masonry well	0	0	2
8	—Masonry well	0	0	2
9	—Footpath	0	0	8
12	Katuwetlanda (reservation along Paragahulpote Ela)	0	3	29
13	Walaawewatta (reservation along Paragahulpote Ela)	0	2	1
14	Walaawewatta (reservation along Paragahulpote Ela)	0	0	17
15	Walaawewatta (reservation along Paragahulpote Ela)	1	2	6
16	Walaawewatta	2	2	1
17	Do.	1	0	25
18	Do.	0	1	13
19	Katuwetlanda	1	0	7
19½	Katuwetlanda (reservation along stream)	0	1	31
21	Pidawillapillewa, Kapuhnewatta, Kajugaharnulawatta, Pahalawatta (reservation along stream)	1	1	3
26	Pidawillapillewa	0	0	35
27	—Ela	0	0	33
28	Pidawillapillewa (footpath and reservation)	0	0	19
29	—Footpath	0	0	3
33	—V. C Road	1	0	8
42	—Path	0	0	8
43	—Footpath	0	0	4
45	Kapuhnewatta	0	1	3
46	Kapuhena	2	0	10
47	Do.	0	2	4
48	Kapuhnewatta	0	3	31
50	Hatadukkuwewatta (reservation along stream)	0	1	32
51	Hatadukkuwehena (reservation along stream)	0	1	24
52	Walaawewatta (reservation along stream)	0	1	31
53	Maha Ela, Kosgaha Ela (stream, dry)	0	1	32
54	Walaawewatta (reservation along stream)	2	0	30
56	Walaawewatta	0	2	1
57	Walaawewatta (reservation along stream)	0	0	15
58	Walaawewatta	4	3	10
59	Walaawewatta (reservation along stream)	0	1	39
60	Pansalewatta (reservation along stream)	0	1	16

Lot No	Name of Land	Extent	
		A.	R. P.
61	Pansalewatta ..	0	0 19
62	Do ..	1	3 19
63	Paluwatta, Hatadukkuwe Heenna ..	1	3 30
64	Paluwatta ..	1	2 2
65	—Footpath ..	0	0 10
67	—Footpath ..	0	0 2
68	Pahalawatta ..	1	2 11
69	Paluwatta (reservation along stream)	0	0 35
71	Wattakkapurawatta ..	0	1 33
71½	Wattakkapurawatta (reservation along stream) ..	0	1 19
72	Wattakkapurawatta ..	1	0 31
73	Polgaswatta ..	1	1 5
75	Wattakkapurawatta ..	1	1 28
77	Diyawarakawa, Ihalawatta ..	1	3 28
78	Diyawarakawa ..	1	2 12
79	Wattakkapurawatta ..	2	2 16
80	Do ..	0	3 3
81	Wattakkapurawatta, Diyawarakawa ..	1	1 32
82	Wattakkapurawatta ..	1	0 1
83	Do ..	0	2 20
84	Do ..	0	2 10
85	Wattakkapurawatta (reservation along stream) ..	2	0 24
86	Mala Ela (stream, dry) ..	0	1 24
87	Wattakkapurawatta (reservation along stream) ..	1	2 20
88	Wattakkapurawatta ..	1	3 29
89	Diyawarakawa ..	1	1 8
90	Do ..	1	0 12
91	Do ..	1	2 34
92	Do ..	5	2 31
93	Do ..	10	1 6
94	Do ..	2	0 39
95	Diyawarakawa (reservation along stream)	1	3 35
96	Wattakkapurawatta (reservation along stream) ..	1	2 5
97	Wattakkapurawatta ..	1	1 34
98	Diyawarakawa ..	31	0 0
99	Diyawarakawa ..	1	2 4
Total ..		115	2 20

(Matale S. O. No. 4—1956)

LAND SETTLEMENT ORDINANCE**Settlement Notice No. 3,077 (Matale)**

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 13th day of January, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 24th day of October, 1955.

K. V. S. KATHIRGAMANATHAN,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Bambawa in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Hatamune, part of Kalugala Ela (the village limits of Hatamune and Galewela);

East: Part of Kalugala Ela (the village limits of Galewela and Dambagolla, and the boundary limit of Wahakotte (F. V. P. 98) in Udugoda Pallesiya Pattu), the boundary limit of Medabedda (F. V. P. 93) in Udugoda Pallesiya Pattu;

South: The boundary limit of Medabedda (F. V. P. 93) in Udugoda Pallesiya Pattu, Pihille Ela, the boundary limit of Medabedda (F. V. P. 93) in Udugoda Pallesiya Pattu, the village limit of Beligamuwa;

West: The village limits of Beligamuwa and Galewela, part of P. W. D. Road to Hatamune (the village limit of Galewela) the village limit of Galewela, parts of Bamba Ela and Kalu Ela (the village limit of Galewela).

Block Survey Village Plan No. 342

Lot No.	Name of Land	Extent	
		A.	R. P.
1	Kalu Ela (stream) (half area) ..	0	2 29
7	—P. W. D. Road ..	0	3 31
8	Bamba Ela (stream) (half area) ..	0	2 13
9	—P. W. D. Road ..	5	3 22
10	—Channel ..	0	0 3
13	Kalugala Ela (stream) (half area) ..	4	3 37
15	Gammula Ela (stream) ..	0	0 31
16	Gammula Ela (stream) ..	0	0 21
27	—P. W. D. Road (half area) ..	0	2 4
29	Ambagahamula Ela (stream) ..	0	1 6
30	Ambagahamula Ela (stream) ..	0	3 9
Total ..		15	0 6

(Matale S. O. No. 5—1956)

LAND SETTLEMENT ORDINANCE**Settlement Notice No. 3,078 (Matale)**

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 13th day of January, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 24th day of October, 1955.

K. V. S. KATHIRGAMANATHAN,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Dambawatawana in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Pattiwela, part of Gongawela Ela (the village limit of Pattiwela)

East: Part of Kalugala Oya (the village limits of Damunulla and Galowela)

South: The village limit of Galewela;

West: The village limit of Hombawa.

Block Survey Village Plan No. 347.

Lot No.	Name of Land	Extent	
		A.	R. P.
1	Nikalandahena (reservation along Gongawela Ela and Kalugala Oya) ..	3	3 31
2	Nikalanda ..	0	2 31
3	Divulgaskotuwa (reservation along Kalugala Oya) ..	0	1 12
6	Kalugala Oya (stream) (half area) ..	0	2 35
7	Ambagahamulawatta (reservation along Kalugala Oya) ..	1	1 22
8	Ambagahamulawatta ..	0	0 20
9	Ambagahamulawatta ..	0	0 27
10	Ambagahayaya ..	0	1 34
11	Ambagahamulawatta ..	0	0 33
12	Ambagahamulawatta (reservation along Kalugala Oya) ..	0	1 30
17	Kadawaleyaya (reservation along stream) ..	0	0 14
18	Kadawaleyayawatta (reservation along Kalugala Oya) ..	0	1 10
19	—P. W. D. Minor Road ..	1	1 6
20	Pinkotuwa (reservation along Kalugala Oya) ..	0	0 29
21	Pinkotuwa ..	0	0 35

Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.
22	Pmkotuwa	1	0	17
23	Pmkotuwa (reservation along Kalugala Oya)	0	2	0
23½	—Masonry well	0	0	1
24	Kadawalayawatta (reservation along Kalugala Oya)	0	2	34
25	Kalugala Oya (stream) (half area)	0	2	7
32½	Warapitiyaya (reservation along Ela)	0	0	11
33	Kumbukgahamulakumbura (reservation along Ela)	0	0	14
34	—Ela	0	0	12
36	Nikalandahena	0	0	28
37	Nikalandahena (reservation along Gangawela Ela)	1	0	8
39	Gongawela Ela (stream) (half area)	0	2	8
40	Gedaragawawatta (reservation along Gangawela Ela)	0	3	13
41	Kumbukgahamulayaya (reservation along Gongawela Ela)	0	3	4
42	Kumbukgahamulayaya	0	0	28
43	Gedaragawawatta	0	1	33
44	Kumbukgahamulayaya	1	0	13
45	Kumbukgahamulayaya (reservation along Gongawela Ela)	0	0	38
47	Welangolleyaya (reservation along Gongawela Ela)	1	0	0
48	Nikalandayaya (reservation along Gongawela Ela)	0	0	6
49	Welangolleyaya	0	1	19
50	Welangolleyaya	4	0	0
51	Welangolleyaya (reservation along Gangawela Ela)	1	2	26
52	Nikalandayaya (reservation along Gongawela Ela)	1	1	36
53	Nikalandayaya	0	1	15
54	—V. C. Road and reservation	0	3	5
57	—Irrigation channel	0	0	25
59	Kalugala Oya (stream) (half area)	0	0	29
61	Nikagaleyaya	0	2	22
62	Nikalandayaya (reservation along Gongawela Ela)	2	1	20
63	Nikalandayaya	0	1	25
64	Nikalandayaya	0	3	33
65	Nikalandayaya (reservation along Gongawela Ela)	1	1	22
66	Gongawela Ela (stream)	1	0	28
67	Welangolla (reservation along Gongawela Ela)	3	0	20
68	Welangolleyaya	9	0	22
69	Welangolla <i>alias</i> Pattiwelahinna	37	0	37
70	Pattiwelahinna <i>alias</i> Weheragolahaenna (reservation along Labudiya Ela)	2	1	26
71	Labudiya Ela (stream)	0	1	21
72	Weheragolahaenna <i>alias</i> Pattiwelahinna (reservation along Labudiya Ela)	2	1	4
73	Weheragolahaenna <i>alias</i> Pattiwelahinna	9	3	10
Total		100	1	24

(Matale S. O. No. 6—1956)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,079 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 13th day of January, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 24th day of October, 1955.

K. V. S. KATHIRGAMANATHAN,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE
The following lots situated in the village of Damunumulla in the Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Bambarakatupota, Siyambalawewa and Boliyakanda;

East: The village limits of Yatigalpotta and Puwakpitiya;

South: The village limits of Puwakpitiya and Galewela;

West: Part of Kalugala Oya (the village limit of Dembawatawana), part of Kalugala Oya (the village limit of Pattiwola), the village limit of Bambarakatupota.

Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.
1	Godawalo Ela (stream) (whole area)	0	0	27
2	Pihumbiyawala (reservation along stream)	1	3	14
3	Pihumbiyawala	2	2	25
4	Pihumbiyawala (reservation along stream)	7	1	9
5	Pihumbiyawala	22	3	31
6	Do.	3	3	10
7	Do.	0	1	25
8	Pihumbiyawala (reservation along stream)	0	1	14
9	Pihumbiyawala	0	2	17
10	Wehkadahena	0	2	2
11	Do.	0	3	3
12	Do.	0	2	37
13	Do.	6	3	21
14	Do.	2	0	38
15	Gerandigalahenna	6	2	37
16	Gerandigalahena, Siyambalawewehena, Ulpoteyaya, Wewudadahena, Kaha-pattalagedarahena	125	1	19
17	Siyambalagala (rock)	1	2	15
17½	Dumbuduwagewewa (tank) (abandoned)	0	3	23
17¾	Do. (do) (do.)	0	1	39
18	Ambalagala (rock)	0	3	35
19	Gerandigalahena	0	2	33
20	—Footpath	0	0	12
21	Gerandigalahena	6	0	6
22	Do.	1	1	5
22½	Gerandigalahena (reservation along road)	0	0	15
23	Gerandigalahena	1	0	16
24	Do.	0	2	23
24½	Gerandigalahena (reservation along road)	0	1	2
25	Gerandigalahena	0	2	19
26	—Rock (containing Templo Shrine Room)	0	0	1
27	—Do. (do.)	0	0	1
28	—Footpath	0	0	4
29	—Cart track	0	1	10
30	Kuda Wehkadahena	2	0	6
31	Mawatahena	1	2	15
32	—P. W. D. Road	1	0	25
33	Nikatuwala	0	2	31
34	Do.	0	1	14
35	Do.	2	0	9
36	Do.	1	0	29
37	Bolabendumukalana	14	1	39
38	Bolabendumukalana (reservation along stream)	3	2	20
39	Nikatuwala (reservation along stream)	0	1	35
41	Heen Ela (half area)	1	0	31
42	Kalugala Oya (stream)	4	3	21
46	Nikatuwala	1	0	30
47	Nikatuwala (reservation along road)	0	1	17
48	Mawatahena, Mawatayayehena	1	0	35
49	Do. Do.	0	1	35
50	Mawatahena	0	2	10
51	Do.	0	1	7
52	Do.	0	0	23
53	Wehkadahena	8	0	39
54	Do.	1	0	15
55	Gerandigalahenna (rock and forest)	4	3	26
56	Gerandigalahena (reservation along footpath)	0	0	13
57	Gerandigalahena	0	0	33
58	—Masonry well	0	0	1
59	Waradamanahena	1	2	11
60	Do.	1	1	28
61	Waradamanahena	0	3	23
62	Do.	0	2	1
63	Do.	0	2	12
64	Gerandigalahena (reservation along road)	0	2	17
67	Waradamanahena	0	2	19
68	Do.	0	1	4
69	Waradamanahena	1	0	9
70	Do.	0	3	24
71	Do.	0	3	31
72	Do.	0	1	39
73	Waradamanahena	0	3	29
74	Gerandigalahena (reservation along footpath)	0	0	28

Lot No	Name of Land	Extent		
		A.	R.	P.
75	—Footpath	0	0	3
76	Waradamanahena	0	2	34
77	Gerandigalahena	0	2	13
78	Do	0	1	36
79	Do	0	3	13
80	Do	0	2	2
81	Do	0	2	17
82	Do	0	1	21
83	Do	0	3	14
84	Do	1	0	27
85	Do	0	3	19
86	Do	1	1	19
87	Do	0	3	36
88	Do	0	1	28
89	Do	0	0	20
90	Do	1	0	36
91	Do	0	2	13
92	—Rock	0	1	17
93	Dunumadalagalahena	0	2	21
94	Badahalayahena, Dunumadalagalahena	9	0	17
95	—V. C. Road	1	3	13
96	Panuwokapuhena	0	3	2
97	Do	0	2	35
98	Panuwokapuhena, Galagawahena, Thanahena, Domatagahamulkete	80	3	5
99	Hamagahamulkete	2	0	15
100	—Rock	0	0	37
101	—Rock	0	0	15
102	Mahayaya, Ahugahamulketehena	2	2	28
103	Damunumullewowa (bank and bund)	40	1	6
104	—Footpath	0	0	17
105	Dehigahamulahena (reservation for bund)	0	3	22
108	—Cart track	0	0	35
111	Dehigahamulahena (reservation along road)	0	0	16
111½	Dehigahamulahena (reservation along road)	0	0	6
113	—Channel	0	0	15
114	Waradamanahena (reservation along channel)	0	0	33
116	Dehigahamulahena	0	1	9
117	Do	0	2	26
118	Do. (reservation along road)	0	0	16
118½	Dehigahamulahena (reservation along road)	0	0	6
119	—Road	0	1	12
120	Dehigahamulahena (reservation along road)	0	0	9
122	Dehigahamulahena	2	3	8
124	Do	0	0	19
125	—Footpath	0	0	6
126	Dehigahamulayaya	0	1	27
128	Dehigahamulahena (reservation for a road)	0	1	8
130	Gerandigalahena (rock and forest)	2	1	19
131	Hikgahamulahena	9	2	11
132	Do	1	0	35
133	Do	1	3	19
134	Hikgahamulahena (reservation along Horrow Ela)	0	1	21
135	—Horror Ela	0	1	12
137	Galgedigodahena (reservation along Horrow Ela)	0	0	26
138	—Horror Ela	0	1	4
139	Ahugahamulkete (reservation along Horrow Ela)	0	0	17
140	Galagawahena, Ankelmedillehena, Galgedigodehena	45	1	18
141	—Rock	1	2	23
142	Ankelmedillehena	3	0	38
143	—Cart track	1	1	35
144	Galagawahena (reservation along stream)	1	3	26
145	Thanahena, Migahamulahena (reservation along stream)	2	0	14
146	Migahamulahena	1	0	12
147	Do	3	1	20
148	—Cart track	0	1	27
149	Migahamulahena	4	2	19
150	Do	2	2	8
151	Do	1	2	12
152	Meegahamulahena (reservation along channel)	0	2	9
153	—Channel	0	1	2
154	—Channel	0	0	2
155	—Channel (whole area)	0	0	4
156	Galapitawewe Ela (stream)	0	3	12
158	Meegahamulahena Ela (stream)	0	3	34
159	Mahaweehena (reservation along stream)	2	3	16
160	Mahaweehena	1	3	28
166	Kalugala Oya (stream) (half area)	0	2	6
167	Kalugala Oya (stream) (half area)	0	0	13
Total		589	3	6

(Matale S. O. No. 7—1956)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,080 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 13th day of January, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 24th day of October, 1955.

K. V. S. KATHIRGAMANATHAN,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Pattiwela in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries:—

North · The village limits of Manahinda and Bambarakatu-pota,

East: Parts of Heen Ela and Kalugala Oya (the Village Limit of Damunumulla) Gongawela Ela (the village limit of Dembawatawana);

South · The village limit of Dembawatawana;

West · The village limits of Hombawa and Manahinda.

Block Survey Village Plan No. 349

Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.
1	Pattiwela Mukalana (reservation along stream)	0	1	35
2	—Footpath	0	0	12
3	Pattiwela Mukalana Yaya	3	3	12
4	Pattiwela Mukalana (contains Girandagala Trig. station)	134	2	14
5	Ettimwetchchahena	3	0	12
6	Ettimwetchchahena (reservation along stream)	1	2	23
7	Ettimwetchchahena (reservation along stream)	2	3	34
8	Ettimwetchchahena	5	3	24
9	Ettimwetchchahena	2	1	0
10	Ettimwetchchahena (reservation along stream)	1	2	17
11	Ettimwetchchahena (reservation along stream)	1	1	18
12	Ettimwetchchahena	1	3	13
13	Galtenhena	3	3	35
14	Galtenhena (reservation along stream)	2	0	19
15	Heen Ela (stream) (half area)	1	0	26
16	Galtenhena (reservation along stream)	1	1	16
17	Galtenhena	3	2	7
18	Galtenhena	0	3	20
19	Galtenhena (reservation along stream)	0	2	0
20	Galtenhena (reservation along stream)	0	1	33
21	Galtenhena	0	3	30
22	Thalakolayaya	16	2	13
23	Thalakolayayahena	1	1	33
24	Thalakolayayahena (reservation along stream)	0	3	31
25	Thalagodayahayahena	0	3	24
26	Thalagodayahayahena	1	0	3
27	Wagale Thankotuwa	0	3	4
28	Thalakolayaya (reservation along channel)	0	1	0
30	—Stream (dry)	0	1	21
31	Attanagahamula Yaya (reservation along stream)	4	1	6
32	Pahala Peellewa	0	3	11
33	Pahala Peellewa (reservation along stream)	0	0	10
34	Siyambalagahaku nbure Peellewa	1	0	26
35	Siyambalagahakumbure Peellewa (reservation along channel)	0	0	6
36	Siyambalagahakumbure Peellewa	0	3	8
37	Siyambalagahakumbure Peellewa (reservation along stream)	0	3	17
38	Kalugala Oya (stream) (half area)	0	3	11
39	Godakumbure Peellewa (reservation along stream)	0	1	10

Lot No.	Name of Land	Extent		Lot No.	Name of Land	Extent	
		A.	R. P.			A.	R. P.
40 ..	Godakumbure Poellewa	0	1 8	7	Siyambalawewa (tank and bund)	9	2 30
41 ..	—Owita	0	1 31	8	—Footpath	0	0 11
43 ..	—Footpath	0	0 4	11	—Waste land (reservation for footpath)	0	0 8
44	Galwetiya-kumbure Peellewa (reservation along stream)	0	2 30	12	Wewagawa Thankotuwa	0	0 36
45 ..	Galwetiya-kumbure Peellewa	0	3 28	13	—Chena (reservation along road)	1	0 0
46 ..	Pahalagedarawatte	0	3 17	14	Welahala Thankotuwa	0	2 11
47 ..	Pahalagedarawatte (reservation along stream)	0	1 37	15	—P. W. D. Road	1	0 10
49 ..	Gongawela Ela (stream) (half area)	0	2 5	16	Parauda Thankotuwa	0	1 6
50 ..	Pattiwela Pillewa (reservation along stream)	4	1 16	17	Parauda Thankotuwa	0	0 38
51 ..	Bulugahalandehena (reservation along stream)	0	1 1	18	Parauda Thankotuwa	0	0 26
52 ..	Bulugahalandehena	1	1 29	19	Parauda Thankotuwa	0	0 24
53 ..	Bulugahalandehena	8	1 32	20	Parauda Thankotuwa	0	0 27
54 ..	Divulgaspitiyehena	0	3 12	21	Parauda Thankotuwa	0	1 34
55 ..	Bulugahalandehena	2	1 9	22	Kiriwelhenawatte	0	2 16
56 ..	Ganwasame Pillawa <i>alias</i> Bulugahalandehena	12	3 37	23	—(land containing part of temporary boutique)	0	0 1
57 ..	Horrow Ela (channel)	0	1 9	24	Parauda Thankotuwa	0	1 23
57½ ..	Ganwasame Pillawa (reservation along channel)	0	1 27	25	Parauda Thankotuwa	1	3 6
58 ..	—V. C. Road	2	1 35	26	—Chena (reservation along P. W. D. Road)	1	1 2
59 ..	Pattiwelawewa (tank and bund)	22	2 5	28	Wewagawa Thankotuwa	1	0 5
60 ..	Pattiwela Mukalana	92	2 24	29	Parauda Thankotuwa	0	2 38
61 ..	Pattiwela Mukalana (reservation along stream)	9	0 37	30	Parauda Thankotuwa	0	2 10
62 ..	Labudiya Ela (stream)	1	2 37	31	Welikandehena Thankotuwa	0	2 10
63 ..	Pattiwela Mukalana (reservation along stream)	9	0 2	32	Parauda Thankotuwa	0	2 18
64 ..	Pattiwela Mukalana <i>alias</i> Welangolla	94	0 16	33	Parauda Thankotuwa	0	1 30
	Total	473	1 2	34	Parauda Thankotuwa	0	3 34
	(Matale S. O. No. 8—1956)			35	Parauda Thankotuwa	0	2 17
				36	Parauda Thankotuwa	2	2 11
				37	Welikandehena	0	1 16
				38	Welikandehena	0	0 36
				39	Welikandehena	0	3 16
				40	Wewagawa Thankotuwa	0	2 25
				41	Wewagawa Thankotuwa	0	1 7
				42	Wewagawa Thankotuwa	0	1 22
				43	Welikandehena	44	1 29
				44	Gerandigalaheenna	19	0 34
				Total	98	2 20	

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,081 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 13th day of January, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 24th day of October, 1955.

K. V. S. KATHIRGAMANATHAN,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Siyambalawewa in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Belyyakanda;
East: The village limit of Damunumulla;
South: The village limit of Damunumulla;
West: The village limit of Bambarakatupota.

Lot No.	Name of Land	Extent	
		A.	R. P.
1	Wewagawa Thankotuwa	2	1 9
2	Bambarakatupotawewa (tank)	2	3 9
3	Wewa Ihalahena	0	0 16
3½	Palugolle Yaya (reservation along channel)	0	0 6
4	Lolugahamulakumbura (reservation along channel)	0	0 10
5	Lolugahamulakumbura	0	1 33
6	—Irrigation channel	0	0 21
6½	Palugolle Yaya (reservation along channel)	0	0 9

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,082 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 13th day of January, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 24th day of October, 1955.

K. V. S. KATHIRGAMANATHAN,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Nabadagahawatta in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Puwakpitiya and Walaswewa, part of V. C. Road from Puwakpitiya to Weragalawatta (the village limit of Walaswewa), the village limit of Walaswewa, Uipote Ela (the village limit of Walaswewa), the village limit of Waslawewa;

East: The village limits of Kapuhena and Weragalawatta;

South: Part of V. C. Road from Puwakpitiya to Weragalawatta (the village limit of Weragalawatta), the village limit of Weragalawatta, part of Welapaula Ela (the village limit of Weragalawatta), the village limits of Weragalawatta and Dambagolle;

West: The village limits of Dambagolla and Galawela, part of Akarane Ela (the village limit of Galawela), the village limit of Puwakpitiya, part of Wan Ela (the village limit of Puwakpitiya).

Lot No.	Name of Land	Extent A R P	Lot No.	Name of Land	Extent A R P
1	Wan Ela (stream) (half area)	0 0 14	79½	—Wan Ela ..	0 1 7
2	Inginghamulayaya (reservation for tank bund)	0 0 15	80	—Horrow Ela ..	0 0 18
3	—Path ..	0 0 9	81	Nabadagawattlewowa (tank and bund)	40 2 17
6	Wan Ela (stream)	0 0 26	82	Wewa Ihalayaya (reservation along stream)	0 0 26
7	—Path ..	0 3 9	83	Galagawayaya ..	0 1 15
14	—Path ..	0 0 5	84	Galagawayayekumbura (reservation along stream)	0 0 26
15	—V. C. Road ..	1 3 23	85	Galagawayayekumbura ..	0 0 20
17	—Path ..	0 1 23	86	Galagawayayekumbura ..	0 2 28
18	Wewagawagala (rock)	2 2 10	87	Galagawayayekumbura ..	1 0 10
19	Galagawawatta ..	0 2 21	88	Galagawayaya ..	1 0 23
20	Galagawakumbura ..	0 3 19	89	Galagawayaya ..	0 3 14
21	Akaran Ela (stream) (half area)	0 1 22	90	Weragalawattihinna (rock)	2 3 3
22	—Path ..	0 0 6	91	Galagawayayokumbura (reservation along stream)	0 1 30
23	Horrow Ela (channel)	0 0 26	92	Galagawakumbura ..	0 1 30
25	Horrow Ela (channel)	0 1 20	93	Galagawakumbura (reservation along stream)	1 0 4
29	—Path ..	0 0 25	94	Wowe Ihalayaya (reservation along stream)	0 2 4
33	—V. C. Road (half area)	0 0 12	95	Wewe Ihalakumbura (reservation along stream)	0 1 18
34	Paluwattheyaya (reservation along V. C. Road)	0 0 17	96	Wewe Ihalakumbura ..	0 2 10
35	Paluwattheyaya (reservation along V. C. Road)	0 0 5	97	Wewe Ihalakumbura ..	0 1 32
36	Paluwattheyayehena ..	0 3 8	98	Wewe Ihalayayekumbura ..	0 2 18
37	Paluwattheyayehena ..	1 0 15	99	Wewe Ihalayayekumbura ..	0 2 1
38	Paluwattekumbura ..	2 3 39	100	Wewe Ihalakumbura ..	0 1 16
39	Paluwattheyaya ..	0 2 15	101	Wowe Ihalayaya ..	0 2 19
40	Paluwattekumbura ..	0 2 13	102	Wewe Ihalayayekumbura ..	0 3 22
41	Paluwattheyaya ..	2 3 0	104	Egodawewa (tank and bund)	3 1 2
42	Paluwattheyaya ..	0 3 36	106	Atubendiyaya (rock)	5 2 21
43	Paluwattheyaya (reservation along Uipoli Ela)	1 2 37	106	Galagawakumbura (reservation along stream)	0 3 4
43½	Paluwattheyaya (reservation along Uipote Ela)	0 0 10	107	Welapaula Ela (stream)	0 0 36
43½	Korakahawewewa (tank and bund) (part)	0 0 0	108	Welapaula Ela (stream) (half area)	0 0 5
44	Paluwattheyaya, Patanamboda ..	28 3 20		Total ..	131 0 29
45	—V. C. Road (half area)	0 1 2			
46½	Paluwattheyaya (reservation along V. C. Road)	0 0 8		(Matale S. O. No. 10—1956)	
47	Wan Ela (channel)	0 1 5			
48	Paluwattheyaya (reservation along Wan Ela)	0 0 11			
49	Paluwattheyaya ..	1 1 30			
50	Paluwattheyaya ..	1 0 19			
51	Paluwattheyaya (reservation along Wan Ela)	0 1 2			
52	Paluwattheyaya (reservation along Ela)	0 0 26			
53	Paluwattheyaya ..	1 1 35			
54	—Path ..	0 0 37			
55	Paluwattheyaya ..	0 2 11			
56	Paluwattheyaya (reservation along V. C. Road)	0 0 13			
57	Paluwattheyaya (reservation along V. C. Road)	0 0 23			
58	Paluwattheyaya ..	1 0 12			
59	Paluwattheyaya (reservation along Wan Ela)	0 0 29			
60	Paluwattheyaya (reservation along Wan Ela)	0 0 28			
61	Paluwattheyaya ..	1 1 4			
62	Paluwattheyaya (reservation along V. C. Road)	0 0 26			
63	Schonboomiya (cemetery) (reservation along V. C. Road)	0 0 18			
64	Schonboomiya (cemetery) ..	0 3 16			
65	Schonboomiya (cemetery) (reservation along Wan Ela)	0 0 28			
66	Paluwattheyaya (reservation along Wan Ela)	0 2 10			
67	Paluwattheyaya ..	0 3 22			
68	—V. C. Road ..	0 3 29			
70	Galagawayaya ..	1 0 39			
71	Galagawayaya (reservation along V. C. Road)	0 0 15			
72	—Footpath and reservation ..	0 1 28			
73	Galagawahena <i>alias</i> Galagawayaya ..	0 1 20			
74	Galagawayaya ..	0 2 12			
75	Galagawayaya (reservation along V. C. Road)	0 0 10			
76	Paluwattheyaya (reservation along V. C. Road)	0 0 13			
77	Paluwattheyaya ..	0 3 1			
78	Paluwattheyaya (reservation along Wan Ela)	0 1 7			
79	Galagawayaya (reservation along Ela)	0 1 9			

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,083 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 13th day of January, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 24th day of October, 1955.

K. V. S. KATHIRGAMANATHAN,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Notes.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Weragalawatta in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries:—

North: Part of V. C. Road from Nabadagawatta to Dambagolla (the village limit of Nabadagawatta), the village limits of Nabadagawatta and Kapuhena;

East: The village limits of Kapuhena and Dambagolla;

South: The village limit of Dambagolla;

West. The village limit of Nabadagahawatta, part of Wela-paula Ela (the village limit of Nabadagahawatta), the village limit of Nabadagahawatta.

Lot No.	Name of Land	Extent A. n. P.	Lot No.	Name of Land	Extent A. R. P.
1	Weragalawattchinna	6 2 27	47	Seenigodallewatta	0 3 23
2	Hakketiyaya, Seenigodallehena	10 1 30	49	Seenigodallewatta (reservation along V. C. Road)	0 0 2
3	—V. C. Road	0 0 34	50	Hakketiyayewatta	0 2 8
4	Hakketiyaya	1 1 25	51	Hakketiyayewatta (reservation along V. C. Road)	0 0 15
5	Hakketiyaya (reservation along stream)	1 0 19	52	Hakketiyayewatta (reservation along V. C. Road)	0 0 10
6	—Stream (dry)	0 0 25	53	Hakketiyayewatta	0 3 28
7	Hakketiya (reservation along stream)	1 0 21	54	Hakketiyayewatta	2 1 7
8	Hakketiyayewatta (reservation along stream)	0 1 22	55	Hakketiyayewatta (reservation along V. C. Road)	0 0 17
9	Hakketiyayewatta	0 2 17	56	Hakketiyaya (reservation along V. C. Road)	0 0 13
10	Hakketiyayewatta (reservation along V. C. Road)	0 0 13	57	Hakketiyaya	0 3 35
11	Hakketiyayewatta (reservation along V. C. Road)	0 0 38	58	Hakketiyaya (reservation along V. C. Road)	0 0 7
12	Hakketiyayewatta	0 1 33	59	Hakketiyaya	0 2 16
13	Hakketiyayewatta	0 2 27	60	Nikagalehena	0 1 28
14	Hakketiyayewatta (reservation along V. C. Road)	0 0 14	61	Nikagalehena	4 0 28
15	Hakketiyayewatta (reservation along V. C. Roads)	0 0 25	62	Nikagalewatta	1 3 17
16	Hakketiyayewatta	0 1 12	63	Hakketiyayepitiya	0 1 23
17	Hakketiyayewatta	0 2 3	64	—Path	0 1 34
18	Hakketiyaya (reservation along road)	0 0 3	64½	—Footpath	0 0 6
19	Hakketiyayewatta (reservation along V. C. road)	0 0 5	65	Hakketiyayepitiya	0 0 37
20	Hakketiyayewatta	0 2 16	66	Nikagalepitiya (reservation for well)	0 0 4
22	Hakketiyayewatta (reservation along V. C. road)	0 0 8	67	Nikagalewatta	0 2 23
23	Seenigodallewatta (reservation along V. C. Road)	0 0 6	68	Nikagalekumbura	0 2 32
24	Seenigodallewatta	0 1 24	69	Nikagalekumbura	0 1 20
25	Seenigodallewatta	0 2 27	70	Nikagalekumbura	0 1 19
26	Seenigodallewatta (reservation along V. C. Road)	0 0 20	71	Weragalawattewewa (tank and bund)	9 3 16
27	—V. C. Road	1 0 16	72	Wewagawahena	0 2 28
28	—V. C. Road (half area)	0 1 3	73	Thelambugahamulayaya (reservation along tank bund)	0 2 27
29	Seenigodallewatta	1 0 24	74	Thelambugahamulayaya	0 2 14
30	Seenigodallewatta (reservation along Ela)	0 2 4	75	—Footpath	0 0 4
31	—Wan Ela	0 0 36	76	Nikagaleheneyaya (reservation along stream)	0 0 27
32	—Footpath	0 0 38	77	Thelambugahamulayaya (reservation along stream)	0 2 25
35	Weragalawatttegala (rock)	3 0 4	78	—Stream (dry)	0 0 30
36	Wela-paula Ela (stream) (half area)	0 0 5	81	Nikagaleheneyaya	0 3 36
37	Elagawahena (reservation along Ela)	0 0 16	82	Nikagalehena	0 2 6
37½	—Ela	0 0 10	83	Nikagalewatta	0 1 6
39	Pillewekumbura	0 1 38	84	Nikagalewatta	0 1 3
40	Pillewekumbura	0 1 18	85	Nikagalewatta (reservation along stream)	0 2 2
41	Weragalawatttegala (rock)	6 1 8	87	—Stream (dry)	0 1 15
42	Seenigodallewatta (reservation along Wan Ela)	0 1 37	88	Thelambugahamulayaya (reservation along stream)	3 2 6
43	Seenigodallewatta	5 3 5	89	Thelambugahamulayaya	8 3 0
44	Seenigodallewatta	0 2 10	90	Thelambugahahena (reservation along stream)	0 0 12
45	Seenigodallewatta (reservation along V. C. Road)	0 0 17	91	Thelambugahahena	0 3 24
46	Seenigodallewatta (reservation along V. C. Road)	0 0 14	92	Thelambugahamulayayewatta	0 3 31
			93	Thelambugahamulayayewatta	0 1 33
				Total	94 1 10

(Mutale S O. No 11—1956)

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

Order No. 1 of 1956

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance No. 51 of 1947, and adapted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No. 9,773 of September 24, 1947), I hereby direct the Government Agent mentioned in column 1 of the schedule hereto or any other officer of the Crown authorized by him in that behalf to take possession, for and on behalf of Her Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that schedule.

Colombo, January 5, 1956

P. B. BULANKULANE,
Minister of Lands and Land Development.

SCHEDULE

Column 1

Column 2

The land shown as—

F 3810/LA 7614—The Government Agent, Kurunegala District

Lots 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 187, 188, 189, 190, 191, 192, 193, 194, 195, 196, 197, 198, 199, 200, 201, 202, 203, 204, 205, 206, 207, 208, 212, 213, 215, 217, 218, 219, 220, 221, 222, 223, 224, 225, 226, 227, 228, 231, 232, 233, 238, 239, 240, 241, 242, 243, 244, 245, 246, 249, 250, 251, 252, 253, 270, 271, 272, and 274 in supplement No. 1 to Irrigation survey preliminary plan No. 5.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 2 OF 1956

Reference No LA B. 2/J/LG/2509.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 7 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Galle District or other officer authorized by him	Lots 1 and 2 in preliminary plan No A 1,541	

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 3 OF 1956

Reference No LM 5552/J 55 E 387

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 7 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent, or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Kegalla District, or other officer authorized by him		A portion, in extent about 2 acres from the land called Dekotahena <i>alias</i> Kotugodella, situated in Hettimulla Village, Paranakuru Korale, Kegalla District; and bounded as follows — North by the remaining portion of the same land, East by Bulathkohupitrya-Kegalla P. W. D. Road, South by land claimed by M. Albert; West by paddy field claimed by T. L. Cyril and others

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

MA/AC/872/53

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- (1) A portion, in extent about 0 08 perches of the land bearing Assessment No 17, 39th Lane 'A', Wellawatte, situated in Wellawatte South Ward, within the Municipal Limits of Colombo, Colombo District, and bounded as follows —
North by the remaining portion of the same land;
East by premises bearing Assessment Nos. 15/1, and 15, 39th Lane 'A' Wellawatte,
South by premises bearing Assessment No 15/1, 39th Lane 'A',
West by land thrown into street
- (2) A portion, in extent about 2 42 perches of the land bearing Assessment No. 15/1, 39th Lane 'A' Wellawatte, situated in Wellawatte South Ward, within the Municipal Limits of Colombo, Colombo District; and bounded as follows —
North by premises bearing Assessment No. 17, 39th Lane 'A',
East by premises bearing Assessment No 15, 39th Lane 'A',
South by the remaining portion of the same land,
West by land thrown into street.
- (3) A portion, in extent about 3 41 perches of the land bearing Assessment No 15, 39th Lane 'A' Wellawatte, situated in Wellawatte South Ward, within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —
North by premises bearing Assessment No 17, 39th Lane 'A' and 39th Lane 'A' Wellawatte;
East by land thrown into street,
South by 39th Lane 'A' and remaining portion of same land;
West by premises bearing Assessment No. 15/1, 39th Lane 'A'.
- (4) A portion, in extent about 11 18 perches of the land bearing Assessment No 145, Dehiwela Canal Bank, Wellawatte, situated in Wellawatte South Ward, within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows:—
North by premises bearing Assessment No 149, Dehiwela Canal Bank, Wellawatte,
East by Dehiwela Canal Bank, Wellawatte,
South by the remaining portion of the same land;
West by land thrown into street.
- (5) A portion, in extent about 0 77 perches of the land bearing Assessment No. 149, Dehiwela Canal Bank, Wellawatte, situated in Wellawatte South Ward, within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows —
North by the remaining portion of the same land and Dehiwela Canal Bank, Wellawatte,
East by Dehiwela Canal Bank, Wellawatte;
South by land bearing Assessment No 145, Dehiwela Canal Bank.
West by the remaining portion of the same land.

Ref No J54 LG249
Colombo December 7, 1955

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of about 3 acres out of the land abutting Nawala Road, Nawala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

- North by properties bearing assessment Nos. 88 and 94, Nawala Road, claimed by Mr. Edwin and Mr. B. H. Lenoris Perera respectively;
- East by Nawala Road;
- South by property bearing assessment No. 1, Galpotha Road, claimed by Mr. H. M. Perera, and cemetery boundary;
- West by property bearing assessment No. 1, Galpotha Road, claimed by Mr. H. M. Perera

Ref. No J/55 S 459; R/Q 104.
Colombo, December 22 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

1. A portion, in extent about 27A.3R.30P., out of the land called Ratmalana Estate, situated at Ratmalana, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

- North by the Water Course and the remaining portion of the same land;
- East by the Estate Road;
- South by the Water Course;
- West by the land belonging to the Chakkindaramaya Temple and others.

2. A portion, in extent about 9 A. 0 R. 30 P., out of the land called Ratmalana Estate, situated at Ratmalana, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

- North by the Estate Road;
- East by V. C. Road;
- South by the remaining portion of the same land;
- West by the Water Course.

3. A portion, in extent about 5 A. 2 R. 0 P., out of the land called Ratmalana Estate, situated at Ratmalana, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

- North by the Water Course;
- East by the Water Course;
- South by the remaining portion of the same land;
- West by the Estate Road.

4. A portion, in extent about 3 A. 1 R. 8 P., out of the land called Ratmalana Estate, situated at Ratmalana, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

- North and West by the remaining portions of the same land;
- East by V. C. Road;
- South by the Estate Road.

5. A portion, in extent about 2 A. 2 R. 29 P., out of the land called Ratmalana Estate, situated at Ratmalana, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

- North by the Estate Road;
- East by V. C. Road;
- South by remaining portion of the same land;
- West by remaining portion of the same land.

6. A portion, in extent about 2 A. 1 R. 37.5 P., out of the land called Ratmalana Estate, situated at Ratmalana, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

- North by the land belonging to the Chakkindaramaya Temple and by a Water Course;
- East by the remaining portion of the same land;
- South by the Estate Road;
- West by the land belonging to Mr. R. C. Perera

Ref. No. J55 S418; R/Q 95.
Colombo, December 15, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

An allotment of land, in extent about 5 acres, called Delgahawatte Estate, situated at Nawala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

- North by property bearing Assessment No. 119/1, Nawala Road, claimed by Mr. G. D. Alwis Appuhamy;
- East by Old Road;
- South by property bearing Assessment No. 6, Old Road, Nawala, claimed by S. D. Abraham Appuhamy; property bearing Assessment No. 6/1, Old Road, claimed by Mrs. P. Harriet Perera; property bearing Assessment No. 6/2, Old Road, claimed by Mr. A. S. Rodrigo; property bearing Assessment No. 127, Nawala Road, claimed by Mr. H. K. Emis Singho;
- West by Nawala Road.

Reference No. J55 S464; R/Q 103.
Colombo, December 22, 1950.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about one acre from the land called Ashiyadda Godolla Delgahahena, situated in Keppetzi Walana-Hapitigam Korale, Colombo District; and bounded as follows:—

North by land claimed by Mr D K Singho Appuhamy,
East by remaining portion of Ashiyadda Godolla Delgahahena.
South by Muddaragama-Gaspe V. C. Road;
West by land claimed by the heirs of S A Karnis Appuhamy.

Ref. No. Q/B. 210/J55 E 365.
Colombo, December 22, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

Ref. No. LA 3546.

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent approximately 15 acres from the land called Hulanganuwa Estate, situated at Agalawatte Village, Matale South/Matale District; and bounded as follows:—

North by lands claimed by the villagers;
East by Crown land and lands claimed by villagers;
South by lands claimed by villagers;
West by Wiltshire Estate reserve

Ref. No. J/55 L 390 (VE).
Colombo, December 22, 1955

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Act No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) An allotment of land called Pathummah's Valavu, in extent about one rood, situated in Addalaichenai Division No. 4 village, Akkarai Pattu, Batticaloa District; and bounded as follows:—

North by Addalaichenai South Government Tamil Boys School;
East by the land called Pilavadi Valavu;
South by land claimed by Mr. J. M. Badurdeen;
West by P. W. D. main road from Kalmuna to Akkarai pattu.

(2) An allotment of land called Pilavadi Valavu, in extent about one rood situated in Addalaichenai Division No. 4 Village, Akkarai Pattu, Batticaloa District; and bounded as follows:—

North by land claimed by Mrs. A. Meerasaibo;
East by land claimed by Mrs. Athambawa Mariankandu;
South by the land claimed by Mr. J. M. Badurdeen,
West by land claimed by Mrs. N. Pathummah.

Ministry's Reference No. J 55 F 442.
Batticaloa Kacheheri's Ref. No. LD 3588.
Colombo, December 22, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 2 acres, out of the land called Kahatagahamulawatta *alias* Kadewatta (Chettinad Estate Land), situated in Elabadagama Village, Elabadagama Palata, Katugampola Hatpattuwa, Kurunegala District; and bounded as follows:—

North and west by remaining portions of the same land;
East by land claimed by Mrs. Mildred S. Fernando;
South by school gardens and lot 47c in F. V. P. 311.

Ref. No. J/55 E 468,
Colombo, December 22, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of the powers vested in me by section 49 of the National Housing Act, No. 37 of 1954, J. Kanthiah Vaithianathan, Minister of Industries, Housing and Social Services, do hereby certify that the lands described in the schedules hereto, should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any Housing object within the meaning of section 2 of that Act.

Colombo, January 11, 1956.

K. VAITHIANATHAN,
Minister of Industries, Housing and Social Services.

SCHEDULE 1

A portion of land forming part of Dunbar Estate, Hatton, situated in Kandy District, Central Province, in extent approximately 4 acres; and bounded as follows:—

North: Dunbar Estate,
East: An Estate Road;
South: Estate Road forming boundary of Dunbar and Dumburugiri Estates;
West: Dunbar Estate.

SCHEDULE 2

A portion of land forming part of Dickoya Estate, Dickoya, situated in Kandy District, Central Province, in extent approximately 2 acres; and bounded as follows:—

North: A water course,
East: An Estate Road;
South: Dickoya Estate;
West: Dickoya Estate

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. QA. 146/J/LLD/405/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Preliminary plan A 3,924 Villages—Meddegama and Pallegama	Name of Claimant	Extent		
					A.	R.	P.
1	Aswedduma	Paddy field and part of bund		A. B. Carolishami, A. B. Thegishami, A. B. Odirishami, A. B. Martinhami, A. B. Saikulhami, A. B. Pelushami, A. B. Cornelishami, A. B. Wijehami, A. B. Charishami, and A. B. Sanda Nachchile, all of Meddegama	0	0	3 3
2	Rathnindakumbura	do		Mrs. A. P. Amerasinghe of Meddegama and D P Rajakaruna of Millate	0	0	2 9
3	Midellagahakumbura	do		H. Siyadoris of Pallegama	0	0	4 7
4	Do.	do.		M. Peter and H. Haramanis, both of Pallegama	0	0	8 8
5	Do.	do		H. Siyadoris of Pallegama	0	0	4 3
6	Owitaakumbura	Paddy field		H. Suwaris of Pallegama	0	0	0 5
7	Do.	Paddy field and part of bund		M. Adiriyra, Pallegama, and A. B. Carolishami of Meddegama	0	0	17 3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at Nittambuwa D. R. O's Office on February 22, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 15, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, January 7, 1956.A. S. NAVARATNARAJAH,
Assistant Government AgentTHE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. QB. 67/J/TW1918

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description	Preliminary plan A 3,748. Village—Munakkari	Name of Claimant	Extent		
					A.	R.	P.
3	Lagoon, no assessment number	Lagoon		K. D. Paul Milon Fonseka and K. S. Mary Lily Stella Fernando Nanayam, both of 6/4, San Nicolativu Road, Negombo	0	0	1 85
4	Premises bearing assessment No. 1 (San Nicolativu Road) and Lagoon bearing no assessment number	Part of coconut garden and lagoon		do.	0	0	2 87
5	No assessment number	Lagoon		do.	0	0	7 40

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Negombo New Resthouse, on February 21, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 14, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, January 7, 1956A. S. NAVARATNARAJAH,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. Q.B. 182/J/54 L 391.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired.

Preliminary plan No. A 3,916 Village—Kosgama Ihala

Lot	Name of Land	Description	Name of Owner	Extent		
				A.	R.	P.
1	Ukkunagalalanda <i>alias</i> Rosmead Estate	Garden contains 22 coconut trees 40 years, 8 coconut trees 7-10 years, 6 arecanut trees 10-20 years, 4 rubber trees 20-25 years, 1 mango tree 12 years, 1 domba tree 12 years and part of stream	L M Fernando, Kosgama Ihala, Kosgama	0	1	8 7
Total				0	1	8 7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Kosgama Government Senior School, on February 15, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 8, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo January 7, 1956

A. S. NAVARATNARAJAH,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. QA. 120/J54 HA423.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired.

Preliminary plan A 3,907. Village—Hunumulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Oruhitragodella	Paddy field	Alwaladovage Pabils Fernando of Paliya-pitiya, Dunagaha; R. M. N. Ramanathan Chettiar and R. M. N. L. Lotchumanan Chettiar, both of Hunumulla, Dunagaha	0	1	26 5
2	Muthunayagai, Kelapitumulla Estate <i>alias</i> Akkaraheta	Paddy field and coconut estate	R. M. N. Ramanathan Chettiar and R. M. N. L. Lotchumanan Chettiar, both of Hunumulla, Dunagaha	2	0	30 5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Minuwangoda D.R.O's Office, on February 17, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 10, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, January 7, 1956

A. S. NAVARATNARAJAH,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. L. H/B. 42.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired.

Preliminary plan No A 3,848. Village—Ketagoda (Kalutara District)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Batapanduwatta	Rubber contains 36 rubber trees about 30 years and a thatched mud house	H. Emalshamy, D. M. Jinadasa, D. M. Surisena, D. M. Udenis, and D. M. Vincent, all of Langanaga	0	0	34 6
2	Do.	Rubber contains 18 rubber trees about 30 years	H. Emalshamy and H. Setholis, both of Langanaga, and M. Dandiris Perera of Ketagoda	0	0	13 0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the K1/Ketagoda Government School Hall, on February 24, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 15, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, December 31, 1955.

R. L. BALASURIYA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. L. H/B. 82.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
P P. A 3,925. Village—Madurawala (Kalutara District)						
2	Yalaowita	Garden contains 6 rubber and 1 jak trees 30 years, 1 nadun and 1 mango trees 10 years	Godagama Vithanage Charlo Nona, Godagama Vithanage Abraham Singho, Godagama Vithanage Albi Singho, Godagama Vithanage Obihyes Singho, Godagama Vithanage Arnolis Singho, Godagama Vithanage Simon Singho, Godagama Vithanage Lengo Nona, Godagama Vithanage Saro Nona, all of Madurawala, Anguruwatota, Godagama Vithanage Alhoe Nona of Olaboduwa, Gonapola, Godagama Vithanage Saro Nona, of Karannagoda, Warakagoda, Kitulgoda Vithanage Guneham of Madurawala, Anguruwatota, Yakupitayage Luchamy of Madurawala, Anguruwatota	0	0	5.0
3	Uratuduweowita	Garden contains 7 rubber trees 30 years, 1 kapok and 1 jambu trees 10 years and part of a permanent building	Helena de Alwis Kulatunga, Kulasinghe Samarakoon, Susilin Samarakoon, all of Madurawala, Anguruwatota, Betti de Charlette Samarakoon of Bekkegama, Panadura	0	0	5.2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the K1/Madurawala Government School on February 21, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 13, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, December 31, 1955.

R. L. BALASURIYA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. L 3353.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description of Land	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A 2,274. Village—Deovilla						
1	Schoolfield	Rubber 30-40 years	Cecil Bolling of Mahatenna Estate, Elkaduwa	13	2	3
2	Path	Path	do.	0	0	33
3	Schoolfield	Rubber 50 years contains a footpath 3 permanent buildings (masonry walls and tiled roofs) two permanent buildings (masonry walls and tin roofs) and one masonry well and a threshing floor	do.	21	3	24
4	Path	Path	do.	0	2	3
5	Do.	do.	do.	0	0	20
				Total		
				35	1	3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Matale, on February 10, 1956, at 3.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 3, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, December 30, 1955.

A. L. PERERA,
Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

(Please quote reference to this number in all future correspondence).

Reference No. LA/C 5/J/E/656.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, G/Tiranagama S. M. School:—

Description of the land to be acquired: As decided by the Hon Minister of Lands and Land Development, by his Declaration No. J/E/656 of September 21, 1953, published in *Government Gazette* No. 10,804 of October 23, 1953:

All the allotments of land called Weligodawatta *alias* Pamburagahawatta *alias* Suriyagahawatta *alias* Rajagowatta, in extent 1 A. 0 R. 21 8 P, situated in the village of Tiranagama in Wellaboda Pattu in Galle District, surveyed and more fully described as lots 1, 2, 3 and 4, in preliminary plan No. A 1,289.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Tiranagama Government School, on March 5, 1956, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 26, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All deeds and documents in support of your claim should be produced at this inquiry.

Inquiry held on April 9, 1954, under section 9—*vide* Notification in *Gazette* No. 10,649 of March 5, 1954, is hereby declared null and void.

The Kachcheri,
Galle, January 7, 1956.

S. S. H. SRUVA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

(Please quote reference to this number in all future correspondence.)

Reference No. LA/C 36/J. 54 E 463.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for public purpose, viz G/Godagama Girls School, —

Description of the land to be acquired

As decided by the Hon. Minister of Lands and Land Development by his Declaration No. J 54 E 463 of October 26, 1955, published in *Government Gazette* No. 10,860 of November 18, 1955. All the allotments of lands called Rathgahawatta Modak Kebella, Rathgahawatta Maha Kebella, Godadigama Kebella in extent 39 1 perches, situated in the village of Godagama in Wellaboda Pattu in Galle District, surveyed and more particularly described as lots 1, 2, 4 and 5 in preliminary plan No. A 1,440

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Godagama Government School, on March 12, 1956, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 4, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All deeds and documents in support of your claim should be produced at the inquiry.

The Kachcheri,
Galle, January 7 1956

S. S. H. SILVA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LB 2219—J54 LG 21.

I, B. P. V. A. J. P. Senaratne, Government Agent of the Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Plan: Sup. No. 30 to F.V.P. 169

Lot	Name of Land	Description of Land	Name and Address of Claimant	Extent	
				A.	R. P.
429	Halgahakumbura	Paddy field contains temporary latrine	Buddadasa Wijesekera, Yamange Imniye, S. K. Samel, M. P. Samaris, Agampodi Chanda, M. P. Jana, P. D. Martin de Silva, S. K. Hinnibabun, H. V. K. Sameris, H. V. K. Alpina, H. V. K. Diyons, Karalahunge Anagi, B. L. Harmanis Appu, G. D. Thengoris Appu, Kaludurage Babunhamy, Menikpurage Anagi, all of Deniyaya	0	0 23.5
430	Kovilmulla	Paddy field	B. L. Juliyas Appu, S. K. Samel, G. K. Barnis Appu, Y. A. E. de Silva, Karalahunge Anage, Kumarasingha Samel, Buddadasa Wijesekera, Yamange Jandiris, all of Deniyaya	0	0 11.4
Total				0	0 34.9

The above mentioned lands are situated at Matugobe Village, Morawak Korale, Matara District.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D.R.O.'s Office, Morawaka, on February 16, 1956, at 10 a.m., and are hereby requested to notify, to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorized as aforesaid on or before February 7, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, January 7, 1956.

B. P. V. A. J. P. SENARATNE,
Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

N. B.—Please quote this reference number in all correspondence in this connection.

Reference No. LA/7321.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose viz, for the restoration of Randenigama Tank

As decided by the Minister of Lands and Land Development in his declarations No. J/AL/785 of October 18, 1952, and February 15, 1954, and published in the *Government Gazette* Nos. 10,468 of November 7, 1952, and 10,652 of March 12, 1954.

The undermentioned allotments of lands situated in Magul Otota Korale, Wannu Hatpattu in Kurunegala District.

Plan No. Sup. No. 1 to F V P 2,961. Village—Galwadugama

Lot	Name of Land	Description	Extent		Name of Claimant
			A.	R. P.	
80	Kanuketiyamahawelahena	Chena	1	0 0	Punchinaidege Dingriappu Naide, Punchinaidege Kawa Naide, Punchinaidege Tikiriappu Naide of Kotalakumbiyawa, Uduwariya, Maho; Punchinaidege Lokuappu Naide, Punchinaidege Kudaappu Naide, Sellanaidege Ukku Naide, Sellanaidege Tikiriappu Naide, Sellanaidege Menua Naide, Sella Naidege Wijendra Naide and heirs of the late Sellanaidege Welappu Naide, all of Galwadugama, Hulogedera, Maho
81	Kanuketiyakumbura	Paddy field	1	0 25	Juannaidege Punchi Naide of Guruwewa, Balalla
82	Do.	do.	1	0 24	As at lot 80
83	Do.	do.	2	0 10	J. Punchi Naide of Guruwewa, Balalla, P. Kapurunachchire of Galwadugama, Hulogedera, Maho
84	Do.	do.	0	2 4	R. Appuhamy Velvidane, R. Herath Banda, P. Sittamma, T. Suddahamy, T. Gunarathamy, T. Appuhamy, all of Hulogedera, Maho

Lot	Name of Land	Description	Extent			Name of Claimant
			A	R.	P.	
85	Kanuketiyakumbura	Paddy field	0	1	6	P Kudappu Naide, Galwadugama, Hulogedera, Maho
86	Do.	do	0	2	1	P. Dingiriappu Naide, P Kawa Naide, P. Tikiriappu Naide, Kotalakumbiyawa, Uduweriya, Maho
87	Migahakumbura	do	0	0	15	P Gunenachchire, Badalgama. Maho
88	Do	do	0	1	20	P. Ranninachchire, Galwadugama, Hulogedera, Maho
89	Do	do	0	1	26	P. Kalunachchire, Galwadugama, Hulogedera, Maho
90	Do.	do	0	1	36	W M R. Appuhamy, W M. Ranhamige Herath Banda, W. M. Punchibandage Sittamma, all of Hulogedera, Maho ; P Dingiriappu Naide, P Kawa Naide, P Tikiriappu Naide, all of Uduweriya, Maho ; P. Podinachchire of Woraheragama, Girilla S P O
91	Do.	do	0	1	22	W M R Appuhamy, W. M. R Herath Banda, W M P. Sittamma, all of Hulogedera
92	Do	do	0	3	8	P Lokuappu Naide, S Menua Naide, P. Kuda Appu Naide, all of Galwadugama, Hulogedera, Maho ; P. Dingiriappu Naide, P. Kawa Naide, P. Tikiriappu Naide, all of Kōtala-kumbiyawa, Uduweriya, Maho
93	Migahakamata	Threshing floor	0	0	9	P. Lokuappu Naide, Galwadugama, Hulogedera, Maho
93½	Do	do	0	0	9	P. Lokuappu Naide, Galwadugama, Hulogedera, Maho
94	Talakollehena	Paddy field	1	0	32	P. Juan Naide, Galwadugama, Hulogedera ; P Ran Naide, P Makkinachchire, both of Gonagaswewa, Hulogedera
95	Do	do	0	3	22	P. Lokuappu Naide, Galwadugama, Hulogedera, Maho
96	Do.	do	0	2	21	P. Lokuappu Naide, P Kudaappu Naide, S Wolappu Naide, S. Wijendra Naide, S Menu Naide, S Ukku Naide, S Tikiriappu Naide, all of Galwadugama, Hulogedera, Maho , P. Dingiri Appu Naide, P. Kawwa Naide, P. Tikiriappu Naide, all of Kotalakumbiyawa, Uduweriya, Maho
97	Do.	do	1	0	24	L. Menikappu Naide and Lokuappunaidego Kapurunachchire, G Juannaidego Punchi Naide, all of Galwadugama, Hulogedera, Maho
98	Do.	do	2	2	25	S Punchi Banda, S Menikhamy, S Herathbanda, S Guunathamy, P Kaluhamy, P. Mutu Monika, all of Walpolagama, Duullogoda, Maho
99	Kohombagahena	Cheva	0	1	1	W M. T Suddahamy, W M. Tikralago Gunarathamy, W. M. T. Appuhamy of Hulogedera
Plan No Sup No 1 to F V P 2,960 Village—Randenigama						
428	Godakumbura	Paddy field	2	1	0	B. M. Sellawannihamy Vidane, B M Herathamy, B M A. Ran Banda, B. M. A. Menikhamy, B. M. A. Bandi Menika, B. M. A. Mutu Banda, B M. A. Ran Monika, all of Maduragama, B. M. P. Punchihamy of Pinnapolegama, and B. M. R. Mudalihamy of Alutgama
429	Do.	do	0	1	7	B. M. K. Punchirala and B. M. R. Mudalihamy, both of Alutgama, Monnekulama
430	Do.	do.	0	1	12	K. A. Appuhamy of Wadupolewa, Nikaweratiya ; S. Mudiyanse, S Ukkuamma, S Mutu Menika, S. Punchirala, all of Maduragama, Hulogedera, Maho ; S. Dingiriamma, Moragolle, Maho; and S Menuhamy of Mailewa, Galgomuwa
431	Do.	do	0	1	18	B. M. Sellawannihamy Vidane of Maduragama, Hulogedera, R. O., Maho
432	Do.	do.	0	1	6	B. M. Sellawannihamy Vidane, B M. Herathamy, B M. Ran Banda, B. M. Ran Menika, B M Bandi Menika, B M. Mutubanda and B M. Menikhamy, all of Maduragama, Hulogedera, R. O., Maho
433	Do.	do.	0	1	6	B. M. Sellawannihamy Vidane, B. M. Herathamy, B. M. Ausadhahamige Ran Banda, B. M. Ranmenika, B. M. Bandi Menika, B. M. Menikhamy, B. M. Mutu Banda, all of Maduragama, Hulogedera, R. O., Maho ; and B M. Ranhamige Mudalihamy of Alutgama, Monnekulama
434	Do.	do.	1	0	26	B. M. P. Punchihamy, B. M. D. Temakoon Banda, B M D. Karunaratne, B. M. D. Makamma, B. M. Punchirala Bandaramenika and B. M. P. Menikhamy, all of Maduragama, Hulogedera
435	Mawattewela	do	0	0	35	B. M. K. Punchirala and B. M. R. Mudalihamy, both of Alutgama, Monnekulama
436	Do.	do	0	3	19	B. M. Sellawannihamy Vidane, B. M. A. Herathamy, B. M. A. Ran Banda, B. M. A. Ranmenika, B M. A. Bandaramenika, B. M. A. Mutu Banda, B M. A. Menikhamy, all of Maduragama, Hulogedera, Maho, and B M. R. Mudalihamy of Alutgama, Monnekulama
437	Do.	do	1	0	38	Balasuriya Mudiyanse, Dingiriandage Tennakoon Banda, B M. Dingiriandage Karunaratna, B. M. D. Bandaramenika, B. M.-D. Menikhamy, B. M. N. Ran Etana, all of Maduragama, Hulogedera, R O, Maho, and B. M. P. Punchihamy of Pinnapolegama, Hulogedera, Maho
438	Do	do	0	1	28	As at lot 436
439	Do.	do.	0	1	11	Balasuriya Mudiyanse, Dingiriandage Tennakoon Banda, B M D. Karunaratna, B M. D. Bandaramenika, B M. D. Menikhamy, B. M. N. Ran Etana, all of Maduragama, Hulogedera
440	Do.	do.	0	0	10	B. M. Sellawannihamy, B. M. Herathamy, B. M. Ran Banda, B. M. Tennakoon Banda, B. M. Ran Etana, B. M. P. Punchihamy, B M P. Bandaramenika, B. M. P. Menikhamy, B. M. K. Punchirala, B M. P. Punchirala, B M. R. Mudalihamy, M. M. Kiribandage Banda, all of Maduragama, Hulogedera, Maho
441	Niyarawellapitiyakumbura	do.	0	0	7	W. M. D. Pinhamy of Hulogedera, Maho
442	Do.	do.	0	0	4	W. M. K. Punchibanda, W M K. Punchirala, W. M. R. Herathbanda, W. M. R. Dingiriamma, all of Hulogedera, Maho
443	Do.	do	0	0	3	W. M. R. Ukkuhamy of Hulogedera, Maho
444	Do.	do.	0	0	7	W. M. D. Pinhamy, W. M. W. Ranhamy, W. M. W. Ukkuamma, W M W. Kaluhamy, W M W. Kombihamy, W M W. Mutumenika, all of Hulogedera, Maho

Lot	Name of Land	Description	Extent			Name of Claimant
			A	R	P	
445	Pinwela	Paddy field	2	2	34	The Trustees of Siriwardena Buddhist Temple, Randemgama, Nikaweratiya (chief trustee), R. K. Sarananda Thero of Randemgama
446	Niyarawellapitiyakumbura	do	4	3	7	D. M. Mudiyanse, ex V. V., D. M. Kawamma, D. M. Mudiyanse, M. Pinhamy, all of Randemgama, Nikaweratiya
447	Alutwelekumbura	do	1	1	37	D. M. D. Tikuribanda of Wadupolewa, Nikaweratiya, D. M. D. Ranmenika, D. M. D. Mutu Menika, D. M. D. Menikhamy, D. M. D. Kumenika, D. M. D. Pinhamy, all of Wadupolewa
448	Do.	do	3	0	13	C. M. M. Appuhamy, D. M. M. Ranmenika, D. M. M. Ukkamma, D. M. M. Ranhamy, D. M. V. Mookamma, D. M. B. Panchimonika, D. M. B. Ukkuhamy, D. M. K. Banda, D. M. K. Ukku Banda, D. M. K. Menuhamy, all of Randemgama, Nikaweratiya
449	Alutwewapaulahena <i>akas</i> Alutwewadangamulahena	Chena	0	1	17	W. M. Kiribanda, W. M. Kapuruhamy, W. M. Suddahamy, W. M. Bandirala Wannunayake of Hulogedera, Maho
450	Alutwelekumbura	Paddy field	2	1	11	W. M. K. Panchirala, W. M. K. Mudiyanse, W. M. Kirihamige Dingiri Banda, W. M. K. Mudiyanse, W. M. M. Kiribanda, W. M. M. Kapuruhamy, W. M. M. Suddahamy, W. M. M. Bandirala Wannunayake, W. M. Vidanage Appuhamy, W. M. Vidanage Monikrala, W. M. P. Bandaramenika, W. M. Panchirala Tikur Menika, W. M. P. Kapurubanda, W. M. R. Mutumenika, W. M. R. Tikuribanda, W. M. R. Menuhamy, W. M. D. Sirisena, W. M. D. Karunawathie, all of Hulogedera, Maho
451	Do.	do	0	2	38	W. M. K. Suddahamy, W. M. K. Appuhamy, W. M. M. Kiribanda, M. Kapuruhamy, W. M. M. Suddahamy, W. M. M. Bandirala Wannunayake, all of Hulogedera, Maho
452	Do.	do	2	1	18	D. M. Mudiyanse, D. M. Banda, D. M. Dingiribanda, D. M. P. Mutumenika, D. M. P. Ranhamy, D. M. A. Kawamma, D. M. Ranhamy, Vel Vidane, all of Randemgama, Nikaweratiya
453	Godakumbura	do	2	2	2	B. M. K. Dingirimenika, B. M. K. Tikurhamy, B. M. K. Kuma, B. M. K. Menuhamy, all of Maduragama, Hulogedera, Maho; B. M. Ranhamige Mudalhamy of Alutgama, Monnekulama; B. M. A. Menikhamy of Hulogedera, Maho; and B. M. A. Panchi Banda of Balalla; B. M. K. Ukkubanda and B. M. K. Herathamy of Maduragama, Hulogedera, Maho
454	Ehetugahatawallekumbura	do.	1	1	16	D. M. P. Mudiyanse, D. M. P. Banda, D. M. P. Dingiribanda, D. M. Menikralage Appuhamy, D. M. K. Kawrala, D. M. K. Gunarathamy, all of Randemgama, Nikaweratiya, D. M. P. Appuhamy, D. M. M. Ranhamy and D. M. P. Dingiribanda, all of Wadupolewa, Nikaweratiya
455	Gedarawewemigahakumbura	do	1	1	8	B. M. S. Mudalhamy of Pinnapolegama, Hulogedera, Maho; B. M. K. Appuhamy, B. M. B. Kirihamy, B. M. U. Herathbanda, B. M. A. Kawamma, B. M. A. Mudiyanse, B. M. A. Pinhamy and Panchirala Banda, all of Randemgama, Nikaweratiya

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at the Nikaweratiya Resthouse, on March 2, 1956, at 9 a. m., and are hereby required to notify to me in writing (in duplicate) on or before February 23, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, January 5, 1956.

B. H. DE ZOYSA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

N.B.—Please quote my No in all correspondence in this connection.

No. LA/7321.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose as decided by the Minister of Lands and Land Development in his Declaration No. J/AL/785 of October 18, 1952, and February 15, 1954, published in the *Government Gazette* Nos. 10,468 of November 7, 1952, and 10,652 of March 12, 1954.

The under-mentioned allotments of land situated in Hulogedera Village in Magul Otota Korale, Wann Hatpattu in Kurunegala District; and surveyed and more particularly described in Supplement No 1 to F V P. 1,985.

Lot	Name of Land	Description	Extent			Name of Claimant
			A	R	P	
81	Welpitiyekumbura	Paddy field	0	0	18	W. M. A. Herath Banda and W. M. A. Tikur Banda, both of Hulogedera, Maho
82	Do.	do	0	0	8	W. M. R. Appuhamy, W. M. R. Herath Banda and W. M. P. Sittamma, all of Hulogedera, Maho
83	Do.	do.	0	0	13	W. M. R. Appuhamy, Hulogedera, Maho
84	Do	do.	0	0	16	As at lot 82
85	Do	do	0	0	8	As at lot 82
86	Do	do	0	0	33	W. M. Kapuruhamige Panchibanda, W. M. K. Panchirala, W. M. R. Herath Banda and W. M. R. Dingiribanda, all of Hulogedera, Maho
87	Do	do	0	3	33	As at lot 81
88	Do	do	0	1	1	W. M. K. Panchibanda, W. M. K. Panchirala, W. M. R. Herathbanda and W. M. R. Dingiribanda, all of Hulogedera, Maho
89	Do	do	0	2	9	As at lot 82
90	Do	do	0	1	15	W. M. R. Appuhamy, Hulogedera, Maho
91	Ratmalwewekumbura	do	0	0	7	W. M. W. Ranhamy, W. M. W. Ukkamma, W. M. M. Appuhamy, W. M. M. Panchihamy, W. M. M. Dingirimenika, W. M. W. Kombihamy, W. M. P. Bandaramenika, W. M. P. Kapurubanda, W. M. P. Tikurimenika, W. M. R. Mutumenika, W. M. R. Tikuribanda, W. M. R. Menuhamy, W. M. D. Ranbanda, W. M. D. Karunawathie, W. M. K. Panchirala, W. M. K. Dingiribanda, W. M. K. Mudiyanse, W. M. D. Panchibanda, W. M. M. Kiribanda, W. M. M. Kapuruhamy, W. M. M. Suddahamy, W. M. M. Bandirala and W. M. V. Appuhamy, all of Hulogedera, Maho

Lot	Name of Land	Description	Extent		Name of Claimant
			A.	R. P.	
92	Ratmalawetiya	Paddy field	0	1 22	W. M. K. Suddahamy, W. M. K. Appuhamy, W. M. B. Mudiyanse, and W. M. Appuhainige Duguri Banda, all of Hulogedera, Maho
93	Do	do	0	2 3	W. M. P. Bandaramenika, W. M. P. Kapurubanda, W. M. P. Tikurmenika, W. M. R. Mutumenika, W. M. R. Tikuribanda, W. M. R. Menuhamy, W. M. K. Punchurala, W. M. K. Dmgirubanda, W. M. K. Mudiyanse, W. M. M. Kiribanda, W. M. M. Mudalhamuge Kapurubamy, W. M. M. Suddahamy, W. M. M. Bandirala, W. M. V. Appuhamy, W. M. H. Kalubanda, W. M. D. Ranmonika, W. M. D. Ran Banda and W. M. R. Punchurala, all of Hulogedera, Maho
94	Hulogedorawela	do	2	1 39	W. M. W. Ranhamy, W. M. W. Ukkuamma, W. M. M. Appuhamy, W. M. M. Punchihamy, W. M. M. Duguri Menika, W. M. P. Bandaramenika, W. M. P. Kapurubanda, W. M. P. Tikurmenika, W. M. R. Mutumenika, W. M. R. Tikuribanda, W. M. R. Menuhamy, W. M. D. Ran Banda, W. M. D. Karunawathie, W. M. K. Punchurala, W. M. K. Dmgirubanda, W. M. K. Mudiyanse, W. M. D. Punchubanda, W. M. M. Kiribanda, W. M. M. Kapurubandy, W. M. M. Suddahamy, W. M. M. Bandirala, W. M. V. Appuhamy and W. M. V. Menikrala, all of Hulogedera, Maho, and K. Ranhamy of Hedogama, Girilla
95	Do.	do	1	0 5	As at lot 82
96	Do	do	0	1 22	W. M. K. Suddahamy and W. M. K. Appuhamy, both of Hulogedera, Maho
97	Wetiyeekumbura	do	0	0 11	W. M. R. Appuhamy, W. M. R. Horathbanda, W. M. P. Sittamma, W. M. A. Herathbanda, W. M. A. Tikuribanda, W. M. K. Punchubanda, W. M. K. Punchurala, W. M. R. Horathbanda and W. M. R. Dingumamma, all of Hulogedera, Maho
98	Do.	do.	0	0 28	W. M. D. Ranmenika, W. M. M. Ranhamy, W. M. H. Kalubanda and W. M. H. Kapurubanda, all of Hulogedera Maho
99	Do.	do	0	1 5	W. M. D. Ranmenika, W. M. Ranhamuge Punchubanda, V. Pathirana, D. Praneema of Hulogedera, Maho, and W. M. Ran Banda of Ipolagama, Maho
100	Hulogedarawela	do.	0	1 10	W. M. M. Kirmenika, Malpano, Monnekulamo
101	Do.	do.	0	0 38	W. M. W. Ranhamy, W. M. W. Ukkuamma, W. M. W. Kombihamy, W. M. M. Appuhamy, W. M. M. Punchumenika, W. M. M. Dmgurmenika and W. M. D. Punchubanda, all of Hulogedera, Maho
102	Do	do	0	2 12	W. M. T. Suddahamy, W. M. T. Gunarathamy, W. M. Kalubandago Appuhamy, W. M. P. Ran Banda and W. M. P. Makamma, all of Hulogedera, Maho
103	Do.	do.	0	1 22	W. M. K. Punchubanda, W. M. K. Punchurala, W. M. R. Horathbanda and W. M. R. Dmguramma, all of Hulogedera, Maho
104	Do	do.	0	1 15	W. M. U. Punchubanda, W. M. D. Mudiyanse, W. M. D. Ran Banda, W. M. D. Punchubanda, W. M. D. Mutubanda, W. M. D. Suddahamy, W. M. D. Ukkuamma, W. M. R. Jayasena, all of Hulogedera, Maho, and W. M. A. Dmgurmenika of Maho, Diulwewa, Ambanpola
105	Do	do.	0	2 7	W. M. U. Punchubanda, W. M. D. Mudiyanse, W. M. D. Punchubanda, W. M. D. Ranbanda, W. M. D. Mutubanda, W. M. D. Suddahamy, W. M. D. Ukkuamma, W. M. R. Jayasena, W. M. P. Bandaramenika, W. M. P. Tikurmenika, W. M. P. Kapurubanda, all of Hulogedera, Maho; W. M. S. Herath Banda of Wilowa, Balalla; and W. M. Ausadahamuge Dmgurmenika of Maha Diulwewa, Ambanpola
106	Do.	do.	0	1 18	W. M. P. Bandaramenika, W. M. P. Tikurmenika, W. M. P. Kapurubanda, W. M. R. Mutumenika, W. M. R. Tikuribanda, W. M. R. Menuhamy, W. M. D. Karunawathie, W. M. Dmgurbandage Ran Banda, W. M. K. Punchurala, W. M. K. Dmgurubanda, W. M. K. Mudiyanse, W. M. M. Kubanda, W. M. M. Mudalhamuge Kapurubamy, W. M. M. Suddahamy, W. M. M. Bandirala, W. M. V. Appuhamy, and W. M. V. Menikrala, all of Hulogedera, Maho
107	Do.	do.	0	1 24	W. M. A. Dmgurubanda, Hulogedera, Maho
108	Do	do.	0	1 23	W. M. D. Pinhamy, W. M. T. Suddahamy, W. M. T. Gunarathamy and W. M. K. Appuhamy of Hulogedera
109	Do.	do.	0	3 31	W. M. K. Tikuribanda, W. M. K. Ukkuhamy, W. M. K. Menuhamy, W. M. K. Ranmenika, W. M. K. Monikhamy, W. M. V. Banda, W. M. V. Ranhamy, W. M. K. Suddahamy and W. M. K. Appuhamy of Hulogedera
110	Do	do.	1	3 7	W. M. M. Ranhamy and W. M. K. Menuhamy, both of Hulogedera
111	Do.	do.	0	0 35	W. M. R. Appuhamy, W. M. R. Herathbanda, W. M. P. Sittamma, W. M. A. Herathbanda and W. M. A. Tikuribanda, all of Hulogedera
112	Do.	do.	0	0 21	W. M. D. Ranmenika, W. M. D. Ranbanda, W. M. H. Kalubanda, W. M. H. Kapurubanda, all of Hulogedera, Maho
113	Do.	do.	0	1 15	W. M. A. Dmgurubanda of Hulogedera
114	Do.	do.	0	0 26	W. M. P. Bandaramenika, W. M. P. Tikurmenika, W. M. P. Kapurubanda, W. M. R. Mutumenika, W. M. R. Tikuribanda, W. M. R. Menuhamy, W. M. D. Karunawathie, W. M. D. Ranbanda, W. M. K. Punchurala, W. M. K. Dmgurubanda, W. M. K. Mudiyanse, W. M. M. Kiribanda, W. M. M. Kapurubandy, W. M. M. Mudalhamuge Suddahamy, W. M. M. Bandirala, W. M. V. Appuhamy and W. M. V. Menikrala, all of Hulogedera
115	Do.	do.	0	1 12	W. M. K. Herathbanda of Wilowa, Balalla, W. M. M. Lama Etana of Maha Diulwewa, Ambanpola, and W. M. M. Ukkuhamy of Hulogedera, Maho
116	Do.	do.	0	1 22	W. M. P. Ran Banda and W. M. P. Dmguramma, both of Hulogedera
117	Do.	do.	0	1 3	W. M. P. Tikurmenika, W. M. P. Kapurubanda, W. M. R. Mutumenika, W. M. R. Tikuribanda, W. M. R. Menuhamy, W. M. D. Karunawathie and W. M. Dmgurbandage Ranbanda, all of Hulogedera
118	Do.	do.	0	2 27	Suddahamy Hitapu Arachchi of Pinnapolegama
119	Kudawewapaulaswed-dumekumbura	do.	1	0 28	W. M. R. Appuhamy, W. M. R. Horath Banda, W. M. P. Sittamma, all of Hulogedera

Lot	Name of Land	Description	Extent			Name of Claimant
			A	R.	P.	
120	Kudawawapaulawatta	Coconut garden	0	0	19	W. M. R. Appuhamy, Hulogedera
121	Hulogo larawela	Paddy field	0	2	37	W. M. D. Pinhamy, W. M. P. Ukkubanda and W. M. P. Mudiyanse, all of Hulogedera
122	Do.	do	1	1	10	W. M. R. Appuhamy, W. M. R. Herathbanda, W. M. P. Sittamma, W. M. A. Mutumonika and W. M. A. Ukkamma of Hulogedera, Maho
123	Do.	do	0	2	11	W. M. D. Pinhamy, W. M. W. Ranhamy, W. M. W. Ukkamma, W. M. W. Kaluhamy, W. M. W. Kombihamy and W. M. W. Mutumonika, all of Hulogedera, Maho
124	Do.	do.	0	2	21	W. M. B. Mudiyanse, W. M. K. Panchibanda and W. M. K. Panchirala, all of Hulogedera
125	Do.	do	0	2	29	W. M. D. Pinhamy of Hulogedera
126	Do	do	0	1	25	W. M. B. Mudiyanse, W. M. P. Ranbanda, W. M. P. Dingriamma, W. M. M. Ukkahamy of Hulogedera, W. M. M. Lama Etana of Maha Diulwewa, and W. M. Kiribandage Herath Banda of Wilowa, Balalla
127	Do	do	0	1	3	W. M. P. Tikirimenika, W. M. P. Bandaramenika, W. M. P. Kapurubanda, W. M. R. Mutumonika, W. M. R. Tikirubanda, W. M. R. Menuhamy, W. M. D. Karunawathie and W. M. D. Ranbanda, all of Hulogedera, Maho
128	Do	do	0	2	26	W. M. R. Ukkahamy, Hulogedera
129	Do	do	0	3	2	W. M. K. Panchirala, W. M. K. Dingirubanda and W. M. Kirhamige Mudiyanse, all of Hulogedera
130	Do	do	1	1	18	As at lot 127
131	Dangahawetiya	do	0	0	17	W. M. P. Bandaramenika, W. M. P. Tikirimenika, W. M. P. Kapurubanda, W. M. B. Appuhamy, W. M. R. Tikirubanda, W. M. R. Menuhamy, W. M. D. Karunawathie and W. M. D. Ranbanda, all of Hulogedera
132	Hulogedorawela Pmkumbura	alias do	3	0	8	As at lot 445
133	Hulogedorawela	do	0	1	12	W. M. M. Ukkahamy of Hulogedera, W. M. Mudalihamige Lama Etana of Maha Diulwewa, Ambanpola, W. M. P. Tikirimenika of Wilowa, Balalla, and W. M. P. Ranmenika of Nawana, Girilla
134	Do.	do	0	2	7	W. M. R. Ukkahamy, Hulogedera
135	Do.	do	0	2	11	As at lot 123
136	Do	do	0	1	35	W. M. K. Panchibanda, W. M. K. Panchirala, W. M. R. Herathbanda and W. M. R. Dingriamma, all of Hulogedera
137	Do	do	0	2	16	W. M. D. Pinhamy, Hulogedera.
138	Do	do	0	1	13	W. M. R. Ukkahamy, Hulogedera
139	Do	do	0	0	14	As at lot 136
140	Do.	do	0	0	13	As at lot 123
141	Do	do	0	2	5	W. M. D. Pinhamy of Hulogedera
142	Do.	do.	0	0	26	As at lot 136
143	Do.	do.	0	0	20	W. M. R. Ukkahamy of Hulogedera
144	Do	do	0	0	22	As at lot 123

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Nikaweratiya Resthouse on March 7, 1956, at 9 a. m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 29, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amounts of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, January 5, 1956.

B. H. DE ZOYSA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. L.A. 3451/J 54 LG 14.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

Preliminary Plan No A 1,392. Village—Ihala Walahapitiya and Sembukattiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Bandara Estate	Coconut estate contains 5 coconut trees 20-25 years	Horakelley Estates Co, Ltd, Agents: Messrs Lewis Brown & Co, Colombo	0	0	2.8
2	Do	Coconut estate contains 12 coconut trees 20-25 years and 1 coconut tree 2 years	do.	0	0	19.3
Total				0	0	22.1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Food Control Office, Chilaw, on February 17, 1956, at 2 p. m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 10, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, January 5, 1956.

D. LIYANAGE,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

I hereby give notice under sub-section (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which is required for a public purpose —

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
567	Part of No. 40, Kurunegala	Part of permanent tiled masonry boutique and cemented open space	Heirs of Elyathamby Pasupathy administrators K. E. P. Balasubramaniam and K. E. P. Kathurgamathamby of Puloly East, Pt. Pedro	0	0	4.88
409	Do.	Part of permanent tiled masonry boutique and cemented open space	Crown	0	0	0.37
569	Part of No. 42, Kurunegala Road	Part of permanent tiled masonry building and cemented open space	V. Velmurugu, Railway Station Bungalow, Megoda	0	0	4.57
410	Do.	Part of permanent tiled masonry building	Crown	0	0	0.38
571	Part of No. 44, Kurunegala Road	Part of permanent tiled masonry building temporary wooden masonry store, 3 masonry water tanks and cemented open space	P. Ramalingam of Thumpalai, Point Pedro	0	0	4.53
411	Do.	Part of permanent tiled masonry building	Crown	0	0	0.38
573	Part of No. 46, Kurunegala Road	Part of permanent tiled, zinc masonry boutique, tiled masonry latrine and cemented open space	Mrs. S. Rasamanickam, Thumpalai, Point Pedro	0	0	4.91
591	1/3 part of No. 46, Kurunegala Road	Masonry steps	Crown	0	0	0.09
574	Part of No. 48, Kurunegala Road	Part of permanent tiled masonry building and zinc masonry latrine and cemented open space	Heirs of F. A. S. Samaraweera administrators: Mrs. Alice Samaraweera, Abayagiri Road Anuradhapura	0	0	3.13
591½	Do.	Masonry steps	Crown	0	0	0.05
578	Nos. 50 and 52, Kurunegala Road	Permanent tiled masonry building and 2 temporary zinc wooden and tiled mud kitchen, 1 temporary cadjan cattle shed and garden contains 1 coconut tree 8 years	A. Vaithilingam, Elakattu Road, Anuradhapura	0	0	6.71
579	No. 54, Kurunegala Road, and No. 21, Palace Lane	Permanent tiled masonry buildings and garden (no cultivation)	M. Peter Silva, Dickson Road Anuradhapura	0	0	3.97
579½	Nos. 60 and 62, Kurunegala Road and No. 27 Palace lane	Permanent tiled masonry building and garden (no cultivation)	Heirs of P. H. Samichohi Appu Administrator: S. A. Gunasekera Station Master, Gal Oya	0	0	4.19
591	—	Cemented pavement	Crown	0	0	5.44
580	No. 64, Kurunegala Road	Permanent zinc tiled masonry building masonry latrine and garden (no cultivation)	M. Vamadevan, Marketing Officer, Colombo	0	0	3.78
581	No. 66, Kurunegala Road	do.	R. Paramakuru, President Rural Courts, Mannar	0	0	4.53
582	No. 68, Kurunegala Road	Permanent tiled masonry building and cemented open space	Mrs. S. M. Pasupathy, Sittampalam Road, Anuradhapura	0	0	4.10
583	No. 70, Kurunegala Road	Permanent tiled masonry building and garden (no cultivation) contains part masonry drain	T. P. Hendrick Appuhamy, 115, Kurunegala Road, Anuradhapura	0	0	3.68
584	No. 74, Kurunegala Road	Permanent tiled masonry building zinc masonry latrine and garden (no cultivation)	Heirs of M. M. K. Mohideen Sathaku Administrator: M. M. K. Kathchu Mohideen, Puttalam Road, Anuradhapura	0	0	3
585	—	Portion of masonry drain	do.	0	0	0.03
586	No. 76, Kurunegala Road	Permanent tiled masonry building, tiled masonry kitchen, masonry latrine, masonry well and cemented open space	W. M. Dissanayake, Victory Bakery, Ratmale, Anuradhapura	0	0	3.39
587	—	Part of masonry drain	do.	0	0	0.08
588	Palace Lane	Part of P. W. D. road and part of masonry drain	W. Don Esanay Appuhamy, Nuwarawewa, Anuradhapura	0	0	0.24
589	Nos. 78 and 80, Kurunegala Road and Nos. 35 and 37 Palace Lane	Permanent tiled masonry building and cemented open space	do.	0	0	5.93
590	—	Cemented pavement	Crown	0	0	0.29

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Anuradhapura, on February 17, 1956, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 10, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Anuradhapura, January 9, 1956.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LR 1306/JAL/2264.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which is required for a public purpose:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Siyambalagahaidama	Paddy field contains parts of bund and field channel	T. B. Poholiyadde M.P. for Horowapotana	0	0	07.7
2	Puranawela	Paddy field contains parts of channel and bund	M. Kathura, S. Poola, S. Sobana, Panika, S. Sobana, S. Kirimenika, S. Sarne, P. Mudahya, P. Suddha, K. Velasamanghe, S. Tissara and Jayage Panchukira all of Galenbundunuwewa	1	3	24.7

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A	R. P.
1	Meegahaidama	Chena contains part of channel	V Nanhamy of Maradankadawela, Kiriyaage Puncta of Kuda Galonbindunuwewa, Kapurula Gamaralago Nanhamy, Loku Banda Ratnayake, Kirihamigo Muthubanda, Kandathage Kapurula, all of Maradankadawela, Ahangama Vithanage Sirisona of Yakkalla	0	0 37.2
2	Dambagahaidama	Chena contains parts of channel bund and spill	Kirihamigo Suddahamy, Mudalhamige Tilakaratna, Wannihamige Kapuruhamy and Malgahagamage Dharmasena of Maradankadawela	0	2 04.2
3	Do.	Paddy field contains 2 temporary cadjan boutiques and a temporary cadjan house and chena	Kirihamigo Suddahamy, Mudalhamige Tilakaratna, Malgahagamage Dharmasena, and Wannihamige Kapuruhamy, all of Maradankadawela Mogodawowa	4	2 12.9

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galonbindunuwewa Circuit Bungalow on February 21, 1956, at 10 o'clock, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 14, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Anuradhapura, January 6, 1956.

RAJNE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

V. P. No. 1,398, Extract No. 2—Anuradhapura Town

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
392	—	Open waste land	Crown	0	0 0.27
393	Part of premises bearing assessment No 12, Kurunegala Road	Part of permanent, zinc and tiled masonry boutique	do.	0	0 0.11
543	Part of No 12, Kurunegala Road	do	S M Kandasamy, Thumpalal, Pt. Pedro	0	0 0 80
394	Part of No 14, Kurunegala Road	do	Crown	0	0 0 11
395	Do.	do	do	0	0 0 13
545	Do.	do	P. V. Kandasamy, Thumpalal, Pt. Pedro	0	0 1 12
396	—	Open waste land	Crown	0	0 0 31
397	Part of No. 16, Kurunegala Road	Part of permanent, zinc and tiled masonry boutique	do	0	0 0 11
547	Do	do	R Kanapathipillai, Hospital Supply Branch, Borella	0	0 1 38
398	Part of No. 18, Sittampalam Road	Cemented floor	Crown	0	0 0 14
400	Part of No 18, Kurunegala Road	Part of permanent, zinc and tiled masonry boutique	do.	0	0 0 18
549	Part of No 18, Kurunegala Road and part No 7, Sittampalam Road	do	K. Vallipuram, Kurunegala Road and S Murugesu and K. V. Nagarathnam of Thumpalal, Pt. Pedro	0	0 2 52
538	—	Open waste land	Crown	0	0 0 10
537	Part of No 20, Sittampalam Road	Part of permanent, zinc masonry building	do.	0	0 0 28
401	Part of No 20, Kurunegala Road	Part of permanent, zinc, tiled masonry building	do	0	0 0 19
551	Do.	do	L G Saris Silva, Kurunegala Road, Anuradhapura	0	0 3 92
402	Part of No. 22, Kurunegala Road	Part of permanent tiled masonry boutique	Crown	0	0 0 11
553	Do	Ditto and cemented open space	P. Ramalingam, Thumpalal, Pt. Pedro	0	0 3 45
403	Part of No. 24, Kurunegala Road	Part of permanent tiled masonry boutique	Crown	0	0 0 12
555	Do	Ditto and cemented open space	V Subramaniam, V. Ponnusamy, S. Arumugam and Mrs S Amirthalingam, Thumpalal, Pt. Pedro	0	0 3 36
404	Part of No 26, Kurunegala Road	Part of permanent tiled masonry boutique	Crown	0	0 0 11
557	Do	Ditto and cemented open space	N K. R. Kanapathipillai and N. K. R. Sithamparapillai, Arthady, Pt. Pedro	0	0 3 47
405	Part of No. 28, Kurunegala Road	Part of permanent zinc tiled masonry building	Crown	0	0 0 08
559	Do.	Ditto and cemented open space	A. V. Subramaniam of Thumpalal, Pt. Pedro and T. V. Thamotheram, Kottekalady, Puloly East, Pt. Pedro	0	0 3 37
406	Part of Nos. 30 and 32, Kurunegala Road	Part of permanent tiled masonry building and zinc tiled masonry boutique	Crown	0	0 0 24
561	Do.	Ditto and cemented open space	Mrs. S. Sellathurai, Thumpalal, Pt. Pedro	0	0 6 86
407	Part of No. 34, Kurunegala Road	Part of permanent tiled masonry boutique	Crown	0	0 0 12
563	Do	Ditto and cemented open space	Mrs. S. Sivasithamparam, Thumpalal, Pt. Pedro	0	0 3 46

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
408	Part of Nos 36 and 38, Kurunegala Road	Part of permanent zinc, tiled masonry building	Crown	0	0	0.27
565	Do	Ditto and cemented open space	Mrs T. Thiagarajah and Mrs N. Nadarajah, o/o K. Subramaniam, Proctor, Sittampalam Road, Anuradhapura	0	0	6.71
516	Palace Lane	Part of P. W. D. Road and masonry drain	K. Manickam of Puloiy East, Pt. Pedro	0	0	1.57
424	Part of Nos. 15 and 17, Sittampalam Road	Part of permanent tiled masonry boutique	Crown	0	0	0.32
515	Do.	Ditto and garden	K. Manicam, Puloiy East, Pt. Pedro	0	0	1.67
425	Part of Nos 19 and 21, Sittampalam Road	Part of permanent tiled masonry boutiques	Crown	0	0	0.33
512	Do.	Ditto and a temporary cadjan tin shed and garden	M. N. Fernando, Cheapside, Anuradhapura	0	0	3.49
517	Palace Lane	Part of P. W. D. Road and masonry drain	do.	0	0	0.48
511	Nos 23 and 25, Sittampalam Road	Permanent tiled masonry boutique, a temporary cadjan tin shed and garden	R. H. Chandraseelee, o/o C. Fernando, 151/2, Kirillapone Road, Thumbulgasyaya	0	0	5.34
518	Palace Lane	Part of P. W. D. Road and masonry drain	do.	0	0	0.40

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Anuradhapura, on February 15, 1956, at 9 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 8, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Anuradhapura, January 9, 1956.

RAJNE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

V. P. No. 1,398, Extract No. 2—Anuradhapura Town

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
592	Nos. 78, 80, 82, 88, 90 and 92, Puttalam Road	Garden contains 6 coconut trees 25 years, 1 coconut tree 1 year, 3 mango trees 8 years, 4 orange trees 8 years, 7 papaw trees 4 years, permanent tiled masonry buildings, a temporary latrine with half wall and zinc roof, 2 permanent masonry latrines and masonry well	Trustees of Anuradhapura Mosque	0	0	37.85
593	Nos. 74 and 76, Puttalam Road and 49, Cameron's Road	Permanent tiled masonry buildings, 2 masonry latrines and garden (no cultivation)	Mrs P. Sivaramalingam, Arthady, Pt. Pedro and Mrs. P. Somasunderam, 6, Irrigation Quarters, Ratmalana	0	0	8.21
594	Nos. 70 and 72, Puttalam Road	Permanent tiled masonry buildings, 2 masonry latrines, a tiled masonry kitchen, a masonry garage and cemented open space	Hadje V. S. Segu Abdul Cader and V. S. Sathaku Thamby, both of Puttalam Road, Anuradhapura	0	0	8.43
595	Part of Nos. 68, 66, 64, 60, 58, 56, Puttalam Road	Permanent tiled masonry buildings, 5 tiled masonry kitchens, 6 masonry latrines, cemented open space and garden (no cultivation)	Hers of S. A. H. Haniffa Maraikkar of Puttalam, representative E. S. M. Nana Maraikkar of Puttalam	0	0	24.55
312	Part of Nos. 56, 58, 60 and 64, Puttalam Road	Open waste land contains masonry wall	Crown	0	0	0.59
369	Part of Nos 58, 56 and 60, Puttalam Road	Part of permanent tiled masonry buildings and masonry steps	do	0	0	0.87
596	Part of No. 54, Puttalam Road	A permanent tiled masonry building, a tiled masonry kitchen, a masonry latrine and cemented open space	Hadje V. S. Segu Abdul Cader and V. S. Sathaku Thamby, Puttalam Road, Anuradhapura	0	0	7.62
313	Do.	A masonry parapet wall and cemented open space	Crown	0	0	0.16
597	Part of No 52, Puttalam Road	Permanent tiled masonry building, tiled masonry kitchen, masonry latrine and cemented open space	Hers of S. M. Seka Maraikkar, representative, S. M. Kader Mohideen of Kurunegala Road, Anuradhapura	0	0	4.09
314	Do.	Masonry parapet wall and cemented open space	Crown	0	0	0.16
598	Part of No. 50, Puttalam Road	Permanent tiled masonry building, tiled masonry kitchen, masonry latrine and cemented open space	M. N. Fernando, Puttalam Road, Anuradhapura	0	0	4.77
315	Do	Part of permanent masonry latrine and cemented open space	Crown	0	0	5.05
599	Nos. 46, 48, 44, 42, 40, Puttalam Road	Permanent tiled masonry buildings, 4 tiled masonry kitchens, 4 masonry latrines and cemented open space	Hers of T. S. M. Abbas Maraikkar of Puttalam, representative, S. M. A. Mohamed Cassim of Puttalam	0	0	18.99
600	Nos 36, 34, 38, Puttalam Road	Permanent tiled masonry building, a masonry store and kitchen, a masonry latrine and garden (no cultivation)	J. M. S. Miranda of Puttalam Road, Anuradhapura	0	0	12.97
601	Nos. 30 and 32, Puttalam Road	A permanent tiled masonry building, 2 tiled masonry kitchens, 2 masonry latrines and cemented open space	Hers of T. S. M. Abbas Maraikkar of Puttalam, representative, T. S. M. A. Mohamed Cassim of Puttalam	0	0	8.46
602	Nos. 28, 26 and 24, Puttalam Road and 32, Cameron's Road	Temporary building with zinc roof and side walls with planks and kitchen with zinc roof and side walls with zinc, a house with zinc roof and side walls with planks and cemented open space	S. M. Naina Maraikkar Bar-at-Law, Puttalam	0	0	7.11

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	B.	P.
603	No. 22, Puttalam Road	Permanent tiled masonry buildings, a temporary masonry zinc shed, a permanent tiled masonry kitchen, a masonry latrine, cemented open space and arden (no cultivation)	Heirs of S. A. H. Haniffa Marikar, Puttalam, representative, E. S. M. Nana Marikar of Puttalam	0	0	4.18
604	No. 20, Puttalam Road	Permanent tiled masonry building, a tiled masonry kitchen, a masonry latrine and cemented open space	Mrs. A. V. Sinnatharby, Thumpala, Pt. Pedro	0	0	4.06
605	No. 18, Puttalam Road	do	D. S. Goonesekera, Puttalam Road, Anuradhapura	0	0	4.89
606	No. 16, Puttalam Road	do	P. Ramalingam, near Kalunidi Press, Thumpala, Pt. Pedro	0	0	4.05
607	Part of Nos 5, 7, 9, 11, 13, Cameron's Road, 1, 6, 8, 10, 12, 14, Puttalam Road	Temporary buildings with zinc roof and walls with planks, cemented floor and garden (no cultivation)	E. S. M. Nana Marikar, Puttalam	0	0	13.91
310½	Parts of Nos 4, 6, 8, 10 and 14, Puttalam Road	Part of temporary buildings with zinc roof and walls with planks and cemented floor	Crown	0	0	2.37
608	Part of No 1, Police Station Road	Permanent tiled masonry building, a masonry latrine and cemented open space	Heirs of T. S. M. Abbas Marikar, Puttalam, representative, T. S. M. A. Mohamad Cassim, Puttalam	0	0	3.32
316	do	Parts of permanent tiled masonry building and masonry steps	Crown	0	0	0.20
611	do.	Part of permanent masonry step	do	0	0	0.06

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing before me at the Kachcheri, Anuradhapura, on February 22, 1956, at 9 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 13, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Anuradhapura, January 9, 1956

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which is required for a public purpose —

V P 1398, Extract 2— Anuradhapura Town

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A.	B.	P.
643	No. 2, Kurunegala Road	A permanent tiled masonry building	A. K. Idroos Marikar and A. K. Shaul Hameed, both of Kurunegala Road, Anuradhapura	0	0	0.85
644	No. 4, Kurunegala Road	A permanent tiled masonry building	A. K. Hameed Sultan, A. K. Sultan Marikar, both of Kurunegala Road, Anuradhapura	0	0	1
645	No. 8, Kurunegala Road	do	K. E. Panchad Charam and K. E. Thoyagarajah, both of Puloli East, Point Pedro	0	0	1.10
646	No. 10, Kurunegala Road	do.	K. E. Arumugam of Puloli East, Point Pedro	0	0	0.93
642	No. 3, Puttalam Road	A permanent tiled masonry building, a masonry kitchen and latrine, cemented open space and garden (no cultivation)	A. K. Asanamarakar of Wasagiriya, Anuradhapura	0	0	2.85
641	No. 5, Puttalam Road	A permanent tiled masonry building and cemented open space	Hadji V. S. Segu Abdulsader and V. S. Sathakuthamby both of Puttalam Road, Anuradhapura	0	0	2.61
647	No. 4, Sittampalam Road	A permanent tiled masonry building, a masonry kitchen and latrine	Sunu Pathumma Nachchi, c/o M. K. T. Mohamad Cassim of Puttalam Road, Anuradhapura	0	0	0.85
640	No. 57, Puttalam Road and 6, Sittampalam Road	Permanent tiled masonry buildings, a tiled masonry kitchen, a masonry latrine and garden (no cultivation)	M. M. Kutchi Muludeen of Puttalam Road, Anuradhapura	0	0	4.03
639	Nos 9 and 11, Puttalam Road and 10, Sittampalam Road	Permanent tiled masonry buildings, 2 masonry kitchens and latrine and cemented open space	C. P. Mohamed of Railway Town, Anuradhapura	0	0	9.01
638	Nos 13, Puttalam Road and 12, Sittampalam Road	Temporary buildings with zinc roof, wall with planks and cement floor, a latrine with zinc roof and walls with planks and garden (no cultivation)	K. E. Paramasothy of Puloli East, Point Pedro	0	0	6.03
637	No. 15, Puttalam Road	A permanent tiled masonry building, a tiled masonry kitchen, a masonry latrine, cemented open space and garden (no cultivation)	K. A. Senanayake of Kahatagugdigiliya	0	0	4.83
636	No. 17, Puttalam Road	A permanent tiled masonry building, a concrete kitchen and latrine, cemented open space and garden (no cultivation)	R. H. Chandrasekara of Ottupalam Road, Anuradhapura	0	0	3.63
648	No. 20, Sittampalam Road	A permanent masonry zinc roofed building	A. K. Jeitun Bibi, c/o Hussain, U. C. Office, Anuradhapura	0	0	0.93
666	Part of No. 20, Sittampalam Road	Permanent masonry step	Crown	0	0	0.08
635	No. 17, Puttalam Road	A permanent tiled masonry building, a masonry kitchen and latrine, cemented open space and garden (no cultivation)	Heirs of S. M. Saka Marikar of Kurunegala Road, Anuradhapura Representative S. M. Cader Muludeen of Kurunegala Road, Anuradhapura and R. H. Chandrasekara of Ottupalam Road, Anuradhapura	0	0	3.19
649	No. 22, Sittampalam Road	A permanent tiled masonry building	A. K. Hiburuma, c/o A. K. Sagul Hameed of Kurunegala Road, Anuradhapura	0	0	0.88

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
665	Part of No. 22, Sittampalam Road	A permanent masonry step	Crown	0	0	0.07
650	No. 24, Sittampalam Road	A permanent tiled masonry building, a masonry kitchen and latrine and cemented open space	Mrs. A. Sivakolundu, c/o A Sangarapilla, Proctor of Sittampalam Road, Anuradhapura	0	0	1 30
389	Part of No. 24, Sittampalam Road	Permanent masonry step	Crown	0	0	0 12
651	Nos. 26 and 30, Sittampalam Road	A permanent tiled masonry building, two masonry kitchens and latrines and cemented open space	K. Vallipuram, Pawn broker of Kurunegala Road, Anuradhapura	0	0	3 46
388	Parts of Nos. 26 and 30, Sittampalam Road	Permanent masonry step	Crown	0	0	0 20
634	No. 21, Puttalam Road	A permanent tiled masonry building, a masonry kitchen and latrine and garden (no cultivation)	R. H. Chandrasakara of Ottupalam Road, Anuradhapura	0	0	3 08
633	Nos. 25 and 23, Puttalam Road	Permanent tiled masonry buildings, 2 tiled masonry kitchens, two masonry latrines, cemented open space and garden (no cultivation)	Heirs of T. S. M. Abbas Marikar of Puttalam Representative T. S. M. A. Mohamed Cassim of Puttalam	0	0	9 66
632	No. 27, Puttalam Road	A permanent tiled masonry building, a tiled masonry kitchen, a masonry latrine, cemented open space and garden (no cultivation)	M. A. M. Shafi, "Lake View", Puttalam	0	0	4 76
631	Nos. 33, 31 and 29, Puttalam Road and Nos. 34/11, 44 and 46, Sittampalam Road	Permanent tiled masonry buildings, three tiled masonry kitchens, three masonry latrines, two masonry garages, two tiled masonry latrines, cemented open space and garden (no cultivation)	Heirs of T. S. M. Abbas Marikar, Puttalam Representative T. S. M. A. Mohamed Cassim of Puttalam	0	0	25 34
630	Nos. 37 and 35, Puttalam Road	Permanent tiled masonry buildings, two tiled masonry kitchens, two masonry zinc roof latrines, cemented open space and garden (no cultivation)	K. A. Senanayake of Kahatagasdigiya	0	0	12 77
620	No. 29, Puttalam Road	A permanent tiled masonry building, a tiled masonry kitchen, a masonry latrine, cemented open space and garden (no cultivation)	K. V. Sathasivam of Puttalam Road, Anuradhapura	0	0	5 94
628	Nos. 41 and 43, Puttalam Road	Permanent tiled masonry buildings, a tiled masonry kitchen, a masonry latrine, cemented open space and garden (no cultivation)	E. Essupulebbe Kusava of Nachchaduwa, Hidagama	0	0	11.31
627	Nos. 47 and 45, Puttalam Road and No. 42, Sittampalam Road	Permanent tiled masonry buildings, a tiled masonry kitchen and store, a masonry latrine, cemented open space, part of cistern and garden (no cultivation)	M. K. T. Mohamed Cassim of Puttalam Road Anuradhapura	0	0	20.89
625	Nos. 57, 55, 53, Puttalam Road and Nos. 11, 9, 7, Peacock Street	Permanent zinc and tiled masonry buildings, three tiled masonry kitchens, open cemented space and garden (no cultivation)	W. D. Essan Appuhamy, Nuwaraewewa, Anuradhapura	0	0	16.74
652	No. 32, Sittampalam Road	A permanent tiled masonry building and garden (no cultivation)	A. M. Haniffa of Sittampalam Road, Anuradhapura	0	0	2 27
387	Part of No. 32, Sittampalam Road	Permanent masonry step	Crown	0	0	0.10
653	No. 34, Sittampalam Road	Garden (no cultivation)	Mrs. K. Elayathamby of Puloh East, Point Pedro	0	0	2 72
654	Nos. 50, 52, 54, 56, 58, Sittampalam Road	Permanent tiled masonry buildings, part of Cistern and garden (no cultivation)	Mrs. K. Sethar of Thumpalay, Puloh East, Point Pedro	0	0	9 73
655	Nos. 70, 70/1, 70/2, 70/3, 70/4, Sittampalam Road	A permanent tiled masonry building and garden (no cultivation)	M. M. K. K. Segu Abdulkader of Puttalam Road, Anuradhapura	0	0	9 03
661	Nos. 13, 15 and 17, Peacock Street	Permanent tiled masonry building, two masonry latrines with zinc roof and garden (no cultivation)	Mrs. O. M. S. Mohideon, 158, Grand Bazaar, Jaffna	0	0	8
660	Nos. 25 and 19, Peacock Street	Permanent tiled masonry building, two masonry latrines and cemented open space	Heirs of A. Kanapathipilla, 94, Kurunegala Road, Anuradhapura (Representative: K. Subramaniam, 22, Kurunegala Road, Anuradhapura)	0	0	4 05
659	No. 27, Peacock Street	A permanent tiled masonry building, a masonry latrine and cemented open space	P. Thiagarajah Iyer Sittampalam Road, Anuradhapura	0	0	2 05
658	No. 33, Peacock Street	do.	U. Asmaunina, Peacock Street, Anuradhapura	0	0	2.06
657	No. 35, Peacock Street	do.	P. Sumathurai Iyer Sittampalam Road, Anuradhapura	0	0	2 07
656	No. 41, Peacock Street	do.	P. Thiagarajah Iyer, Sittampalam Road, Anuradhapura	0	0	2 86

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Anuradhapura on February 16, 1956 at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 9, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Anuradhapura, January 9, 1956

RAJNE WRIGHT,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LL/A 5525/J/TW/191/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which is required for a public purpose.—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
	Supplement No. 4 to P. V. P. 207, Village—Mapote Palle Patiwa	Kurunwila Korale, Ratnapura District				
591	Hendadola Estate	Rubber 30 year	Alex Wijesinghe of Tummodara	0	3	14 4
592	Do.	do.	Alex Wijesinghe of Tummodara	1	1	03.7

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
593	Hendapola Estate	Rubber 30 years and minor road	Alex Wijesingho of Tummodara	6	0	33.5
594	Do	Rubber 30 years	Alex Wijesingho of Tummodara	1	3	3
606	Gasdarwatta	Rubber 25 years contains part of minor road	K. D. M. Kuruppu, 204, Main Street, Panadue	0	0	13.5
Supplement No. 3 to F. V. P 54 Village—Karandana (part), Meda Pattuwa Kuruwita Korale, Ratnapura District						
305	Kirimetele Aswedduma	Paddy field contains a part of temporary shed and part of wire fence and part of minor road	Liyana Arachchilage Charlis Singho of Karandana, Kalatuwawa and G. H. Kalatuwawa of Gotahetta	0	0	10.8
396	Alubogahawatta	Garden contains 3 arecanut trees 8 years, 4 orange trees and 1 jak tree 15 years, 2 stumps of coconut trees 15 years and 1 stump of rubber tree 30 years and part of minor road	Liyana Arachchilage Jamis Singho and Liyana Arachchilage Punchmahatmaya, both of Karandana, Kalatuwawa, Liyana Arachchilage Alpinona of Mitipola, Kalatuwawa, Karandana Seelaratana Thero of Pohorabawa, Parakaduwa, Karandana Lekamlage Leelaratne, Karandana Lekamlage Karunadasa, Karandana Lekamlage Alce Nona, Karandana Lekamlage Weerasekara, all of Karandana, Kalatuwawa	0	0	27.0
397	Do.	Garden contains 4 coconut trees 15 years 2 stumps of coconut trees 15 years, and 2 stumps of rubber trees 30 years and part of minor road	Liyana Arachchilage Punchmahatmaya and Liyana Arachchilage Jamis Singho, both of Karandana, Kalatuwawa	0	0	36.2
398	Do.	Garden, rubber and deniya and part of minor road contains 2 coconut trees 5 years, 3 arecanut trees 10 years, 4 kaju trees 15 years, 2 mango trees 10 years, 1 del tree 15 years, 1 orange tree 5 years, 2 jak trees 15-20 years, 19 rubber trees 20 years, 1 stump of jak tree 10 years, 2 stumps of jak trees and 1 stump of del tree 20 years and 2 stumps of arecanut trees 10 years	Liyana Arachchilage Podisingho of Karandana, Kalatuwawa	0	2	3.4
399	Gasdarawatte	Rubber 25 years and part of minor road	K. D. M. Kuruppu, 204, Main Street, Panadue	2	3	31.5
Extract No. 3 to V. P. 657. Village—Napawala Palle Pattu, Kuruwita Korale, Ratnapura District						
470	Kadawatagawawatta	Rubber 40 years and part of minor road. Road constructed by the P. W. D.	J. H. P. Abeywikrama, Resthouse, Avissawella	0	1	7.7
472	Tundolawatta	Garden contains 6 coconut trees 30 years, 3 coconut trees 2-5 years, 17 arecanut trees, 10 kaju trees and 6 jak trees, 10-20 years and 1 rubber tree 10 years	Kuruwita Gamaladdalage Appuhamy of Napawala, Getahetta	0	0	34.2
474	Kadawatagawaudahawatta	Garden contains 25 arecanut trees, 10-15 years, 4 rubber trees, 10 years, 3 kaju trees and 1 mango tree 5 years, 1 jak tree and 1 coconut tree 30 years and part of a temporary building. The building claimed by Harankaha Arachchilage Pelis Ranatunga	Balasuriya Arachchilage Premaratna, Harankaha Arachchilage Pelis Ranatunga, Kasturi Arachchilage Punchi Nona, Kasturi Arachchilage Emi Nona, Kasturi Arachchilage Muslin Nona, Napawala Gamaladdalage Priyadasa, Napawala Gamaladdalage Karunaratna, Napawala Gamaladdalage Premaratna, Atukoralalage Dissi Nona, all of Napawala, Getahetta	0	0	20.2
476	Polgasgedarawilapaulawatta	Garden contains 3 arecanut trees 3 years	Harankaha Arachchilage Pelis Ranatunga of Napawala, Getahetta	0	0	1
478	Do.	Garden contains 3 arecanut trees 5-15 years, 4 nadun trees, 6 years, 1 orange tree and 1 mango tree 3 years and 1 lunumidella tree, 18 years	do.	0	0	6.4
480	Kelagahawatta	Garden contains 5 coconut trees 25 years, 1 coconut tree 4 years, 24 arecanut trees 20 years, about 50 arecanut trees 1-2 years, 7 mango trees 3-15 years, 10 jak trees, 20-40 years, 2 kaju trees 3-10 years, 4 orange trees 15 years, 2 rambutan trees, 5-12 years, 14 rubber trees 20 years, 14 nadun trees 6-8 years and two parts of temporary buildings. One temporary building is claimed by Patirage Louis Perera and the other temporary building is claimed by Patirage Simon Perera	Gamalatte Baby Nona, Patirage Louis Perera, Patirage Simon Perera, all of Napawala, Getahetta	0	0	28.4
482	Horatulewatta	Garden contains 23 jak trees 25-30 years, 4 mango trees 8-15 years, 1 coconut tree 5 years and 4 coconut trees 4 years, 25 rubber trees 30 years	Napawala Gamaladdalage Lokumahatmaya of Napawala, Getahetta	0	0	29.8
484	Polgasgedarawilapaulawatta	Garden contains 1 coconut tree 30 years and 10 rubber trees 10 years	Harankaha Arachchilage Pelis Ranatunga of Napawala, Getahetta	0	0	17
486	Marukandepaulawatta	Garden contains 1 arecanut tree 12 years and 3 arecanut trees 3 years	Muhuppu Arachchilage Michael Perera of Napawala, Getahetta	0	0	5.2
488	Do.	Garden contains 15 arecanut trees 30 years, 22 arecanut trees 2-4 years, 1 breadfruit tree 15 years, 1 breadfruit tree 3 years, 1 coconut tree 20 years, 1 rubber tree 4 years, and 1 jak tree 15 years and part of a permanent building	do.	0	0	12.6
490	Hendapola Estate	Rubber 35 years and part of minor road Part of minor road constructed by P. W. D.	Alex Wijesingha, Tummodara	0	2	38

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
493	Horaatulewatta	Garden contains 18 jak trees and 11 rubber trees 30 years and 1 mango tree 10 years	Napawala Gamaladdalago Podiappuhamy, Napawala Gamaladdalago Danthahamy, both of Napawala, Getahetta	0	0	27 7
495	Indolewatta	Garden contains 1 jak tree 25 years and 1 rubber tree 30 years	Napawala Gamaladdalago Podiappuhamy, Napawala Gamaladdalago Danthahamy, both of Napawala, Getahetta	0	0	3
497	Hendadolawatta	Garden	Alex Wijesingha of Tummodara	0	0	2 2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Mapotha Roman Catholic School, on February 28, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 21, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

Important.—All title deeds by which claimants claim possession or ownership of the land to be acquired shall be produced before me at the inquiry.

The Kachcheri,
Ratnapura, January 5, 1956

J. J. G. AMIRTHANAYAGAM,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LM 5535.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.—

Description of the lands to be acquired.

Lot	Name of Land	Description	Plan No. A 824 Villages—Kekirigoda and Hingula		Name of Claimant	Extent		
						A	R.	P.
1	Hittaragewatta	Part of coconut garden (no cultivation)	U	M. S. Deen, Uyanwatta, Paranagama	0	0	15 1	
2	Bokumbura	Paddy field	..	T. H. Cassim, Uyanwatta	..	0	0 4 3	
3	Hondeniyekumbura	do.	..	B. Abeyratna, Idampitiya Walauwa, Hingula	..	0	0 9.2	
4	Wagollewatta	Tea, 30 years	..	do	..	0	0 8.7	
5	Ettalapitiyawatta	Part of coconut garden (no cultivation)	T. A.	Abdul Careem, Hingula	..	0	0 20 0	

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Mawanella Resthouse, on March 13, 1956, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 6, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, January 7, 1956

D. ALUWIHARE,
Government Agent.

Notices under the Land Development Ordinance

No. LRO/G.

NOTIFICATION OF A LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Additional Assistant Government Agent, Colombo, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 11 a.m., on Thursday, February 16, 1956, at the Kachcheri, Colombo, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Enquiries with regard to the Land Kachcheri should be addressed to the Additional Assistant Government Agent, Colombo.

Colombo, December 31, 1955.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of lands referred to above

Preliminary Plan No.	Lot No.	Village	Name of Permit-holder or Applicant	Extent			Reference L. C's Papers
				A.	R.	P.	
HEWAGAM KORALE							
P. P. A. 3,636	.. 1	Hokandara	.. Mrs. W. E. Boteju Hamme, Hokandara South, Hokandara	0	1	26 2	.. LRO/APL. 4608
SIYANE KORALE EAST							
P. P. A. 2,772	.. 1	Samanabedda	.. Mrs. R. M. D. Menchi Nona, Talgodella, Samanabedda, Tittapathara, Hanwella	2	0	38	.. LRO/APL. 3523

No. LRO/G.

NOTIFICATION OF A LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Additional Assistant Government Agent, Colombo, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 11 a.m. on Thursday, February 16, 1956, at the Kachcheri, Colombo, to select persons to receive grants for the Crown Lands, particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Additional Assistant Government Agent, Colombo.

Colombo, January 7, 1956

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of Lands referred to above

Preliminary Plan No.	Lot No.	Village	Name of Permit-holder or Applicant	Extent			Reference L. C.'s Papers
				A	R	P	
ALUTKURU KORALE NORTH "B"							
P. P. A. 3037	3	Kondagammulla	T. A. Mendis Abeysekera, Galayaya, Pan-nala	1	0	11	LRO/APL 3487
P. P. A. 3037	4	do.	Mrs H. Agnes Silva, Madiruwila, Makandura, Gonawila	1	0	11	LRO/APL 3487

Land Redemption Notices

L. D.—B. 49/50.

No. LA 3584.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, Lionel Wijesundera Madugalle, Acquiring Officer, Matale District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

(1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,

(2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and

(3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Matale Kachcheri, on February 20, 1956, at 10 a.m.; and

(b) notify to me in writing on or before February 13, 1956, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, December 17, 1955.L. W. MADUGALLE,
Acquiring Officer.

Schedule

Preliminary plan No. A 2,194. Village—Kavudupelella

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Pihillawatta	Garden contains cocoa, coconut and jak trees 40 years and coconut garden 40 years	J. E. Gunasena of Matale	2	1	37
2	Do.	Garden contains cocoa, coconut and jak trees 40 years	R. M. N. Dissanayake of Kavudupelella	1	2	30
3	Do.	Garden contains cocoa, coconut and jak trees 40 years and a masonry well	J. E. Gunasena of Matale	0	2	10
4	Do.	Garden contains cocoa, coconut and jak trees 40 years	R. M. N. Dissanayake of Kavudupelella	0	1	8
Total				5	0	5

Miscellaneous Land Notices

No. LS 3454

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Singappuli Achchillage Sirmalhamy, Wedaralalage Kiribanda and Singappuli Achchillage Kurumudiyansa all of Welikare—trustees of the Rural Development Society, Welikare—have applied for a lease of about one acre of Crown land from lot 24 in F. V. P. 446, situated in Welikare, Kurunegala District, for the purpose of erecting a meeting hall thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

(a) Term: 5 years;

(b) Rent: Rs. 5 per annum;

(c) The lessees shall, within one year from the commencement of the lease erect a meeting hall on the land to the satisfaction of the Government Agent, Kurunegala;

(d) The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, January 13, 1956.

M. J. MENDIS,
for Land Commissioner

Anuradhapura District—16 Chain Sheet No. F/10. 2b Kainattama : Sale of leases of Boutique Sites

NOTICE is hereby given that the Government Agent, Anuradhapura District (hereinafter referred to as the Government Agent), will on February 8, 1956, at 9 a.m., sell by public auction at the site the lease of five (5) blocks of Crown land, each about 25' x 40' in extent, situated at Kamattama, Hurulu Palata, Anuradhapura District, for use as boutique sites.

2. Three (3) blocks will be open to public auction and the other two (2) blocks will be open to bidding only by bona fide permanent residents of the Anuradhapura District.

3. The bidding will be on the premium. The upset premium for each block will be Rs. 10. No bid below the upset premium will be accepted.

4. The Government Agent may, before accepting any bid, satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid has been made. The decision of the Government Agent shall be final.

5. Every bidder shall be present in person, or by a duly accredited Agent at the aforesaid place and time. The necessary letter of appointment should be produced by the agents for scrutiny prior to the sale.

6. The successful bidder shall immediately after his bid is accepted pay to the Government Agent, the amount of his bid and the first year's rent in advance.

7. The successful bidder shall execute a lease within 14 days of its being presented to him. In the event of his failing to do so, the Government Agent may cancel the sale and confiscate any deposit paid by the bidder.

8. Each lease will include the following conditions, amongst others—

- (a) The lease shall be for a term of 30 years, with option of renewal for two successive terms of 30 years each,
- (b) The rent shall be Rs. 2.50 per annum, subject to revision each time the lease is renewed;
- (c) The lessee shall, within one year from the commencement of the lease, erect a permanent boutique on the land in accordance with plans and specifications approved by the Government Agent. The lessee shall not

construct any additions or improvements to the buildings on the land or erect any temporary buildings thereon except with the prior approval of the Government Agent;

- (d) The lessee shall use the land as a site for a boutique and for no other purpose, except with the prior written consent of the Government Agent;
- (e) The lessee shall not sublet, transfer, mortgage, donate, or otherwise dispose of or deal with his interests in the lease without the prior written consent of the Land Commissioner on the lessor's behalf;
- (f) The lessee shall pay all rent and taxes and other assessments in respect of the land and buildings thereon;
- (g) At the expiration or earlier determination of the lease the lessee shall be entitled to demolish and remove the materials of any buildings on the land, provided no undue damage is caused to the land;
- (h) The lessee shall not be entitled to any compensation from the Crown for any buildings left on the land or on any other account whatsoever.

9. For further particulars regarding the lease, application should be made to the Government Agent.

N. B. M. SENEWIRATNE,
Additional Assistant Government Agent,
for Government Agent

The Kachcheri,
Anuradhapura, December 23, 1955.

III වෙනි කොටස—ඉඩම්

ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ නිවේදන

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණන

නිරවුල් කිරීමේ දැන්වීමේ අංකය 3,073 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 වෛෂච්ඡ මස 13 වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර් කිරීමේ මාසයක් ඉදිරිපත් නොකළහොත් එකී ඉඩම් රාජසන්නිධාන ඉඩමකට ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්නිධාන ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

වම් 1955 වෛෂච්ඡ මස 24 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදීය.

කේ. වි. ඇස්. කදිරිගාමනාදන්, නිරවුල් කිරීමේ සහකාර නිලධාරීන්.

** නිරවුල් කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක් යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

සැලකිය යුතුයි.—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන්ගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකටත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැටියට භාරගනු ලැබේ.

(ඇ) මෙම දැන්වීම යටතේ පළවන බිම්කට්ටි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිලි නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කට්ටියකට අයිතිකම් කියා යටිම උවමනා නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොට්ඨාසයේ කකුපල්ල කෝරළේ තීර්ථිපිටිය යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිලි පහත දැක්වෙන සියළුම බිම්කට්ටි, එනම්:—

- උතුරට රාල්ලාගොඩවැව සහ හේනාගොඩවැව යන ගම්වල මායිම;
- නැගෙනහිරට: මානාහිඳ යන ගමේ මායිම, බබරගස්වැව යන ගමේ මායිම, නවකඳුලේ කොටසක් (බබරගස්වැව යන ගමේ මායිම), බබරගස්වැව යන ගමේ මායිම,
- දකුණට බබරගස්වැව යන ගමේ මායිම නවකඳුලේ කොටසක් (බබරගස්වැව යන ගමේ මායිම), බබරගස්වැව යන ගමේ මායිම;
- බස්නාහිරට බබරගස්වැව යන ගමේ මායිම, පාලුරොටවැවේ සිට ඇති ගම්සහ පාර (බබරගස්වැව යන ගමේ මායිම) බබරගස්වැව සහ පාලුරොටවැව යන ගම්වල මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 328

බිම්කට්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	කදුරුගහමුලියාය ...	3 3 28
2	කදුරුගහමුලියාය, අනකාපුයාය, වරදමන්යාය සහ නුගගහමුලියාය	60 0 15
3	දේවපුටු වැව	84 3 30
4	අනකාපුයාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 28
5	වන්කොනේයාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 11
6	—දියපාර ...	0 0 19
8	—අඹපාර	0 0 5
9	—කරන්ත පාර ...	0 0 7
10	වරදමන්යාය (කරන්තපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 9
11	තීර්ථිපිටියවැව ...	7 1 33
12	වන්කොනේයාය ...	2 2 32
13	වන්කොනේයාය, කටුපිලේයාය සහ කොස්ගහමුලියාය	13 0 22
14	කටුපිලේයාය (නවකඳුල දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 8
15	නවකඳුල (හරිකොටසක්)	0 0 34
16	කොස්ගහමුලියායේ න (නවකඳුල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 12
17	කොස්ගහමුලියායේ න	1 1 37
18	කොස්ගහමුලියායේ න	0 1 4
19	කොස්ගහමුලියායේ න (නවකඳුල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 31
මුළු ගණන		182 0 5

මාතලේ නි. නි 1—1956

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණන

නිරවුල් කිරීමේ දැන්වීමේ අංකය 3,074 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 වෛෂච්ඡ මස 13 වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර් කිරීමේ මාසයක් ඉදිරිපත් නොකළහොත් එකී ඉඩම් රාජසන්නිධාන ඉඩමකට ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්නිධාන ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

වම් 1955 වෛෂච්ඡ මස 24 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදීය.

කේ. වි. ඇස්. කදිරිගාමනාදන්, නිරවුල් කිරීමේ සහකාර නිලධාරීන්.

** නිරවුල් කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක් යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

සැලකිය යුතුයි.—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන්ගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකටත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් හැටියට භාරගනු ලැබේ.

(ඇ) මෙම දැන්වීම යටතේ පළවන බිම්කට්ටි අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිලි නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කට්ටියකට අයිතිකම් කියා යටිම උවමනා නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොට්ඨාසයේ කකුපල්ල කෝරළේ හොම්බාව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිලි පහත දැක්වෙන සියලුම බිම් කට්ටි, එනම්:—

- උතුරට: ආඳාගල ගමේ මායිම, ඔකුරුගහමුල ඇළ, ආඳාගල සහ නිල ගම යන ගම්වල මායිම, හන්ඉමේ ඇල, නිලගම ගමේ මායිම, කිරිමැටි ඇල, මානාහිඳ ගමේ මායිම;
- නැගෙනහිරට: පර්වච්චල, දෙබවටවන සහ ගලේවෙල යන ගම්වල මායිම;
- දකුණට කොස්පොහ ගමේ මායිම, හොම්බාවේ ඇලේ කොටසක් (කොස්පොහ ගමේ මායිම), කොස්පොහ ගමේ මායිම;
- බස්නාහිරට: වයඹ පළාතේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 335

බිම්කට්ටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
7	නවකවන්න	1 1 0
15	—පාර දිගේ ඉතුරු කරපු බිම	1 2 36
19½	—එම	0 2 3
20	හොම්බාවේ මුකලාන	31 0 34
21	එම	30 1 24
22	එම (යාම ඊමට තිබෙන මායිමට වෙන් කරපු බිම)	0 2 33
23	එම	29 3 23
24	එම	13 0 25
25	එම	7 0 11
26	එම	3 0 25
27	හොම්බාවේ මුකලාන	7 0 2
28	හොම්බාවේ මුකලාන	17 3 24
29	හෝනගස් යාය	12 2 5
30	හොම්බාවේ මුකලාන	5 1 15
31	හොම්බාවේ මුකලාන	6 3 18
32	හොම්බාවේ මුකලාන	3 2 1
33	හොම්බාවේ මුකලාන	10 1 8
34	හෝනගස් යාය	10 1 33
35	එම	14 0 37
36	හොම්බාවේ මුකලාන	6 2 9
37	නලගහමුලියායේ නෙමුකලාන	56 2 39
38	එම (ගනිමේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 4

බිම්කර්ට්ටේ		ප්‍රමාණය		බිම්කර්ට්ටේ		ප්‍රමාණය	
අංකය	ඉඩමේ නම	අ. ර. ප.	අ. ර. ප.	අංකය	ඉඩමේ නම	අ. ර. ප.	අ. ර. ප.
39	බුදුගහමුලයාය (ගනිමේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	2	0 23	112	වරදමන්යාය	1	2 0
40	එම	1	1 34	113	එම	2	0 0
41	එම	2	0 3	114	එම	1	2 20
42	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0	0 32	115	එම (කටුපොතේ ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	1	0 32
43	එම (එම)	0	0 28	116	කටුපොතේයාය (එම)	0	0 18
44	එම	3	3 26	117	වරදමන්යාය (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0	0 18
45	එම	3	1 24	118	එම	0	0 27
46	බුදුගහමුලයාය	0	2 31	119	එම	10	3 15
47	එම	0	0 25	120	එම (කටුපොතේ ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	3	0 12
48	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0	1 17	121	කටුපොතේ ඇළ (දියපාර) (හිඳුණ)	0	2 22
49	කටුපොතේයාය	16	2 8	122	වරදමන්යාය (කටුපොතේ ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0	0 32
50	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	10	0 19	123	එම (එම)	0	2 9
51	—දියපාර (හිඳිවිම)	0	2 2	124	එම	1	1 28
52	කටුපොතේයාය	26	1 34	125	එම (කටුපොතේ ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	2	3 6
53	කටුපොතේමුකලාන	0	3 2	126	එම	4	0 32
54	කටුපොතේයාය	1	1 16	127	එම	2	0 26
55	එම (බමරුවහන ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0	0 10	128	එම	4	1 26
56	එම	0	1 13	129	පුමක්ගහගලයේ න	0	2 31
57	එම (බමරුවහන ඇල සහ කිරිමැටි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	8	3 22	130	වවිටක්කාගේ න	3	3 10
58	එම (බමරුවහන ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	7	0 1	131	එම	1	2 12
59	බමරුවහන ඇල (දියපාර)	2	0 4	132	නවකපාන	0	3 16
60	හොම්බාවේ මුකලාන, දඹුහගොල්ලමුකලාන (බමරුවහන ඇළ, කිරිමැටි ඇළ, බෙලිගමුවේ ඇළ සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	24	1 35	133	—පවුපාර	0	0 5
61	හොම්බාවේමුකලාන (පාරට ඉතුරු කරපු බිම)	4	2 33	135	—අභිපාර	0	0 3
62	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	9	1 38	136	පුමක්ගහගලයේ න (නවක ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0	3 32
63	—දියපාර (හිඳුණ)	1	3 23	137	—දියපාර (හිඳුණ)	0	0 6
64	හොම්බාවේමුකලාන (පාරට ඉතුරු කරපු බිම)	1	0 0	138	නවක ඇළ (දියපාර)	0	3 0
65	හොම්බාවේමුකලාන (බෙලිගමුවේ ඇළ, හොම්බාවේ ඇළ සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	27	0 31	139	නවකවත්ත (නිතවැල්පැලස්ස ඇළ සහ නවක ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	4	0 13
66	හොම්බාවේමුකලාන	46	1 39	140	නිතවැල්පැලස්ස ඇළ (දියපාර)	0	3 21
67	බෙලිගමුවේ ඇළ (දියපාර)	7	2 7	140½	—ගලෙන්බැඳු ලීඳ	0	0 1
68	උඩබියවෙල (බෙලිගමුවේ ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	10	2 30	141	නවකවත්ත	1	0 10
69	දඹුහගොල්ල, හොම්බාවේමුකලාන	17	1 3	142	එම (ඕකුරුගහමුල ඇළ සහ නිතවැල්පැලස්ස ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	4	2 2
70	එම පවිට්ටේමුකලාන	33	1 39	143	හොලොම්පැලස්සේයාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0	3 4
71	උඩබියවෙල	11	0 0	144	පැතිරිමානගේනේමුකලාන (ඕකුරුගහමුල ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0	1 21
72	උඩබියවෙල (බෙලිගමුවේ ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	5	0 38	145	පැතිරිමානගේනේමුකලාන	18	0 3
73	එම (එම)	7	0 23	145½	පැතිරිමානගේනේමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0	1 1
74	එම	53	1 35	146	හොලොම්පැලස්සේයාය	0	2 19
75	කණේ සිය	1	1 28	147	නවකවත්ත	2	3 18
76	කණේ සිය	0	1 33	148	එම	2	2 33
77	දඹුහගොල්ලේයාය (වැව) (අත්හැරපු)	0	2 1	149	එම	1	0 12
78	පුස්වැල්ලොද (වැව) (අත්හැරපු)	3	1 26	150	එම	0	3 31
79	—දියපාර (හිඳුණ)	0	0 35	151	එම	0	2 36
80	වෙහෙරගලගින්නියාය (වැව) (අත්හැරපු)	1	2 29	152	එම	0	3 34
81	වෙහෙරගලගින්නියාය (වැව) (අත්හැරපු)	4	2 22	153	එම	0	3 9
82	වෙහෙරගලගින්නියාය (අත්හැරපු වැවේ කොටසක්)	1	0 3	154	එම (නිතවැල්පැලස්ස ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0	2 8
83	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0	1 8	155	එම	0	0 15
84	එම	0	0 20	156	එම (නිතවැල්පැලස්ස ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0	2 15
85	එම	3	2 22	157	එම (එම)	0	2 7
86	එම	2	1 35	158	නවකවත්ත (නිතවැල්පැලස්ස ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0	3 1
87	වෙහෙරගලගින්නියාය	5	3 10	159	එම (එම)	0	2 5
87½	එම	0	1 32	160	එම (එම)	0	3 17
88	එම	1	3 16	161	එම (එම)	1	0 5
89	වෙහෙරගලගින්නියාය	0	1 18	162	එම (එම)	0	3 15
90	එම	0	1 2	163	එම (එම)	0	1 15
91	එම	2	0 24	164	එම	0	2 37
92	එම	0	3 6	165	එම	1	1 39
93	ඇල්ලේගවෙල පිල්ලාව	1	2 20	166	එම (නවක ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0	0 30
96	හොම්බාවේ ඇළ (දියපාර) (හරිකොටසක්)	0	2 0	167	—අභිපාර	0	0 5
97	දඹුහගොල්ලේයාය (හොම්බාවේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0	1 12	168	නවකවත්ත (නවක ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0	0 10
99	දඹුහගොල්ලේයාය, පල්ලේකොටුව (හොම්බාවේ ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0	3 0	169	එම (නවක ඇළට ඉතුරු කරපු බිම)	1	0 36
100	පල්ලේකොටුව, හොම්බාවකොටුව	19	2 13	170	එම (එම)	0	1 14
102	හොම්බාවකොටුව	3	0 23	171	එම	0	2 21
103	හොම්බාවකොටුව (හොම්බාවේ ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0	3 16	172	එම	0	3 5
104	හොම්බාවේමුකලාන (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	1	1 33	173	එම (නවක ඇළට ඉතුරු කරපු බිම)	0	1 12
105	—ගම්කායාභි සහ පාර	2	2 9	174	එම	0	3 15
106	වරදමන්යාය (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0	2 13	175	එම (නවක ඇළට ඉතුරු කරපු බිම)	1	1 7
107	එම (එම)	0	1 29	176	එම	1	1 26
108	එම	3	0 31	177	එම	1	1 17
109	එම	1	2 9				
110	එම	4	1 1				
111	එම	3	0 39				

බිම්කරුවන්ගේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.	බිම්කරුවන්ගේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
178	—අඹපාර	0 0 3	254	නියදලොයාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	7 1 29
179	—ගල	2 2 10	255	එම	25 1 21
180	වට්ටක්කොන්න (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 21	256	එම	94 3 27
181	—ගල සහ හේන	1 1 18	257	—ගම්කොයි සහ පාර	0 3 25
182	වරදමන්ගය	1 3 20	258	හොම්බාවේ මූකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	3 2 32
183	එම	0 3 23	259	හෝනගස්ගය (දියපාරට ඉතුරු කරපු බිම)	1 2 38
184	එම (අඹපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 0	260	එම	0 2 0
185	—අඹපාර	0 0 33	261	එම (පාරට ඉතුරු කරපු බිම)	0 0 15
186	වරදමන්ගය (කටුපොහෝ ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 9	262	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 36
187	—එම (කටුපොහෝ ඇළට ඉතුරු කරපු බිම)	0 2 28	263	එම	1 2 20
188	වරදමන්ගය	2 1 27	264	එම	5 0 37
189	එම (අඹපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 27	265	එම	0 3 25
190	එම	3 1 10	266	එම	9 0 16
191	එම	0 0 9	267	එම	1 2 13
192	එම (බබරුවහන ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	3 2 12	268	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 17
193	—අඹපාර	0 0 2	269	එම (එම)	0 0 18
194	හොම්බාවේ මූකලාන (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 25	270	එම	1 3 4
195	එම (බබරුවහන ඇළ සහ දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	4 1 13	271	එම	1 2 10
196	—දියපාර (හිඳුඳු)	0 2 11	272	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 22
197	හෝනගස්ගය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 1 18	273	එම (එම)	0 0 16
198	එම	1 0 31	274	එම	1 1 30
199	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 34	275	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 23
200	එම (එම)	0 1 8	276	එම (දියපාරට ඉතුරු කරපු බිම)	12 2 30
201	එම	3 1 7	277	හෝනගස්ගය	18 2 10
202	එම (බබරුවහන ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	4 1 36	278	හොම්බාවේ ඇළ (දියපාර) (හරිකොටසක්)	1 2 2
203	වරදමන්ගය (එම)	2 2 37	279	නියදලොයාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	10 3 29
204	එම	4 0 8	280	හොම්බාවේ ඇළ (දියපාර)	0 0 12
205	එම	6 3 8			
206	එම (බබරුවහන ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	2 2 19			
207	එම (එම)	1 3 3			
208	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 30			
209	එම	2 3 28			
210	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 32			
211	—ගම්කොයි සහ පාර	0 3 33			
212	—ගල සහ හේන	2 3 14			
213	—ගල	0 3 13			
214	—අඹපාර	0 0 6			
215	නවකවත්ත	1 1 31			
216	එම (බබරුවහන ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 13			
217	නවකවත්ත	1 1 29			
218	එම	0 1 28			
219	එම (දියපාරට ඉතුරු කරපු බිම)	1 1 16			
220	එම	0 0 26			
221	එම	1 0 26			
222	එම	1 0 13			
223	එම	1 1 12			
224	ඉඹුලගාවගොඩැල්ලේ මූකලාන	0 1 16			
225	එම	3 2 27			
226	නවකවත්ත	2 0 30			
227	එම	1 3 19			
228	එම	1 0 16			
229	එම	0 2 29			
230	එම	0 0 24			
231	එම (දියපාරට ඉතුරු කරපු බිම)	1 1 21			
232	එම (එම)	0 3 27			
234	එම (එම)	0 0 26			
235	එම	1 0 4			
236	එම (පටුපාරට ඉතුරු කරපු බිම)	0 0 16			
237	එම (දියපාරට ඉතුරු කරපු බිම)	0 0 33			
238	එම (පාරට ඉතුරු කරපු බිම)	0 0 19			
239	එම (පටුපාරට ඉතුරු කරපු බිම)	0 0 31			
240	එම	4 0 13			
241	එම (දියපාරට ඉතුරු කරපු බිම)	0 1 2			
242	—දියපාර (හිඳුඳු)	0 1 17			
243	පැහිරිමනහිනෙ මූකලාන (දියපාරට ඉතුරු කරපු බිම)	1 3 14			
244	පැහිරිමනහිනෙ මූකලාන ගොරකගොල්ල, බුළුගහමුල දෙමඩ	172 1 25			
245	ගුළුගහමුලදෙමඩ (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	12 2 36			
246	ඉඹුලගාවගොඩැල්ලේ මූකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 32			
247	ඉඹුලගාවගොඩැල්ලේ මූකලාන	1 1 27			
248	එම	1 1 5			
249	එම	0 2 24			
250	නවකවත්ත (දියපාරට ඉතුරු කරපු බිම)	0 3 30			
251	එම (එම)	0 1 12			
252	එම (පටු පාරට ඉතුරු කරපු බිම)	0 0 24			
253	බබරුවහන ඇළ (දියපාර)	3 3 11			

මුළු ගණන . 1,357 0 11

මාහලේ නි 2—1956

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,075 (මාහලේ)

මෙහි පහත සඳහන් උපලබ්ධියෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1955 වෛවස 13 වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර්ගතයට** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජ්‍යත්වක ඉඩමකට ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජ්‍යත්වක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දකුම් දෙනු ලැබේ.

එම් 1955 වෛවස 24 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

කේ. ඩී. ඇස්. කදිරිගමනාදන්,
නිරවුල්කිරීමේ සහකාර නිරවුල්කරු යා

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුය.

ආරක්ෂිත සුදුසු—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිරවුල්කිරීමෙහි ද ඒවායේ සිතියම් සටහන්ව ඇති ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති නම් කීම හැටියට භාරගනු ලැබේ.

(ඇ) මෙම දන්වීම යටතේ පළවන බිම්කරවි අධිකාරී උපලබ්ධියට ඇතුළත් නොවන කිසිම බිම්කරවියක් පහත දක්වෙන මාසිම්වලට මැදිලි නොවූ ඒ පිළිබඳව යටෝක්ත දන්වීම යටතේ විභාග කරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කරවියකට අයිතිකම් නියා සීමිත උවමනා නොවේ.

උපලබ්ධිය

මධ්‍යම පළාතේ මාහලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාහලේ කොට්ඨාශයේ කන්දපල්ල කෝරළේ වලකුඹුර යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිලි පහත දක්වන සියලුම බිම්කරවි, එනම්:—

- උතුරට: රංචැහියාව යන ගමේ මාසිම;
- නැගෙනහිරට: බෙලිගමුවේ ඇලේ කොටසක් (බෙලිගමුව යන ගමේ මාසිම);
- දකුණට: බෙලිගමුවේ ඇලේ කොටසක් (බෙලිගමුව යන ගමේ මාසිම) බෙලිගමුව සහ මදහපොලකන්ද යන ගම්වල මාසිම;
- බස්නාහිරට: මදහපොලකන්ද යන ගමේ මාසිම, වයඹ පළාතේ අංක 10 දරණ අවසාන වෝපො සිතියමේ සහ රංචැහියාව යන ගමේ මාසිම

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 338		බිම්කරවරයාගේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
3	කරනම්පොතපිල්ලාම	9	—අභිපාර	0 0 8
4	එම	12	කඩුවැටිලන්ද (පරගහලුපොතේ ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 29
5	—ගම්කොට්ඨාසයා පාර	13	වලවිච්චිවත්ත (එම)	0 2 1
6	දිවුල්වත්ත	14	එම (එම)	0 0 17
6½	එම	15	එම (එම)	1 2 6
7	දිවුල්වත්ත, අභිගහකොටුවපිල්ලාම	16	එම	2 2 15
9	වැවකන්ද (කණ්ණිය)	17	එම	0 2 4
9½	—ඇළ	18	එම	0 0 13
10	දළපොත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	19	කඩුවැටිලන්ද	0 2 31
12	බෙලිගමුමේ ඇළ (දියපාර) (හරිකොටසක්)	19½	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 28
13	කරනම්පොත ගොඩවල (වතුරවල)	21	පිදුම්පිල්ලාම, කපුණේත්වත්ත, කපුණමුල්ල වත්ත, පහලවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 39
14	—ඇළ	26	පිදුම්පිල්ලාම	0 0 15
15	—පවුපාර	27	—ඇළ	0 0 16
16	—අභිපාර	28	පිදුම්පිල්ලාම (අභිපාර සහ ඉතුරු කරපු බිම)	0 0 2
		29	—අභිපාර	0 0 33
		33	—ගම්කොට්ඨාසයා පාර	0 0 19
		42	—පවුපාර	0 0 3
		43	—අභිපාර	1 0 8
		45	කපුණේත්වත්ත	0 0 8
		46	කපුණේත්	0 0 4
		47	කපුණේත්	0 1 3
		48	කපුණේත්වත්ත	2 0 10
		50	හත්අඩුක්කුවේවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 4
		51	හත්අඩුක්කුවේවත්ත (එම)	0 3 31
		52	වලවිච්චිවත්ත (එම)	0 1 32
		53	මහආල, කොත්ගහආල (දියපාර) (හිඳුණ)	0 1 24
		54	වලවිච්චිවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 31
		56	එම	2 0 30
		57	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 1
		58	එම	0 0 15
		59	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	4 3 10
		60	පන්සලේවත්ත (එම)	0 1 39
		61	එම	0 1 16
		62	එම	0 0 19
		63	පාලුවත්ත, හත්අඩුක්කුවේවත්ත	1 3 19
		64	පාලුවත්ත	1 3 30
		65	—අභිපාර	1 2 2
		67	—එම	0 0 10
		68	පහලවත්ත	0 0 2
		69	පාලුවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 41
		71	වට්ටක්කාපුරන්වත්ත	1 2 11
		71½	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 35
		72	එම	0 1 19
		73	පොල්ගස්වත්ත	1 0 31
		75	වට්ටක්කාපුරන්වත්ත	1 1 5
		77	දියවරකාව, ඉහලවත්ත	1 1 28
		78	දියවරකාව	1 3 28
		79	වට්ටක්කාපුරන්වත්ත	1 2 12
		80	එම	2 2 16
		81	එම දියවරකාව	0 3 3
		82	වට්ටක්කාපුරන්වත්ත	1 1 32
		83	එම	1 0 1
		84	එම	0 2 20
		85	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 10
		86	මල ආල (දියපාර) (හිඳුණ)	2 0 24
		87	වට්ටක්කාපුරන්වත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 24
		88	එම	1 2 20
		89	දියවරකාව	1 3 29
		90	එම	1 1 8
		91	එම	1 0 12
		92	එම	1 2 34
		93	එම	5 2 31
		94	එම	10 1 6
		95	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 39
		96	වට්ටක්කාපුරන්වත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 35
		97	එම	1 2 5
		98	දියවරකාව	1 1 34
		99	එම	31 0 0
				1 2 4

මුළු ගණන .. 7 3 16

මාතලේ නි. නි. 3—1956

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණන

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,076 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ඇත යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956වන අවසරය මගින් 13වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන * / මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්ණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

එම 1956වන ඔක්තෝබර් මස 24 වෙනි දින නොලබා ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

සේ. ඩී. ඇස් කදිරිගමනාදත්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීවරයා

* "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

සැලකිය යුතුයි.—(අ) මෙම ඉඩම් ඇත වූහිදුරු තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒවාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එකක් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම් කීම සැලකිය යුතු ලෙස වැරදි වේ.

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවන බිම්කරවි අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කරවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහිදු නමුදු ඒ පිළිබඳව යපොක්ක දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කරවියකට අයිතිකම් කියා සිටීම උචිත නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොට්ඨාසයේ කන්දපල්ල කෝරළේ හත්අඩුක්කුව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහිදු පහත දැක්වන සියලුම බිම්කරවි, එනම්—

උතුරට: වේරලන්ද ගමේ මායිම,
නැගෙනහිරට: උඩුගොඩ පල්ලේ සියපත්තුවේ මායිම (දෙහාව, අංක 90 දරණ අවසාන ගම් සිතියම);

දකුණට: උඩුගොඩ පල්ලේ සියපත්තුවේ මායිම (වැගොඩපොල අංක 89 දරණ අවසාන ගම් සිතියම), ගම්සහා පාර (අත්හැරපු), හි ආර්. සි. සුළුපාර, ගම්සහා පාර (අත්හැරපු), හි ආර්. සි. සුළුපාර, ගම්සහා පාර (අත්හැරපු), [උඩුගොඩ පල්ලේ සියපත්තුවේ මායිම (වැගොඩපොල අංක 89 දරණ අවසාන ගම් සිතියම)], උඩුගොඩ පල්ලේ සියපත්තුවේ මායිම (වැගොඩපොල අංක 89 දරණ අවසාන ගම් සිතියම);

බස්නාහිරට: බෙලිගමුම ගමේ මායිම, පිංකුබුරේ ඇළ (බෙලිගමුම ගමේ මායිම).

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 340

බිම්කරවරයාගේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
4	පිංකුබුරේඇළ (දියපාර)	0 0 5
6	පරගහලුපොතේඇළ (දියපාර)	1 2 11
7	—ගලන්බැඳුපු මිද	0 0 2
8	—එම	0 0 2

මුළු ගණන .. 115 2 20

මාතලේ නි. නි. 4—1956

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,077 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 සේ ජනවාරි මස 13 වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන * මා වෙත ඉදිරිපත් නොකොළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

එහි 1955 හේ ඔක්තෝබර් මස 24 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේ දීය

කේ. ඩී. ඇස්. කදිරිගාමනාදන්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීන්.

* "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

සැලකිය යුතුයි.—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන් ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන් ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම්කීම ගැටියට භාරගනු ලැබේ.

(ඈ) මෙම දන්වීම යටතේ පළවන බිම්කඩවි අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දක්වන මායිම්වලට මැදිහි නමුදු ඒ පිළිබඳව යදොස්න දන්වීම යටතේ විභාග කරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියා සිටීම උචිත නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොට්ඨාසයේ කන්දපල්ල කෝරළේ බඩාව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දක්වන සියලුම බිම් කඩවි, එනම්:—

උතුරට: හතමුනේ ගමේ මායිම, කළුගල ඇලේ කොටසක් (ගතමුනේ සහ ගලේවෙල යන ගම්වල මායිම);

කැගෙනහිරට: කළුගල ඇලේ කොටසක් (ගලේවෙල සහ දඹලොවල යන ගම්වල මායිම සහ උඩුගොඩ පල්ලේසිය පත්තුවේ (අංක 93 දරණ අවසාන ගම් සිතියමේ වහකෝට්ටේ ගමේ මායිම), උඩුගොඩ පල්ලේසිය පත්තුවේ (අංක 93 දරණ අවසාන ගම් සිතියමේ) මැදබැද්ද ගමේ මායිම;

දකුණට: උඩුගොඩ පල්ලේසිය පත්තුවේ (අංක 93 දරණ අවසාන ගම් සිතියමේ) මැදබැද්ද ගමේ මායිම, පිහිල්ලේ ඇල, උඩුගොඩ පල්ලේසිය පත්තුවේ (අංක 93 දරණ අවසාන ගම් සිතියමේ) මැද බැද්ද ගමේ මායිම, බෙලිගමුව ගමේ මායිම;

බස්නාහිරට: බෙලිගමුව සහ ගලේවෙල යන ගම්වල මායිම, හතමුනේට යන පුසිඹ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාරේ කොටසක් (ගලේවෙල ගමේ මායිම), ගලේවෙල ගමේ මායිම, බඩාඇලේ සහ කළුඇලේ කොටසක් (ගලේවෙල ගමේ මායිම)

ලංකා මැණීමේ ගම් සිතියමේ අංකය 342

Table with 3 columns: No., Description, and Area. Includes items like 1 කළු ඇල (දියපාර) (හරි කොටසක්) ... 0 2 29, 7 පුසිඹ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර ... 0 3 31, etc.

මාතලේ නි. නි. 5-1956

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,078 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 සේ ජනවාරි මස 13 වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන ** මා වෙත ඉදිරිපත් නොකොළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

1955 හේ ඔක්තෝබර් මස 24 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේ දීය

කේ. ඩී. ඇස්. කදිරිගාමනාදන්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීන්.

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

සැලකිය යුතුයි.—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන් ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන් ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම්කීම ගැටියට භාරගනු ලැබේ.

(ඈ) මෙම දන්වීම යටතේ පළවන බිම්කඩවි අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දක්වන මායිම්වලට මැදිහි නමුදු ඒ පිළිබඳව යදොස්න දන්වීම යටතේ විභාග කරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියා සිටීම උචිත නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොට්ඨාසයේ කන්දපල්ල කෝරළේ දෙබවට්ටන යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දක්වන සියලුම බිම් කඩවි, එනම්:—

උතුරට: පව්වවෙල ගමේ මායිම, ගොංගවෙල ඇලේ කොටසක් (පව්වවෙල ගමේ මායිම);

කැගෙනහිරට: කළුගල බගේ කොටසක් (දමුණුමුල්ල සහ ගලේ වෙල යන ගම්වල මායිම);

දකුණට: ගලේවෙල ගමේ මායිම,

බස්නාහිරට හොම්බාව ගමේ මායිම

ලංකා මැණීමේ ගම් සිතියමේ අංකය 347

Table with 3 columns: No., Description, and Area. Includes items like 1 නිකලන්දගේන (ගොංගවෙල ඇල සහ කළුගල මග දිගේ ඉතුරු කරපු බිම) ... 3 3 31, 2 නිකලන්ද ... 0 2 31, etc.

බිම්කරුවන්ගේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප
39	ගොංගවෙල ඇල (දියපාර) (හරි කොටසක්) . .	0 2 8
40	ගෙදරගාවවත්ත (ගහවෙල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 13
41	කුඹුක්ගහමුලයාය (ගොහවෙල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 4
42	එම	0 0 28
43	ගෙදරගාවවත්ත	0 1 33
44	කුඹුක්ගහමුලයාය	1 0 13
45	එම (ගොහවෙල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 38
47	වෙලන්ගොල්ලේයාය (එම)	1 0 0
48	නිකලන්දයාය (එම)	0 0 6
49	වෙලන්ගොල්ලේයාය	0 1 19
50	එම	4 0 0
51	එම (ගහවෙල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 26
52	නිකලන්දයාය (ගොහවෙල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 36
53	එම	0 1 15
54	—ගම්කායාදී සහ පාර සහ ඉතුරු කරපු බිම	0 3 5
57	—වාපිමාදී ඇල	0 0 25
59	කළුගල මහ (දියපාර) (හරිකොටසක්)	0 0 29
61	නිකලන්දයාය	0 2 22
62	නිකලන්දයාය (ගොහවෙල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	2 1 29
63	එම	0 1 25
64	එම	0 3 33
65	එම (ගොහවෙල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 22
66	ගොහවෙල ඇල (දියපාර)	1 0 28
67	වෙලන්ගොල්ල (ගොහවෙල ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	3 0 20
68	වෙලන්ගොල්ලයාය	9 0 22
69	වෙලන්ගොල්ල නොහොත් පරිච්චේදනික	37 0 37
70	පරිච්චේදනික නොහොත් වෙහෙරගොල්ලනික (රවුදිය ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	2 1 26
71	රවුදිය ඇල (දියපාර)	0 1 21
72	වෙහෙරගොල්ලනික නොහොත් පරිච්චේදනික (රවුදිය ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	2 1 4
73	වෙහෙරගොල්ලනික නොහොත් පරිච්චේදනික	9 3 10
මුළු ගණන		100 1 24

මාතලේ නි. නි 6—1956

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණය

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,079 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956ගේ ජනවාරි මස 13වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර්කරණ* මා වෙත ඉදිරිපත් නොකොළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

එම් 1955ගේ ඔක්තෝබර් මස 24 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කායඤාපණයේදී.

කේ. ඩී. ආ. කේ. කදිර්ගාමනාදන්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීන්.

* "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට එම වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුය.

සැලකිය යුතුයි—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකටත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැරියට හාරගනු ලැබේ.

(ඈ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කරුවන් අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කරුවෙක් පහත දක්වෙන මාසිම්වලට මැදිහි නොගනු ඒ පිළිබඳව යමෙකුගේ දන්වීම යටතේ විභාග කරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කරුවෙකුට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය
මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොමසාරිස් කාර්යාලයේ කොටසේ දැනුණු මුල් පහත ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිහි පහත දක්වන සියලුම බිම්කරුවන්, එනම්:—
උතුරට: බබරකඩපොත, සියඹලාවැව සහ බෙලියකන්ද යන ගම්වල මාසිම්;
කැනෙනහිරට: යටිගල්පොත්ත සහ පුවක්පිටිය යන ගම්වල මාසිම්;
දකුණට: පුවක්පිටිය සහ ගල්වෙල යන ගම්වල මාසිම්;
බස්නාහිරට: කළුගල මහේ කොටසක් (දෙබවටවන යන ගමේ මාසිම්), කළුගල මහේ කොටසක් (පරිච්චේදන යන ගමේ මාසිම්), බබරකඩපොත යන ගමේ මාසිම්

ලංකා මැදිමේ ගම් සිතියමේ අංකය 348

බිම්කරුවන්ගේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප
1	ගොඩවලේ ඇල (දියපාර) (සම්පූර්ණයෙන්) . .	0 0 27
2	පිහිඹියවල (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) . .	1 3 14
3	එම	2 2 25
4	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	7 1 9
5	එම	22 3 31
6	එම	3 3 10
7	එම	0 1 25
8	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 14
9	එම	0 2 17
10	වැලිකඩහේන	0 2 2
11	එම	0 3 3
12	එම	0 2 37
13	එම	6 3 21
14	එම	22 0 38
15	ගැරඹිගලහේන	62 3 37
16	ගැරඹිගලහේන, සියඹලාවැවෙහේන, උල්පොත්තයාය, වැව් උඩහේන කහපට්ටලගෙදරහේන	125 1 19
17	සියඹලාවල (ගල)	1 2 15
17½	දුඹුඹුවාගේවැව (වැව) (අත්ගැලපු)	0 3 23
17¾	එම (එම) (එම)	0 1 39
18	අම්බලගල (ගල)	0 3 35
19	ගැරඹිගලහේන	0 2 33
20	—අඹිපාර	0 0 12
21	ගැරඹිගලහේන	6 0 6
22	එම	1 1 5
22½	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 15
23	එම	1 0 16
24	එම	0 2 23
24½	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 2
25	එම	0 2 19
26	—ගල (පන්සල් පිල්ල ගෙයක් සහිත)	0 0 1
27	—ගල (එම)	0 0 1
28	—අඹිපාර	0 0 4
29	—කරත්ත පාර	0 1 10
30	කුඹාවැලිකඩහේන	2 0 6
31	මාවනහේන	1 2 15
32	—පුඹුඹු වැව දෙපාර්තමේන්තුවේ පාර	1 0 25
33	නිකලුමුල්ල	0 2 31
34	එම	0 1 14
35	එම	2 0 9
36	එම	1 0 29
37	බෝලබැදි මුකලාන	14 1 39
38	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	3 2 20
39	නිකලුමුල්ල (එම)	0 1 35
41	හින්ආල (හරිකොටසක්)	1 0 31
42	කළුගලමහ (දියපාර)	4 3 21
46	නිකලුමුල්ල	1 0 30
47	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 17
48	මාවනහේන, මාවතයාගේහේන	1 0 35
49	එම එම	0 1 35
50	එම	0 2 10
51	එම	0 1 7
52	එම	0 0 23
53	වැලිකඩහේන	8 0 39
54	එම	1 0 15
55	ගැරඹිගලහේන (ගල සහ කැලය)	4 3 26
56	ගැරඹිගලහේන (අඹිපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 13
57	එම	0 0 33
58	—ගලක් බැඳුණු ලීද	0 0 1
59	වරදමහේන	1 2 11
60	එම	1 1 28

බිම්කර්ට්ටේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප	බිම්කර්ට්ටේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප
61	වරදමනගේ න	0 3 23	146	මිගහමුලගේ න	1 0 12
62	එම	0 2 4	147	එම	3 1 20
63	එම	0 2 12	148	කරන්න පාර	0 1 27
64	ගැරඹිගලගේ න (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 17	149	මිගහමුලගේ න	4 2 19
67	වරදමනගේ න	0 2 19	150	එම	2 2 8
68	එම	0 1 4	151	එම	1 2 12
69	වරදමනගේ න	1 0 9	152	එම (ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 9
70	එම	0 3 24	153	—ඇළ	0 1 2
71	එම	0 3 31	154	—ඇළ	0 0 2
72	එම	0 1 39	155	—ඇළ (සම්පූර්ණ කොටස)	0 0 4
73	එම	0 3 29	156	ගලපිටවැවේ ඇළ (දියපාර)	0 3 12
74	ගැරඹිගලගේ න (අඹිපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 28	158	මිගහමුලගේ න ඇළ (දියපාර)	0 3 34
75	—අඹිපාර	0 0 3	159	මහවිඳේ න (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 3 16
76	වරදමනගේ න	0 2 34	160	මහවිඳේ න	1 3 28
77	ගැරඹිගලගේ න	0 2 13	166	කළුගල මය (දියපාර) (ගර්භකොටසක්)	0 2 6
78	එම	0 1 36	167	එම (එම) (එම)	0 0 13
79	එම	0 3 13			
80	එම	0 2 2			
81	එම	0 2 17			
82	එම	0 1 21			
83	එම	0 3 14			
84	එම	1 0 27			
85	එම	0 3 19			
86	එම	1 1 19			
87	එම	0 3 36			
88	එම	0 1 28			
89	එම	0 0 20			
90	එම	1 0 36			
91	එම	0 2 13			
92	—ගල	0 1 17			
93	දුණුමඩලගලගේ න	0 2 21			
94	බඩහලයගේ න, දුණුමඩලගලගේ න	9 0 17			
95	—ගම්කොය් පහ පාර	1 3 13			
96	පඤ්චොකාපුරගේ න	0 3 2			
97	එම	0 2 35			
98	පඤ්චොකාපුරගේ න, ගලගාවගේ න, තණගේ න, දෙමට හහමුල් කැවේ	80 3 5			
99	හමිගහමුල් කැවේ	2 0 15			
100	—ගල	0 0 37			
101	—ගල	0 0 15			
102	මහකොය, අනුගහමුල් කැවේගේ න	2 2 28			
103	දඹුණුමුල්ලේ වැව (වැව සහ කණ්ඩිය)	40 1 6			
104	—අඹිපාර	0 0 17			
105	දෙහිගහමුලගේ න (කණ්ඩියට ඉතුරු කරපු බිම)	0 3 22			
108	—කරන්න පාර	0 0 25			
111	දෙහිගහමුලගේ න (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 16			
111½	එම (එම)	0 0 6			
113	—ඇළ	0 0 15			
114	වරදමනගේ න (ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 33			
116	දෙහිගහමුලගේ න	0 1 9			
117	එම	0 2 26			
118	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 16			
118½	එම (එම)	0 0 6			
119	—පාර	0 1 12			
120	දෙහිගහමුලගේ න (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 9			
122	එම	2 3 8			
124	එම	0 0 19			
125	—අඹිපාර	0 0 6			
126	දෙහිගහමුලගේ න	0 1 27			
128	දෙහිගහමුලගේ න (පාරට ඉතුරු කරපු බිම)	0 1 8			
130	ගැරඹිගල්හින්න (ගල සහ කැලය)	2 1 19			
131	හික්ගහමුලගේ න	9 2 11			
132	එම	1 0 35			
133	එම	1 3 19			
134	එම (හොරොච්චි ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 21			
135	—හොරොච්චි ඇළ	0 1 12			
137	ගල්ගොඩගොඩගේ න (හොරොච්චි ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 26			
138	—හොරොච්චි ඇළ	0 1 4			
139	අනුගහමුල් කැවේ (හොරොච්චි ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 17			
140	ගලගාවගේ න, අංකෙලිමැඩිල්ලේගේ න, ගල්ගොඩ ගොඩගේ න	45 1 18			
141	—ගල	1 2 23			
142	අංකෙලිමැඩිල්ලේගේ න	3 0 38			
143	—කරන්න පාර	1 1 35			
144	ගලගාවගේ න (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 26			
145	තණගේ න, මිගහමුලගේ න (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 14			

මුළුමනින් 589 3 6

මාතලේ නි නි 7-1956

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනත

නිරවුල් කිරීමේ දන්වීමේ අංකය 3,080 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 වෛෂච්ඡි මස 13 වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

1955 ඔක්තෝබර් 24 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කොමිෂන්වරයාගේ දිය

කේ. ඩී. ඇස්. කදිරිගමනාදන්,
නිරවුල් කිරීමේ සහකාර නිලධාරීන්.

** "නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලිපුම් කවරවල උඩ වම කෙළවරේ පැහැදිලි ලෙස සඟ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

සැලකිය යුතුයි.—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන්ගෙන් ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන් ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම්කීම හැරියට හැරගනු ලැබේ.

(ඉ) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කර්ට්ටේ අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කර්ට්ටේ පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුත් ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවරයකට අයිතිකම් කියා සිටීම උචිත නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොඩාගයේ කන්දපල්ල කෝරළේ පවිට්ටේල යනු ගමේ මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම් කවර්, එනම්:—

- උතුරට: මානාහිඳ සහ බමරකටුපොහ යන ගම්වල මායිම්;
- නැගෙනහිරට: හින් ඇලේ සහ කළුගල මගේ කොටස් (දඹුණු මුල්ල ගමේ මායිම), ගොංගාවෙල ඇල (දැඩිවට්ටන ගමේ මායිම);
- දකුණට: දැඩිවට්ටන ගමේ මායිම;
- බස්නාහිරට: හොම්බාව සහ මානාහිඳ යන ගම්වල මායිම්.

ලංකා මැතිමේ ගම් සිතියමේ අංකය 349

බිම්කර්ට්ටේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප
1	පවිට්ටේල මුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 35
2	—අඹිපාර	0 0 12
3	පවිට්ටේල මුකලානගය	3 3 12
4	පවිට්ටේල මුකලාන (හිරිදගල කොණ්ඩකණුව ඇතුළත් වේ)	184 2 14

බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
5	ඇතින්ගේ වැව්වල හේන	3 0 12
6	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 28
7	එම (එම)	2 3 34
8	එම	5 3 24
9	එම	2 1 0
10	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 17
11	එම (එම)	1 1 18
12	එම	1 3 13
13	ගල්තැන්නේන	3 3 35
14	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 19
15	කීන්ඇල (දියපාර) (හපි කොටසක්)	1 0 26
16	ගල්තැන්නේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 16
17	එම	3 2 7
18	එම	0 3 20
19	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 0
20	එම (එම)	0 1 33
21	එම	0 3 30
22	තලකොලයය	16 2 13
23	තලකොලයයහේන	1 1 33
24	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 31
25	තලකොලයයහේන	0 3 24
26	එම	1 0 3
27	වාගලේනකිකොටුව	0 3 4
28	තලකොලයය (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 0
30	—දියපාර (හිඳුණු)	0 1 21
31	අත්තනගමුලයය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	4 1 6
32	පහල පිල්ලාව	0 3 11
33	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 10
34	සියබ්ලාගහකුඹුරේ පිල්ලාව	1 0 26
35	එම (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 6
36	එම	0 3 8
37	එම (දිය පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 17
38	කවල මය (දියපාර) (හපි කොටසක්)	0 3 11
39	ගොඩකුඹුරේ පිල්ලාව (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 10
40	එම	0 1 8
41	—බව්ට	0 1 31
43	—අභිපාර	0 0 4
44	ගල්වැටියෙකුඹුරේ පිල්ලාව (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 30
45	එම	0 3 28
46	පහලගෙදරවත්ත	0 3 17
47	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 37
49	ගොංගාවෙල ඇල (දියපාර) (හපි කොටසක්)	0 2 5
50	පරිවෙලපිල්ලාව (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	4 1 16
51	බුලුගහලත්දේගේන (එම)	0 1 1
52	එම	1 1 29
53	එම	8 1 32
54	දිවුල්ගස් පිටියේහේන	0 3 12
55	බුලුගහලත්දේගේන	2 1 9
56	ගම් වසමේ පිල්ලාව නොහොත් බුලුගහලත්දේගේන	12 3 37
57	කොරොම් ඇල (ඇල)	0 1 9
57½	ගම් වසමේ පිල්ලාව (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 27
58	—ගම්කොය් සහ පාර	2 1 33
59	පරිවෙල වැව (වැව සහ කණ්ඩිය)	22 2 5
60	පරිවෙල මුකලාන	92 2 24
61	පරිවෙල මුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	9 0 37
62	ලබුදිය ඇල (දියපාර)	1 2 37
63	පරිවෙල මුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	9 0 2
64	පරිවෙල මුකලාන නොහොත් වෙලන්ගොල්ල	94 0 16
	මුළු ගණන	473 1 2

මාතලේ නි නි 8—1956

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනත

නිරවුල් කිරීමේ දන්වීමේ අංකය 3,081 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 දී ජනවාරි මස 13 වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි

පහත අත්සන් කරන* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

එහි 1955 දී ඔක්තෝබර් මස 24 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදී

කේ. ඩී. ඇස්. කදිරිගමනාදන්, නිරවුල් කිරීමේ සහකාර නිරවුල්කරු

** “නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

සැලකිය යුතුයි—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිරවුල්කරුගෙන්ද ඒ වාගේ සිතියම් සඳ්වෙහෙර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම් කීම ගැටියට භාරගනු ලැබේ

(ඇ) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කරවි අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කරවියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිහි නමුදු ඒ පිළිබඳව යටපත්ත දන්වීම් යටතේ විභාග කරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කරවියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොට්ඨාශයේ කන්දපල්ල කෝරළේ සියබ්ලාව වෙත ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දක්වන සියලුම බිම්කරවි, එනම්:—

- උතුරට: බෙලියකන්ද ගමේ මායිම,
- නැගෙනහිරට: දඹුණුමුල්ල ගමේ මායිම,
- දකුණට: දඹුණුමුල්ල ගමේ මායිම,
- බත්තරාමුණට: බමරකවුපොත ගමේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 350

බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	වැවගොවනකිකොටුව	2 1 9
2	බමරකවුපොත වැව (වැව)	2 3 9
3	වැවඉහලහේන	0 0 16
3½	පලුගොල්ලේගොය (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 6
4	ලෝලුගහමුලකුඹුර (එම)	0 0 10
5	එම	0 1 33
6	—වැට්ටිය ඇල	0 0 21
6½	පලුගොල්ලේගොය (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 9
7	සියබ්ලාව (වැව සහ කණ්ඩිය)	9 2 30
8	—අභිපාර	0 0 11
11	—බුලුබිම (අභිපාරට ඉතුරු කරපු බිම)	0 0 8
12	වැවගොව නකිකොටුව	0 0 36
13	—හේන (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 0
14	වෙලඉහලහේනකිකොටුව	0 2 11
15	—ප්‍රසිඛ වැව දෙපාර්තමේන්තුවේ පාර	1 0 10
16	පාරඋඩ නකිකොටුව	0 1 6
17	එම	0 0 38
18	එම	0 0 26
19	එම	0 0 24
20	එම	0 0 27
21	එම	0 1 34
22	කීර්වැල්ගේ නවත්ත	0 2 16
23	—තාවකාලික කඩසක කොටසක් ඇතුළු ඉඩම	0 0 1
24	පාරඋඩ නකිකොටුව	0 1 23
25	එම	1 3 6
26	—හේන (ප්‍රසිඛ වැව දෙපාර්තමේන්තුවේ පාර)	1 1 2
28	වැවගොව නකිකොටුව	1 0 5
29	පාරඋඩ නකිකොටුව	0 2 38
30	එම	0 2 10
31	වැලිකන්දහේන නකිකොටුව	0 2 10
32	පාරඋඩ නකිකොටුව	0 2 18
33	පාරඋඩනකිකොටුව	0 1 30
34	එම	0 3 34
35	එම	0 2 17
36	එම	2 2 11
37	වැලිකනහේන	0 1 16
38	එම	0 0 36
39	එම	0 3 16
40	වැවගොව නකිකොටුව	0 2 25
41	එම	0 1 7
42	එම	0 1 22

බිම්කවරියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප
43	වැලිකඩවෙහෙර	44 1 29
44	ගැරඹිගලහිත්ත	19 0 34
	මුළු ගණන	98 2 20

මාර්ච් 9—1956

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,082 (මාර්ච්)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩමවලින් කිසිවක් හෝ ඒ ඉඩමවල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956වේ ජනවාරි මස 13වෙනි දින පවත්නු ලබන මහජන ආඥාපණන මෙහි පහත අන්තර්ගතයන්** මා වෙත ඉදිරිපත් නොකොළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

වම් 1955වේ ඔක්තෝබර් මස 24වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

කේ. වි. ඇස් කදිරිගමනාදත්,
නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරිතූමා

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

සැලකිය යුතුයි—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතූමාගෙන්ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල් තූමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම් කීම හැරියට හැරගනු ලැබේ.

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවරිය අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දක්වන මායිම්වලට මැදිහි නමුදු ඒ පිළිබඳව යදායක දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කියා සිටීම උචිත නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාර්ච් දිස්ත්‍රික්කයේ උතුරු මාර්ච් කොට්ඨාශයේ කන්දපල්ල කෝරළේ නබ්බගහවත්ත යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දක්වන සියලුම බිම්කවරි, එනම්—

උතුරට පුවක්පිටිය සහ වළඹවැව යන ගම්වල මායිම්, පුවක්පිටිය සිට වේරගලවත්ත දක්වා වැටි තිබෙන ගම්කොට්ඨාස සහ පාරේ කොටසක් (වළඹවැව ගමේ මායිම), වළඹවැව ගමේ මායිම, උල්පොතේ ඇල (වළඹවැව ගමේ මායිම), වළඹවැව ගමේ මායිම;

නැගෙනහිරට කපුහේන සහ වේරගලවත්ත යන ගම්වල මායිම්,

දකුණට පුවක්පිටිය සිට වේරගලවත්ත දක්වා වැටි තිබෙන ගම්කොට්ඨාස සහ පාරේ කොටසක් (වේරගලවත්ත ගමේ මායිම), වේරගලවත්ත ගමේ මායිම, වේරපාලල ඇලේ කොටසක් (වේරගලවත්ත ගමේ මායිම), වේරගලවත්ත සහ දඹගොල්ල යන ගම්වල මායිම්;

බස්නාහිරට දඹගොල්ල සහ ගලේවෙල යන ගම්වල මායිම, අකරනේ ඇලේ කොටසක් (ගලේවෙල ගමේ මායිම), පුවක්පිටිය ගමේ මායිම, වාන් ඇලේ කොටසක් (පුවක්පිටිය ගමේ මායිම)

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 386

බිම්කවරියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප
1	වාන් ඇල (දියපාර) (හරිකොටසක්)	0 0 14
2	ඉහිඳිගහමුලයාය (වැව කණ්ණියට ඉතුරු කරපු බිම)	0 0 15
3	—පවුපාර	0 0 9
6	—වාන් ඇල (දියපාර)	0 0 26
7	—පවුපාර	0 3 9
14	—එම	0 0 5
15	—ගම්කොට්ඨාස පාර	1 3 23
17	—පවුපාර	0 1 23
18	වැවගහවෙල (ගල)	2 2 10
19	ගලගහවත්ත	0 2 21
20	ගලගහවතුහිර	0 3 19
21	අකරනේ ඇල (දියපාර) (හරිකොටසක්)	0 1 22
22	—පවුපාර	0 0 6
23	හොරොච්චි ඇල (ඇල)	0 0 26
25	එම (ඇල)	0 1 20
29	—පවුපාර	0 0 25
33	—ගම්කොට්ඨාස පාර (හරිකොටසක්)	0 0 12

බිම්කවරියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප
34	පාලුවත්තේයාය (ගම්කොට්ඨාස පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 17
35	එම (එම)	0 0 5
36	පාලුවත්තේයායේහේන	0 3 8
37	එම	1 0 15
38	පාලුවත්තේකුහිර	2 3 39
39	පාලුවත්තේයාය	0 2 15
40	පාලුවත්තේකුහිර	0 2 13
41	පාලුවත්තේයාය	2 3 0
42	එම	0 3 36
43	එම (උල්පොලි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 37
43½	එම (උල්පොතේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 10
43½	කොරකහවෙවැව (වැව සහ කණ්ණිය) (කොටසක්)	0 0 6
44	පාලුවත්තේයාය, පහනම්බොඩ	28 3 20
45	—ගම්කොට්ඨාස පාර (හරි කොටසක්)	0 1 2
46½	පාලුවත්තේයාය (ගම්කොට්ඨාස පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 8
47	වාන් ඇල (ඇල)	0 1 5
48	පාලුවත්තේයාය (වාන් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 11
49	එම	1 1 30
50	එම	1 0 19
51	එම (වාන් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 2
52	එම (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 26
53	එම	1 1 35
54	—පවුපාර	0 0 37
55	පාලුවත්තේයාය	0 2 11
56	එම (ගම්කොට්ඨාස පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 13
57	එම (එම)	0 0 23
58	පාලුවත්තේහේන	1 0 12
59	එම (වාන් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 29
60	පාලුවත්තේයාය (එම)	0 0 28
61	එම	1 1 4
62	එම (ගම්කොට්ඨාස පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 26
63	හොහොත්තුම්ප (පුසාන ගුම්ප) (ගම්කොට්ඨාස පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 18
64	එම (එම)	0 3 16
65	එම (එම) (වාන් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 28
66	පාලුවත්තේයාය (වාන් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 10
67	එම	0 3 22
68	—ගම්කොට්ඨාස පාර	0 3 29
70	ගලගහවත්ත	1 0 39
71	එම (ගම්කොට්ඨාස පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 15
72	—අඹිපාර සහ ඉතුරු කරපු බිම	0 1 28
73	ගලගහවත්ත නොහොත් ගලගහවත්ත	0 1 20
74	ගලගහවත්ත	0 2 12
75	ගලගහවත්ත (ගම්කොට්ඨාස පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 10
76	පාලුවත්තේයාය (එම)	0 0 13
77	එම	0 3 1
78	එම (වාන් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 7
79	ගලගහවත්ත (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 9
79½	වාන් ඇල	0 1 7
80	හොරොච්චි ඇල	0 0 18
81	නබ්බගහවත්තේවැව (වැව සහ කණ්ණිය)	40 2 17
82	වැවඉහළයාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 26
83	ගලගහවත්ත	0 1 15
84	ගලගහවත්තේකුහිර (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 26
85	එම	0 0 20
86	එම	0 2 28
87	එම	1 0 10
88	ගලගහවත්ත	1 0 23
89	එම	0 3 14
90	වේරගලවත්තේහිත්ත (ගල)	2 3 3
91	ගලගහවත්තේකුහිර (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 30
92	ගලගහවත්ත	0 1 36
93	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 4
94	වැවේඉහළයාය (එම)	0 2 4
95	වැවේඉහළයාය (එම)	0 1 18
96	එම	0 2 10
97	එම	0 1 32
98	වැවේඉහළයායේකුහිර	0 2 18
99	එම	0 2 1
100	වැවේඉහළයාය	0 1 16
101	වැවේඉහළයාය	0 2 19
102	වැවේඉහළයායේකුහිර	0 3 22
104	එහොඩවැව (වැව සහ කණ්ණිය)	3 1 2
105	අතුබැදියාය (ගල)	5 2 21

බිම්කර්ට්ටේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
106	ගලගොඩකුඹුර (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 4
107	වෙලපාරු ආල (දියපාර)	0 0 36
108	එම (එම) (හරි කොටසක්)	0 0 5
මුළු ගණන		131 0 29

මාතලේ නි නි 10—1956

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය 3,083 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ලැබ යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 වෛෂච්ඡි මස 13 වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන** මා වෙත ඉදිරිපත් නොකොළොත් එකී ඉඩම් රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් හෙත ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

එකී 1955 වෛෂච්ඡි මස 24 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදීය

කේ වි ඇස් කදිරිගාමනාදන්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරී නැත.

** " නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් " යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

සැලකිය යුතුයි.—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේචර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකටත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම ගැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කර්ට්ටේ අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කර්ට්ටේ පහත දක්වන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථාතර්ථ දන්වීම යටතේ විභාග කරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කර්ට්ටේ අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොට්ඨාශයේ කන්දපල්ල කෝරළේ වේරගලවත්ත යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කර්ට්ටේ, එනම් —

උතුරට : නබඩගහවත්තේ සිට දඹගොල්ලට යන ගමකොට්ටේ සහ පාරේ කොටසක් (නබඩගහවත්ත ගමේ මායිම), නබඩගහවත්ත සහ කපුණේ න යන ගමවල මායිම ;

නැගෙනහිරට : කපුණේ න සහ දඹගොල්ල යන ගමවල මායිම , දකුණට : දඹගොල්ල ගමේ මායිම ;

බස්නාහිරට : නබඩගහවත්ත ගමේ මායිම, වෙලපාරු ආලේ කොටසක් (නබඩගහවත්ත ගමේ මායිම), නබඩගහවත්ත ගමේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 387

බිම්කර්ට්ටේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	වේරගලවත්තේහිත්ත	6 2 27
2	හක්කෙටියාය, සීනියොඩැල්ලේහේන	10 1 30
3	ගම්කොට්ටේ සහා පාර	0 0 34
4	හක්කෙටියාය	1 1 25
5	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 19
6	—දියපාර (හිඳුණු)	0 0 25
7	හක්කෙටිය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 21
8	හක්කෙටියායේවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 22
9	එම	0 2 17
10	එම (ගම්කොට්ටේ පාරදිගේ ඉතුරු කරපු බිම)	0 0 13
11	එම (එම)	0 0 38
12	එම	0 1 33
13	එම	0 2 27
14	එම (ගම්කොට්ටේ පාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 14
15	එම (ගම්කොට්ටේ පාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 25
16	එම	0 1 12
17	එම	0 2 3
18	හක්කෙටියාය (පාරදිගේ ඉතුරු කරපු බිම)	0 0 3

බිම්කර්ට්ටේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
19	හක්කෙටියායේවත්ත (ගම්කොට්ටේ පාරදිගේ ඉතුරු කරපු බිම)	0 0 5
20	එම	0 2 16
22	එම (ගම්කොට්ටේ පාරදිගේ ඉතුරු කරපු බිම)	0 0 8
23	සීනියොඩැල්ලේවත්ත (ගම්කොට්ටේ පාරදිගේ ඉතුරු කරපු බිම)	0 0 6
24	සීනියොඩැල්ලේවත්ත	0 1 24
25	එම	0 2 27
26	එම (ගම්කොට්ටේ පාරදිගේ ඉතුරු කරපු බිම)	0 0 20
27	—ගම්කොට්ටේ පාර	1 0 16
28	—ගම්කොට්ටේ පාර (හරි කොටසක්)	0 1 3
29	සීනියොඩැල්ලේයාය	1 0 24
30	සීනියොඩැල්ලේයාය (ඇලදිගේ ඉතුරු කරපු බිම)	0 2 4
31	—වත්ත ඇල	0 0 36
32	—අභිපාර	0 0 38
35	වේරගලවත්තේගල (ගල)	3 0 4
36	වෙලපාරු ආල (දියපාර) (හරි කොටසක්)	0 0 5
37	ඇලගොවහේන (ඇලදිගේ ඉතුරු කරපු බිම)	0 0 16
37½	—ඇල	0 0 10
39	පිල්ලැවෙකුඹුර	0 1 38
40	එම	0 1 18
41	වේරගලවත්තේගල (ගල)	6 1 8
42	සීනියොඩැල්ලේයාය (වත්ත ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 37
43	සීනියොඩැල්ලේයාය	5 3 5
44	සීනියොඩැල්ලේවත්ත	0 2 19
45	එම (ගම්කොට්ටේ පාරදිගේ ඉතුරු කරපු බිම)	0 0 17
46	එම (එම)	0 0 14
47	එම	0 3 23
49	සීනියොඩැල්ලේයාය (ගම්කොට්ටේ පාරදිගේ ඉතුරු කරපු බිම)	0 0 2
50	හක්කෙටියායේවත්ත	0 2 8
51	එම (ගම්කොට්ටේ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 15
52	එම (එම)	0 0 19
53	එම	0 3 28
54	එම	2 1 7
55	එම (ගම්කොට්ටේ පාරදිගේ ඉතුරු කරපු බිම)	0 0 17
56	හක්කෙටියාය (එම)	0 0 13
57	එම	0 3 35
58	එම (ගම්කොට්ටේ පාරදිගේ ඉතුරු කරපු බිම)	0 0 7
59	එම	0 2 16
60	නිකගලේහේන	0 1 28
61	එම	4 0 28
62	නිකගලේවත්ත	1 3 17
63	හක්කෙටියායේපිටිය	0 1 23
64	—පටුපාර	0 1 34
64½	—අභිපාර	0 0 6
65	හක්කෙටියායේපිටිය	0 0 37
66	නිකගලේපිටිය (ලීදට ඉතුරු කරපු බිම)	0 0 4
67	නිකගලේවත්ත	0 2 22
68	නිකගලේකුඹුර	0 2 32
69	එම	0 1 20
70	එම	0 1 19
71	වේරගලවත්තේවැව (වැව සහ කණ්ඞිය)	9 3 16
72	වැවගොවහේන	0 2 28
73	නෙලඹුගහමුලියාය (වැවකණ්ඞිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 27
74	නෙලඹුගහමුලියාය	0 2 14
75	—අභිපාර	0 0 4
76	නිකගලේහේනේයාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 27
77	නෙලඹුගහමුලියාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 25
78	—දියපාර (හිඳුණු)	0 0 30
81	නිකගලේහේනේයාය	0 3 36
82	නිකගලේහේන	0 2 6
83	නිකගලේවත්ත	0 1 6
84	එම	0 1 3
85	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 2
87	—දියපාර (හිඳුණු)	0 1 15
88	නෙලඹුගහමුලියාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	3 2 6
89	එම	8 3 0
90	නෙලඹුගහමුලියාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 12
91	එම	0 3 24
92	නෙලඹුගහමුලියායේවත්ත	0 3 31
93	නෙලඹුගහමුලියායේවත්ත	0 1 32

මුළු ගණන ... 94 1 10

මාතලේ නි නි. 11—1956

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය ටේ 55 ඇස් 459 ආර් කීම් 104

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තියට යටත්වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 30 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කොළඹ දිසාවේ කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ නාවල, නාවල පාරට යාට පිහිටි ඉඩමෙන් අක්කර 3ක් පමණ විශාල කොටසට මායිම් —

උතුරට: ඇඩ්විස් මහතා සහ බී. එච්. ලෙනෝරිස් පෙරේරා මහතා පිළිවෙලින් අයිතිකම් කියන නාවල පාරේ වරිපනම් අංක 88 සහ 94 දරණ ඉඩම්, නැගෙනහිරට නාවල පාර, දකුණට: එච් ඇම්. පෙරේරා මහතා අයිතිකම් කියන ගල් පොත්ත පාරේ වරිපනම් අංක 1 දරණ ඉඩම සහ සොහොන් පිටියේ මායිම; බස්නාහිරට එච්. ඇම්. පෙරේරා මහතා අයිතිකම් කියන ගල් පොත්ත පාරේ වරිපනම් අංක 1 දරණ ඉඩම.

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

1955 දෙසැම්බර් 22 වැනි දින
කොළඹ.

අංකය ටේ 55 ඇස් 464 ආර්/කීම් 103

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිසාවේ කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ නාවල පිහිටි දෙල්ගහවත්ත නම් අක්කර 5ක් පමණ විශාල ඉඩම, ඊට මායිම් —

උතුරට: ජී බී අල්විස් අප්පුහාමි මහතා අයිතිකම් කියන නාවල පාරේ වරිපනම් අංක 119/1 දරණ ඉඩම. නැගෙනහිරට. පරණ පාර, දකුණට: ඇස් බී ඒවුගම් අප්පුහාමි මහතා අයිතිකම් කියන නාවල පරණ පාරේ වරිපනම් අංක 6 දරණ ඉඩම, පී හැරියර් පෙරේරා මහත්මිය අයිතිකම් කියන පරණ පාරේ වරිපනම් අංක 6/1 දරණ ඉඩම ඒ. ඇස්. රුද්දිගු මහතා අයිතිකම් කියන පරණ පාරේ වරිපනම් අංක 6/2 දරණ ඉඩම සහ එච් කේ ඒම්ස් සිසිල්සෝ මහතා අයිතිකම් කියන නාවල පාරේ වරිපනම් අංක 127 දරණ ඉඩම බස්නාහිරට: නාවල පාර

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

1955 දෙසැම්බර් 22 වැනි දින
කොළඹ.

අංකය ටේ 55 ඇස් 418; ආර්/කීම් 95.

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි

1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කොළඹ දිසාවේ කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ රත්මලානේ පිහිටි රත්මලාන වත්ත නම් ඉඩමෙන් අ 27, රු 3, ප 30ක් පමණ විශාල කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට දියපාර සහ එම ඉඩමේම ඉතිරි කැබැල්ල; නැගෙනහිරට: වතුපාර, දකුණට දිය පාර, බස්නාහිරට වක්කිත් දුරුමය පත්සලට සහ නව අයට අයිති ඉඩම

(2) කොළඹ දිසාවේ කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ රත්මලානේ පිහිටි රත්මලාන වත්ත නම් ඉඩමෙන් අ 9 රු 0, ප 30ක් පමණ විශාල කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට. වතු පාර, නැගෙනහිරට ගම්කායර් සහා පාර; දකුණට එම ඉඩමේම ඉතිරි කැබැල්ල, බස්නාහිරට දියපාර

(3) කොළඹ දිසාවේ කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ රත්මලානේ පිහිටි රත්මලාන වත්ත නම් ඉඩමෙන් අ 5, රු 2, ප 0ක් පමණ විශාල කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට දියපාර නැගෙනහිරට දියපාර, දකුණට එම ඉඩමේම ඉතිරි කැබැල්ල; බස්නාහිරට වතු පාර

(4) කොළඹ දිසාවේ කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ රත්මලානේ පිහිටි රත්මලාන වත්ත නම් ඉඩමෙන් අ 3, රු 1, ප 8ක් පමණ විශාල කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කැබැල්ල; නැගෙනහිරට ගම්කායර් සහා පාර, දකුණට වතු පාර.

(5) කොළඹ දිසාවේ කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ රත්මලානේ පිහිටි රත්මලාන වත්ත නම් ඉඩමෙන් අ 2, රු 2, ප 29ක් පමණ විශාල කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට වතුපාර, නැගෙනහිරට ගම්කායර් සහා පාර; දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කැබැල්ල

(6) කොළඹ දිසාවේ කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ රත්මලානේ පිහිටි රත්මලාන වත්ත නම් ඉඩමෙන් අ 2, රු 1, ප 37 5ක් පමණ විශාල කැබැල්ල, ඊට මායිම්:—

උතුරට වක්කිත් දුරුමය පත්සලට අයත් ඉඩම සහ දිය පාර; නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කැබැල්ල, දකුණට වතු පාර; බස්නාහිරට ආර් සී පෙරේරා මහතාට අයත් ඉඩම

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

1955 දෙසැම්බර් 15 වැනි දින
කොළඹ

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ටේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිටිගම් කෝරළේ කැප් පැට්ටලාන පිහිටි අස් ලියද්ද ගොඩැල්ල දෙල්ගහහේන නමැති ඉඩමෙන් අක්කරයක පමණ විශාලකම් ඇති ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට බී කේ සිංඤ්ඤා අප්පුහාමි මහතා අයිතිකම් කියන ඉඩම; නැගෙනහිරට: අස් ලියද්ද ගොඩැල්ල දෙල්ගහහේනේ ඉතිරි කොටස, දකුණට මුද්දරගම-ගස්පේ ගම්සහා පාර; බස්නාහිරට ඇස්. ඒ කානිස් අප්පුහාමිගේ උරුමක්කරයේ අයිතිකම් කියන ඉඩම

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය කීම් බී 210/ටේ 55 ට් 365

1955 දෙසැම්බර් 22 වැනි දින
කොළඹ

අංකය: ඇල් ඒ. 3546.

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආඥාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මාතලේ අගලවත්ත ගමේ පිහිටි පහත සඳහන් මායිම් තුළ ඇති අක්කර 15 ක පමණ බිම් ප්‍රමාණය —

උතුරට ගම්මුත් අයිතිවාසිකම් කියන ඉඩම, නැගෙනහිරට රජයේ ඉඩම සහ ගම්මු අයිතිවාසිකම් කියන ඉඩම; දකුණට ගම්මුත් අයිතිවාසිකම් කියන ඉඩම, බස්නාහිරට විල්සන් වත්තේ වුවමනාවට වෙන්කළ ඉඩම

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1955 දෙසැම්බර් 22 වැනි දින කොළඹ

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආඥාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) මඩකලපුව දිස්ත්‍රික්කයේ අක්කරපත් තුළේ අඩිබලවේන ගමේ 4 වැනි කොටසකගේ පිහිටි ප්‍රමාණයෙන් රූ.බී 1ක් පමණ ඇති පාතුම්මාවලවු යන ඉඩම, ඊට මායිම් —

උතුරට අඩිබලවේන දකුණ ආඥාවේ දෙමළ පිරිමි පාසැල, නැගෙනහිරට පිලාමාවලවු යන ඉඩම, දකුණට ජේ. ඇම් බදුර්දිත්තට අයිතිය කියන ඉඩම, බස්නාහිරට කල් මුත්තේ සිට අක්කර පත්තුවට යන මහ පාර

(2) මඩකලපුව දිස්ත්‍රික්කයේ අක්කරපත් තුළේ අඩිබලවේන ගමේ 4 වැනි කොටසකගේ පිහිටි ප්‍රමාණයෙන් රූ.බී 1ක් පමණ ඇති පිලාමාවලවු යන ඉඩම, ඊට මායිම් —

උතුරට ඒ මීරුසිඳු නෝනා මහත්මිට අයිතිය කියන ඉඩම, නැගෙනහිරට ආදම්බාවා මරියන්කන් වූ නෝනා මහත්මිට අයිතිය කියන ඉඩම; දකුණට ජේ. ඇම් බදුර්දිත්තට අයිතිය කියන ඉඩම; බස්නාහිරට ඇත් පාතුම්මාවට අයිතිය කියන ඉඩම.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

මත්තිතුමාගේ අංකය ජේ 55 ඊ 442. කවච්චියේ අංකය ඇල්.ඩී 3588

1955 දෙසැම්බර් 22 වැනි දින කොළඹ

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආඥාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන} අංක 9 දරණ ඉඩම්

ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කඩගමපොල ගත්පත් තුළේ එලබඩගම පළාතේ එලබඩ නම් ගමෙහි පිහිටි කහටගහවත්ත නොහොත් කඩවත්ත (වෙට්ටිනාඩි වත්ත) නමැති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර දෙක පමණ විශාලත්වයක් ඇති ඉඩම —

උතුරට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස; නැගෙනහිරට මිල්ඩර්ඩ් ඇස් ප්‍රනාන්දු මැතිනියට අයිති පොල් ඉඩම, දකුණට පාසැල් වත්ත සහ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 47 'ඩ' දරණ බිම් කැබැල්ල

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1955 දෙසැම්බර් 22 වැනි දින කොළඹ

අංකය ඇම්ඒ/ඒඩී/872/53

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (වෙනත් කිරීම) ආඥාපනතෙන් වෙනස් කරන ලද 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ 5 වන කොටසේ (1) වන උප කොටසේ ප්‍රකාර මහජන කටයුත්තකට අවශ්‍ය පහත සඳහන් ඉඩම්, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති තැන්පත් පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් දන්වා සිටිමි

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොටසකගේ පිහිටි වැල්ලවත්තේ 39 වැනි මාවත 'ඒ' තක්සේරු අංක 17 දරණ ඉඩමේ ප්‍රමාණයෙන් පාර්ච් 8ක් පමණ වූ කොටසක්, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස; නැගෙනහිරට වැල්ලවත්තේ 39 වෙනි මාවත 'ඒ' තක්සේරු අංක 15/1 සහ 15 දරණ ඉඩම්, දකුණට වැල්ලවත්තේ 39 වෙනි මාවත 'ඒ' තක්සේරු අංක 15/1 දරණ ඉඩම, බටහිරට පාරට දී තිබෙන ඉඩම

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොටසකගේ පිහිටි වැල්ලවත්තේ 39 වැනි මාවත, 'ඒ' තක්සේරු අංක 15/1 දරණ ඉඩමේ ප්‍රමාණයෙන් පාර්ච් 2.42ක් පමණ වූ කොටසක්, ඊට මායිම් —

උතුරට 39 වෙනි මාවත 'ඒ' තක්සේරු අංක 17 දරණ ඉඩම; නැගෙනහිරට 39 වෙනි මාවත 'ඒ' තක්සේරු අංක 15 දරණ ඉඩම, දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස; බටහිරට පාරට දී තිබෙන කොටස

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොටසකගේ පිහිටි වැල්ලවත්තේ 39 වැනි මාවත 'ඒ' තක්සේරු අංක 15 දරණ ඉඩමේ පාර්ච් 3 1/4 පමණ වූ කොටසක්, ඊට මායිම් —

උතුරට වැල්ලවත්තේ 39 වෙනි මාවත 'ඒ' තක්සේරු අංක 17 දරණ ඉඩම සහ 39 වෙනි මාවත 'ඒ' නැගෙනහිරට පාරට දී තිබෙන ඉඩම දකුණට 39 වෙනි මාවත 'ඒ' සහ එම ඉඩමේ ඉතිරි කොටස බටහිරට 39 වෙනි මාවත 'ඒ' තක්සේරු අංක 15/1 දරණ ඉඩම

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොටසකගේ පිහිටි වැල්ලවත්තේ දෙහිවල වැව් කණ්ඩියේ තක්සේරු අංක 145 දරණ ඉඩමේ ප්‍රමාණයෙන් පාර්ච් 31.18ක් පමණ වූ කොටසක්, ඊට මායිම් —

උතුරට වැල්ලවත්තේ දෙහිවල වැව් කණ්ඩියේ තක්සේරු අංක 149 දරණ ඉඩම; දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස; බටහිරට පාරට දී තිබෙන ඉඩම

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ දකුණු වැල්ලවත්ත කොටසකගේ පිහිටි වැල්ලවත්තේ දෙහිවල වැව් කණ්ඩියේ තක්සේරු අංක 149 දරණ ඉඩමේ ප්‍රමාණයෙන් පාර්ච් 0.77ක් පමණ වූ කොටසක්, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස සහ වැල්ලවත්තේ දෙහිවල වැව් කණ්ඩිය; නැගෙනහිරට වැල්ලවත්තේ දෙහිවල වැව් කණ්ඩිය, දකුණට දෙහිවල වැව් කණ්ඩියේ තක්සේරු අංක 145 දරණ ඉඩම; බටහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 54 ඇල් ජී 249 1955 දෙසැම්බර් 7 වැනි දින කොළඹ.

අංකය: කිව්. 120/පේ54 එච් 423

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ඒලැනේ නො ඒ 3,907 ගම්—හුණමුල්ල

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: බැරූහිටියොබැල්ල. විස්තරය: කුඹුර අයිතිකම් කියන්නේ අලවලදේවගේ පසිලිස් ප්‍රනාන්දු, පල්ලියපිටිය, දුකගල, ආර්. ඇම් ඇන් රාමනාදන් වෙට්ටියාර්, සහ ආර් ඇම් ඇන්. ඇල් ලෙච්චිමනන් වෙට්ටියාර්, හුණමුල්ල ප්‍රමාණය අ 0, රු. 1, ප 265.

කැබැල්ල: 2.

ඉඩමේ නම: "මුතුනාගයාර්" කැලැපිටිමුල්ලවත්ත නොහොත් අක්කර ගැට විස්තරය කුඹුර සහ පොල් ඉඩම අයිතිකම් කියන්නේ ආර්. ඇම් ඇන්. රාමනාදන් වෙට්ටියාර් සහ ආර් ඇම් ඇන්. ඇල්. ලෙච්චිමනන් වෙට්ටියාර්, දෙදෙනාම හුණමුල්ල ප්‍රමාණය අ 2, රු. 0, ප 365.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956ක්වූ පෙබරවාරි 17 වැනි දින පෙරවරු 10ට මිනුවන්ගොඩ සී. ආර් ඩී කායඹලගේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද 1956 පෙබරවාරි 10 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකීන් දැනුම් දිය යුතුයි

ඒ ඇස් තවරත්තරුපා, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 ජනවාරි මස 7වෙනි දින

කම්වේරිය, කොළඹ

අංකය කිව් 67/පේ/වබබලි/918.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ඒලැනේ නො ඒ 3,748 ගම්—මුත්තකාරි

කැබැල්ල: 3.

ඉඩමේ නම වරිපණම් නොමිමර නැති කලපුව; විස්තරය කලපුව, අයිතිකම් කියන්නේ කේ ඩී පෝල් මිලන් පොත්සේක සහ කේ. ඇස් මේරි ලිලි ස්ටේල ප්‍රනාන්දු නානගම්, දෙදෙනාම 6/4, සාන්ත නිකොලායිට් පාර, මීගමුව. ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 185.

කැබැල්ල: 4.

ඉඩමේ නම සාන්ත නිකොලායිට් පාරේ පිහිටි වරිපණම් නො 1 රරණ ඉඩම සහ (වරිපණම් නො පැති) කලපුව, විස්තරය පොල් ඉඩමේ කොටසක් සහ කලපුව, අයිතිකම් කියන්නේ කේ ඩී පෝල් මිලන් පොත්සේක සහ කේ ඇස් මේරි ලිලි ස්ටේල ප්‍රනාන්දු නානගම්, දෙදෙනාම 6/4, සාන්ත නිකොලායිට් පාර, මීගමුව; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 2.87.

කැබැල්ල: 5.

ඉඩමේ නම වරිපණම් නොමිමර නැති කලපුව; විස්තරය කලපුව, අයිතිකම් කියන්නේ කේ ඩී පෝල් මිලන් පොත්සේක සහ කේ ඇස් මේරි ලිලි ස්ටේල ප්‍රනාන්දු නානගම්, දෙදෙනාම 6/4, සාන්ත නිකොලායිට් පාර මීගමුව, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 740

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1956 පෙබරවාරි 21 වැනි දින පෙරවරු 11ට මීගමු අපාත් තානායමේදී මා සම්මුඛව සිටිය යුතුයි

තවද 1956 පෙබරවාරි 14 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකීන් දැනුම් දිය යුතුයි.

ඒ ඇස් තවරත්තරුපා, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා.

1956 ජනවාරි 7 වැනි දින

කම්වේරිය, කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුලික ඒලැනේ නො ඒ 3,916 ගම්—කොස්ගම ඉහල

කැබැල්ල: 1

ඉඩමේ නම උක්කිරිගලවත්ත නොහොත් රොස්මිඩ ඇස්වේරි. විස්තරය ඇලකීන් කොටසක් සහ අවුරුදු 12ක් වූ දෙබ් ගහක් සහ අබ් ගහක් අවුරුදු 20-25ක් වූ රබර් ගස් 4ක්, අවුරුදු 10-20ක් වූ පුවක් ගස් 6ක්, අවුරුදු 7-10ක් වූ පොල් ගස් 8ක් සහ අවුරුදු 40ක් වූ පොල් ගස් 22ක් ඇති ඉඩම අයිතිකම් කියන්නා ඇල් ඇම්. ප්‍රනාන්දු, කොස්ගම ඉහල කොස්ගම ප්‍රමාණය අ 0, රු. 1, ප 87.

එකතුව අ. 0, රු. 1, ප. 87.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1956 පෙබරවාරි 15 වැනි දින පෙරවරු 11ට කොස්ගම රජයේ ජ්‍යෙෂ්ඨ පාඨශාලාවේදී මා සම්මුඛව සිටිය යුතුයි

තවද 1956 පෙබරවාරි 8 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකීන් දැනුම් දිය යුතුයි

ඒ ඇස් තවරත්තරුපා, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා.

අංකය කිව් 182/පේ 54 ඇල් 391

1956 ජනවාරි 7 වැනි දින

කම්වේරිය කොළඹ.

අංකය: කිව් ඒ 146/පේ/ඇල්ඇල් 405/55

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ඒලැනේ නො ඒ 3,924 ගම්—මැද්දෙගම සහ පල්ලෙගම

කැබැල්ල: 1.

ඉඩමේ නම අස්වැද්දුම, විස්තරය කුඹුර සහ බැම්මේ කොටසක්; අයිතිකම් කියන්නේ ඒ ඩී කරෝලිස්ගාමි, ඒ. ඩී. තෝගිස්ගාමි, ඒ ඩී ඩිදිරිස්ගාමි, ඒ. ඩී මාරිත්ගාමි, ඒ. ඩී සේලිත්ගාමි, ඒ. ඩී පැලිස්ගාමි, ඒ ඩී කොර්නේලිස්ගාමි, ඒ ඩී විදේගාමි, ඒ ඩී වාරිලිස්ගාමි සහ ඒ. ඩී සදනාච්චිලේ, සියලු දෙනාම මැද්දෙගම, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 33.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම රත්තීන්දකුඹුර, විස්තරය කුඹුර සහ බැම්මේ කොටසක්, අයිතිකම් කියන්නෝ ඒ පි අමරසිංහ නෝනා, මැද්දෙගම සහ ඩී පී රාජකරුණ, මිලිලතෝ, ප්‍රමාණය අ 0 රු 0, ප 29.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම මිදෙල්ලගහකුඹුර; විස්තරය කුඹුර සහ බැම්මේ කොටසක්, අයිතිකම් කියන්නෝ එච් සියල්ලේජ්, පල්ලෙගම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 47

කැබැල්ල : 4

ඉඩමේ නම මිදෙල්ලගහකුඹුර, විස්තරය කුඹුර සහ බැම්මේ කොටසක්, අයිතිකම් කියන්නෝ ඇම් පීටර් සහ එච් හරමානිස්, දෙදෙනාම පල්ලෙගම ප්‍රමාණය අ 0, රු 0, ප 88

කැබැල්ල : 5.

ඉඩමේ නම මිදෙල්ලගහකුඹුර; විස්තරය කුඹුර සහ බැම්මේ කොටසක්, අයිතිකම් කියන්නෝ එච්. සියල්ලේජ්, පල්ලෙගම, ප්‍රමාණය අ 0, රු 0 ප 43

කැබැල්ල : 6

ඉඩමේ නම මිටිටකුඹුර, විස්තරය කුඹුර, අයිතිකම් කියන්නෝ එච් සුවර්ජ්, පල්ලෙගම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 05

කැබැල්ල : 7.

ඉඩමේ නම මිටිටකුඹුර; විස්තරය කුඹුර සහ බැම්මේ කොටසක්, අයිතිකම් කියන්නෝ ඇම් අද්දිස, පල්ලෙගම සහ ඒ ඩී කයෝලිස් හාමි, මැද්දෙගම ප්‍රමාණය අ 0, රු 0, ප 173

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 පෙබරවාරි 22 වැනි දින පූර්වහාන 11ට තීරණය වූ ආර් මි කායෝලියේදී මා සම්මුඛව සහ යුතුයි.

තවද 1956 පෙබරවාරි 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ඇස් නවරත්තරුජා, ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1956 ජනවාරි 7 දින, පොළොන්නරුව කමිටිවරයේදීය

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර—

මුල් ඒලාන් නො ඒ 3,925. ගම්—මදුරුවල (කළුතර දිස්ත්‍රික්කය)

කැබැල්ල : 2.

ඉඩමේ නම ගලුම්විට විස්තරය අවුරුදු 30 ක් වයස ඇති රබර් ගස් 6 ක් සහ කොස් ගස් 1 ක්ද අවුරුදු 10 ක් වයස ඇති නැදුන් ගහක් සහ අම් ගහක්ද තිබෙන ඉඩම අයිතිකම් කියන්නෝ අඟුරුවානොට මදුරුවල ගොඩගම විතානගේ වලෝනෝනා, එම ඒ මුහම් සිසෙසු, එම ඇල්ලි සිසෙසු, එම බඩලියස් සිසෙසු, එම අර්නෝලිස් සිසෙසු, එම සයිමන් සිසෙසු, එම ලෝනෝනා නෝනා, එම සරෝ නෝනා, ගෝනපොලා ඔලිබෝඩ්වේ ගොඩගම විතානගේ ඇලිස් නෝනා, වරකාගොඩ කරන්නාගොඩ ගොඩගම විතානගේ සරෝ නෝනා, අඟුරුවානොට මදුරුවල කිතුල්ගොඩ විතානගේ ගුණෝහම් සහ ගකුපිටියගේ ප්‍රසානම් ප්‍රමාණය . අ 0, රු 0, ප 5.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම උරතුඹුවෙම්විට විස්තරය අවුරුදු 30 ක් වයස ඇති රබර් ගස් 7 ක්ද අවුරුදු 10 ක් වයස ඇති කපොක්ගස් 1 ක් සහ පම්බු ගස් 1 ක්ද සර් ගොඩනැගිල්ලකින් කොටසක්ද තිබෙන වත්ත අයිතිකම් කියන්නෝ අඟුරුවානොට මදුරුවල ගොල්ලෝනා ද ඇල්ලිස් කුලසූංග, කුලසිංහ සමරකෝන්, සිසිලිත් සමරකෝන් සහ පානදුරේ බෙට් ද වැලට් සමරකෝන්. ප්‍රමාණය අ 0, රු 0, ප. 52

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 පෙබරවාරි 21 වැනි දින පෙරවරු 10ට කේ ඇල්/මදුරුවල ආණ්ඩුවේ පාසැලේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද 1956 පෙබරවාරි 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ආර් ඇල් බාලසුරිය, ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1955 දෙසැම්බර් 31 වැනි දින කමිටිවරය, කළුතර

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර—

මුල් ඒලාන් නො ඒ 3848 ගම්—කැටගොඩ (කළුතර දිස්ත්‍රික්කය)

කැබැල්ල : 1.

ඉඩමේ නම බටපදුරේවත්ත විස්තරය අඟුරුදු 30 ක් පමණ වයස ඇති රබර් ගස් 18 ක් තිබෙන රබර් ඉඩම අයිතිකම් කියන්නෝ ලහන එච් එමලිස්හාමි එච් සෙනෝලිස් සහ කෙටගොඩ ඇම් දන්දිජ් පෙරේරා. ප්‍රමාණය . අ 0, රු 0, ප 346.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම බටපදුරේවත්ත විස්තරය අවුරුදු 30 ක් පමණ වයස ඇති රබර් ගස් 18 ක් තිබෙන රබර් ඉඩම අයිතිකම් කියන්නෝ ලහන එච් එමලිස්හාමි එච් සෙනෝලිස් සහ කෙටගොඩ ඇම් දන්දිජ් පෙරේරා. ප්‍රමාණය . අ 0, රු 0, ප 13.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 පෙබරවාරි 24 වැනි දින පෙරවරු 10ට කේ ඇල්/කෙටගොඩ ආණ්ඩුවේ පාසැලේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1956 පෙබරවාරි 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ආර් ඇල් බාලසුරිය, ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන.

1955 දෙසැම්බර් 31 වැනි දින කමිටිවරය, කළුතර

අංකය . ඇල් 3353

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික සිතියම් නො. ඒ 2,274. ගං—දිවිල්ල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම ස්කෝල් කුඹුර, විස්තරය අවුරුදු 30-40 ඇති රබර්, අයිතිකම් කියත්තා ඇල්කඩුවේ මහතැන්න වත්තේ පදිංචි සිසිල් බෝලිත්, ප්‍රමාණය. අ. 12, රු. 2, ප. 3.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම මාවත, විස්තරය මාවත, අයිතිකම් කියත්තා ඇල්කඩුවේ මහතැන්න වත්තේ පදිංචි සිසිල් බෝලිත්, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 33.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම ස්කෝල්කුඹුර, විස්තරය මාවතක්, සරීර ගොඩ නැගිලි 3ක් (බදුන ලද බිම්වල සහ උළු සෙවිලි කළ වහල) සරීර ගොඩ නැගිලි 2ක් (බදුන ලද බිම්වල සහ වකරන් සෙවිලි කළ වහල) බදුන ලද මුදුන්, කුමනක් සහ අවුරුදු 50 ඇති රබර් සහිත ඉඩම. අයිතිකම් කියත්තා ඇල්කඩුවේ මහතැන්න වත්තේ පදිංචි සිසිල් බෝලිත්; ප්‍රමාණය අ. 21, රු. 3, ප. 24.

කැබැල්ල : 4.

ඉඩමේ නම මාවත, විස්තරය මාවත, අයිතිකම් කියත්තා ඇල්කඩුවේ මහතැන්න වත්තේ පදිංචි සිසිල් බෝලිත්; ප්‍රමාණය අ. 0, රු. 2, ප. 3.

කැබැල්ල : 5.

ඉඩමේ නම මාවත, විස්තරය මාවත; අයිතිකම් කියත්තා ඇල්කඩුවේ මහතැන්න වත්තේ පදිංචි සිසිල් බෝලිත්; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 20.

එකතුව: අ. 35, රු. 1, ප. 3.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 පෙබරවාරි 10 වැනි දින පස්වරු 2.30 ට මාතලේ කවිචේරිදේ මං සම්මුඛ විය යුතුයි

තවද 1956 පෙබරවාරි 3 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරවත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ. ඇල්. පේරේරා,
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1955 දෙසැම්බර් 30 දින
කවිචේරිය, මාතලේ.

මේ සම්බන්ධ ලිය කියවිලිවල මේ නම්වරය සඳහන් කරන්න—
අංකය අ.ල. ඒ/236/ජේ 54 ඊ 473.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාමය සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාමය

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාමය සංශෝධනය කරන ලද පරිදි, 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාමයේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි (ගොඩගම රජයේ ගැහැණු පාසැල සඳහා)

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ගරු ඇමතිතුමා විසින් තමන්ගේ 1955 ඔක්තෝබර් 26 වැනි දින නම්වර ජේ 54 ඊ 473 දරණ ප්‍රකාශනයෙන් තීරණය කර, 1955 නොවැම්බර් 18 වැනි දින නම්වර 10,860 දරණ රජයේ "ගැසට්" පත්‍රයෙහි පළ කරන ලද පරිදි ගලු දිස්ත්‍රික්කයේ වැල්ලබඩ පත්තුවේ ගොඩගම නමැති ගමේ පිහිටි පර්වස් 391 ක් පමණ වූ උත්තභවත්ත මැද කැබැල්ල, උත්තභවත්ත මහ කැබැල්ල සහ ගොඩදිගන, විස්තර, වශයෙන් නම්වර ඒ 1440 දරණ මූලික සැලැස්මේ කැබැල්ලි නම්වර 1, 2, 4 සහ 5 යනුවෙන් මාණ වෙන්කරන ලද ඉඩම් කැබලි.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලු දෙනාම තම තමන්ගේ හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 12 වැනි දින පෙරවරු 9.30ට ගොඩගම රජයේ පාසැලේදී මං සම්මුඛවිය යුතුයි

තවද 1956 මාර්තු 4 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරවත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි අයිතිකම් කියන අය තමන්ගේ අයිතිවාසිකම් සරීර කිරීමට අදාලවන ඔප්පු, ලියකියවිලි ආදිය විභාගය පවත්වන වෙලාවේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුය.

ඇස් ඇස්. එච්. සිල්වා,
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1956 ජනවාරි 7 දින
කවිචේරිය, මාතලේ.

මේ සම්බන්ධ සියලු ලිය කියවිලිවල මේ නම්වරය සඳහන් කරන්න—
අංකය ඒ/235/ජේ/ඊ/656.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාමය සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාමය

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාමය සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාමයේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ජී/ තීරණගම සවභාෂා මිශ්‍ර පාසැල සඳහා

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ගරු ඇමතිතුමා විසින් තමන්ගේ 1953 ඔක්තෝබර් 26 වැනි දින නම්වර ජේ/ඊ/656 දරණ ප්‍රකාශනයෙන් තීරණය කර, 1953 ඔක්තෝබර් 23 වැනි දින නම්වර 10,604 දරණ රජයේ "ගැසට්" පත්‍රයෙහි පළ කරන ලද පරිදි ගලු දිස්ත්‍රික්කයේ වැල්ලබඩ පත්තුවේ තීරණගම නමැති ගමේ පිහිටි අ. 0, රු. 0, ප. 21 8ක් පමණ වූ වැලිගොඩවත්ත නොහොත් පමුරගම වත්ත නොහොත් සුරියගමවත්ත නොහොත් රාජගමවත්ත වන විස්තර වශයෙන් නම්වර ඒ 1,269 දරණ මූලික සැලැස්මේ කැබලි නම්වර 1, 2, 3 සහ 4 යනුවෙන් මා වෙත කරන ලද ඉඩම් කැබලි.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 5 වැනි දින 9.30ට තීරණගම රජයේ පාසැලේදී මං සම්මුඛ විය යුතුයි

තවද 1956 පෙබරවාරි 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරවත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි අයිතිකම් කියන අය තමන්ගේ අයිතිවාසිකම් සරීර කිරීමට අදාලවන ඔප්පු, ලියකියවිලි ආදිය විභාගය පවත්වන වෙලාවේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුය

1954 මාර්තු 5 වැනි දින නම්වර 10,649 දරණ රජයේ "ගැසට්" පනතෙහි පළ කරන ලද පරිදි 1954 අප්‍රේල් 9 වැනි දින පවත්වන ලද විභාගය අවලංගු කළ බව මෙයින් දන්වමි

ඇස් ඇස්. එච්. සිල්වා,
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1956 ජනවාරි 7 වැනි දින
කවිචේරිය, මාතලේ

අංකය ඇල්බි 2219—ජේ 54 ඇල් ජ 22

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාමය සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාමය

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනාමය සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනාමයේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් බී. පී. ඒ. ජේ. පී. හේනාරත්න වන මග මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —
 ජලාත් නො 169 දරණ අවසාන ගම් සිතියමේ නො 30හේ අතිරේකය
 පිහිටීම—මාතර දිස්ත්‍රික්කයේ මොරවක් ක්‍රෝරළේ මතුගොඩේ නමැති
 ගමේ.
 කැබැල්ල : 429.

ඉඩමේ නම හල්ගහකුඹුර විස්තරය තාවකාලික වැසිකිලියක්
 තිබෙන කුඹුරක් අයිතිකම් කියන්නේ බුද්ධදාස විජේසේකර,
 යමන්ගේ ඉන්තියෙ, ඇස් කේ සාමෙල්, ඇම්. පී සමාජිස්, අගම්
 පොඩි වත්ද, ඇම් පී ජානා, පී ඩී මාවින් ද සිල්වා, ඇස් කේ.
 ගින්නි බඩුක්, එච්. වි කේ සයිනෝජිස්, එච්. වි. කේ ඇල්පිනා,
 එච්. වි කේ දියෝනිස්, කේ අනාගි, ඩී. ඇල්. හර්මානිස් අප්පු,
 කේ බඩුන්ගාම් ඇම් අනාගි දෙතියාය ප්‍රමාණය : අ 0. රු. 0.
 ප 235

කැබැල්ල : 430.

ඉඩමේ නම කෝවිල්ලුල්ල විස්තරය කුඹුර අයිතිකම් කියන්නේ
 ඩී ඇල්. ජුලියස් අප්පු, ඇස් කේ සාමෙල්, ජී කේ බාර්නිස් අප්පු,
 වයි. ඒ ඊ ද සිල්වා, කරලිහින්නේ අනාගි, කුමාරසිංහ සාමෙල්,

බුද්ධදාස විජේසේකර, යමන්ගේ ජන්දිරිස්, දෙතියාය. ප්‍රමාණය :
 අ 0, රු 0, ප 11 1/2.

එකතුව : අ. 0, රු. 0, ප. 34.9.

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත්
 සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන්
 ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 පෙබරවාරි 16 වැනි දින
 පෙරවරු 10ට මොරවක හි ආර්. ඩී. කුමාරගේ කන්තෝරුවේදී මා
 සම්මුඛවිය යුතුයි

තවද 1956 පෙබරවාරි මස 7 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම්
 සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම්
 ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්
 වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් තමන් විසින් හෝ ඔවුන්
 ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් විසින් හෝ ඉහත කී අන්දමට
 මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඩී. පී. ඩී. ඒ. ජේ. පී. සේනාරත්න
 ආණ්ඩුවේ ඒජන්තවහන.

1956 ජනවාරි 7 වැනි දින
 කවිචේරිය, මාතර.

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලිපියකම මගේ අංකය සඳහන් කළ යුතුයි— මගේ අංකය ඇල්.ඒ./7321

1954 රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ
 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත සඳහන් ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954 රේ අංක 39 දරණ
 සංශෝධන ආඥාපනතකින් සංශෝධනය කරනු ලැබූ 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ
 (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙමි. එනම්, රන්දෙනිගම වැව ප්‍රතිසංස්කරණය කිරීමටය.

1954 මාර්තු 12 වැනි දින නො. 10,652 දරණ සහ 1952 නොවැම්බර් 7 වැනි දින නො. 10,468 දරණ “ගැසට්” පත්වල
 ප්‍රසිද්ධ කරනලද 1954 පෙබරවාරි 15 වැනි දින සහ 1952 ඔක්තෝබර් 18 වැනි දින දරණ නො. ජේ/ඒඇල්/785 දරණ ඉඩම් හා
 ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශවල පරිදි—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්ති හත්පත්තුවේ මාගුල්ලිතොට කෝරළේ හුලෝගෙදර නම් ගමෙහි පිහිටි නො. 1,985
 දරණ අවසාන ගම්මැතිමේ සැලැස්මේ 1 වෙනි අතිරේකයේ මැන හැදින්වන පහත සඳහන් බිම් කැබලි :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්තා	ප්‍රමාණය, අ.රු. ප.
81	වෙල්පිටියේ කුඹුර	.. කුඹුර	.. ඩබ්ලිව් ඇම්. ඒ හේරත්බන්ධා සහ ඩබ්ලිව්. ඇම්. ඒ. ටිකිරිබන්ධා, හුලෝගෙදර, මාහෝ	0 0 18
82	එම	.. එම	.. ඩබ්ලිව්. ඇම්. ආර්. අප්පුහාමි, ඩබ්ලිව්. ඇම්. ආර්. හේරත්බන්ධා සහ ඩබ්ලිව් ඇම්. පී. සිට්ටම්මා, හුලෝගෙදර, මාහෝ	0 0 8
83	එම	එම	ඩබ්ලිව්. ඇම් ආර්. අප්පුහාමි, හුලෝගෙදර, මාහෝ	.. 0 0 13
84	එම	එම	.. 82 වැනි කැබැල්ලේ අයිතිකරුවන්ය	.. 0 0 16
85	එම	.. එම	.. එම	.. 0 0 8
86	එම	.. එම	.. ඩබ්ලිව් ඇම්. කේ. පුංචිබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. කේ. පුංචිරාල, ඩබ්ලිව් ඇම් ආර්. හේරත්බන්ධා සහ ඩබ්ලිව්. ඇම්. ආර්. ඩී.ගිරි බන්ධා, හුලෝගෙදර, මාහෝ	0 0 33
87	එම	එම	81 වැනි කැබැල්ලේ අයිතිකරුවන්ය	.. 0 3 33
88	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. කේ. පුංචිබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. කේ. පුංචිරාල, ඩබ්ලිව්. ඇම් ආර්. හේරත්බන්ධා සහ ඩබ්ලිව්. ඇම්. ආර්. ඩී.ගිරිබන්ධා, හුලෝගෙදර, මාහෝ	0 1 1
89	එම	එම	82 වැනි කැබැල්ලේ අයිතිකරුවන්ය	.. 0 2 9
90	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. ආර්. අප්පුහාමි, හුලෝගෙදර, මාහෝ	.. 0 1 15
91	රත්මල්වැටිය කුඹුර.	එම	.. ඩබ්ලිව් ඇම් ඩබ්ලිව්. රත්හාමි, ඩබ්ලිව් ඇම්. ඩබ්ලිව් උක්කු අම්මා, ඩබ්ලිව් ඇම් ඇම්. අප්පුහාමි, ඩබ්ලිව්. ඇම්. ඇම්. පුංචිහාමි, ඩබ්ලිව්. ඇම් ඇම් ඩී.ගිරිමැනිකා, ඩබ්ලිව්. ඇම්. ඇම් කොමඩිහාමි, ඩබ්ලිව් ඇම්. පී. බන්ධාරමැනිකා, ඩබ්ලිව්. ඇම්. පී. කපුරුබන්ධා, ඩබ්ලිව්. ඇම් පී ටිකිරිමැනිකා, ඩබ්ලිව්. ඇම්. ආර් මුතුමැනිකා, ඩබ්ලිව්. ඇම්. ආර් ටිකිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. මෙහුහාමි, ඩබ්ලිව්. ඇම්. ඩී. රත්බන්ධා, ඩබ්ලිව්. ඇම් ඩී කරුණාවතී, ඩබ්ලිව්. ඇම්. කේ. පුංචිරාල, ඩබ්ලිව්. ඇම්. කේ ඩී.ගිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම් කේ මුදියන්සේ, ඩබ්ලිව්. ඇම්. ඩී. පුංචිබන්ධා, ඩබ්ලිව් ඇම්. ඇම්. කීරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම් ඇම් කපුරුහාමි, ඩබ්ලිව් ඇම්. ඇම්. පුද්දහාමි, ඩබ්ලිව්. ඇම් ඇම් බන්ධාරාල සහ ඩබ්ලිව්. ඇම්. ඩී. අප්පුහාමි, හුලෝගෙදර, මාහෝ	0 0 7

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම් කියන්නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
92	රත්මලේවැටිය	කුඹුර	ඩබ්ලිව්. ඇම් කේ සුද්දහාමි, ඩබ්ලිව් ඇම් කේ. අප්පුහාමි, ඩබ්ලිව්. ඇම්. බී. මුදියන්සේ සහ ඩබ්ලිව්. ඇම්. අප්පුහාමිගේ සිංහිරි බන්ධා, හුලෝගෙදර, මාහෝ	0 1 22
93	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. පී. බන්ධාරමැනිකේ, ඩබ්ලිව් ඇම්. පී. කපුරුබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. පී. ටිකිරිමැනිකා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. මුතුමැනිකා, ඩබ්ලිව්. ඇම් ආර් ටිකිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම් ආර්. මෙනුහාමි, ඩබ්ලිව්. ඇම් කේ පුංචිරාල, ඩබ්ලිව් ඇම්. කේ. සිංහිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම් කේ. මුදියන්සේ, ඩබ්ලිව් ඇම්. ඇම්. කිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. මුදලිහාමිගේ කපුරුහාමි, ඩබ්ලිව්. ඇම්. ඇම්. සුද්දහාමි, ඩබ්ලිව්. ඇම්. ඇම්. බන්ධිරාල, ඩබ්ලිව්. ඇම්. ඩී. අප්පුහාමි, ඩබ්ලිව්. ඇම් එච් කලුබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ඩී. රන්මැනිකා, ඩබ්ලිව්. ඇම්. ඩී. රන්බන්ධා සහ ඩබ්ලිව්. ඇම්. ආර්. පුංචිරාල, හුලෝගෙදර, මාහෝ	0 2 3
94	හුලෝගෙදරවෙල	එම	ඩබ්ලිව්. ඇම් ඩබ්ලිව්. රන්හාමි, ඩබ්ලිව්. ඇම්. ඩබ්ලිව්. උක්කුඅම්මා, ඩබ්ලිව්. ඇම්. ඇම්. අප්පුහාමි, ඩබ්ලිව්. ඇම්. ඇම්. ඇම්. පුංචිහාමි, ඩබ්ලිව්. ඇම් ඇම්. සිංහිරිමැනිකා, ඩබ්ලිව්. ඇම්. පී. බන්ධාර මැනිකා, ඩබ්ලිව්. ඇම්. පී. කපුරු බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. පී ටිකිරි මැනිකා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. මුතුමැනිකා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. ටිකිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. මෙනුහාමි, ඩබ්ලිව්. ඇම්. ඩී. රන්බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ඩී. කරුණාවතී, ඩබ්ලිව්. ඇම් කේ. පුංචිරාල, ඩබ්ලිව්. ඇම් කේ. සිංහිරිබන්ධා, ඩබ්ලිව් ඇම් කේ මුදියන්සේ, ඩබ්ලිව් ඇම්. ඩී. පුංචිබන්ධා, ඩබ්ලිව් ඇම්. ඇම්. කිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ඇම්. කපුරුහාමි, ඩබ්ලිව්. ඇම් ඇම්. සුද්දහාමි, ඩබ්ලිව් ඇම් ඇම්. බන්ධිරාල. ඩබ්ලිව්. ඇම්. ඩී අප්පුහාමි සහ ඩබ්ලිව්. ඇම් ඩී. මැනික්රාල, හුලෝගෙදර, මාහෝ සහ කේ. රන්හාමි, හෙදෝගම, ගිරිල්ල	2 1 39
95	හුලෝගෙදරවෙල	එම	82 වැනි කැබැල්ලේ හිමිකාරයෝ	1 0 5
96	එම	එම	ඩබ්ලිව්. ඇම් කේ. සුද්දහාමි සහ ඩබ්ලිව්. ඇම්. කේ. අප්පුහාමි, හුලෝගෙදර, මාහෝ	0 1 22
97	වැටියකුඹුර	එම	ඩබ්ලිව්. ඇම්. ආර්. අප්පුහාමි, ඩබ්ලිව් ඇම්. ආර් හේරත්බණ්ඩා, ඩබ්ලිව්. ඇම්. පී. සිරිටම්මා, ඩබ්ලිව්. ඇම්. ඒ හේරත්බණ්ඩා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. සිංහිරිඅම්මා, හුලෝගෙදර, මාහෝ	0 0 11
98	එම	එම	ඩබ්ලිව්. ඇම් ඩී රන්මැනිකා, ඩබ්ලිව්. ඇම්. ඇම්. රන්හාමි, ඩබ්ලිව් ඇම්. එච්. කලුබණ්ඩා සහ ඩබ්ලිව්. ඇම්. එච් කපුරුබණ්ඩා, හුලෝගෙදර, මාහෝ	0 0 28
99	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. ඩී. රන්මැණිකා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. පුංචිබන්ධා, ඩී, පතිරන, ඩී. ප්‍රන්ධනා, හුලෝගෙදර, මාහෝ සහ ඩබ්ලිව්. ඇම් රන්බන්ධා, ඉපලෝගම, මහෝ	0 1 5
100	හුලෝගෙදරවෙල	එම	ඩබ්ලිව්. ඇම්. ඇම්. කිරිමැණිකා, මාල්පනේ, මොන්නාකුලම	0 1 10
101	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. ඩබ්ලිව්. රන්හාමි, ඩබ්ලිව්. ඇම්. ඩබ්ලිව්. උක්කු අම්මා, ඩබ්ලිව් ඇම්. ඩබ්ලිව් කොමබ්හාමි, ඩබ්ලිව්. ඇම්. ඇම් අප්පුහාමි, ඩබ්ලිව්. ඇම්. ඇම් පුංචිමැණිකා, ඩබ්ලිව්. ඇම්. ඇම් සිංහිරිමැණිකා සහ ඩබ්ලිව් ඇම්. ඩී. පුංචිබන්ධා, හුලෝගෙදර, මාහෝ	0 0 38
102	එම	එම	ඩබ්ලිව්. ඇම් ටී. සුද්දහාමි, ඩබ්ලිව්. ඇම් ටී ගුණරත්නාමි, ඩබ්ලිව්. ඇම්. කලුබන්ධාගේ අප්පුහාමි, ඩබ්ලිව්. ඇම්. පී. රන් බන්ධා සහ ඩබ්ලිව් ඇම් පී. මැක්කම්මා, හුලෝගෙදර, මාහෝ	0 2 12
103	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. කේ. පුංචිබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. කේ. පුංචිරාල, ඩබ්ලිව්. ඇම්. ආර්. හේරත්බන්ධා සහ ඩබ්ලිව්. ඇම්. ආර්. සිංහිරි අම්මා, හුලෝගෙදර, මාහෝ	0 1 22
104	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. යූ. පුංචිබන්ධා, ඩබ්ලිව්. ඇම් ඩී මුදියන්සේ, ඩබ්ලිව් ඇම්. ඩී. රන්බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ඩී. පුංචිබන්ධා, ඩබ්ලිව් ඇම්. ඩී. මුතුබන්ධා, ඩබ්ලිව් ඇම් ඩී. සුද්දහාමි, ඩබ්ලිව්. ඇම් ඩී. උක්කු අම්මා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. ජයසේන. හුලෝගෙදර, මාහෝ සහ ඩබ්ලිව්. ඇම් ඒ. සිංහිරිමැණිකා මාහෝ	0 1 15
105	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. යූ. පුංචිබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ඩී. මුදියන්සේ, ඩබ්ලිව්. ඇම් ඩී. පුංචිබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ඩී. රන්බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ඩී. මුතුබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ඩී. සුද්දහාමි, ඩබ්ලිව්. ඇම්. ඩී. උක්කුඅම්මම, ඩබ්ලිව්. ඇම්. ආර්. ජයසේන, ඩබ්ලිව්. ඇම්. පී. බන්ධාර මැණිකා, ඩබ්ලිව්. ඇම්. පී. ටිකිරිමැණිකා, ඩබ්ලිව්. ඇම්. පී. කපුරු බන්ධා, හුලෝගෙදර, මහෝ; ඩබ්ලිව්. ඇම්. ඇස්. හේරත් බන්ධා, විල්ඔව, බලල්ල සහ ඩබ්ලිව්. ඇම්. අවුසදහාමිගේ සිංහිරිමැණිකා, මහදිවුල්වැව, අඹන්පොල	0 2 7

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
106	හුලෝගෙදරවෙල	.. කුඹුර	.. ඩබ්ලිව්. ඇම්. පී. බන්ධාර මැණිකා, ඩබ්ලිව්. ඇම්. පී. ටිකිරිමැණිකා ඩබ්ලිව්. ඇම්. පී. කපුරුබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. මුතුමැණිකා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. ටිකිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. මොනුහාමි, ඩබ්ලිව්. ඇම්. ඩී. කරුණාවතී, ඩබ්ලිව්. ඇම්. ඩී. රත්බන්ධාගේ රත්බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. කේ. පුංචිරාල, ඩබ්ලිව්. ඇම්. කේ. ඩී. රත්බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. කේ. මුදියන්සේ, ඩබ්ලිව්. ඇම්. ඇම්. කිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. මුදලිහාමිගේ කපුරුහාමි, ඩබ්ලිව්. ඇම්. ඇම්. සුද්දහාමි, ඩබ්ලිව්. ඇම්. ඇම්. බන්ධාරාල, ඩබ්ලිව්. ඇම්. ඩී. අප්පහාමි සහ ඩබ්ලිව්. ඇම්. ඩී. මැනිකරාල, හුලෝගෙදර, මාහෝ	0 1 18
107	එම	එම	.. ඩබ්ලිව්. ඇම්. ඒ. ඩී. රත්බන්ධා, හුලෝගෙදර, මාහෝ	0 1 24
108	එම	එම	.. ඩබ්ලිව්. ඇම්. ඩී. පින්නාමි, ඩබ්ලිව්. ඇම්. ඩී. සුද්දහාමි, ඩබ්ලිව්. ඇම්. ඩී. ගුණරත්නාමි සහ ඩබ්ලිව්. ඇම්. කේ. අප්පහාමි, හුලෝගෙදර	0 1 23
109	එම	එම	.. ඩබ්ලිව්. ඇම්. කේ. ටිකිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. කේ. උක්කුහාමි, ඩබ්ලිව්. ඇම්. කේ. මොනුහාමි, ඩබ්ලිව්. ඇම්. කේ. රත්බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. කේ. මැනිකරාමි, ඩබ්ලිව්. ඇම්. ඩී. බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ඩී. රත්නාමි, ඩබ්ලිව්. ඇම්. කේ. සුද්දහාමි සහ ඩබ්ලිව්. ඇම්. කේ. අප්පහාමි, හුලෝගෙදර	0 3 3 1/2
110	එම	එම	.. ඩබ්ලිව්. ඇම්. ඇම්. රත්නාමි සහ ඩබ්ලිව්. ඇම්. කේ. මොනුහාමි, හුලෝගෙදර	1 3 7
111	එම	එම	.. ඩබ්ලිව්. ඇම්. ආර්. අප්පහාමි, ඩබ්ලිව්. ඇම්. ආර්. හේරත් බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. පී. සිව්වමමා, ඩබ්ලිව්. ඇම්. ඒ. හේරත් බන්ධා, සහ ඩබ්ලිව්. ඇම්. ඒ. ටිකිරිබන්ධා, හුලෝගෙදර	0 0 35
112	එම	එම	.. ඩබ්ලිව්. ඇම්. ඩී. රත්බන්ධාගේ, ඩබ්ලිව්. ඇම්. ඩී. රත්බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. කේ. කපුරුබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. එච්. කපුරුබන්ධා, හුලෝගෙදර, මාහෝ	0 0 21
113	එම	එම	.. ඩබ්ලිව්. ඇම්. ඒ. ඩී. රත්බන්ධා, හුලෝගෙදර	0 1 15
114	එම	එම	.. ඩබ්ලිව්. ඇම්. පී. බන්ධාර මැණිකා, ඩබ්ලිව්. ඇම්. පී. ටිකිරි මැණිකා, ඩබ්ලිව්. ඇම්. පී. කපුරුබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. මුතුමැණිකා ඩබ්ලිව්. ඇම්. ආර්. ටිකිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. මොනුහාමි, ඩබ්ලිව්. ඇම්. ඩී. කරුණාවතී, ඩබ්ලිව්. ඇම්. ඩී. රත්බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. කේ. පුංචිරාල, ඩබ්ලිව්. ඇම්. කේ. ඩී. රත්බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. කේ. මුදියන්සේ, ඩබ්ලිව්. ඇම්. ඇම්. කිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ඇම්. කපුරුහාමි, ඩබ්ලිව්. ඇම්. මුදලිහාමිගේ සුද්දහාමි, ඩබ්ලිව්. ඇම්. ඇම්. බන්ධාරාල, ඩබ්ලිව්. ඇම්. ඩී. අප්පහාමි සහ ඩබ්ලිව්. ඇම්. ඩී. මැණිකරාල, හුලෝගෙදර	0 0 26
115	එම	එම	.. ඩබ්ලිව්. ඇම්. කේ. හේරත් බන්ධා, මීලොව, බලල්ල, ඩබ්ලිව්. ඇම්. ඇම්. ලමාඑකනා, මහ දිවුල්ලාව, අඹන්පොල සහ ඩබ්ලිව්. ඇම්. ඇම්. උක්කුහාමි, හුලෝගෙදර, මාහෝ	0 1 12
116	එම	එම	.. ඩබ්ලිව්. ඇම්. පී. රත්බන්ධා සහ ඩබ්ලිව්. ඇම්. පී. ඩී. රත්බන්ධා, හුලෝගෙදර	0 1 22
117	එම	එම	.. ඩබ්ලිව්. ඇම්. පී. ටිකිරි මැණිකා, ඩබ්ලිව්. ඇම්. පී. කපුරු බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. මුතු මැණිකා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. ටිකිරි බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. මොනුහාමි, ඩබ්ලිව්. ඇම්. ඩී. කරුණාවතී සහ ඩබ්ලිව්. ඇම්. ඩී. රත්බන්ධාගේ රත්බන්ධා, හුලෝගෙදර	0 1 3
118	එම	එම	.. සුද්දහාමි, හිටපු ආරච්චි, පින්නපොලගම	0 2 27
119	කුඩා වැව සහ වූල අස්වැද්දුමේ කුඹුර	එම	.. ඩබ්ලිව්. ඇම්. ආර්. අප්පහාමි, ඩබ්ලිව්. ඇම්. ආර්. හේරත් බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. පී. සිව්වමමා, හුලෝගෙදර	1 0 28
120	කුඩාවැවසාවූල වත්ත	පොල් වත්ත	.. ඩබ්ලිව්. ඇම්. ආර්. අප්පහාමි	0 0 19
121	හුලෝගෙදර වෙල	කුඹුර	.. ඩබ්ලිව්. ඇම්. ඩී. පින්නාමි, ඩබ්ලිව්. ඇම්. පී. උක්කු බන්ධා සහ ඩබ්ලිව්. ඇම්. පී. මුදියන්සේ, හුලෝගෙදර	0 2 37
122	එම	එම	.. ඩබ්ලිව්. ඇම්. ආර්. අප්පහාමි, ඩබ්ලිව්. ඇම්. ආර්. හේරත් බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. පී. සිව්වමමා, ඩබ්ලිව්. ඇම්. ඇම්. මුතුමැණිකා, ඩබ්ලිව්. ඇම්. ඒ. උක්කු අමමා, හුලෝගෙදර, මාහෝ	1 1 10
123	එම	එම	.. ඩබ්ලිව්. ඇම්. ඩී. පින්නාමි, ඩබ්ලිව්. ඇම්. ඩබ්ලිව්. රත්නාමි, ඩබ්ලිව්. ඇම්. ඩබ්ලිව්. උක්කුඅමමා, ඩබ්ලිව්. ඇම්. ඩබ්ලිව්. කපුරුහාමි, ඩබ්ලිව්. ඇම්. ඩබ්ලිව්. කොමබ්හාමි, ඩබ්ලිව්. ඇම්. ඩබ්ලිව්. මුතුමැණිකා, හුලෝගෙදර, මාහෝ	0 2 11
124	එම	එම	.. ඩබ්ලිව්. ඇම්. ඩී. මුදියන්සේ, ඩබ්ලිව්. ඇම්. කේ. පුංචිරාල, හුලෝගෙදර	0 2 21

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
125	හුලෝගෙදරවෙල	කුඹුර	ඩබ්ලිව්. ඇම්. ඩී. පින්හාම්, හුලෝගෙදර	0 2 29
126	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. ඩී. මුදියන්සේ, ඩබ්ලිව්. ඇම්. පී. රත්බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. පී. ඩී. ගිරිඅම්මා, ඩබ්ලිව්. ඇම්. ඇම්. උක්කුහාම්, හුලෝගෙදර; ඩබ්ලිව්. ඇම්. ඇම්. ලමාඑකනා, මහදිවුල්වැව; ඩබ්ලිව්. ඇම්. කේ. හේරත්බන්ධා, මීලොව, බල්ලල	0 1 25
127	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. පී. ටිකිරි මැනිකා, ඩබ්ලිව්. ඇම්. පී. බන්ධාර මැනිකා, ඩබ්ලිව්. ඇම්. ඩී. කපුරු බන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. මුතුමැනිකා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. ටිකිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. මෙහුහාම්, ඩබ්ලිව්. ඇම්. ඩී. කරුණාවතී, ඩබ්ලිව්. ඇම්. ඩී. රත්බන්ධා, හුලෝගෙදර, මාහෝ	0 1 3
128	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. ආර්. උක්කුහාම්, හුලෝගෙදර	0 2 26
129	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. කේ. පුංචිරාල, ඩබ්ලිව්. ඇම්. කේ. ඩී. ගිරිබන්ධා සහ ඩබ්ලිව්. ඇම්. කිරිහාම්ගේ මුදියන්සේ, හුලෝගෙදර	0 3 2
130	එම	එම	127 වන කැබලිලේ අයිතිකාරයෝමය	1 1 18
131	දන්ගහවැටිය	එම	ඩබ්ලිව්. ඇම්. පී. බන්ධාර මැනිකා, ඩබ්ලිව්. ඇම්. පී. ටිකිරිමැනිකා, ඩබ්ලිව්. ඇම්. පී. කපුරුබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ඩී. අප්පුහාම්, ඩබ්ලිව්. ඇම්. ආර්. ටිකිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. මෙහුහාම්, ඩබ්ලිව්. ඇම්. ඩී. කරුණාවතී සහ ඩබ්ලිව්. ඇම්. ඩී. රත්බන්ධා, හුලෝගෙදර	0 0 17
132	හුලෝගෙදරවෙල නොහොත් පිංකුඹුර	එම	445 වැනි කැබලිලේ අයිතිකාරයෝමය	3 0 8
133	හුලෝගෙදරවෙල	එම	ඩබ්ලිව්. ඇම්. ඇම්. උක්කුහාම්, හුලෝගෙදර; ඩබ්ලිව්. ඇම්. මුදලි හාම්ගේ ලමාඑකනා, මහදිවුල්වැව, අඹන්පොල; ඩබ්ලිව්. ඇම්. පී. ටිකිරි මැනිකා, මීලොව, බල්ලල සහ ඩබ්ලිව්. ඇම්. පී. රත් මැනිකා, නාවන, ගිරිල්ල.	0 1 12
134	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. ආර්. උක්කුහාම්, හුලෝගෙදර	0 2 7
135	එම	එම	123 වැනි කැබලිලේ අයිතිකරුවෝමය	0 2 11
136	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. කේ. පුංචිරාල, ඩබ්ලිව්. ඇම්. කේ. පුංචිරාල, ඩබ්ලිව්. ඇම්. ආර්. හේරත් බන්ධා සහ ඩබ්ලිව්. ඇම්. ආර්. ඩී. ගිරි අම්මා, හුලෝගෙදර	0 1 35
137	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. ඩී. පින්හාම්, හුලෝගෙදර	0 2 16
138	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. ආර්. උක්කුහාම්, හුලෝගෙදර	0 1 13
139	එම	එම	136 වැනි කැබලිලේ අයිතිකරුවෝමය	0 0 14
140	එම	එම	123 වැනි කැබලිලේ අයිතිකරුවෝමය	0 0 13
141	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. ඩී. පින්හාම්, හුලෝගෙදර	0 2 5
142	එම	එම	136 වැනි කැබලිලේ අයිතිකරුවෝමය	0 0 26
143	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. ආර්. උක්කුහාම්, හුලෝගෙදර	0 0 20
144	එම	එම	123 වැනි කැබලිලේ අයිතිකරුවෝමය.	0 0 22

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ තමුන්ගෙන් ලියවිලිවලින් හෝ බලය ලත් අයවලුන් හෝ 1956 දේ මාර්තු මස 7 වැනි දින පූ. හා. 9 වන නිකවැරටිය කානායම පොලේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද 1956 දේ පෙබරවාරි මස 29 වැනි දිනට මක්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත් එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

1956 ජනවාරි 5 වැනි දින
කවචේරිය, කුරුණෑගල.

බී. එච්. ඩී. සොයිසා,
ආණ්ඩුවේ උප ඒජන්තකැන.

මේ සම්බන්ධයෙන් එවන් සෑම ලිපියකම මගේ අංකය සඳහන් කළ යුතුයි.

මගේ අංකය: ඇල්. ඒ. /7321.

**1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි
1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතින්
7 වැනි වෙනස් කිරීමේ යටතේ දැන්වීමකි**

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥා පණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උපවගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙමි. එනම්, රන්දෙනිගම වැව ප්‍රතිසංස්කරණය කිරීමටය.

1954 දේ මාර්තු 12 වැනි දින නො. 10,652 දරණ සහ 1952 දේ නොවැම්බර් 7 වැනි දින නො. 10,468 දරණ "ගැසට්" පත්වල ප්‍රසිද්ධ කරන ලද 1954 දේ පෙබරවාරි 15 වැනි දින සහ 1952 දේ ඔක්තෝබර් 18 වැනි දින අංක 35/ඒ ඇල්/785 දරණ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන ඇමතිතුමාගේ ප්‍රකාශවල පරිදි:

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්තිහත්පත්තුවේ මාහලේමනොම කෝරළේ පිහිටි පහත සඳහන් බිම් කැබලි :—

නො. 2,961 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 1 වැනි අතිරේකය. ගම—ගල්වඩුගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
80	කනුකෙටිය මහවෙල හේන	හේන	පුංචි නයිදෙලාගේ ඩිංගිරි අප්පුනයිදෙ, පුංචිනයිදෙලාගේ කව්වනයිදෙ, පුංචිනයිදෙලාගේ ටිකිරිඅප්පු නයිදෙ, කොතලකිඹියාව, උඩුවේරිය, මාහෝ; පුංචිනයිදෙලාගේ ලොකු අප්පුනයිදෙ, පුංචිනයිදෙලාගේ කුඩාඅප්පුනයිදෙ, සෙල්ලනයිදෙගේ උක්කුනයිදෙ, සෙල්ලනයිදෙගේ ටිකිරිඅප්පුනයිදෙ, සෙල්ලනයිදෙගේ මෙහුවනයිදෙ, සෙල්ල නයිදෙගේ විජේන්ද්‍රනයිදෙ සහ සෙල්ල නයිදෙගේ වෙල්ලප්පුනයිදෙගේ උරුමක්කාරයෝ, ගල්වඩුගම, හුලෝගෙදර, මාහෝ	1 0 0
81	කනුකැටිය කුඹුර	කුඹුර	ජුවන්තයිදෙගේ පුංචිනයිදෙ, ගුරුවැව, බලල්ල	1 0 25
82	එම	එම	80 වැනි කැබැල්ලේ අයිතිකරුවන්ය	1 0 24
83	එම	එම	ජේ. පුංචි නයිදෙ, ගුරුවැව, බලල්ල; කේ. කපුරුනාව්විටේර් ගල්වඩුගෙදර, හුලෝගෙදර	2 0 10
84	එම	එම	ආර්. අප්පුහාමි වෙල්විදනෙ, ආර්. හේරත් බණ්ඩා, පී. සිට්ටම්මා, ටී. සුද්දහාමි, ටී. ගුණරත්නාමි, ටී. අප්පුහාමි, හුලෝගෙදර, මාහෝ	0 2 4
85	එම	එම	පී. කුඩප්පුනයිදෙ, ගල්වඩුගෙදර, හුලෝගෙදර, මාහෝ	0 1 6
86	එම	එම	පී. ඩිංගිරි අප්පුනයිදෙ, පී. කව්වනයිදෙ, පී. ටිකිරි අප්පු නයිදෙ, කොතලකිඹියාව, උඩුවේරිය, මාහෝ	0 2 1
87	මීගහ කුඹුර	එම	පී. ගුනේ නාව්විටේර්, බඩල්ගම, මාහෝ	0 0 15
88	එම	එම	පී. රනී නාව්විටේර්, ගල්වඩුගෙදර, හුලෝගෙදර, මාහෝ	0 1 26
89	එම	එම	පී. කලු නාව්විටේර්, ගල්වඩුගෙදර, හුලෝගෙදර, මාහෝ	0 1 26
90	එම	එම	ඩබ්ලිව්. ඇම්. ආර්. අප්පුහාමි, ඩබ්ලිව්. ඇම්. රත්නාමිගේ හේරත් බන්ඩා, ඩබ්ලිව්. ඇම්. පුංචිබන්ඩාගේ සිට්ටම්මා, හුලෝගෙදර, මාහෝ; පී. ඩිංගිරිඅප්පු නයිදෙ, පී. කව්ව නයිදෙ, පී. ටිකිරිඅප්පු නයිදෙ, උඩුවේරිය, මාහෝ, පී. පොඩි නාව්විටේර්, වැරහැරගම, ගිරිල්ල	0 1 36
91	එම	එම	බබ්ලිව්. ඇම්. ආර්. අප්පුහාමි, ඩබ්ලිව්. ඇම්. ආර්. හේරත් බන්ඩා, ඩබ්ලිව්. ඇම්. පී. සිට්ටම්මා, හුලෝගෙදර	0 1 22
92	එම	එම	පී. ලොකුඅප්පුනයිදෙ, ඇස්. මෙහුනයිදෙ; පී. කුඩා අප්පුනයිදෙ, ගල්වඩුගම, හුලෝගෙදර, මාහෝ; පී. ඩිංගිරිඅප්පුනයිදෙ, පී. කව්වනයිදෙ, පී. ටිකිරිඅප්පුනයිදෙ, කොතලකිඹියාව, උඩුවේරිය, මාහෝ	0 3 8
93	මීගහකමත	කමත	පී. ලොකුඅප්පුනයිදෙ, ගල්වඩුගම, මාහෝ	0 0 9
93½	එම	එම	එම	0 0 9
94	කලකොල්ලේහේන	කුඹුර	පී. ජුවන්තයිදෙ, ගල්වඩුගම, හුලෝගෙදර; පී. රන්තයිදෙ, පී. මැකින්නාව්විටේර්, ගොනගස්වැව, හුලෝගෙදර	1 0 32
95	එම	එම	පී. ලොකුඅප්පුනයිදෙ, ගල්වඩුගම, හුලෝගෙදර, මාහෝ	0 3 22
96	එම	එම	පී. ලොකුඅප්පුනයිදෙ, පී. කුඩාඅප්පුනයිදෙ, ඇස්. වෙල්ලප්පුනයිදෙ, ඇස්. විජේන්ද්‍රනයිදෙ ඇස්. මෙහුනයිදෙ, ඇස්. උක්කුනයිදෙ, ඇස්. ටිකිරිඅප්පු නයිදෙ, ගල්වඩුගම, හුලෝගෙදර; පී. ඩිංගිරිඅප්පුනයිදෙ, පී. කව්වනයිදෙ, පී. ටිකිරිඅප්පුනයිදෙ, කොතලකිඹියාව, උඩුවේරිය	0 2 21
97	එම	එම	ඇල්. මැනික්අප්පුනයිදෙ සහ ලොකුඅප්පුනයිදෙගේ කපුරුනාව්විටේර්, ජී. ජුනානයිදෙගේ පුංචිනයිදෙ, ගල්වඩුගම, හුලෝගෙදර, මාහෝ	1 0 24
98	එම	එම	ඇස්. පුංචිබන්ඩා, ඇස්. මැනික්හාමි, ඇස්. හේරත් බන්ඩා, ඇස්. ගුණරත්නාමි, පී. කලුහාමි, පී. මුතුමැනිකා වල්පොලගම, දිවුල්ලේගොඩ, මාහෝ	2 2 25
99	කොහොඹගහහේන	හේන	ඩබ්ලිව්. ඇම්. ටී. සුද්දහාමි, ඩබ්ලිව්. ඇම්. ටිකිරාලගේ ගුණරත්නාමි, ඩබ්ලිව්. ඇම්. ටී. අප්පුහාමි, හුලෝගෙදර	0 1 1

නො. 2,960 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 1 වෙනි අතිරේකය. ගම—රන්දෙණිගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
428	ගොඩකුඹුර	.. කුඹුර	.. බී ඇම්. සෙල්ලවන්තිහාමි විදනේ, බී. ඇම්. හේරත්හාමි, බී. ඇම්. ඒ. රත්ඛන්ඩා, බී. ඇම්. ඒ. මැනික්හාමි, බී. ඇම්. ඒ. බන්ඩිමැණිකා, බී. ඇම්. ඒ. මුතුබන්ඩා, බී. ඇම්. ඒ. රන්මැණිකා, මදුරාගම; බී ඇම්. පී. පුංචිහාමි, පින්තපොලගම; බී. ඇම්. ආර්. මුදලිහාමි, අලුත්ගම	2 1 0
429	එම	.. එම	.. බී. ඇම්. කේ. පුංචිරාල සහ බී ඇම්. ආර්. මුදලිහාමි, අලුත්ගම, මොන්නාකුලම	0 1 7
430	එම	.. එම	.. කේ. ඒ. අප්පුහාමි, වඩුපොලව, නිකවැරටිය; ඇස්. මුදියන්සේ, ඇස්. උක්කුඅම්ම, ඇස්. මුතුමැනික, ඇස්. පුංචිරාල, මදුරාගම, හුලෝගෙදර, මාහෝ; ඇස්. ඩී.ගිරි අම්මා, මොරගොල්ල, මාහෝ සහ ඇස් මෙනුහාමි, මයිලෑව, ගල්ගමුව	0 1 12
431	එම	.. එම	.. බී ඇම්. සෙල්ලවන්තිහාමි විදනේ, මදුරාගම, හුලෝගෙදර, මාහෝ	0 1 18
432	එම	.. එම	.. බී. ඇම්. සෙල්ලවන්තිහාමි විදනේ, බී. ඇම්. හේරත්හාමි, බී. ඇම්. රත්ඛන්ඩා, බී. ඇම්. රන්මැනිකා, බී. ඇම්. බන්ඩිමැනිකා, බී ඇම්. මුතුබන්ඩා සහ බී. ඇම්. මැනික්හාමි, මදුරාගම, හුලෝගෙදර	0 1 6
433	එම	.. එම	.. බී. ඇම්. සෙල්ලවන්තිහාමි විදනේ, බී ඇම්. හේරත්හාමි, බී. ඇම්. අඩුසදහාමිගේ රත්ඛන්ඩා, බී. ඇම්. රන්මැනිකා, බී. ඇම්. බන්ඩිමැණිකා, බී. ඇම්. මැණික්හාමි, බී. ඇම්. මුතුබන්ඩා, මදුරාගම, හුලෝගෙදර, මාහෝ සහ බී. ඇම්. රන්හාමිගේ මුදලිහාමි, අලුත්ගම, මොන්නාකුලම	0 1 6
434	එම	.. එම	.. බී. ඇම්. පුංචිහාමි, බී. ඇම්. තෙන්නකෝන් ඛන්ඩා, බී. ඇම්. ඩී. කරුණාරත්න, බී. ඇම්. ඩී. මැක්කම්ම, බී ඇම්. පුංචිරාලගේ ඛන්ඩාරමැණිකා සහ බී. ඇම්. පී. මැණික්හාමි, මදුරේගම, හුලෝගෙදර	1 0 26
435	මාවත්තේවෙල	.. එම	.. බී. ඇම්. කේ. පුංචිරාල සහ බී. ඇම්. ආර්. මුදලිහාමි, අලුත්ගම, මොන්නාකුලම	0 0 35
436	එම	.. එම	.. බී. ඇම්. සෙල්ලවන්තිහාමි විදනේ, බී. ඇම්. ඒ හේරත්හාමි, බී. ඇම්. ඒ රත්ඛන්ඩා, බී. ඇම්. ඒ. රන්මැණිකා, බී. ඇම්. ඒ. බන්ඩාරමැණිකා, බී. ඇම්. ඒ. මුතුබන්ඩා, බී. ඇම්. ඒ. මැණික්හාමි. මදුරාගම, හුලෝගෙදර, මාහෝ, බී. ඇම්. ආර්. මුදලිහාමි, අලුත්ගම, මොන්නාකුලම	0 3 19
437	එම	.. එම	.. බාලසුරිය මුදියන්සේලාගේ ඩී.ගිරිඛන්ඩාගේ තෙන්නකෝන් ඛන්ඩා, බී. ඇම්. ඩී.ගිරිඛන්ඩාගේ කරුණාරත්න, බී. ඇම්. ඩී. බන්ඩාරමැනික, බී. ඇම්. ඩී. මැණික්හාමි, බී. ඇම්. ඇන්. රන්ඵකනා, මදුරාගම, හුලෝගෙදර, මාහෝ; බී. ඇම්. පී. පුංචිහාමි, පින්තපොලේගම හුලෝගෙදර, මාහෝ	1 0 38
438	එම	.. එම	.. 436 වෙනි කැබලේලේ අයිති කරුවන්මය	0 1 28
439	එම	.. එම	.. බී. ඇම්. ඩී. තෙන්නකෝන්ඛන්ඩා, බී. ඇම්. ඩී. කරුණාරත්න, බී. ඇම්. ඩී. බන්ඩාරමැණිකා, බී. ඇම්. ඩී. මැණික්හාමි, බී. ඇම්. ඇන්. රන්ඵකනා, මදුරාගම හුලෝගෙදර,	0 1 11
440	එම	.. එම	.. බී. ඇම්. සෙල්ලවන්තිහාමි, බී. ඇම්. හේරත්හාමි, බී. ඇම්. රන්ඵකනා, බී. ඇම්. පී. පුංචිහාමි, බී. ඇම්. පී. බන්ඩාර මැනිකා, බී. ඇම්. පී. මැනික්හාමි, බී. ඇම්. කේ. පුංචිරාල, බී. ඇම්. පී. පුංචිරාල, බී. ඇම්. ආර්. මුදලිහාමි, ඇම්. ඇම් කිරිඛන්ඩාගේ ඛන්ඩා, මදුරාගම, හුලෝගම, මාහෝ	0 0 10
441	නියරවැල්ලේපිටියේකුඹුර	එම	.. ඩබ්ලිව්. ඇම්. ඩී. පින්හාමි, හුලෝගෙදර, මාහෝ	0 0 7
442	එම	.. එම	.. ඩබ්ලිව්. ඇම්. කේ. පුංචිඛන්ඩා, ඩබ්ලිව්. ඇම්. කේ. පුංචිරාල, ඩබ්ලිව්. ඇම්. ආර්. හේරත් ඛන්ඩා, ඩබ්ලිව්. ඇම්. ආර්. ඩී.ගිරිඅම්මා, හුලෝගෙදර, මාහෝ	0 0 4
443	එම	.. එම	.. ඩබ්ලිව්. ඇම්. ආර්. උක්කුහාමි, හුලෝගෙදර, මාහෝ	0 0 3
444	එම	.. එම	.. ඩබ්ලිව්. ඇම්. ඩී. පින්හාමි, ඩබ්ලිව්. ඇම්. ඩබ්ලිව්. රන්හාමි, ඩබ්ලිව් ඇම්. ඩබ්ලිව්. උක්කුඅම්මා, ඩබ්ලිව්, ඇම්. ඩබ්ලිව්. කලුහාමි, ඩබ්ලිව්. ඇම්. ඩබ්ලිව්. කොමඩිහාමි, ඩබ්ලිව් ඇම්. ඩබ්ලිව්. මුතුමැනිකා. හුලෝගෙදර, මාහෝ	0 0 7

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම් කියන්නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
445	පින්වෙල	කුඹුර	.. සිරිවර්ධන බොඩ පන්සල භාරකාරකැන, රන්දෙනිගම, නිකවැරටිය, (මහා භාරකාරකැන) ආර්. කේ. සාරානාඤ්ඤ තෙර, රන්දෙනිගම	2 2 34
446	නියරවැල්ලපිටියෙකුඹුර	.. එම	ඩී. ඇම. මුදියන්සේ, ඩී. ඇම. කවිඅම්මා, ඩී. ඇම. මුදියන්සේ, ඩී. ඇම. පින්හාමි, රන්දෙනිගම, නිකවැරටිය	4 3 7
447	අලුත්වෙලේකුඹුර	.. එම	.. ඩී. ඇම. ඩී. ටිකිරිබන්ධා, වඩුපොලොව, නිකවැරටිය; ඩී. ඇම. ඩී. රන්මැනිකා, ඩී. ඇම. ඩී. මුතුමැනිකා, ඩී. ඇම. ඩී. මැනිකාහාමි, ඩී. ඇම. ඩී. කිරිමැනිකා, ඩී. ඇම. ඩී. පින්හාමි, වඩුපොලොව	1 1 37
448	අලුත්වෙලේ කුඹුර	.. එම	.. ඩී. ඇම. ඇම. අප්පුහාමි, ඩී. ඇම. ඇම. රන්මැනිකා, ඩී. ඇම. ඇම. උක්කුඅම්මා, ඩී. ඇම. ඇම. රන්හාමි, ඩී. ඇම. ඩී. මැක්කම්මා, ඩී. ඇම. ඩී. පුංචිමැනිකා, ඩී. ඇම. ඩී. උක්කුහාමි, ඩී. ඇම. කේ. බණ්ඩා, ඩී. ඇම. කේ. උක්කුබන්ධා, ඩී. ඇම. කේ. මෙනුහාමි, රන්දෙනිගම, නිකවැරටිය	3 0 13
449	අලුත්වැව පාටුල් හේන නොහොත් අලුත්වැව දන්ගහමුල හේන	හේන	.. ඩබ්ලිව්. ඇම. කිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම. කපුරුහාමි, ඩබ්ලිව්. ඇම. සුද්දහාමි, ඩබ්ලිව්. ඇම. බන්ඩීරාල වන්ති නායක, හුලෝගෙදර, මාහෝ	0 1 17
450	අලුත්වෙලේ කුඹුර	.. කුඹුර	ඩබ්ලිව්. ඇම. කේ. පුංචිරාල. ඩබ්ලිව්. ඇම. කේ. මුදියන්සේ, ඩබ්ලිව්. ඇම. කිරිහාමිගේ ඩී.ගිරි බන්ධා, ඩබ්ලිව්. ඇම. ඇම. කිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම. ඇම. කපුරුහාමි, ඩබ්ලිව්. ඇම. ඇම. සුද්දහාමි, ඩබ්ලිව්. ඇම. ඇම. බන්ඩීරාල වන්තිනායක, ඩබ්ලිව්. ඇම. විදනෙගේ අප්පුහාමි, ඩබ්ලිව්. ඇම. විදනෙගේ මැනිකරාල, ඩබ්ලිව්. ඇම. පී. බන්ධාරමැනිකා, ඩබ්ලිව්. ඇම. පුංචිරාලගේ ටිකිරි මැනිකා, ඩබ්ලිව්. ඇම. පී. කපුරු බන්ධා, ඩබ්ලිව්. ඇම. ආර්. මුතුමැනිකා, ඩබ්ලිව්. ඇම. ආර්. ටිකිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම. ආර්. මෙනුහාමි, ඩබ්ලිව්. ඇම. ඩී. සිරිසේන, ඩබ්ලිව්. ඇම. ඩී. කරුණාවතී, හුලෝගෙදර, මාහෝ	2 1 11
451	එම	.. එම	.. ඩබ්ලිව්. ඇම. කේ. සුද්දහාමි, ඩබ්ලිව්. ඇම. කේ. අප්පුහාමි, ඩබ්ලිව්. ඇම. ඇම. කිරිබන්ධා, ඩබ්ලිව්. ඇම. ඇම. කපුරුහාමි, ඩබ්ලිව්. ඇම. ඇම. සුද්දහාමි, ඩබ්ලිව්. ඇම. ඇම. බන්ඩීරාල වන්තිනායක, හුලෝගෙදර, මාහෝ,	0 2 38
452	එම	.. එම	ඩී. ඇම. මුදියන්සේ, ඩී. ඇම. බන්ධා, ඩී. ඇම. ඩී.ගිරි බන්ධා, ඩී. ඇම. පී. මුතුමැනිකා, ඩී. ඇම. පී. රන්හාමි, ඩී. ඇම. ඒ. කවිඅම්මා, ඩී. ඇම. රන්හාමි වෙල්විදන, රන්දෙනිගම, නිකවැරටිය	2 1 18
453	ගොඩකුඹුර	.. එම	.. ඩී. ඇම. කේ. ඩී.ගිරිමැනිකා, ඩී. ඇම. කේ. ටිකිරිහාමි, ඩී. ඇම. කේ. කුමා, ඩී. ඇම. කේ. මෙනුහාමි, අලුත්ගම, මොන්නාකුලම; ඩී. ඇම. ඒ. මැනිකාහාමි, හුලෝගෙදර, මාහෝ; ඩී. ඇම. ඒ. පුංචිබන්ධා බලල්ල; ඩී. ඇම. කේ. උක්කුබන්ධා සහ ඩී. ඇම. කේ. හේරත්හාමි, මදුරාගම, හුලෝගෙදර, මාහෝ	2 2 2
454	ඇහැටුගහකාවල්ලේ කුඹුර	.. එම	.. ඩී. ඇම. පී. මුදියන්සේ, ඩී. ඇම. පී. බන්ධා, ඩී. ඇම. පී. ඩී.ගිරි බන්ධා, ඩී. ඇම. මැනිකරාලගේ අප්පුහාමි, ඩී. ඇම. කේ. කවරාල, ඩී. ඇම. කේ. ඉණරත්හාමි, රන්දෙනිගම, නිකවැරටිය; ඩී. ඇම. පී. අප්පුහාමි, ඩී. ඇම. ඇම. රන්හාමි සහ ඩී. ඇම. පී. ඩී.ගිරිබන්ධා, වඩු පොලොව, නිකවැරටිය	1 1 16
455	ගෙදරවැවේ මීගහකුඹුර	.. එම	.. ඩී. ඇම. ඇස්. මුදලිහාමි, පින්තපොලගම, හුලෝගෙදර, මාහෝ; ඩී. ඇම. කේ. අප්පුහාමි, ඩී. ඇම. ඩී. කිරිහාමි, ඩී. ඇම. යු. හේරත් බන්ධා, ඩී. ඇම. ඒ. කවිඅම්මා, ඩී. ඇම. ඒ. මුදියන්සේ, ඩී. ඇම. ඒ. පින්හාමි සහ පුන්ටි රාලගේ බන්ධා, රන්දෙනිගම, නිකවැරටිය	1 1 8

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ තමුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956යේ මාර්තු 2 වැනි දින පූ. හා. 9ට නිකවැරටිය තානායම්පොලේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද 1956යේ පෙබරවාරි මස 23 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරක් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත පිටපත් දෙකකින් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

1956 ජනවාරි 5 වැනි දින
කවචේරිය, කුරුණෑගල. ඩී. එච්. ඩී. සොයිසා,
ආණ්ඩුවේ උප ඒජන්තකැන.

අංකය අල 19 3451/පේ 54 අල 14.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ප්ලාන් නො. 1,392 ගම්—ඉහල වලානේන සහ සෙම්බුකට්ටිය

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : බන්ඩාර ඇස්වෙට් විස්තරය අවුරුදු 20 සිට 25ක් දක්වා වයස ඇති පොල්ගස් 5ක් අඩංගු ඇති පොල් වත්ත, අයිතිකම් කියන්නෝ : හොරකැලි ඇස්වෙට් කොමිෂනරි ලිමිටඩ් ඒජන්තවරු : මෙසර්ස් ලුබ් චුන් ඇන්ඩ් කොමිෂනරි කොළඹ. ප්‍රමාණය අ 0, රු 0, ප 28

කැබැල්ල : 2.

ඉඩමේ නම : බන්ඩාර ඇස්වෙට් විස්තරය අවුරුදු 2ක් වයස ඇති පොල්ගස් සහ අවුරුදු 20 සිට 25 දක්වා වයස ඇති පොල් ගස් 12ක් අඩංගු ඇති පොල් වත්ත අයිතිකම් කියන්නෝ : හොරකැලි ඇස්වෙට් කොමිෂනරි ලිමිටඩ් ඒජන්තවරු : මෙසර්ස් ලුබ් චුන් ඇන්ඩ් කොමිෂනරි කොළඹ ප්‍රමාණය අ 0, රු 0, ප 193

එකතුව : අ 0, රු 0, ප 221

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හේ 1956 පෙබරවාරි 17 වැනි දින පස්වරු 2ට හලාවත ආහාර පාලක නිලධාරීතුමාගේ කන්තෝරුවෙදී මා සම්මුඛ විභාෂණය

තවද 1956 පෙබරවාරි 10 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත සිටපත් ඉදකක් සහිතවූ ලියවිලිකින් දැනුම්දිය යුතුයි

ඩී. ලියනගේ,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරු

1956 ජනවාරි 5 වැනි දින
කම්මේරිය, පුත්තලම.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටී

අංක 1,398 දරණ ග්‍රාමීය ප්ලාන් 2 වැනි උපුටා ගත් කොටස ගම—අනුරාධපුර නගරය

කැබැල්ල : 392.

ඉඩමේ නම :—; විස්තරය හිස් මුඩුබිම; අයිතිකම් කියන්නා රාජ සන්නක; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.27

කැබැල්ල : 393.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ වරිපනම් අංක 12 දරණ ස්ථානයක් කොටසක්; විස්තරය සිත්තක් තහවු හා උළු සෙවිලි කර ගලෙන් බඳුන ලද කඩේ කොටසක්; අයිතිකම් කියන්නා රාජ සන්නක; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.11.

කැබැල්ල : 543.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 12 දරණ ස්ථානයක් කොටසක්; විස්තරය සිත්තක් තහවු හා උළු සෙවිලි කර ගලෙන් බඳුන ලද කඩේ කොටසක්; අයිතිකම් කියන්නා : එස් එම්. කන්දසාමි, කුම්පලෙයි, පොයින්ට්පේදුරුව, ප්‍රමාණය අ 0 රු 0, ප 0.80.

කැබැල්ල : 394.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 14 දරණ ස්ථානයක් කොටසක්; විස්තරය : සිත්තක් තහවු හා උළු සෙවිලි කර ගලෙන් බඳුන ලද කඩේ කොටසක්; අයිතිකම් කියන්නා රාජ සන්නක; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.11.

කැබැල්ල : 395.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 14 දරණ ස්ථානයක් කොටසක්; විස්තරය : සිත්තක් තහවු හා උළු සෙවිලි කර ගලෙන් බඳුන ලද කඩේ කොටසක්; අයිතිකම් කියන්නා රාජ සන්නක; ප්‍රමාණය අ 0, රු 0 ප. 0.13

කැබැල්ල : 545.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 14 දරණ ස්ථානයක් කොටසක්; විස්තරය : සිත්තක් තහවු හා උළු සෙවිලි කර ගලෙන් බඳුන ලද කඩේ කොටසක්; අයිතිකම් කියන්නා : පී ඩී. කන්දසාමි, කුම්පලෙයි, පොයින්ට්පේදුරුව, ප්‍රමාණය අ 0, රු 0, ප 1.12.

කැබැල්ල : 396.

ඉඩමේ නම :—, විස්තරය හිස් මුඩුබිම; අයිතිකම් කියන්නා : රාජසන්නක; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.31.

කැබැල්ල : 397.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 16 දරණ ස්ථානයක් කොටසක්; විස්තරය : සිත්තක් තහවු හා උළු සෙවිලි කරන ලද ගලෙන් බැඳි කඩයක් කොටසක්; අයිතිකම් කියන්නා රාජ සන්නක, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.11

කැබැල්ල : 547.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 16 දරණ ස්ථානයක් කොටසක්; විස්තරය : සිත්තක් තහවු හා උළු සෙවිලි කරන ලද ගලෙන් බැඳි කඩයක් කොටසක්, අයිතිකම් කියන්නා : ආර් කනපතිපිල්ලේ, "ස්පලයි බ්‍රන්ච්" බොරැල්ල ආරෝග්‍ය ශාලාව. ප්‍රමාණය අ 0, රු 0, ප 1.38

කැබැල්ල : 398.

ඉඩමේ නම : සිත්තම්පලම් පාරේ අංක 18 දරණ ස්ථානයක් කොටසක්, විස්තරය : සිමෙන්ති දමන ලද බිම, අයිතිකම් කියන්නා : රාජ සන්නක, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.14

කැබැල්ල : 400.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 18 දරණ ස්ථානයක් කොටසක්; විස්තරය : සිත්තක් තහවු හා උළු සෙවිලි කර ගලෙන් බඳුන ලද සරි කඩෙන් කොටසක්; අයිතිකම් කියන්නා රාජ සන්නක; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.18.

කැබැල්ල : 549

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ නො. 18 හා සිත්තම්පලම් පාරේ නො. 7 දරණ ස්ථානවල කොටස්; විස්තරය : සිත්තක් තහවු හා උළු සෙවිලි කර ගලෙන් බඳුන ලද සරි කඩෙන් කොටසක්; අයිතිකම් කියන්නෝ කුරුණෑගල පාරේ කේ. වල්පුරම් සහ පොයින්ට් පේදුරුවේ කුම්පලේ එස් මුරගේසු හා කේ. ඩී නාගරත්නම්. ප්‍රමාණය අ 0, රු 0, ප 2.52

කැබැල්ල : 538.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ නො. 18 හා සිත්තම්පලම් පාරේ නො. 7 දරණ ස්ථානවල කොටස්; විස්තරය : හිස් මුඩුබිම; අයිතිකම් කියන්නා : රාජ සන්නක; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.10

කැබැල්ල : 537.

ඉඩමේ නම : සිත්තම්පලම් පාරේ අංක 20 දරණ ස්ථානයක් කොටසක්, විස්තරය : සිත්තක් තහවු සෙවිලි කරන ලද සරි ගොඩ නැගිල්ලෙන් කොටසක්; අයිතිකම් කියන්නා රාජ සන්නක; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.28

කැබැල්ල : 401.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 20 දරණ ස්ථානයක් කොටසක්; විස්තරය : සිත්තක් තහවු හා උළු සෙවිලි කර ගලෙන් බඳුන ලද සරි ගොඩනැගිල්ලෙන් කොටසක්; අයිතිකම් කියන්නා රාජ සන්නක; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.19.

කැබැල්ල : 551.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 20 දරණ ස්ථානයක් කොටසක්, විස්තරය : සිත්තක් තහවු හා උළු සෙවිලි කර ගලෙන් බඳුන ලද සරි ගොඩනැගිල්ලෙන් කොටසක්; අයිතිකම් කියන්නා : අනුරාධපුර-කුරුණෑගල පාරේ එල්. ජී. සාර්ලිස් සිල්වා; ප්‍රමාණය : අ 0, රු 0, ප 3.92

කැබැල්ල : 402.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 22 දරණ ස්ථානයක් කොටසක්; විස්තරය : උළු සෙවිලි කර ගලෙන් බඳුන ලද සරි ගොඩ නැගිල්ලෙන් කොටසක්; අයිතිකම් කියන්නා : රාජ සන්නක; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.11.

කැබැල්ල : 553.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 22 දරණ ස්ථානයක් කොටසක්; විස්තරය : උළු සෙවිලි කර ගලෙන් බඳින ලද ස්ථිර ගොඩනැගිල්ලක් කොටසක් හා සිමෙන්ති දමන ලද හිස් බිම; අයිතිකම් කියන්නා : පොයින්ට් ජේදුරුවේ තුම්පලේ පී රාමලිංගම්, ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 345.

කැබැල්ල : 403.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 24 දරණ ස්ථානයක් කොටසක්; විස්තරය : උළු සෙවිලි කර ගලෙන් බඳින ලද ස්ථිර කඩවත් කොටසක්; අයිතිකම් කියන්නා : රාජ සත්තක; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 012

කැබැල්ල : 555.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 24 දරණ ස්ථානයක් කොටසක්; විස්තරය : උළු සෙවිලි කර ගලෙන් බඳින ලද ස්ථිර කඩවත් කොටසක් හා සිමෙන්ති දමන ලද හිස් බිම, අයිතිකම් කියන්නා : පොයින්ට් ජේදුරුවේ තුම්පලේ පී සුමුමානියම්, පී. පොන්නුසාම්, එස්. ආරුමුගම් සහ ඇස් අමර්තලිංගම් (නෝනා), ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 336

කැබැල්ල : 404.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 26 දරණ ස්ථානයේ කොටසක්, විස්තරය : උළු සෙවිලි කරන ලද ස්ථිර කඩයකින් කොටසක්, අයිතිකම් කියන්නා : රාජ සත්තක, ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 0.11.

කැබැල්ල : 557.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 26 දරණ ස්ථානයේ කොටසක්, විස්තරය : උළු සෙවිලි කරන ලද ස්ථිර කඩයකින් කොටසක් හා සිමෙන්ති දමන ලද හිස් බිම, අයිතිකම් කියන්නා : පොයින්ට් ජේදුරුවේ අතිඅයිස් ඇන් කේ ආර් කනපතිපිල්ලේ සහ ඇන් කේ ආර්. සිද්ධම්මරම් පිල්ලේ; ප්‍රමාණය : අ 0 රු. 0, ප. 3.47.

කැබැල්ල : 405.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 28 දරණ ස්ථානයක් කොටසක්, විස්තරය : සිත්තක් තහඩු හා උළු සෙවිලි කර ගලෙන් බඳින ලද ස්ථිර ගොඩනැගිල්ලේ කොටසක්; අයිතිකම් කියන්නා : රාජ සත්තක; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 0 08.

කැබැල්ල : 559.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 28 දරණ ස්ථානයක් කොටසක්; විස්තරය : සිත්තක් තහඩු හා උළු සෙවිලි කර ගලෙන් බඳින ලද ස්ථිර ගොඩනැගිල්ලේ කොටසක් සහ සිමෙන්ති දමන ලද හිස් බිම; අයිතිකම් කියන්නා : පොයින්ට් ජේදුරුවේ, පුලොලි (නැගෙනහිර) කොට්ටේකලුබිහි පී වි තමෝදරම් සහ තුම්පලේ ඊ වි සුමුමානියම්; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 337.

කැබැල්ල : 406

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 30 හා 32 දරණ ස්ථානවල කොටසක්, විස්තරය : උළු සෙවිලි කර බඳින ලද ස්ථිර ගොඩනැගිල්ලක් කොටසක් හා සිත්තක් තහඩු හා උළු සෙවිලි කළ කඩවත් කොටසක්, අයිතිකම් කියන්නා : රාජ සත්තක, ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 0.24.

කැබැල්ල : 561.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 30 හා 32 දරණ ස්ථානවල කොටසක්, විස්තරය : සිමෙන්ති දමන ලද හිස් බිම; අයිතිකම් කියන්නා : පොයින්ට් ජේදුරුවේ තුම්පලේ පී පදිංචි ඇස් සෙල්ලදුරෙයි මහත්මිය, ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 6 86

කැබැල්ල : 407.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 34 දරණ බිමක් කොටසක්, විස්තරය : උළු සෙවිලි කර ගලෙන් බඳින ලද ස්ථිර කඩයක කොටසක්, අයිතිකම් කියන්නා : රාජ සත්තක, ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 0 12

කැබැල්ල : 563.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 34 දරණ බිමක් කොටසක්, විස්තරය : උළු සෙවිලි කර ගලෙන් බඳින ලද ස්ථිර කඩයක කොටසක් සහ සිමෙන්ති දමන හිස් බිම; අයිතිකම් කියන්නා : පොයින්ට් ජේදුරුවේ තුම්පලේ ඇස් සවසිතම්මරම් මහත්මිය, ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 3 46

කැබැල්ල : 408.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 36 සහ 38 දරණ බිම්වලින් කොටසක්; විස්තර : ගලෙන් බැඳි උළු සහ තහඩු හෙවිලි කළ ස්ථිර ගොඩනැගිල්ලේ කොටසක්; අයිතිකම් කියන්නා : රාජ සත්තක; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 0.27

කැබැල්ල : 565.

ඉඩමේ නම : කුරුණෑගල පාරේ අංක 36 සහ 38 දරණ බිම්වලින් කොටසක්; විස්තර : ගලෙන් බැඳි උළු සහ තහඩු හෙවිලි කළ ස්ථිර ගොඩනැගිල්ලේ කොටසක් සහ සිමෙන්ති දමන ලද හිස් බිම; අයිතිකම් කියන්නා : අනුරාධපුර සිත්තම්පලම් පාරේ කේ. සුමුමානියම් පෙරකදෝරු තැන බාරේ ඇන්. තබරාජ මහත්මිය සහ පී. තියගරාජා මහත්මිය; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 6 71.

කැබැල්ල : 516.

ඉඩමේ නම : මාලිගා පාර, විස්තරය : පී. ඩබ්ලිව්. ඩී. පාරේ ටොටසක් සහ ගල් අගල; අයිතිකම් කියන්නා : පොයින්ට් ජේදුරුවේ නැගෙනහිර පුලොලියේ පදිංචි කේ. මානික්කම්; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 1 57

කැබැල්ල : 424.

ඉඩමේ නම : සිත්තම්පලම් පාරේ අංක 15 සහ 17 නමැති ඉඩම; විස්තර : ගලෙන් බැඳි උළු හෙවිලි කළ ස්ථිර කඩයක කොටසක්; අයිතිකම් කියන්නා : රාජ සත්තක; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 0 32.

කැබැල්ල : 515.

ඉඩමේ නම : සිත්තම්පලම් පාරේ අංක 15 සහ 17 නමැති ඉඩම; විස්තරය : ගලෙන් බැඳි උළු හෙවිලි කළ ස්ථිර කඩයක කොටසක් (ගෙවත්ත සහිත), අයිතිකම් කියන්නා : පොයින්ට් ජේදුරුවේ නැගෙනහිර පුලොලියේ පදිංචි කේ. මානික්කම්; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 1 67

කැබැල්ල : 425.

ඉඩමේ නම : සිත්තම්පලම් පාරේ අංක 19 සහ 21 නමැති තැනින් කොටසක්, විස්තරය : ගලෙන් බැඳි උළු හෙවිලි කළ ස්ථිර කඩයක කොටසක්, අයිතිකම් කියන්නා : රාජ සත්තක, ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 0 33.

කැබැල්ල : 512.

ඉඩමේ නම : සිත්තම්පලම් පාරේ අංක 19 සහ 21 නමැති තැනින් කොටසක්, විස්තරය : ගලෙන් බැඳි උළු හෙවිලි කළ ස්ථිර කඩයක කොටසක් සහ මඩුවක් (ගෙවත්තද සහිත); අයිතිකම් කියන්නා : අනුරාධපුර "චීප් සයිඩ්" හි පදිංචි ඇම්. ඇන්. ප්‍රනාන්දු, ප්‍රමාණය : අ 0 රු. 0, ප. 3 49

කැබැල්ල : 517

ඉඩමේ නම : මාලිගා පාර, විස්තරය : පී. ඩබ්ලිව්. ඩී පාරේ කොටසක් සහ ගල් අගල, අයිතිකම් කියන්නා : අනුරාධපුර "චීප් සයිඩ්" හි පදිංචි ඇම්. ඇන්. ප්‍රනාන්දු; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0 48

කැබැල්ල : 511.

ඉඩමේ නම : සිත්තම්පලම් පාරේ අංක 23 සහ 25 නමැති ඉඩම; විස්තරය : ගලෙන් බැඳි උළු හෙවිලි කළ ස්ථිර කඩයක් සහ තාවකාලික මඩුවක් සහිත, ගෙවත්ත; අයිතිකම් කියන්නා : නීතිරහස්සයේ කිරිපහන පාරේ 151/2 දරණ තැන පදිංචි ඩී. ප්‍රනාන්දු බාරේ ආර් එච් වන්දුසිලි. ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 5.34

කැබැල්ල : 518.

ඉඩමේ නම : මාලිගා පාර; විස්තරය : පී. ඩබ්ලිව් ඩී පාරේ කොටසක් සහ ගල් අගල, අයිතිකම් කියන්නා : නීතිරහස්සයේ කිරිපහන පාරේ 151/2 දරණ තැන පදිංචි ඩී. ප්‍රනාන්දු බාරේ ආර් එච් වන්දුසිලි, ප්‍රමාණය : අ 0 රු. 0, ප. 0 40

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින ශිෂ්ටදේශනාම තම තමන්ගේ හෝ තමන් වෙනුවෙන් බලය ලියවිල්ලකින් පවරා දෙන ලද නියෝජිතයෙකු හෝ 1956 පෙබරවාරි 15 වැනි දින පෙරවර. 9ට අනුරාධපුර කම්මෙරි යේදී මා සම්මුඛව ප්‍රකාශ

තවද 1956 පෙබරවාරි 8 වැනිදා පෙර ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කැරැණු පිළිබඳ විස්තරයක් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මාවෙත පිටපත් දෙකක් සහිත ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි. අයිතිවාසිකම් කියන අය තමන්ගේ අයිතිවාසිකම් ස්ථිර කිරීමට අදාලවන ඔප්පු, ලියකියවිලි ආදිය විභාගය පවත්වන වේලාවේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි

ජේන් රයිට්,
ආණ්ඩුවේ උප දිසාපති හැන.

1956 ජනවාරි 9 වැනි දින
කම්මෙරිය, අනුරාධපුරය.

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වෙනි වගන්තියේ (1) වෙනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

වී පී 1,398 ගම-අනුරාධපුර

කැබැල්ල : 592.

ඉඩමේ නම : නො : 78, 80, 82, 88, 90 සහ 92, පුත්තලම් පාර; විස්තරය අවුරුදු 25 හේ පොල්ගස් 6, අවුරුදු 1 කේ පොල්ගස් 1, අවුරුදු 8 වේ අඛණ්ඩ 3යි, අවුරුදු 8 වේ දෙවම්ගස් 4, අවුරුදු 4 වේ පැපොල්ගස් 7යි, ස්ථිර ගොඩනැගිලි සහ විත් සෙවිලි කරන ලද කොට බිත්ති සහිත තාවකාලික වැසිකිලි එකයි, බඳින ලද ලීදක් හා ස්ථිර වැසිකිලි දෙකක්ද ඇතුළත් වේ; අයිතිකම් කියන්නෝ අනුරාධපුර මුස්ලිම් පල්ලියේ භාරකාරවරු; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 37 85.

කැබැල්ල : 593.

ඉඩමේ නම : නො : 74 සහ 76, පුත්තලම් පාර, 49, කැමරන් පාර; විස්තරය ස්ථිර ගොඩනැගිලි සහිත ස්ථිර වැසිකිලි දෙකක් සහිත ඉඩම (වැසිදියුණු කර නැත); අයිතිකම් කියන්නෝ පී සිවරාමලිංගම් නෝනාමහත්මයා, අත්තිඩිය, පොසිත්ච පේදුරුව සහ පී. සේමසුන්දරම් නෝනාමහත්මයා, නො 6, වාරිමාර්ග නිවාස, රත්මලාන; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 8.21.

කැබැල්ල : 594.

ඉඩමේ නම : නො : 70, 72, පුත්තලම් පාර, විස්තරය ස්ථිර ගොඩනැගිලි, ස්ථිර වැසිකිලි දෙකක්ද, උළු සෙවිලි කරන ලද කුස්සියක්ද, ස්ථිර රූපයක් සහ එලිමහන් බිමක්ද වේ, අයිතිකම් කියන්නෝ : හජීජ් වී ඇස්. සේගු අබ්දුල් කාදර් සහ වී. ඇස්. සේනාත්ත තමිබි, දෙදෙනාම පුත්තලම් පාරේ ආනුරාධපුරය; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 8 43.

කැබැල්ල : 595.

ඉඩමේ නම : නො : 68, 66, 64, 60, 58, 56, පුත්තලම් පාර; විස්තරය : ස්ථිර ගොඩනැගිලි, උළු සෙවිලි කරන ලද ස්ථිර කුස්සිය 5ක්ද, ස්ථිර වැසිකිලි 6ක්ද, සිමෙන්ති දමන ලද එලිමහන් බිමක්ද වේ, වැසි දියුණුවක් නොමැත; අයිතිකම් කියන්නෝ ඇස්. එච් ඒ හනිපා මරික්කාර්, පුත්තලම, ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 24.55.

කැබැල්ල : 312.

ඉඩමේ නම : නො : 56, 58, 60 සහ 64, පුත්තලම් පාර; විස්තරය : බිත්තියක් සහිත පාළු ඉඩම; අයිතිකම් කියන්නෝ රාජසන්නක; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 59.

කැබැල්ල : 369.

ඉඩමේ නම : නො : 53, 56 සහ 60, පුත්තලම් පාර; විස්තරය : බාගෙට උළු සෙවිලි කරන ලද ස්ථිර ගොඩනැගිලි සහ සිමෙන්ති පහි පෙලක්ද වේ; අයිතිකම් කියන්නෝ : රාජසන්නක; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0.87.

කැබැල්ල : 596.

ඉඩමේ නම : නො : 54, පුත්තලම් පාර; විස්තරය : ස්ථිර වැසිකිලි සහ කුස්සියක්ද උළු සෙවිලි කරන ලද ගොඩනැගිලිවලින් යුත් සිමෙන්ති දමන ලද එලිමහන් බිමක්ද වේ; අයිතිකම් කියන්නෝ හජීජ් වී ඇස්. සේගු අබ්දුල් කාදර් සහ වී ඇස්. ඇස්. තමිබි, පුත්තලම් පාර අනුරාධපුරය; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 7.62.

කැබැල්ල : 313.

ඉඩමේ නම : නො : 54, පුත්තලම් පාර, විස්තරය : බිත්තියක් සහිත සිමෙන්ති දමන ලද එලිමහන් බිමක්ද වේ; අයිතිකම් කියන්නෝ : රාජසන්නක; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0.16.

කැබැල්ල : 597.

ඉඩමේ නම : නො : 52, පුත්තලම් පාර; විස්තරය ස්ථිර ගොඩ නැගිලිවලින්ද, කුස්සියක්ද, වැසිකිලියක් සහ එලිමහන් බිමක්ද වේ; අයිතිකම් කියන්නෝ : ඇස්. ඇම්. සේකා මරික්කාර්, නියෝජිතයා ඇස්. ඇම්. කාදර් මොහිදින්, කුරුණෑගල පාර, අනුරාධපුරය; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 4 09

කැබැල්ල : 314.

ඉඩමේ නම : නො : 52, පුත්තලම් පාර; විස්තරය : බිත්තියක් සහිත සිමෙන්ති දමන ලද එලිමහන් බිමක්ද වේ; අයිතිකම් කියන්නෝ : රාජසන්නක; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0.16.

E 9

කැබැල්ල : 598.

ඉඩමේ නම : නො : 50, පුත්තලම් පාර; විස්තරය : උළු සෙවිලි කරන ලද ස්ථිර ගොඩනැගිලිවලින්ද, ස්ථිර කුස්සියක්ද, ස්ථිර වැසිකිලි යක්ද, සිමෙන්ති දමන ලද එලිමහන් බිමක්ද වේ; අයිතිකම් කියන්නෝ : ඇම්. ඇන්. ප්‍රනාන්දු, පුත්තලම් පාර, අනුරාධපුරය; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 4 77.

කැබැල්ල : 315.

ඉඩමේ නම : නො : 50, පුත්තලම් පාර, විස්තරය : ස්ථිර වැසිකිලි කොටසක් සහ සිමෙන්ති දමන ලද එලිමහන් බිමක්ද වේ; අයිතිකම් කියන්නෝ : රාජසන්නක; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 5.05.

කැබැල්ල : 599.

ඉඩමේ නම : නො : 46, 48, 44, 42, 40, පුත්තලම් පාර, විස්තරය : උළු සෙවිලි කරන ලද ගොඩනැගිලි, ස්ථිර කුස්සිය 4ක්ද සහ වැසිකිලි 4ක්ද, සිමෙන්ති දමන ලද එලිමහන් බිමක්ද වේ; අයිතිකම් කියන්නෝ පී. ඇස්. ඇම් අබ්බාස් මරික්කාර්, පුත්තලම්, නියෝජිතයා ඇස්. ඇම්. ඒ. මොහමඩ් කාසිම්, පුත්තලම්; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 18 99.

කැබැල්ල : 600.

ඉඩමේ නම : නො : 36, 34, 38, පුත්තලම් පාර; විස්තරය : උළු සෙවිලි කරන ලද ස්ථිර ගොඩනැගිලිවලින්ද, ස්වේරු කාමරයක් සහිත කුස්සියක්ද, වැසිකිලියක්ද වේ, දියුණු කර නැත. අයිතිකම් කියන්නෝ : ජේ. ඇම්. ඇස් මරික්කාර්, අනුරාධපුරය; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 12 97.

කැබැල්ල : 601.

ඉඩමේ නම : නො : 30, 32, පුත්තලම් පාර; විස්තරය : උළු සෙවිලි කරන ලද ස්ථිර ගොඩනැගිලිවලින්ද, කුස්සි දෙකක්ද, වැසිකිලි දෙකක් සහ සිමෙන්ති දමන ලද එලිමහන් බිමක්ද වේ; අයිතිකම් කියන්නෝ : පී. ඇම්. ඇස්. අබ්බාස් මරික්කාර්, පුත්තලම්, නියෝජිතයා පී. ඇම්. ඇස් අහමඩ් කාසිම්, පුත්තලම්; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 8.46.

කැබැල්ල : 602.

ඉඩමේ නම : නො : 28, 26 සහ 24, පුත්තලම් පාර සහ 32, කැමරන් පාර; විස්තරය : වින්ඩලින් සෙවිලි කරන ලද තාවකාලික ගොඩ නැගිලිවලින්ද, උැලිවලින් අනුරාධ බිත්ති සහිත කුස්සියක්ද, උැලිවලින් අනුරාධ ලද බිත්ති සහිත ගෙයක්ද සිමෙන්ති දමන ලද එලිමහන් බිමක්ද වේ; අයිතිකම් කියන්නෝ : ඇස් ඇම් නයන මරික්කාර්. පුත්තලම්; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 7 11.

කැබැල්ල : 603.

ඉඩමේ නම : නො : 22, පුත්තලම් පාර; විස්තරය : උළු සෙවිලි කරන ලද ස්ථිර ගොඩනැගිලිවලින්ද, වින්ඩලින් සෙවිලි කරන ලද මුඩුවක්ද උළු සෙවිලි කරන ලද කුස්සියක්ද වැසිකිලියක්ද සිමෙන්ති දමන ලද එලිමහන් බිමක්ද වේ, වත්ත දියුණු කර නැත; අයිතිකම් කියන්නෝ : ඇස්. ඇම්. ඒ. හනිපා මරික්කාර්, නියෝජිතයා ජී. ඇස්. ඇම්. නයිනා මරික්කාර්, පුත්තලම්. ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 4 18.

කැබැල්ල : 604.

ඉඩමේ නම : නො : 20, පුත්තලම් පාර, විස්තරය : උළු සෙවිලි කරන ලද ස්ථිර ගොඩනැගිලිවලින්ද, උළු සෙවිලි කරන ලද කුස්සියක්ද, වැසිකිලියක්ද, සිමෙන්ති දමන ලද එලිමහන් බිමක්ද වේ; අයිතිකම් කියන්නෝ : ඒ. පී සින්න තමිබි නෝනාමහත්මයා, කුන්පොලෙයි, පොසිත්ච. පේදුරු, ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 4 06.

කැබැල්ල : 605.

ඉඩමේ නම : නො : 18, පුත්තලම් පාර; විස්තරය : උළු සෙවිලි කරන ලද ස්ථිර ගොඩනැගිලිවලින්ද, උළු සෙවිලි කරන ලද කුස්සියක්ද, වැසිකිලියක්ද, සිමෙන්ති දමන ලද එලිමහන් බිමක්ද වේ; අයිතිකම් කියන්නෝ : ඩී. ඇස්. ලුණ්සේකර, පුත්තලම් පාර, අනුරාධපුරය; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 4 89.

කැබැල්ල : 606.

ඉඩමේ නම : නො : 16, පුත්තලම් පාර; විස්තරය : උළු සෙවිලි කරන ලද ස්ථිර ගොඩනැගිලිවලින්ද, උළු සෙවිලි කරන ලද කුස්සියක්ද, වැසිකිලියක්ද, සිමෙන්ති දමන ලද එලිමහන් බිමක්ද වේ; අයිතිකම් කියන්නෝ : පී. රාමලිංගම්, කුන්පොලෙයි, පොසිත්ච. පේදුරු; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 4 95.

කැබැල්ල : 607.

ඉඩමේ නම : නො : 5, 7, 9, 11, 13, කැමරන් පාර, 4, 6, 8, 12, 14 පුත්තලම් පාර; විස්තරය : වින්ඩලින් සෙවිලි කරන ලද වහල සහිත තාවකාලික ගොඩනැගිලිවලින්ද, බිමට සිමෙන්ති දමන ලද උැලිවලින් අනුරාධ ලද බිත්තිය, ඉමට වයා දියුණු කර නැත, අයිතිකම් කියන්නෝ : ජී. ඇස් ඇම්. නයිනා මරික්කාර්, පුත්තලම්; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 13 91.

කැබැල්ල 3103.

ඉඩමේ නම : නො : 4, 6, 8, 10 සහ 14, පුත්තලම් පාර ; විස්තරය : නාවකාලික ගොඩනැගිලි, ලැව්වලින් අසුරනලද චිත්තියද, සිමෙන්ති දමන ලද පොළවද වේ, අයිතිකම් කියත්තා ; රාජසත්තක, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 237.

කැබැල්ල 608.

ඉඩමේ නම : නො 1, පොලිස් කාර්යාලය, පොලිසිය පාර ; විස්තරය : උළු සෙවිලි කරන ලද ස්ථිර ගොඩනැගිලි, ස්ථිර වැසිකිලී සහිත සිමෙන්ති දමන ලද එලිමහන් බිමද වේ, අයිතිකම් කියත්තෝ : පී. ඇම්. ඇස්. අබ්බාස් මරිස් කාරි, පුත්තලම, ටී. ඇම්. ඇස්. මොහමඩ් කාසිම්, පුත්තලම ; ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 332.

කැබැල්ල 316.

ඉඩමේ නම : නො 1, පොලිස් කාර්යාලය, පොලිසිය පාර ; විස්තරය : ස්ථිර ගොඩනැගිලි බාගයක් සහිත සිමෙන්ති දමන ලද තරප් පුද වේ, අයිතිකම් කියත්තා : රාජසත්තක ; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 020.

කැබැල්ල 611.

ඉඩමේ නම : නො 1, පොලිස් කාර්යාලය, පොලිසිය පාර ; විස්තරය : ස්ථිර ගොඩනැගිලි බාගයක් සහිත සිමෙන්ති දමන ලද තරප් පුද වේ ; අයිතිකම් කියත්තා : රාජසත්තක ; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 006.

ඉහත සඳහන් ඉඩම්වලට .හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් ඇත්නම් ඒවා දෙකොට තමන්ම නොහොත් තමන් වෙනුවට ක්‍රියා කරන අය 1956 පෙබරවාරි මස 22වෙනි දින උදේ 9ට අනුරාධපුර කවිවේදියේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොසි අත්දමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනත්, ඊට ඇත්නම් තමන්ගේ අයිතිකමේ තොරතුරුත් කියා සිටින්නට ඕනෑ බව මෙරිස් දැනගත යුතුයි.

තවද 1956 පෙබරවාරි 13 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු සැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

රේන් රයිට්,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා.

1956 ජනවාරි 9 වැනි දින
කවිවේදිය, අනුරාධපුර.

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීම

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසේ දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර.—

අනුරාධපුරයේ වී පී 1,398 අතිරේකය අංක 2

කැබැල්ල : 567.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප. 485ක් වපසරිය ඇති පොසිට් ටි පේදුරුවේ කැනොනිකර් පුලෝලියේ පදිංචි එලිය තම්බි පසුපතී, කේ ඊ පී බැලසුමුණියම් සහ කේ ඊ පී කදිරියම් තම්බි යන අය අයිතිය කියන ස්ථිර ලෙස ගලෙන් බැඳී උළු සෙවිලි කළ කඩෙන් කොටසක් සහ මිදුලද ඇති කුරුණෑගල පාරේ අංක 40 දරණ ඉඩමෙන් කොටසක්.

කැබැල්ල : 409.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 37ක් වපසරිය ආණ්ඩුවට අයිති ස්ථිර ලෙස ගලෙන් බැඳී උළු සෙවිලි කළ කඩය පිහිටි කුරුණෑගල පාරේ අංක 40 දරණ ඉඩමෙන් කොටසක්.

කැබැල්ල : 569.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප 457ක් වපසරිය ඇති මෙහෙබ් රේල් වේ ස්වේච්ඡා බංගලාවේ පදිංචි වී වේල්ලුරුගු අයිතිය කියන ස්ථිර ලෙස ගලෙන් බැඳී උළු සෙවිලි කළ ගොඩනැගිල්ල සහ මිදුල සහිත කුරුණෑගල පාරේ අංක 42 දරණ ඉඩමෙන් කොටසක්

කැබැල්ල : 410.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප 038ක් වපසරිය ඇති ආණ්ඩුවට අයිති ස්ථිර ලෙස ගලෙන් බැඳී උළු සෙවිලි කළ ගොඩනැගිල්ල පිහිටි කුරුණෑගල පාරේ අංක 42 දරණ ඉඩමෙන් කොටසක්.

කැබැල්ල : 571.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප 453ක් වපසරිය ඇති පොසිට් ටි පේදුරුවේ කුම්පලෙයි පදිංචි පී රාමලිංගම් අයිතිය කියන ස්ථිර ලෙස ගලෙන් බැඳී උළු සෙවිලි කළ ගොඩනැගිල්ල, ලීවලින් කාවකාලික සාදන ලද ගබඩාව, ගලෙන් බිඳින ලද වතුර වැන්කි 3ක් සහ සිමෙන්තියෙන් සාදන ලද එලිපිට යන මේවා පිහිටා තිබෙන කුරුණෑගල පාරේ අංක 44 දරණ ඉඩමෙන් කොටසක්.

කැබැල්ල : 411.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 0.38ක් වපසරිය ඇති ආණ්ඩුවට අයිති ගලෙන් බැඳී උළු සෙවිලි කළ ස්ථිර ගොඩනැගිල්ල පිහිටි කුරුණෑගල පාරේ අංක 44 දරණ ඉඩමෙන් කොටසක්.

කැබැල්ල : 573.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 491ක් වපසරිය ඇති පොසිට් පේදුරුවේ කුම්පලෙයි පදිංචි ඇස්. රාසමානික්කම් මහත්මිය අයිතිය කියන ගලෙන් බැඳී උළු සහ ටකරන් සෙවෙලි කළ ස්ථිර අයිතිය කියන ගලෙන් බැඳී උළු සහ ටකරන් සෙවෙලි කළ ස්ථිර කඩයක කොටසක් ද ගලෙන් බැඳී උළු සෙවෙලි කළ වැසිකිලියක් සහ සිමෙන්තියෙන් සාදන ලද එලිපිට යන මේවා පිහිටා තිබෙන කුරුණෑගල පාරේ අංක 46 දරණ ඉඩමෙන් කොටසක්.

කැබැල්ල : 5911/3.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 009ක් වපසරිය ඇති ආණ්ඩුවට අයිති ගලෙන් කළ පහි සහිත කුරුණෑගල පාරේ අංක 46 දරණ ඉඩමෙන් කොටසක්.

කැබැල්ල : 574.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප 313ක් වපසරිය ඇති අනුරාධපුර අගයගිරි පාරේ පදිංචි ඇස්. ඒ. ඇස් සමරවීර වෙනුවෙන් බලය ලැබූ අය සහ ඇලිස් සමරවීර මහත්මිය අයිතිය කියන ගලෙන් බැඳී උළු සෙවෙලි කළ ස්ථිර ගොඩනැගිල්ල, බෙලෙක් තහඩු සෙවෙලි කළ වැසිකිලිය සහ සිමෙන්තියෙන් සාදන ලද එලිපිට යන මේවා පිහිටා තිබෙන කුරුණෑගල පාරේ අංක 48 දරණ ඉඩමෙන් කොටසක්.

කැබැල්ල : 5913.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 005ක් වපසරිය ඇති ආණ්ඩුවට අයිති ගල් පහි සහිත කුරුණෑගල පාරේ අංක 48 දරණ ඉඩමෙන් කොටසක්.

කැබැල්ල : 578.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 671ක් වපසරිය ඇති අනුරාධපුර ඇල්ලක් කවුඩු පාරේ පදිංචි ඒ. වෙතිලිංගම් අයිතිය කියන ගලෙන් බැඳී උළු සෙවෙලි කරන ලද ස්ථිර ගොඩනැගිල්ලක් ද ලීවලින් සාදන ලද බෙලෙක් තහඩු සෙවෙලි කළ නාවකාලික කාමර 2 ක් ද නාවකාලික හරක් මඩුවක් සහ අවුරුදු 8ක් පමණක් පොල් ගසක් සහිත ගෙවත්තක් ද ඇති කුරුණෑගල පාරේ අංක 50 සහ 52 දරණ ඉඩම්.

කැබැල්ල : 579.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප 397ක් වපසරිය ඇති අනුරාධපුර හික්කේ පාරේ පදිංචි ඇම් පීටර් සිල්වා අයිතිය කියන ගලෙන් බැඳී උළු සෙවෙලි කළ ස්ථිර ගොඩනැගිල්ල සහ වැවිලි රහිත ගෙවත්ත, කුරුණෑගල පාරේ අංක 54 සහ මොනර පවුමාවතේ පිහිටි ඉඩම්

කැබැල්ල : 579 1/2.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප. 419ක් වපසරිය ඇති පී එච්. සම්චිච්චප්පුසාම් වෙනුවෙන් අයිතිය කියන අය, ගල් මිය දුම්පිය ස්ථානාධිපති ඇස්. ඒ. ඉන්සේකර යන අය අයිති කියන ගලෙන් බැඳී උළු සෙවෙලි කළ ස්ථිර ගොඩනැගිල්ල සහ වැවිලි රහිත ගෙවත්ත, කුරුණෑගල පාරේ අංක 60 සහ 62 සහ පිකොක් පවුමාවතේ අංක 27 දරණ ඉඩම්

කැබැල්ල : 591.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 544ක් වපසරිය ඇති ආණ්ඩුවට අයිති සිමෙන්ති පේමන්ට් එක, කුරුණෑගල පාරේ අංක 60, 62 සහ පිකොක් පවුමාවතේ අංක 22 දරණ ඉඩම්

කැබැල්ල : 580.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 378ක් වපසරිය ඇති කොළඹ පදිංචි ඇම් වෘමදේව වෙළඳ නිලධාරියා විසින් අයිතිය කියන ගලෙන් බැඳී බෙලෙක් තහඩු සෙවෙලි කළ ස්ථිර ගොඩනැගිල්ල, ගලෙන් බැඳී වැසිකිලියක් සහ වැවිලි රහිත ගෙවත්තක් ද කුරුණෑගල පාරේ අංක 64 දරණ ඉඩම්.

කැබැල්ල : 581.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 453ක් වපසරිය ඇති මන් නාරමේ ගම්බද උසාවියේ ප්‍රධානතුමා අයිතිය කියන ගලෙන් බැඳී බෙලෙක් තහඩු සෙවෙලි කළ ස්ථිර ගොඩනැගිල්ලක් ද ගලෙන් බැඳී වැසිකිලියක් සහ වැවිලි රහිත ගෙවත්තක් ද කුරුණෑගල පාරේ අංක 64 දරණ ඉඩම්.

කැබැල්ල : 582.

විස්තරය ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 410ක් වපසරිය ඇති අනුරාධපුර සිත්තම්පලම් පාරේ පදිංචි ඇස් ඇම් පසුපති මහත්මිය අයිතිය කියන ගලෙන් බැඳී උළු සෙවෙලිකළ සොබනාගිරි පාර සහ සිමෙන්තියෙන් සාදනලද එලිවිට කුරුණෑගල පාරේ අංක 68 දරණ ඉඩම.

කැබැල්ල : 583

විස්තරය ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප. 368ක් වපසරිය ඇති අනුරාධපුර කුරුණෑගල පාරේ නො. 115 පදිංචි ඩී. පී. පී. හෙක්ටර් අප්පු ආම් අයිතිය කියන ගලෙන් බැඳී උළු සෙවෙලිකළ සිරි ගොඩනැගිල්ල, වැවිලි රහිත ගෙවත්ත සහ සිමෙන්ති කානුව, කුරුණෑගල පාරේ අංක 70 දරණ ඉඩම.

කැබැල්ල : 584.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප. 3ක් වපසරිය ඇති අනුරාධපුර-පුත්තලම් පාරේ පදිංචි ඇම්. ඇම්. කේ මොහිදීන් සතක්කු වෙනුවෙන් පෙනී සිටින ඇම් ඇම් කේ. කවිච්චි මොහිදීන් අයිතිය කියන ගලෙන් බැඳී උළු සෙවෙලිකළ සිරි ගොඩනැගිල්ල, බෙලෙක් තහඩු සෙවෙලි කළ වැසිකිළිය සහ වැවිලි රහිත ගෙවත්ත, කුරුණෑගල පාරේ අංක 74 දරණ ඉඩම.

කැබැල්ල : 585.

විස්තරය ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 003ක් වපසරිය ඇති අනුරාධපුර-පුත්තලම් පාරේ පදිංචි ඇම් ඇම් කේ කවිච්චි මොහිදීන් අයිතිය කියන සිමෙන්ති කානුව, කුරුණෑගල පාරේ අංක 74 දරණ ඉඩම

කැබැල්ල : 586.

විස්තරය ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 339ක් වපසරිය ඇති රත්මලේ වික්ටර් ඩේවිඩ් පදිංචි බඩලිච්චි ඇම් දිසානායක අයිතිය කියන ගලෙන් බැඳී උළු සෙවෙලිකළ සිරි ගොඩනැගිල්ල, කුස්සිය, වැසිකිළිය, ලීද සහ සිමෙන්තියෙන් සාදන ලද එලිවිට, කුරුණෑගල පාරේ අංක 76 දරණ ඉඩම.

කැබැල්ල : 587.

විස්තරය ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 008ක් වපසරිය ඇති රත්මලේ වික්ටර් ඩේවිඩ් පදිංචි බඩලිච්චි ඇම් දිසානායක අයිතිය කියන සිමෙන්ති කානුවෙන් කොටසක්, කුරුණෑගල පාරේ අංක 74 දරණ ඉඩම.

කැබැල්ල : 588.

විස්තරය ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප. 024ක් වපසරිය ඇති අනුරාධපුර නුවරඑළිය පදිංචි බඩලිච්චි. බොන් ඉසානිස් අප්පුආම් අයිතිය කියන පි බඩලිච්චි, පාර සිමෙන්ති කානුවෙන් කොටසක්, පැලෑස් පටුමාවෙන් අංක 588 දරණ ඉඩම.

කැබැල්ල : 589.

විස්තරය ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප. 593ක් වපසරිය ඇති බඩලිච්චි බොන් ඉසානිස් අප්පුආම් අයිතිය කියන ගලෙන් බැඳී උළු සෙවෙලිකළ සිරි ගොඩනැගිල්ල සහ සිමෙන්තියෙන් සාදනලද එලිවිට, කුරුණෑගල පාරේ අංක 78 සහ 80, මොණර පටුමාවෙන් අංක 35 සහ 37 දරණ ඉඩම

කැබැල්ල : 590.

විස්තරය ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 029ක් වපසරිය ඇති ඇණුවට අයිති සිමෙන්ති පේමන්ට් එක කුරුණෑගල පාරේ අංක 78 සහ 80, මොණර පටුමාවෙන් අංක 35 සහ 35 දරණ ඉඩම.

ඉහත සඳහන් ඉඩමවලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලින් හෝ 1956 පෙබරවාරි මස 17 වැනි දින පෙරවරු 9ට අනුරාධපුර කවිච්චියේදී මා සම්මුඛව ප්‍රකාශ කරනු ලබනුයේ

තවද 1956 පෙබරවාරි 10වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන් එකී ඉඩම් ලබා ගැනීමට හැකි වන්නේ ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු සැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකින් දැනුම් දිය යුතුයි

ටේන් රයිට්,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 ජනවාරි 9 වැනි දින
කවිච්චිය, අනුරාධපුර

1954වන අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954වන අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටීම.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමවල විස්තර —

අනුරාධපුර නගරයේ ඩී. පී. 1,398න් උපුටාගත් 2 දරණ පිටපත

කැබැල්ල : 643.

විස්තරය ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 0,85ක් මහත ඇති, අනුරාධ පුර කුරුණෑගල පාරේ පදිංචි ඒ කේ. අයිදුරුස් මරික්කාර් සහ ඒ කේ. සානුල් හමීඩ් යන අය අයිතිය කියන සිරි ලෙස ගලෙන් බැඳී උළු හෙවිලි කළ ගොඩනැගිල්ල සහිත කුරුණෑගල පාරේ අංක 2 නමැති ඉඩම

කැබැල්ල : 644

විස්තරය ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 1ක් මහත ඇති, අනුරාධපුර කුරුණෑගල පාරේ පදිංචි ඒ කේ. සුල්තාන් මරික්කාර් සහ ඒ කේ. හමීඩ් සුල්තාන් යන අය අයිතිය කියන, සිරි ලෙස ගලෙන් බැඳී උළු හෙවිලි කළ ගොඩනැගිල්ල සහිත කුරුණෑගල පාරේ අංක 4 නමැති ඉඩම.

කැබැල්ල : 645.

විස්තරය ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප. 11ක් මහත ඇති, පොඩිත්ටි පේදුරුවේ නාගෙනහිර පුලෝලියේ පදිංචි කේ. ඊ. පංචබීරම සහ කේ. ඊ. නියගරාජා යන අය අයිතිය කියන, සිරි ලෙස ගලෙන් බැඳී උළු හෙවිලි කළ ගොඩනැගිල්ල සහිත කුරුණෑගල පාරේ අංක 8 නමැති ඉඩම.

කැබැල්ල : 646.

විස්තරය ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 093ක් මහත ඇති, පොඩිත්ටි පේදුරුවේ නාගෙනහිර පුලෝලියේ පදිංචි කේ. ඩී. ආරුමුගම් අයිතිය කියන, සිරි ලෙස ගලෙන් බැඳී උළු හෙවිලි කළ ගොඩනැගිල්ල සහිත කුරුණෑගල පාරේ අංක 10 නමැති ඉඩම

කැබැල්ල : 642.

විස්තරය ප්‍රමාණයෙන් අ 0, රු. 0 ප 285ක් මහත ඇති, අනුරාධපුර වෙස්සගිරියේ පදිංචි ඒ කේ. අසනාමරෙයිකාර් යන අය අයිතිය කියන සිරි ලෙස ගලෙන් බැඳී උළු හෙවිලි කළ ගොඩනැගිල්ලක්ද, ගලෙන් බැඳී කුස්සියක් සහ වැසිකිළියක්ද සිමෙන්ති දමු එලිමහනක් හා වැවිලි රහිත ගෙවුනක්ද ඇති, පුත්තලම් පාරේ අංක 3 නමැති ඉඩම.

කැබැල්ල : 641.

විස්තරය ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 261ක් මහත ඇති, අනුරාධපුර පුත්තලම් පාරේ දිංචි සැප්. ඩී. ඇස්. සේඛ අබ්දුල් කාදර් සහ ඩී. ඇස්. සහායුගම්බ් යන අය අයිතිය කියන, සිරි ලෙස ගලෙන් බැඳී උළු හෙවිලි ලෙස ගොඩනැගිල්ලක් සහ සිමෙන්ති දමු එලිමහනක් ඇති පුත්තලම් පාරේ අංක 5 නමැති ඉඩම

කැබැල්ල : 647.

විස්තරය ප්‍රමාණයෙන් අ 0 රු. 0, ප 085ක් මහත ඇති, අනුරාධපුර පුත්තලම් පාරේ පදිංචි ඇම් කේ. ටී. මොහමඩ් බාජේ සානු පානුමා නාවිච්චි යන අය අයිතිය කියන සිරි ලෙස ගලෙන් බැඳී උළු හෙවිලි කළ ගොඩනැගිල්ලක්ද ගලෙන් බැඳී කුස්සියක් සහ වැසිකිළියක්ද ඇති සිත්තම්පලම් පාරේ අංක 4 නමැති ඉඩම

කැබැල්ල : 640.

විස්තරය ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 402ක් මහත ඇති, අනුරාධ පුර පුත්තලම් පාරේ පදිංචි ඇම්. ඇම් කවිච්චි මොහිදීන් යන අය අයිතිය කියන, සිරි ලෙස ගලෙන් බැඳී උළු හෙවිලි කළ ගොඩනැගිල්ලක්, කුස්සියක් සහ වැසිකිළියක්ද නොවැඩුණු ගෙවත්තක්ද ඇති සිත්තම් පලම් පාරේ අංක 6 සහ පුත්තලම් පාරේ අංක 57 නමැති ඉඩම.

කැබැල්ල : 639

විස්තරය ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 901ක් මහත ඇති අනුරාධ පුර ඊරේව වවුමේ පදිංචි ඩී. පී. මොහමඩ් යන අය අයිතිය කියන සිරි ලෙස ගලෙන් බැඳී උළු හෙවිලි කළ ගොඩනැගිල්ලක්ද, ගලෙන් බැඳී කුස්සිය දෙකක්ද වැසිකිළියක් සහ සිමෙන්ති දමු එලිමහනක්ද ඇති සිත්තම්පලම් පාරේ අංක 10 සහ පුත්තලම් පාරේ අංක 11 සහ 9 නමැති ඉඩම

කැබැල්ල : 638.

විස්තරය ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 6.93ක් මහන ඇති, පොයින්ට් පේදුරුවේ නැගෙනහිර ප්‍රදේශයේ කේ. ඊ. පරමසෝදි යන අය අයිතිය කියන, බෙලෙක් තහවුරු කෙවිලි කළ රූලු බිත්තියෙන්, සිමෙන්ති පොළවෙන් යුත් අසීර ගොඩනැගිල්ලක්, බෙලෙක් තහවුරු කෙවිලි කළ රූලු බිත්තියෙන් හා සිමෙන්ති දැමූ ගෙබිමක් යුත් වැසි කිලියක් සහ වැවිලි නොකළ ගෙවත්තක් ද ඇති, සිත්තම්පලම් පාරේ අංක 12 සහ පුත්තලම් පාරේ අංක 13 නමැති ඉඩම.

කැබැල්ල : 637.

විස්තරය ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 4.83ක් මහන ඇති කහටගස් දිගිලියේ පදිංචි කේ. ඒ. සේනානායක යන අය අයිතිය කියන උළු ගෙවිලි කළ ගලෙන් බැඳී සිටි ගොඩනැගිල්ලක්, උළු ගෙවිලි කළ ගලෙන් බැඳී කුස්සියක් සහ ගලෙන් බැඳී වැසිකිලියක් ද සිමෙන්ති දැමූ එලිමහන් බිමක් හා වැවිලි නොකළ ගෙවත්තක් ද ඇති, පුත්තලම් පාරේ අංක 15 නමැති ඉඩම.

කැබැල්ල : 636.

විස්තරය ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 3.63ක් මහන ඇති අනුරාධපුර බව්වුපල්ලම් පාරේ පදිංචි ආර්. එච්. වන්දසේකර යන අය අයිතිය කියන උළු ගෙවිලි කර ගලෙන් බැඳී සිටි ගොඩනැගිල්ලක් ද කොන්ක්‍රීට් බදමෙන් කළ කුස්සියක් සහ වැසිකිලියක් ද සිමෙන්ති දැමූ එලිමහන් බිමක් හා වැවිලි නොකළ ගෙබිමක් ද ඇති පුත්තලම් පාරේ අංක 17 නමැති ඉඩම.

කැබැල්ල : 648.

විස්තරය. ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 0.93ක් මහන ඇති, අනුරාධපුර යු. සි කොමර්ශියල් හුසේන් බාටේ ඒ. කේ. ජේසිකුන් බිබි විසින් අයිතිය කියන බෙලෙක් තහවුරු කෙවිලි කළ ගලෙන් බැඳී සිටි ගොඩනැගිල්ලක් ඇති සිත්තම්පලම් පාරේ අංක 20 නමැති ඉඩම.

කැබැල්ල : 666.

විස්තරය ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 0.08ක් මහන ඇති රජයේ සිටි ගල් පඩි වලින් යුත් සිත්තම්පලම් පාරේ අංක 20 නමැති ඉඩමෙන් කොටසක්.

කැබැල්ල : 635.

විස්තරය. ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 3.19ක් මහන ඇති අනුරාධපුර බව්වුපල්ලම් පාරේ ආර්. එච්. වන්දසේකර සහ කුරුණෑගල පාරේ නියෝජිත ඇස්. ඇම්. කාදර්මොහිදින් කුරුණෑගල පාරේ ඇස්. ඇම්. ජේකමරික්කාර් යන අය අයිතිය කියන උළු ගෙවිලි කළ ගලෙන් බැඳී සිටි ගොඩනැගිල්ලක් ද ගලෙන් බැඳී කුස්සිය සහ වැසිකිලියක් ද එලිමහන් බිමක් හා වැවිලි නොකළ ගෙවත්තක් ද ඇති පුත්තලම් පාරේ අංක 17 නමැති ඉඩම.

කැබැල්ල : 649.

විස්තරය. ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 0.88ක් මහන ඇති අනුරාධපුර කුරුණෑගල පාරේ පදිංචි ඒ. කේ. සාහුල් ගම්බි බාටේ ඒ. කේ. හිබ්ටම්බා යන අය අයිතිය කියන ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ සිටි ගොඩනැගිල්ලක් ඇති සිත්තම්පලම් පාරේ අංක 22 නමැති ඉඩම.

කැබැල්ල : 665.

විස්තරය ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 0.07ක් මහන ඇති රජයට අයිති ගලෙන් බැඳී සිටි පඩියකින් යුත් සිත්තම්පලම් පාරේ අංක 22 නමැති ඉඩමෙන් කොටසක්.

කැබැල්ල : 650.

විස්තරය. ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 1.30ක් මහන ඇති අනුරාධපුර සිත්තම්පලම් පාරේ පදිංචි ඒ. සංගරපිල්ලේ පෙරකඳෝරු මහතා බාටේ ඒ. සිවකොලොන්දු මහත්මිය අයිතිය කියන ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ සිටි ගොඩනැගිල්ලක් ද ගලෙන් බැඳී කුස්සිය සහ වැසිකිලියක් ද සිමෙන්ති දැමූ එලිමහනක් ද ඇති, සිත්තම්පලම් පාරේ අංක 24 නමැති ඉඩම.

කැබැල්ල : 389.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 0.12ක් මහන ඇති, රජයට ඇයිති සිටි ගල් පඩියකින් යුත් සිත්තම්පලම් පාරේ අංක 24 නමැති ඉඩමෙන් කොටසක්.

කැබැල්ල : 651.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 3.46ක් මහන ඇති අනුරාධපුර කුරුණෑගල පාරේ පදිංචි කේ. වල්ලිපුරම් රත්පිදී බඩු උකස්කර තැන අයිතිය කියන සිමෙන්ති එලිපිටක් සහිත ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ සිටි ගොඩනැගිල්ලක් ද ගලෙන් බැඳී කුස්සිය දෙකක් සහ වැසිකිලියක් ද ඇති සිත්තම්පලම් පාරේ අංක 26 සහ 30 නමැති ඉඩම.

කැබැල්ල : 388.

විස්තරය. ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 0.20ක් මහන රජයට අයිති සිත්තම්පලම් පාරේ සිටි ගල් පඩියක් ඇති අංක 26 සහ 30 නමැති ඉඩමෙන් කොටසක්.

කැබැල්ල : 634.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 3.08ක් මහන ඇති අනුරාධපුර බව්වුපල්ලම් පාරේ පදිංචි ආර්. එච්. වන්දසේකර යන අය අයිතිය කියන ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ සිටි ගොඩනැගිල්ලක් ද ගලෙන් බැඳී කුස්සිය සහ වැසිකිලියක් ද වැවිලි නොකළ ගෙවත්තක් ද ඇති පුත්තලම් පාරේ අංක 21 නමැති ඉඩම.

කැබැල්ල : 633.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 9.66ක් මහන ඇති පුත්තලම් පදිංචි නියෝජිත ටී. ඇස්. ඇම්. ඒ. මොහමඩ් කාසිම් සහ පුත්තලම් පදිංචි ටී. ඇස්. ඇස්. අබ්බාස් මරික්කාර් යන අය අයිතිය කියන ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ සිටි ගොඩනැගිල්ලක්, ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ කුස්සිය දෙකක්, ගලෙන් බැඳී වැසිකිලි දෙකක් පස සිමෙන්ති දැමූ එලිපිටක් ද වැවිලි රහිත ගෙවත්තක් ද ඇති පුත්තලම් පාරේ අංක 25 සහ 23 නමැති ඉඩම.

කැබැල්ල : 632.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 4.76ක් මහන ඇති පුත්තලම් "ලෝක්විම්" හි පදිංචි ඇම්. ඒ. ඇම්. ජායි යන අය අයිතිය කියන ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ සිටි ගොඩනැගිල්ලක් ද ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ කුස්සියක් ද ගලෙන් බැඳී වැසිකිලියක් ද සහ සිමෙන්ති දැමූ එලිපිටක් සහිත වැවිලි රහිත ගෙවත්තක් ද ඇති පුත්තලම් පාරේ අංක 27 නමැති ඉඩම.

කැබැල්ල : 631.

විස්තරය. ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 25.34ක් මහන ඇති පුත්තලම් පදිංචි නියෝජිත ටී. ඇස්. ඇම්. ඒ. මොහමඩ් කාසිම් සහ පුත්තලම් පදිංචි ටී. ඇස්. ඇම්. අබ්බාස් මරික්කාර් යන අය අයිතිය කියන ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ සිටි ගොඩනැගිල්ලක් ද ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ කුස්සියක් ද ගලෙන් බැඳී වැසිකිලියක් ද ගලෙන් බැඳී වහන ගෙවල් (෧෧.෪෪) දෙකක් ද ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ වැසිකිලි දෙකක් ද සමග සිමෙන්ති දැමූ එලිපිටක් සහ වැවිලි රහිත ගෙවත්තක් ද ඇති සිත්තම්පලම් පාරේ අංක 34/11, 44 සහ 46 නමැති ඉඩම ද පුත්තලම් පාරේ අංක 33, 31 සහ 29 නමැති ඉඩම ද.

කැබැල්ල : 630.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 12.77ක් මහන ඇති කහට ගස්දිගිලියේ පදිංචි කේ. ඒ. සේනානායක යන අය අයිතිය කියන ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ ගොඩනැගිලි ද ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ කුස්සියක් ද ගලෙන් බැඳී බෙලෙක් තහවුරු කළ වැසිකිලි දෙකක් ද කපරුදු කළ එලිපිටක් සහ වැවිලි රහිත ගෙවත්තක් ද ඇති පුත්තලම් පාරේ අංක 37 සහ 35 නමැති ඉඩම.

කැබැල්ල : 629.

විස්තරය ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 5.94 මහන ඇති, අනුරාධපුර පුත්තලම් පාරේ පදිංචි කේ. ඩී. සනාසිවම්. යන අය අයිතිය කියන ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ ගොඩනැගිල්ලක් ද ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ කුස්සියක් ද ගලෙන් බැඳී වැසිකිලියක් ද සහ කපරුදු කළ එලිපිටක් සහිත වැවිලි රහිත ගෙවත්තක් ඇති පුත්තලම් පාරේ අංක 29 නමැති ඉඩම.

කැබැල්ල : 628.

විස්තරය. ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 11.31ක් මහන ඇති හිදෙගම නාවලියේ පදිංචි ඊ. ඉසුපු ප්‍රදේශයේ කුසවා යන අය අයිතිය කියන ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ සිටි ගොඩනැගිලි ද ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ කුස්සියක් ද ගලෙන් බැඳී වැසිකිලියක් ද කපරුදු කළ එලිපිටක් ඇති වැවිලි රහිත ගෙවත්තක් සහිත පුත්තලම් පාරේ අංක 41 සහ 43 නමැති ඉඩම.

කැබැල්ල : 627.

විස්තරය. ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 20.89ක් මහන ඇති අනුරාධපුර පුත්තලම් පාරේ පදිංචි ඇම්. කේ. ටී. මොහමඩ් කාසිම් යන අය අයිතිය කියන ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ සිටි ගොඩනැගිලි ද ගලෙන් බැඳී කුස්සියක් සහ ගෙබඩක් ද ගලෙන් බැඳී වැසිකිලියක් ද කපරුදු කළ එලිපිටක් ද කොටසක තට්ටුවක් සහිත වැවිලි රහිත ගෙවත්තක් ද ඇති සිත්තම්පලම් පාරේ අංක 42 පුත්තලම් පාරේ අංක 47 සහ 45 නමැති ඉඩම.

කැබැල්ල : 625.

විස්තරය : ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 16.74ක් මහන ඇති අනුරාධපුර නුවර වැව පදිංචි බඩුලිම් හි ඉසානිස් අප්පුහම් යන අය අයිතිය කියන ගලෙන් බැඳී බෙලෙක් සහ උළු ගෙවිලි කළ සිටි ගොඩ නැගිලි ද ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ කුස්සියක් ද කපරුදු කළ එලිපිටක් සහිත වැවිලි රහිත ගෙවත්තක් ඇති මුල්ල විදියේ අංක 11, 9 සහ 7 නමැති ඉඩම සහ පුත්තලම් පාරේ අංක 57, 55 සහ 53 නමැති ඉඩම.

කැබැල්ල : 652.

විස්තරය. ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 2.27ක් මහන ඇති අනුරාධපුර සිත්තම්පලම් පාරේ පදිංචි ඒ. ඇම්. හානිපා යන අය අයිතිය කියන, ගලෙන් බැඳී උළු ගෙවිලි කළ සිටි ගොඩනැගිල්ල සහිත වැවිලි රහිත ගෙවත්තක් ඇති සිත්තම්පලම් පාරේ අංක 32 නමැති ඉඩම.

කැබැල්ල 387.

විස්තරය: ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 0 10ක් මහන ඇති, රජයට අයිති ස්ථිර ගල් පඬි නිවෙහ සිත්තම්පලම් පාරේ අංක 32 නමැති ඉඩමෙක් කොටසක්.

කැබැල්ල 653.

විස්තරය: ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 2.72ක් මහන ඇති පොසික්විලේ නැගෙනහිර පුලෝලියේ පදිංචි කේ. එලියනම්බි මහත්මිය අයිතිය කියන වැවිලි රහිත ගෙවත්ත නිවෙහ සිත්තම්පලම් පාරේ අංක 34 නමැති ඉඩම.

කැබැල්ල: 654.

විස්තරය: ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 9 73ක් මහන ඇති පොසික්විලේ නැගෙනහිර පුලෝලියේ තුම්පලෙයි පදිංචි කේ සෙනාරි මහත්මිය අයිතිය කියන ගලෙන් බැදි උළු හෙවිලි කළ ස්ථිර ගොඩනැගිලිද කොටසක් තවකයක් වූ වැවිලි රහිත ගෙවත්ත ඇති සිත්තම්පලම් පාරේ අංක 50, 52, 54, 56 සහ 58 නමැති ඉඩම.

කැබැල්ල 655.

විස්තරය: ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 9 03ක් මහන ඇති, අනුරාධ පුර පුත්තලම් පාරේ පදිංචි ඇම්. ඇම්. කේ කේ ආචාර්ය කාරුණි යන අය අයිතිය කියන ගලෙන් බැදි උළු හෙවිලි කළ ස්ථිර ගොඩනැගිලිද බෙලෙන් තහවු හෙවිලි කළ ගලෙන් බැදි වැසිකිළි දෙකක්ද වැවිලි රහිත ගෙවත්තක්ද ඇති මුදුර විදියේ අංක 13, 15 සහ 17 නමැති ඉඩම.

කැබැල්ල: 661.

විස්තරය: ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 8ක් මහන ඇති, යාපනයේ ග්‍රැන්ඩ් විදියේ 158 දරණ තැන පදිංචි ඩී. ඇම්. ඇස්. මොහිදීන් මහත්මිය අයිතිය කියන ගලෙන් බැදි උළු හෙවිලි කළ ස්ථිර ගොඩ නැගිලිද බෙලෙන් තහවු හෙවිලි කළ ගලෙන් බැදි වැසිකිළි දෙකක්ද වැවිලි රහිත ගෙවත්තක්ද ඇති මුදුර විදියේ අංක 13, 15 සහ 17 නමැති ඉඩම.

කැබැල්ල: 660.

විස්තරය: ප්‍රමාණයෙන් අ. 0, රු 0, ප. 4 05ක් මහන ඇති කුරුණෑගල පාරේ නො. 94 දරණ තැන පදිංචි ඒ කනපති පිල්ලේ අයිතිය කියන ගලෙන් බැදි උළු හෙවිලි කළ ස්ථිර ගොඩනැගිලිද ගලෙන් බැදි වැසිකිළි දෙකක්ද කපරාදු කළ එලිපිටක්ද ඇති මුදුර විදියේ අංක 25 සහ 19 නමැති ඉඩම.

කැබැල්ල: 659.

විස්තරය: ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප. 2.05ක් මහන ඇති අනුරාධ පුර සිත්තම්පලම් පාරේ පදිංචි පී නියගරාජ අයිතිය කියන අය අයිතිය කියන ගලෙන් බැදි උළු හෙවිලි කළ ස්ථිර ගොඩනැගිලිද ගලෙන් බැදි වැසිකිළියක්ද කපරාදු කළ එලිපිටක්ද ඇති මුදුර විදියේ අංක 27 නමැති ඉඩම.

කැබැල්ල: 658.

විස්තරය: ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප 2 06ක් මහන ඇති අනුරාධ පුර මුදුර විදියේ පදිංචි යු. අස්සිනා උම්මා යන අය අයිතිය කියන ගලෙන් බැදි උළු හෙවිලි කළ ස්ථිර ගොඩනැගිලිද ගලෙන් බැදි වැසිකිළියක්ද කපරාදු කළ එලිපිටක්ද ඇති මුදුර විදියේ අංක 33 නමැති ඉඩම.

කැබැල්ල. 657.

විස්තරය: ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 2.07ක් මහන ඇති අනුරාධපුර සිත්තම්පලම් පාරේ පදිංචි පී සිත්තදරෙයි අයිතිය කියන අය අයිතිය කියන ගලෙන් බැදි උළු හෙවිලි කළ ස්ථිර ගොඩනැගිලිද ගලෙන් බැදි වැසිකිළියක් සහ කපරාදු කළ එලිපිටක් ඇති මුදුර විදියේ අංක 35 නමැති ඉඩම.

කැබැල්ල: 656.

විස්තරය: ප්‍රමාණයෙන් අ 0, රු. 0, ප. 2 86ක් මහන ඇති අනුරාධපුර සිත්තම්පලම් පාරේ පදිංචි පී. නියගරාජ අයිතිය කියන අය අයිතිය කියන ගලෙන් බැදි උළු හෙවිලි කළ ස්ථිර ගොඩනැගිලිද ගලෙන් බැදි වැසිකිළියක් සහ කපරාදු කළ එලිපිටක් ඇති මුදුර විදියේ අංක 41 නමැති ඉඩම.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියළු දෙනාම තමන්ගේ හෝ තමා වෙතුවට ලියවිලිකර් බලය පැවරූ නියෝජිතයෙකු හෝ 1956 සේ පෙබරවාරි 16 වැනි දින පෙරවරු 9 ව අනුරාධපුර කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද 1956 සේ පෙබරවාරි 9 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගීත්වය එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු සහ ඒ පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල සහ ඒ මුදල ගණන් බැලූ ඇටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිකර් දැනුම් දිය යුතුයි අයිතිකම් කියන අය තමන්ගේ අයිතිවාසිකම් ස්ථිර කිරීමට අදාලවන මප්පු ලිය කියවිලි ආදිය විභාග වේලාවේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි.

ඒන් රයිඩ්,
ආණ්ඩුවේ උප දිසාපතිනා.

1956 ජනවාරි 9 වැනි දින
කවිචේරිය, අනුරාධපුර

1954 ප්‍රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954 ප්‍රේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 සේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —
පී. ජලාන ඒ 128. ගම—කුඩාගලෙන් බිදුනු වැව

කැබැල්ල: 1.
ඉඩමේ නම: සියබලගහ ඉඩම. විස්තරය වැවකින්ද සහ ගොවි ඇලෙහින් කොටස් අයත් කුඹුරු ඉඩම. අයිතිකම් කියන්නා: පී. ඩී. පුඹුලියද්ද ගොරොවිපොතාන මත්තීනාන ප්‍රමාණය. අ 0, රු 0, ප. 7.7.

කැබැල්ල: 2.
ඉඩමේ නම පුරාණවෙල. විස්තරය. වැවකින්ද සහ ඇලෙහින් කොටස් අයත් කුඹුරු ඉඩම අයිතිකම් කියන්නා. ගලෙන් බිදුනු වැවේ ඇම් කාරිය, ඇස්. පුලා, ඇස්. සොබනා, පතිනා, ඇස්. සොබනා, ඇස්. කිරිමැණිකා, ඇස්. සරනා, පී මුදලියා, පී සුද්ද, කේ වෙල සමාජයේ, ඇස්. පිසරා සහ ජයගේ පුවිකිරා ප්‍රමාණය. අ 1 රු 3, ප 24.7.

පී ජලාන ඒ 129. ගම—මරදන්කඩවල
කැබැල්ල: 1.

ඉඩමේ නම: මීගහ ඉඩම විස්තරය ඇලෙහි කොටසක් අයත් සේන් ඉඩම. අයිතිකම් කියන්නා. මරදන්කඩවල විනාස්සම්. කුඩා ගලෙන් බැදුනු වැව කිරුගේ පුවා, මරදන්කඩවල කපුරාල ගමරාලගේ නත්සාමි, ලොකු බණ්ඩා රත්නායක, කිරිසාමිගේ මුතු බණ්ඩා කන්දනගේ කපුරාල, යකල්ල අහංගම විනානගේ පිරිසේන. ප්‍රමාණය අ 0, රු 0, ප. 372

කැබැල්ල: 2
ඉඩමේ නම. දබගහ ඉඩම. විස්තරය. වැවකින්ද වන සහ ඇලෙහින් කොටස් අයත් සේන් ඉඩම. අයිතිකම් කියන්නා: මරදන්කඩවල කිරිසාමිගේ සුද්දසාමි, මුදලියාමගේ නිලකරත්ත වන්තිසාමිගේ කපුරාසාමි සහ මල්ගහගමගේ ධම්මේන්. ප්‍රමාණය: අ 0, රු 2, ප 42

කැබැල්ල 3.
ඉඩමේ නම දබගහ ඉඩම. විස්තරය. තාවකාලික පොල් අතු කඩ දෙකක් සහ තාවකාලික පොල් අතු ගෙයක් සහිතවූ කුඹුර සහ සේන. අයිතිකම් කියන්නා. මරදන්කඩවල මෙගොඩවැව කිරිසාමිගේ සුද්දසාමි, මුදලියාමගේ නිලකරත්ත, මල්ගහගමගේ ධම්මේන් සහ වන්තිසාමිගේ කපුරාසාමි ප්‍රමාණය අ 4, රු 2, ප. 129.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන්ගේ ඔවුන්ගෙන් ලියවිලිකර් බලය ලත් අයවලුන් හෝ 1956 පෙබරවාරි 21 වෙනි දින පෙරවරු 10 ව ගලෙන් බිදුනු වැව සංචාරක බංගලාවේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද 1956 පෙබරවාරි 14 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් වල සහභාගීත්වය එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල සහ ඒ මුදල ගණන් බැලූ ඇටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිකර් දැනුම් දිය යුතුයි

ඒන් රයිඩ්,
ආණ්ඩුවේ ඊජ්ජනනාන වෙනුවට.

1956 ජනවාරි 1 වෙනි දින
කවිචේරිය, අනුරාධපුර.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීම්

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආඥාව අදාළ කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

නො 207 දරණ අවසාන ගම් සිතියමේ 4 වැනි අතිරේකය ගම—රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුවිටි කෝරළයේ පල්ලේපත්තුවේ මාපොත

කැබැල්ල : 591.

ඉඩමේ නම හෙන්දෙදලවත්ත විස්තරය වයස අවුරුදු 30ක් වූ රබර්. අයිතිකම් කියත්තා තුම්මෝදර පදිංචි ඇලෙක්ස් විජේසිංහ. ප්‍රමාණය : අ. 0, රු. 3, ප. 14 4.

කැබැල්ල : 592.

ඉඩමේ නම හෙන්දෙදලවත්ත. විස්තරය. වයස අවුරුදු 30ක් වූ රබර් අයිතිකම් කියත්තා තුම්මෝදර පදිංචි ඇලෙක්ස් විජේසිංහ. ප්‍රමාණය අ. 1, රු. 1, ප. 3 7

කැබැල්ල : 593.

ඉඩමේ නම හෙන්දෙදලවත්ත විස්තරය පාර සඳු අවුරුදු 30ක් වයස රබර් අයිතිකම් කියත්තා තුම්මෝදර පදිංචි ඇලෙක්ස් විජේසිංහ. ප්‍රමාණය : අ 6, රු. 0, ප. 33 5

කැබැල්ල : 594.

ඉඩමේ නම හෙන්දෙදලවත්ත. විස්තරය වයස අවුරුදු 30ක් වූ රබර් අයිතිකම් කියත්තා තුම්මෝදර පදිංචි ඇලෙක්ස් විජේසිංහ ප්‍රමාණය : අ. 1, රු 3, ප. 3

කැබැල්ල : 606.

ඉඩමේ නම ශාස්දරවත්ත. විස්තරය පාරක කොටසක් සහ අවුරුදු 25ක් වයස රබර්. අයිතිකම් කියත්තා පානදුරේ මහවිදියේ නො. 204පේ කේ ඩී ඇම් කුරුල්ල ප්‍රමාණය අ 0, රු 0, ප 13 5

නො. 54 දරණ අවසාන ගම් සිතියමේ 3 වැනි අතිරේකය. ගම—රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුවිටි කෝරළයේ මැදපත්තුවේ පිහිටි කරදන කොටසක්

කැබැල්ල : 395.

ඉඩමේ නම කිරිමැටිය ඇල අස්වැද්දුම් විස්තරය පාරක කොටසක්ද කම්බිවැටක් සහ තාවකාලික මඩුවක්ද ඇති කුඹුර. අයිතිකම් කියත්තා කලවුවාමේ කරදන පදිංචි ලියනආරච්චියාගේ වාර්ලිස් සිංඤ්ඤා සහ ශැට්ටන්ගේ පදිංචි ජී. එච්. කලවුවාම ප්‍රමාණය අ 0, රු 0, ප. 10 8.

කැබැල්ල : 396.

ඉඩමේ නම අළුබෝගහවත්ත විස්තරය පාරක කොටසක්ද අවුරුදු 30ක් වයසැති රබර් කොටසක්ද අවුරුදු 15ක් වයසැති පොල් කොට දෙකක්ද අවුරුදු 15ක් වයස කොස්ගස්ක්ද දෙබිම්ගස් 4ක්ද අවුරුදු 8ක් වයස පුවක්ගස් 3ක්ද ඇති ඉඩම අයිතිකම් කියත්තෝ කලවුවාම කරදන පදිංචි ලියනආරච්චියාගේ ජේම්ස් සිංඤ්ඤා සහ ලියනආරච්චියාගේ පුංචි මහතාද මිරිපොල ලියනආරච්චියාගේ ඇල්පි නෝනාද පරකඩුව පොහොරබාමේ කරදන සිලරතන තෙරුන් නාන්දේද කලවුවාම කරදන කරදනලේ කම්පාගේ ලියරත්න, කරදනලේ කම්පාගේ කරුණාදස, කරදනලේ කම්පාගේ ඇලිස්නෝනා සහ කරදන ලේ කම්පාගේ වීරණේකර යන අයවලුන්ය ප්‍රමාණය අ 0, රු 0, ප 27 9.

කැබැල්ල : 397.

ඉඩමේ නම අළුබෝගහවත්ත විස්තරය පාරක කොටසක් සහ අවුරුදු 30ක් වයසැති රබර් කොට දෙකක්ද අවුරුදු 15ක් වයසැති පොල් කොට දෙකක්ද පොල්ගස් 4ක්ද ඇති ඉඩම අයිතිකම් කියත්තෝ කලවුවාම කරදන පදිංචි ලියනආරච්චියාගේ ජේම්ස් සිංඤ්ඤා සහ ලියනආරච්චියාගේ පුංචි මහත්මයා සහ ලියනආරච්චියාගේ ජේම්ස් සිංඤ්ඤා යන අය ප්‍රමාණය අ 0, රු. 0, ප 36 2.

කැබැල්ල : 398.

ඉඩමේ නම අළුබෝගහවත්ත විස්තරය පාරක කොටසක් සහ අවුරුදු 10ක් වයස පුවක් කොට දෙකක්ද අවුරුදු 20ක් වයස දෙල් කොටසක්ද කොස් කොට දෙකක්ද අවුරුදු 10ක් වයස කොස් කොට එකක්ද අවුරුදු 20ක් වයස රබර්ගස් 19ක්ද අවුරුදු 15-20 වයසැති කොස්ගස් 2ක්ද අවුරුදු 5ක් වයස දෙබිම්ගස් 1ක්ද අවුරුදු 15ක් වයස දෙල්ගස් 1ක්ද අවුරුදු 10ක් වයස අඹගස් 2ක්ද අවුරුදු 15ක් වයස කපුගස් 4ක්ද අවුරුදු 10ක් වයස පුවක්ගස් 3ක්ද අවුරුදු 5ක් වයස පොල්ගස් 2ක් සහ රබර් සහ දෙතියක්වූ ඉඩම අයිතිකම් කියත්තා කලවුවාම කරදන පදිංචි ලියනආරච්චියාගේ පොඩිසිංඤ්ඤා ප්‍රමාණය අ 0, රු 2, ප. 3 4.

කැබැල්ල : 399.

ඉඩමේ නම ශාස්දරවත්ත. විස්තරය පාරක කොටසක් සහ අවුරුදු 25ක් වයසැති රබර් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා පානදුරේ මහවිදියේ නො 204පේ කේ ඩී ඇම් කුරුල්ල ප්‍රමාණය අ 2, රු 3, ප 31 5

නො 657 දරණ ගම් සිතියමේ 3වෙනි කාණ්ඩය. ගම—රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුවිටි කෝරළේ පල්ලේ පත්තුවේ නාපාවල

කැබැල්ල : 470.

ඉඩමේ නම කඩවතශාවවත්ත. විස්තරය. අවුරුදු 40ක් වයසැති රබර් සහ පාරක කොටසක් අයිතිකම් කියත්තා ජේ එච් පී අබේ වික්‍රම, රෙස් ටී හවුස්, අවිස්සාමේල්ල, ප්‍රමාණය අ 0 රු 1, ප 7 7

කැබැල්ල : 472.

ඉඩමේ නම තුන්දෙලවත්ත විස්තරය අවුරුදු 30ක් වයස පොල්ගස් 6ක්ද අවුරුදු 2-5 වයස පොල්ගස් 3ක්ද අවුරුදු 10-20 වයස කොස්ගස් 6ක්ද කපුගස් 10ක්ද පුවක්ගස් 17ක්ද අවුරුදු 10ක් වයස රබර්ගස් 1ක්ද ඇති ඉඩම අයිතිකම් කියත්තා නාපාවල ශැට්ටන්ගේ කුරුවිටිගමලද්දලාගේ අස්පුනම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 34 2.

කැබැල්ල : 474.

ඉඩමේ නම කඩවතශාවදුබවත්ත විස්තරය නාවකාලික ගොඩනැගිල්ලක කොටසක් සහ අවුරුදු 30ක් වයස පොල් ගසක්ද කොස්ගස් 1ක්ද අවුරුදු 5ක් වයස අඹගස් 1ක්ද කපුගස් 3ක්ද අවුරුදු 40ක් වයස රබර්ගස් 4ක්ද අවුරුදු 10-15 වයස පුවක්ගස් 25ක්ද ඇති ඉඩම හරත්කහ ආරච්චියාගේ පැලිස් රණතුංග විසින් තාවකාලික ගොඩනැගිල්ලට අයිතිකම් කියනු ලැබේ අයිතිකම් කියත්තෝ නාපාවල ශැට්ටන්ගේ පදිංචි බලසුරිය ආරච්චියාගේ ජෝමරත්න, හරත්කහව ආරච්චියාගේ පැලිස් රණතුංග, කස්තුරි ආරච්චියාගේ පුංචිනෝනා, කස්තුරි ආරච්චියාගේ එම්නෝනා, කස්තුරි ආරච්චියාගේ මිසිලිත්නෝනා, නාපාවල ගමලද්දලාගේ පියදස, නාපාවල ගමලද්දලාගේ කරුණරත්න, නාපාවල ගමලද්දලාගේ ජෝමරත්න සහ අතුකෝරුලගේ දිසිනෝනා ප්‍රමාණය : අ 0, රු. 0, ප 20 2.

කැබැල්ල : 476.

ඉඩමේ නම පොල්ගස් ගෙදරවිල පාවුලවත්ත විස්තරය අවුරුදු 3ක් වයසැති පුවක්ගස් 3ක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා නාපාවල ශැට්ටන්ගේ හරත්කහව ආරච්චියාගේ පැලිස් රණතුංග ප්‍රමාණය. අ 0, රු 0, ප. 1.

කැබැල්ල : 478.

ඉඩමේ නම පොල්ගස් ගෙදරවිල පාවුලවත්ත විස්තරය අවුරුදු 18ක් වයස පුනුම්දෙල්ල ගස් 1ක්ද අවුරුදු 3ක් වයස අඹගස් 1ක්ද දෙබිම්ගස් 1ක්ද අවුරුදු 6ක් වයස නැදුන්ගස් 4ක්ද අවුරුදු 5-15ක් වයස පුවක්ගස් 3ක්ද ඇති ඉඩම අයිතිකම් කියත්තා නාපාවල ශැට්ටන්ගේ හරත්කහව ආරච්චියාගේ පැලිස් රණතුංග ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 6 4

කැබැල්ල : 480

ඉඩමේ නම කැරලගහවත්ත විස්තරය තාවකාලික ගොඩනැගිලි දෙකක් සහ අවුරුදු 25ක් වයස පොල්ගස් 5ක්ද අවුරුදු 4ක් වයස පොල්ගස් 1ක්ද අවුරුදු 20ක් වයස පුවක්ගස් 24ක්ද අවුරුදු 1-2ක් වයස පුවක්ගස් 50ක්ද අවුරුදු 3-10ක් වයස අඹගස් 7ක්ද අවුරුදු 20-40 වයස කොස් ගස් 10ක්ද අවුරුදු 3-10 වයස කපුගස් 2ක්ද අවුරුදු 15ක් වයස දෙබිම්ගස් 4ක්ද අවුරුදු 5-12 වයස රබුට්ගස් 2ක්ද අවුරුදු 20ක් වයස රබර්ගස් 14ක්ද අවුරුදු 6-8 වයස නැදුන් ගස් 14ක්ද ඇති ඉඩම අයිතිකම් කියත්තෝ. නාපාවල ශැට්ටන්ගේ පදිංචි ගමලද්දලාගේ බේබිනෝනා, පතිරගේ ලුබ් ප්‍රේස සහ පතිරගේ සයිමන් ජෝරා ප්‍රමාණය අ 0, රු. 0, ප 28,4.

කැබැල්ල : 482.

ඉඩමේ නම ගොරඅතුලේවත්ත විස්තරය අවුරුදු 30ක් වයස රබර්ගස් 25ක්ද අවුරුදු 4ක් වයස පොල් ගස් 4ක්ද අවුරුදු 5ක් වයස පොල් ගස් 1ක්ද අවුරුදු 8-15ක් වයස අඹගස් 4ක්ද අවුරුදු 25-30ක් වයස කොස්ගස් 23ක්ද ඇති ඉඩම අයිතිකම් කියත්තා නාපාවල ශැට්ටන්ගේ ගමලද්දලාගේ ලොකුමහත්මයා. ප්‍රමාණය අ 0, රු 0, ප 29 3.

කැබැල්ල : 484.

ඉඩමේ නම පොල්ගස් ගෙදරවිල පාවුලවත්ත විස්තරය අවුරුදු 30ක් වයස පොල්ගස් 1ක් සහ අවුරුදු 10ක් වයස රබර්ගස් 10ක්ද ඇති ඉඩම අයිතිකම් කියත්තා නාපාවල ශැට්ටන්ගේ හරත්කහව ආරච්චියාගේ පැලිස් රණතුංග ප්‍රමාණය. අ 0, රු. 0, ප 17.

කැබැල්ල : 486.

ඉඩමේ නම මැකන්දේ පාවුලවත්ත විස්තරය අවුරුදු 12ක් වයස පුවක්ගස් 1ක් සහ අවුරුදු 3ක් වයස පුවක්ගස් 3ක්ද ඇති ඉඩම අයිතිකම් කියත්තා නාපාවල ශැට්ටන්ගේ මුහුස් පුආරච්චියාගේ මයිකල් ජෝරා ප්‍රමාණය. අ 0, රු. 0, ප 5 2.

කැබැල්ල : 488.

ඉඩමේ නම : මරුකන්දේ පවුලවත්ත. විස්තරය : සවර ගොඩ නැතිල්ලක් කොටසක් සහ අවුරුදු 30ක් වයස පුවක්ගස් 15ක්ද අවුරුදු 2-4 වයස පුවක්ගස් 22ක්ද අවුරුදු 15ක් වයස දෙල්ගස් 1ක්ද අවුරුදු 3ක් වයස දෙල්ගස් 1ක්ද අවුරුදු 20ක් වයස පොල් ගස් 1ක්ද අවුරුදු 4ක් වයස රබර්ගස් 1ක්ද අවුරුදු 15ක් වයස කොස්ගස් 1ක්ද ඇති ඉඩම. අයිතිකම් කියන්නා. නාපාවල ගැට හැත්තේ මුහුල්පු ආරච්චියගේ මයිකල්, ජේ.රු. ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 126

කැබැල්ල : 490.

ඉඩමේ නම : හැදදෙලවත්ත විස්තරය : අවුරුදු 35ක් වයස රබර් සහ පාරක කොටසක් අයිතිකම් කියන්නා. තුම්මෝදර පදිංචි ඇලෙක්ස් විජේසිංහ. ප්‍රමාණය : අ 0, රු. 2, ප 38

කැබැල්ල : 493.

ඉඩමේ නම : ගොරඅතුලේවත්ත විස්තරය : අවුරුදු 10ක් වයස අඹගසක්ද අවුරුදු 30ක් වයස රබර්ගස් 11ක්ද කොස්ගස් 18ක්ද ඇති ඉඩම අයිතිකම් කියන්නා : නාපාවල ගැටහැත්තේ පදිංචි නාපාවල ගමලද්දලාගේ පොඹිඅප් ප්‍රසාම් සහ නාපාවල ගමලද්දලාගේ දත්තහාමි. ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 277.

කැබැල්ල : 495.

ඉඩමේ නම : ඉත්තොලේවත්ත විස්තරය : අවුරුදු 30ක් වයස රබර්ගස් 1ක්ද අවුරුදු 25ක් වයස කොස්ගස් 1ක්ද ඇති ඉඩම අයිතිකම් කියන්නා : නාපාවල ගැටහැත්තේ පදිංචි නාපාවල ගමලද්දලාගේ පොඹිඅප් ප්‍රසාම් සහ නාපාවල ගමලද්දලාගේ දත්තහාමි. ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 3

කැබැල්ල : 497

ඉඩමේ නම හැදදෙලවත්ත විස්තරය. ඉඩම. අයිතිකම් කියන්නා තුම්මෝදර පදිංචි ඇලෙක්ස් විජේසිංහ. ප්‍රමාණය. අ 0, රු. 0, ප 22

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 පෙබරවාරි 28වෙනි දින උදේ 10ට මාපොත රෝමානු කනෝලික පාසැලේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 පෙබරවාරි 21වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

සැලකියයුතුයි — තමාගේ අයිතිය සම්බන්ධ ඇති සියලුම ලිය කිය විලි විභාගය පවත්වන වෙලාවේදී ඉදිරිපත් කළ යුතුයි.

ජේ. ජේ ජී. අමර්තසායගම, ආණ්ඩුවේ උප ඒජන්තතුන.

අංකය ඇල් ඇල් ඒ 5525/ජේ/පී බබලිවි/191/53

1956 ජනවාරි 5 වැනි දින කවිචේරිය, රත්නපුර.

අංකය ඇල් ඇම් 5535

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර — ඒ ලැහේ අංකය පී පී ඒ 824 ගම්—කැකිරිගොඩ සහ හීගල

කැබැල්ල : 1

ඉඩමේ නම හිත්තරගේවත්ත; විස්තර : පොල් වත්තක කොටසක් (වගාවක් නැත); අයිතිකම් කියන්නා : උයන්වත්තේ යු ඇම් ඇස් දීන්, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 15.1.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම : බෝකුචුර, විස්තර. කුඹුර, අයිතිකම් කියන්නා උයන්වත්තේ ටී එච් කසිම, ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 4.3.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම සොන්දෙතිගේකුඹුර, විස්තර කුඹුර, අයිතිකම් කියන්නා. හීගලේ ඉඩම්පිටියේ වලච්චේ ඩී. අබේරත්න; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 92

කැබැල්ල : 4.

ඉඩමේ නම වාගොල්ලේවත්ත; විස්තර අවුරුදු 30ක් වයසැති කොටසක් (වගාවක් නැත); අයිතිකම් කියන්නා : හීගලේ ඉඩම්පිටියේ වලච්චේ ඩී අබේරත්න, ප්‍රමාණය අ. 0, රු. 0. ප 87.

කැබැල්ල : 5.

ඉඩමේ නම. ඇත්තලපිටියවත්ත; විස්තර : පොල්වත්තක කොටසක් (වගාවක් නැත), අයිතිකම් කියන්නා : හීගලේ ටී. ඒ. අබිදුල් කපිමි; ප්‍රමාණය. අ 0, රු. 0, ප 20.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 මාර්තු 13 වැනි දින පූර්වහඟ 930ට ආවැසැල්ලේ තානායමේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 මාර්තු 6 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඩී අළුවිහාරේ, ආණ්ඩුවේ ඒජන්ත තුන.

1956 ජනවාරි 7 වැනි දින කවිචේරිය, කැගල්ල.

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් මුදාගැනීම පිළිබඳ නිවේදන

ඇල් ඩී.—බී 19/50 අංකය. ඇල් ඒ 3584.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7වෙනි වගන්තිය යටතේ දන්විමයි

මාගලේ දිස්ත්‍රික්කයේ රජයට ඉඩම් ගැනීමේ නිලධාරී භූමි පත් ලයනල් විජේසුන්දර මවුගල්ල වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) 1956 පෙබරවාරි 20වෙනි දින පූර්වහඟ 10ට මාතලේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1956 පෙබරවාරි 13 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවහාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

ඇල්. බබලිච්. මවුගල්ල, ඉඩම් ලබාගැනීමේ නිලධාරීතුන.

1956 දෙසැම්බර් 17 වෙනි දින කවිචේරිය, මාතලේ.

උපලෙඛනය

මූලික ජලානගේ නො. ඒ 2,194. යම්-කවුඩුපැලැල්ල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : පිහිල්ලවත්ත; විස්තරය : අවුරුදු 40ක් ඇති කොස්, පොල් සහ කොකෝවා ඇති වත්ත සහ අවුරුදු 40ක් ඇති පොල්වත්ත; අයිතිකම් කියත්තා : මාතලේ පේ. ඊ. ලුණසේන මහත්මයා; ප්‍රමාණය : අ. 2, රු. 1, ප 37.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම : පිහිල්ලවත්ත; විස්තරය : අවුරුදු 40ක් ඇති කොස්, පොල් සහ කොකෝවා ඇති වත්ත; අයිතිකම් කියත්තා : කවුඩු පැලැල්ලේ පදිංචි ආර්. ඇම්. ඇන්. දිසානායක; ප්‍රමාණය : අ. 1, රු. 2, ප 30.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම : පිහිල්ලවත්ත; විස්තරය : අවුරුදු 40ක් ඇති කොස්, පොල්, කොකෝවා සහ බඳින ලද ශ්‍රීදක් සහිත වත්ත; අයිතිකම් කියත්තා : මාතලේ පදිංචි පේ. ඊ. ලුණසේන මහත්මයා; ප්‍රමාණය : අ. 0, රු. 2, ප 10.

කැබැල්ල : 4.

ඉඩමේ නම : පිහිල්ලවත්ත; විස්තරය : අවුරුදු 40ක් ඇති කොස්, පොල් සහ කොකෝවා ඇති වත්ත; අයිතිකම් කියත්තා : කවුඩු පැලැල්ලේ පදිංචි ආර්. ඇම්. ඇන්. දිසානායක. ප්‍රමාණය : අ. 0, රු. 1, ප 8

එකතුව : අ. 5, රු. 0, ප 5.

2. ඉඩම් කැබලි පහෙන් 3ක් පොදුවේද 2ක් අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ සවිඵලි කැබලිවත් අතර පමණක් ද ප්‍රසිද්ධ වෙන්දේසියේ විකුණනවා ඇත.

3. කලින් තක්සේරු කර ඇති ලන්සුවෙන් (මුදලෙන්) වෙන්දේසිය පවත් ගන්නවා ඇත. එක එක කැබැල්ලක් ලන්සුව රුපියල් 10ක් වේ. ඊට අවුට කරන කිසිම ඉල්ලීමක් බාරහු නොලැබේ

4. ඕනෑම ඉල්ලීමක් බාරගැනීමට පෙර ඉල්ලුම්කරුගේ සවිඵලි තාවයන් බද්දේ කොන්දේසි නිසි ලෙස ඉටු කළ හැකිද යන්නත් ගැන ආණ්ඩුවේ දිසාපතිතුමා විසින් සොයා බලනු ලැබේ. එසේ සොයා බැලීමේදී ආණ්ඩුවේ දිසාපතිතුමාගේ සතුටට හේතුවන පරිදි කරුණු නොමැති උට්ටොන් එවැනි ඉල්ලීමක් නොකළාක් මෙන් සලකා වෙන්දේසිය පවත්වාගෙන යනවා ඇත. ආණ්ඩුවේ දිසාපතිතුමාගේ තීරණය අවසාන තීරණය වේ.

5. ඕනෑම ඉල්ලුම්කරුවෙකුට නියමිත වේලාවට තමාම පෙනීයා සිටිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් බලය පවරන ලද නියෝජිතයෙකු හෝ ඉදිරි පත් කළ යුතුයි. නියෝජිතයෙකු ඉදිරිපත් කරන්නේ නම් නියෝජිත බල කඩදැසි පරීක්ෂක බැලීම පිණිස වෙන්දේසිය පවත් ගැනීමට පෙර ඉදිරිපත් කළ යුතුයි

6. තෝරා ගනු ලැබූ ඉල්ලුම්කරු ඉල්ලීම බාරගත් වහාම තමා විසින් ඉල්ලුම් කළ මුදලත් අත්තිකාරම් වශයෙන් අවුරුද්දක වරිපණම් හා බදු මුදලත් ආණ්ඩුවේ දිසාපතිතුමා වෙත ගෙවිය යුතුයි.

7. තෝරාගත් ඉල්ලුම්කරු බද්ද ගෙන 14 දිනක් ඇතුළත දී බදු බද්දුවකට අත්සන් කළ යුතුයි. එසේ කිරීමට හැකි නොවුවහොත් විකිණීම අවලංගු කර ඉල්ලුම්කරු තැන්පත් කළ බදු මුදලත් රුජ සත්තක කිරීමට, ආණ්ඩුවේ දිසාපතිතුමාට සිදුවෙනවා ඇත.

8. බද්දට අදාලවන කොන්දේසි අතර පහත සඳහන් ඒවාද ඇතුළත් වේ—

- (අ) තිස් (30) අවුරුද්දකට වරක් අලුත්වැඩියා කෙරෙන තිස් (30) අවුරුදු කාලසීමා දෙකකුත් සමග මුල් වාරයේ බදු කාල සීමාව අවුරුදු 30ක් වේ;
- (ආ) අවුරුද්දට බද්ද රුපියල් 250ක් වන නමුත් වැරදිවශයෙන් බද්ද අළුත්වැඩියා කිරීමකදී බදු මුදලද සංශෝධනය වේ,
- (ඇ) බදු හිමියා විසින් බද්ද ගත් අවුරුද්දක් තුළදී ආණ්ඩුවේ දිසාපතිතුමාගේ උපදෙස් අනුව එතුමා අනුමත කරන සැලැස්මකට අනුව සවිඵලි වෙළඳසලක ගොඩනැගිල්ලක් ඉදි කළ යුතුයි. මෙසේ ඉදි කරන ගොඩනැගිල්ලට අතිරේක කොටස් ඇදීම හෝ තාවකාලික ගොඩනැගිලි ඉදිකිරීම හෝ යා කිරීම ආණ්ඩුවේ දිසාපතිතුමාගේ අනුමතය සහිතව ලියවිල්ලක් නැතිව නොකළ යුතුයි;
- (ඊ) මේ ඉඩම් වෙළඳ සලකුණු පැවැත්වීම සඳහා මිස අතින් කිසිම කරණයක් සඳහා ආණ්ඩුවේ දිසාපතිතුමාගේ අවසරය ඇති ලියවිල්ලක් නැතිව නොගෙදිය යුතුයි;
- (උ) ඉඩම් කොමසාරිස්තුමාගේ අනුමතය සහිත ලියවිල්ලක් නැතිව බදු හිමියා විසින් මේ බද්ද වෙත කෙතෙකුට බදු දීම, කුලියට දීම, බලය පැවරීම, තැනි කිරීම, උගස් කිරීම හෝ වෙන ක්‍රමයකින් විකිණීම නොකළ යුතුයි;
- (ඌ) බදුකරු විසින් ඉඩම හා එහි සියළුම ගොඩනැගිලි පිළිබඳව අවශ්‍ය සියළු කුලී බදු සහ වෙනත් අයබදු ආදිය පිළිවෙලින් ගෙවිය යුතුයි;
- (එ) බද්ද අවදානයේදී හෝ ඊට පෙර බද්ද අවලංගු වීමකදී ගොඩනැගිල්ල ඉඩමෙන් අස්කර ගැනීමට බදුකරුට අවසර ඇතත් ඉඩමට හානියක් නොවූ මනා තත්වයෙන් ඉඩම් නිසිය යුතුයි;
- (ඵ) බද්ද අවසන් වීමකදී ඉඩමෙහි ඉතුරුවන කිසිම ගොඩනැගිල්ලකට රජයෙන් වන්දියක් කිසිම හේතුවක් නිසා ගෙවනු නොලැබේ.

9. මේ පිළිබඳව වැඩි විස්තර ආණ්ඩුවේ දිසාපතිතුමාගෙන් ඉල්ලා ලබාගත හැකි වේ.

ඇන්. ඩී. ඇම්. සෙනෙවිරත්න, ආණ්ඩුවේ දිසාපතිතුමා.

1955 දෙසැම්බර් 23 වැනි දින කම්මේරිය, අනුරාධපුරය.

විවිධ නිවේදන

අංකය ඇල් අස් 3454.

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

වැලිකරේ ග්‍රාම සංවර්ධන සමිතියේ භාරකාරයන් වන, වැලිකරේ පදිංචි සිංහප්පුලි අවිචලාගේ සිරිමල්සාමි, වෙදරුළුලාගේ කිරිබණ්ඩා, සිංහප්පුලි අවිචලාගේ කිරිමුදියන්ගේ යන මොවුන් සමඟින් සමාජයේ සේවය කිරීම පිණිස කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැලිකරේ පිහිටි 446 වැනි අවසාන ගම් පිලිවෙලට අයිති 24 වැනි බිම්කට්ටියෙන් අත්කරගත පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැව් මහජනයාට මෙයින් දන්වමි

2. මේ සඳහා දීමට ඉඩම් නිලධාරී, එසේම මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත්කොට ඉඩම් කැබැල්ලක් දීමටද ආණ්ඩුවේ අදහස තිබේ. ඒ කොන්දේසිවලින් සමහරක් මෙසේය.—

- (අ) කාලය : අවුරුදු 5;
 - (ආ) බද්ද : අවුරුද්දකට රුපියල් 5;
 - (ඊ) බදුකරයන් විසින් බද්ද අරමිභ වන දිනයේ පටන් අවුරුද්දක් ඇතුළතදී මේ ඉඩමේ සමිති සාමාජිකයන්, කුරුණෑගල ආණ්ඩුවේ ඒජන්ත තැනැත්තෙහි අත්සන පරිද්දෙන් ඉදි කරවිය යුතුය,
 - (උ) බදුකරයන් විසින් මේ ඉඩම අත් කිසි කටයුත්තකට නොව සමිති සාමාජිකයන් ඉදිකරවීමට පාවිච්චි කළ යුතුය
3. මෙහි සඳහන් දිනයේ පටන් සුමාන ගසක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සාහෙත හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළ හොත් මිස තැන් නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි.

බබ්ලිච් බබ්ලිච් පේ. මැන්දිස්, ඉඩම් කොමසාරිස් වෙනුවට.

1956 ජනවාරි 13 වැනි දින කොළඹ.

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුළු පළාතේ වෙන් කිරීම 16යේ අංක ඇ/ජ/ 10—2 බි. දරණ කඩිනාවටම නමැති ගමෙන් වෙළෙඳ සැල් පැවැත්වීම සඳහා රජයේ ඉඩම් කොටස් වෙන්දේසියේ විකිණීම

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුළු පළාතේ කඩිනාවටම නමැති ගමේ පිහිටි ප්‍රමාණයෙන් 25' X 40' ක් මහන ඇති රජයේ බිම් කැබලි 5ක් ඒවා පිහිටි ස්ථානයේදී (මින් ඉදිරියට ආණ්ඩුවේ දිසාපතිතුමා යනු වෙන් සඳහන් කෙරෙන) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා විසින් 1956 පෙබරවාරි 8 වැනි දින පෙරවරු 9ට වෙළඳ සැල් පැවැත්වීම සඳහා ප්‍රසිද්ධ වෙන්දේසියේ විකුණනු ලබන බව මෙයින් දන්වමි සිරිසු ලැබේ.

பகுதி III—காணிகள்

காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணயச் சட்டம்
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தலை
நி 3,073 (மாததனை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரிதனுடென்று 1956. ம ஓடு (ஜனவரி) தை மாதம் 13 ம தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிசுருவிய காணியென வெளிப்படுத்தி முடிசுருவிய காணியாக அதன் விஷயத்திற செயயவேண்டியுள்ள செயது முடிசுக்கப்படுமென்று மேற சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தலை கொடுக்கப்படுகின்றது.

1955 ம ஓடு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 24 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

கே. வி. எஸ். கதிரகாமநாதன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்.

**மேற்காணும் அறிவித்தலைப்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தலை உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அலைகளின் அளவைப்பட்டங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(B) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(C) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாததனை டிஸ்திரிக், வடக்கு மாததனைப் பகுதியைச் சேர்ந்த கந்தபலல் கோறையிலுள்ள திளிபிட்டிகம் கிராமத்திலிருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள்: இக் காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணுமெல்லைக்குள்ளிருக்கின்றன—

வடக்கு ராலேரொட்ட வெவயினதும் ஹேனயாரொட்ட வெவயினதும் கிராமங்களின் எல்லைகள்,

கீழ்க்கு மாணுறிந்த கிராமத்தின் எல்லை;

தெற்கு பம்பற்கலைவெவ கிராமத்தின் எல்லை, நவக எலயின் ஓர பாகம் (பம்பற்கலைவெவ கிராமத்தின் எல்லை) பம்பற்கலைவெவ கிராமத்தின் எல்லை,

மேற்கு பம்பற்கலைவெவ கிராமத்தின் எல்லை, பாஹுரொட்ட வெவயிலிருந்து செல்லும் கண்பாவ ரோட்டு, (பம்பற்கலைவெவ கிராமத்தின் எல்லை) பம்பற்கலை வெவயினதும் பாஹுரொட்ட வெவயினதும் கிராமங்களின் எல்லைகள்.

இலங்கையளவை கிராமப்படம் இல. 328

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ ப.
1	கடுறுகஹமுலயாய	3 3 28
2	கடுறுகஹமுலயாய, அததகாபுயாய, வறடமனயாய, றுக்கஹமுலயாய	60 0 15
3	டேவஹுவ குளம்	84 3 30
4	அததகாபுயாய (அருவியுடன் சேமிப்பு)	0 1 28
5	வனகொனேயாய (அருவியுடன் சேமிப்பு)	1 1 11
6	— அருவி	0 0 19
8	— அடிப்பாதை	0 0 5
9	— வண்டிப்பாதை	0 0 7
10	வறடமனயாய (வண்டிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 9
11	தினனிபிட்டிகமவெவ	7 1 33
12	வனகொனேயாய	2 2 32
13	வனகொனேயாய, கடடுபிலேயாய, கொலகஹமுலயாய	13 0 22

E 10

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப.
14	கடடுபிலேயாய (நவக எலவுடன் சேமிப்பு)	1 3 8
15	நாவக எல (அரைவாசி விசாலம்)	0 0 34
16	கொலகஹமுலவேறென (நவக எலவுடன் சேமிப்பு)	0 2 12
17	கொலகஹமுலவேறென	4 1 37
18	கொலகஹமுலவேறென	0 1 4
19	கொலகஹமுலவேறென (நவக எலவுடன் சேமிப்பு)	0 1 31
மொத்தம்		182 0 5

மாததனை நி. உ. 1-1956.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தலை
நி 3,074 (மாததனை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரிதனுடென்று 1956 ம ஓடு (ஜனவரி) தை மாதம் 13 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிசுருவிய காணியென வெளிப்படுத்தி முடிசுருவிய காணியாக அதன் விஷயத்திற செயயவேண்டியுள்ள செயது முடிசுக்கப்படுமென்று மேற சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தலை கொடுக்கப்படுகின்றது.

1955 ம ஓடு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 24 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

கே. வி. எஸ். கதிரகாமநாதன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்.

**மேற்காணும் அறிவித்தலைப்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தலை உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அலைகளின் அளவைப்பட்டங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(B) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(C) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாததனை டிஸ்திரிக், வடக்கு மாததனைப் பகுதியைச் சேர்ந்த கந்தபலல் கோறையிலுள்ள ஹொம்பாவ கிராமத்திலிருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள்: இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணுமெல்லைக்குள்ளிருக்கின்றன—

வடக்கு ஆந்தாகல் கிராமத்தின் எல்லை, ஒருகஹமுலஎல்லை, ஆந்தாகல்யினதும், நிலகமயினதும் கிராமங்களின் எல்லைகள், கனஇமே எல்லை, நிலகம் கிராமத்தின் எல்லை, கிரிடெட்டி எல்லை, மணுறிந்த கிராமத்தின் எல்லை;

கீழ்க்கு பட்டிவெலயினதும், தெம்பவட்டவனயினதும் கடுவெலயினதும் கிராமங்களின் எல்லைகள்,

தெற்கு கொலபொத்த கிராமத்தின் எல்லை, ஹொம்பாவே எலயின் ஓர பாகம் (கொலபொத்த கிராமத்தின் எல்லை) கொலபொத்த கிராமத்தின் எல்லை,

மேற்கு வட்டமேல் மாகாண எல்லை.

இலங்கையளவைக கிராமப்படம் இல. 395.

காணீத குணடு.	காணியின பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
7	நல்க்வதத	1 1 0
15	— ரேடுடன சேமிப்பு	1 2 36
19½	— ரேடுடன சேமிப்பு	0 2 3
20	ஹொம்பாவேழுகலான	31 0 34
21	ஷே	30 1 24
22	ஹொம்பாவேழுகலான (போகும் வழிககான சேமிப்பு)	0 2 33
23	ஷே	29 3 28
24	ஷே	13 0 25
25	ஷே	7 0 11
26	ஷே	3 0 25
27	ஹொம்பகொடடுவ	7 0 2
28	ஹொம்பாவேழுகலான	17 3 24
29	கோனகையாய	12 2 5
30	ஹொம்பாவேழுகலான	5 1 15
31	ஹொம்பகொடடுவ	6 3 18
32	ஹொம்பாவேழுகலான	3 2 1
33	ஹொம்பகொடடுவ	10 1 8
34	கோனகையாய	10 1 33
35	ஷே	14 0 37
36	ஹொம்பகொடடுவ	6 2 9
37	தலகஹமுலேறேனேழுகலான	56. 2 39
38	தலகஹமுலேறேனேழுகலான (கனிமே எலவுடன் சேமிப்பு) ..	0 1 4
39	புலுகஹமுலையாய (கனிமே எலவுடன் சேமிப்பு)	2 0 23
40	புலுகஹமுலையாய	1 1 34
41	ஷே	2 0 3
42	ஷே (ரேடுடன சேமிப்பு)	0 0 32
43	ஷே (ஷே)	0 0 28
44	ஷே ..	3 3 26
45	புலுகஹமுலையாய	3 1 24
46	ஷே	0 2 31
47	ஷே	0 0 25
48	ஷே (ரேடுடன சேமிப்பு)	0 1 17
49	கட்டுபொத்தேயாய	16 2 8
50	ஷே (அருவியுடன் சேமிப்பு)	10 0 19
51	— அருவி (வறறிய)	0 2 2
52	கட்டுபொத்தேயாய	26 1 34
53	கட்டுபொத்தேழுகலான	0 3 2
54	கட்டுபொத்தேயாய	1 1 16
55	ஷே (பம்பறுவஹன எலவுடன் சேமிப்பு)	0 0 10
56	கட்டுபொத்தேயாய	0 1 13
57	ஷே (பம்பறுவஹன எலவுடனும் கிரி மெட்டி எலவுடனும் சேமிப்பு)	8 3 22
58	கட்டுபொத்தேயாய (பம்பறுவஹன எலவுடன் சேமிப்பு)	7 0 1
59	பம்பறுவஹன எல (அருவி)	2 0 4
60	ஹொம்பாவேழுகலான, தனடுஹகொலலழுகலான (பம்பறுவஹன எலவுடனும் கிரிமெட்டி எலவுடனும், பெலிகொமுலே எலவுடனும் அருவி யுடனும் சேமிப்பு)	24 1 35
61	ஹொம்பாவேழுகலான (ரேடுடனகான சேமிப்பு)	4 2 33
62	ஷே (அருவியுடன் சேமிப்பு)	9 1 38
63	— அருவி (வறறிய)	1 3 23
64	ஹொம்பாவேழுகலான (ரேடுடனகான சேமிப்பு)	1 0 0
65	ஹொம்பாவேழுகலான (பெலிகமுலே எலவுடனும் ஹொம்பாவே எலவுடனும் அருவியுடனும் சேமிப்பு) ..	27 0 31
66	ஹொம்பாவேழுகலான	46 1 39
67	பெலிகமுலே எல (அருவி)	7 2 7
68	உட்சியவெல (பெலிகமுலே எலவுடன் சேமிப்பு)	10 2 30.
69	தடுவகொலல, ஹொம்பாவேழுகலான	17 1 3
70	தடுவகொலல, பட்டிவெலழுகலான	83 1 39
71	உட்சியவெல	11 0 0
72	ஷே (பெலிகமுலே எலவுடன் சேமிப்பு)	5 0 38
73	ஷே (ஷே)	7 0 23
74	உட்சியவெல	53. 1 35
75	— அணைக்கட்டு	1 1 28
76	— ஷே	0 1 33
77	தடுஹகொலலேயாய (குளம்) (பாவியாமல விடப்பட்ட)	0 2 1
78	புலவெலரொத (குளம்) (பாவியாமல விடப்பட்ட)	3 1 26
79	— அருவி (வறறிய)	0 0 35
80	வெஹறகல ஹீனயாய (குளம்) (பாவியாமல விடப்பட்ட)	1 2 29

காணீத குணடு.	காணியின பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
81	வெஹறகலேறேனேயாய (குளம்) (பாவியாமல விடப்பட்ட)	1 2 22
82	வெஹறகலஹீனயாய (பாவியாமல விடப்பட்ட குளத்தின ஓர் பாகம்)	1 0 3
83	வெஹறகலஹீனயாய (அருவியுடன் சேமிப்பு)	0 1 8
84	வெஹறகலஹீனயாய	0 0 20
85	ஷே	3 2 22
86	ஷே	2 1 35
87	வெஹறகலஹீனன	5 3 10
87½	ஷே	0 1 32
88	ஷே	1 3 16
89	வெஹறகலஹீனயாய	0 1 18
90	ஷே ..	0 1 2
91	ஷே	2 0 24
92	வெஹறகலஹீனயாய	0 3 6
93	எலலேகாவெலிலலாவ	1 2 20
96	ஹொம்பாவே எல (அருவி) (அரைவாசி விசாலம்)	0 2 0
97	தடுஹகொலலேயாய (ஹொம்பாவே எலவுடன் சேமிப்பு)	0 1 12
99	தடுஹகொலலேயாய, பலலேகொடடுவ (ஹொம்பாவே எலவுடன் சேமிப்பு) ..	0 3 0
100	பலலேகொடடுவ, ஹொம்பகொடடுவ	19 2 13
102	ஹொம்பகொடடுவ	3 0 23
103	ஷே (ஹொம்பாவே எலவுடன் சேமிப்பு)	0 3 16
104	ஹொம்பாவேழுகலான (ரேடுடன சேமிப்பு)	1 1 33
105	— கிராமச்சங்க ரேடுடு	2 2 9
106	வறதமனயாய (ரேடுடன சேமிப்பு)	0 2 13
107	வறதமனயாய (ரேடுடன சேமிப்பு)	0 1 29
108	வறதமனயாய	3 0 31
109	ஷே	1 2 9
110	ஷே	4 1 1
111	ஷே	3 0 39
112	ஷே	1 2 6
113	ஷே	2 0 0
114	ஷே	1 2 20
115	ஷே (கட்டுபொத்தே எலவுடன் சேமிப்பு)	1 0 32
116	கட்டுபொத்தேயாய (கட்டுபொத்தே எலவுடன் சேமிப்பு)	0 0 18
117	வறதமனயாய (ரேடுடன சேமிப்பு)	0 0 18
118	வறதமனயாய	0 0 27
119	ஷே	10 3 15
120	வறதமனயாய (கட்டுபொத்தே எலவுடன் சேமிப்பு)	3 0 12
121	கட்டுபொத்தே எல (அருவி) (வறறிய)	0 2 22
122	வறதமனயாய (கட்டுபொத்தே எலவுடன் சேமிப்பு)	0 0 32
122½	ஷே (ஷே)	0 2 9
123	ஷே	1 1 28
124	ஷே	17 1 29
125	ஷே (கட்டுபொத்தே எலவுடன் சேமிப்பு)	2 3 6
126	ஷே	4 0 32
127	ஷே	2 0 26
128	ஷே	4 1 26
129	புவகஹகலேறேன	0 2 31
130	வட்டக்காஹேனே	3 3 10
131	ஷே	1 2 12
132	நவககல	0 3 16
134	— பாதை	0 0 5
135	— அடிப்பாதை	0 0 3
136	புவகஹகலஹீனன (நவக எலவுடன் சேமிப்பு)	0 3 32
137	— அருவி (வறறிய)	0 0 6
138	நவக எல (அருவி)	0 3 0
139	நவகவதத (தித்தவெலபெலலை எலவுடனும் நவக எலவுடனும் சேமிப்பு)	4 0 13
140	தித்தவெலபெலலை எல (அருவி)	0 3 21
140½	சாந்தகணினறு	0 0 1
141	நவகவதத	1 0 10
142	ஷே (ஒருபுகஹமுல எலவுடனும் தித்த வெலபெலலை எலவுடனும் சேமிப்பு)	4 2 2
143	தொலொம்பெலலைசேயாய (அருவியுடன் சேமிப்பு)	0 3 4
144	பெனகிரிமனேறேனேழுகலான (ஒருபுகஹமுலஎல வுடன் சேமிப்பு)	0 1 21
145	ஷே	18 0 3
145½	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 1 1
146	தொலொம்பெலலைசேயாய	0 2 19

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம். ஏ. மு. ப	காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
147	நவகவத்த	2 3 18	219	ஷே (அருவிக்கான சேமிப்பு)	1 1 16
148	ஷே	2 2 33	220	ஷே	0 0 26
149	ஷே	1 0 12	221	ஷே	1 0 26
150	ஷே	0 3 31	222	ஷே	1 0 13
151	ஷே	0 2 36	223	ஷே	1 1 12
152	ஷே	0 3 34	224	இடம்புலகாவகொடெல்லேமுகலான	0 1 16
153	ஷே	0 3 9	225	ஷே	3 2 27
154	ஷே (தித்தவெலபெல்லை எலவுடன் சேமிப்பு)	0 2 8	226	நவகவத்த	2 0 30
155	ஷே	0 0 15	227	ஷே	1 3 19
156	ஷே (தித்தவெலபெல்லை எலவுடன் சேமிப்பு)	0 2 15	228	ஷே	1 0 16
157	ஷே (ஷே)	0 2 7	229	ஷே	0 2 29
158	ஷே (ஷே)	0 3 1	230	ஷே	0 0 24
159	ஷே (ஷே)	0 2 5	231	ஷே (அருவிக்கான சேமிப்பு)	1 1 21
160	ஷே (ஷே)	0 3 17	232	ஷே (ஷே)	0 3 27
161	ஷே (ஷே)	1 0 5	234	ஷே (ஷே)	0 0 26
162	ஷே (ஷே)	0 3 15	235	நவகவத்த	1 0 4
163	ஷே .. (ஷே)	0 1 15	236	ஷே (பாதைக்கான சேமிப்பு)	0 0 16
164	ஷே ..	0 2 37	237	ஷே (அருவிக்கான சேமிப்பு)	0 0 33
165	ஷே	1 1 39	238	ஷே (தேருடகான சேமிப்பு)	0 0 19
166	ஷே (நவக எலவுடன் சேமிப்பு)	0 0 30	239	ஷே (பாதைக்கான சேமிப்பு)	0 0 31
167	— அடிப்பாதை	0 0 5	240	ஷே	4 0 13
168	நவகவத்த (நவக எலவுடன் சேமிப்பு)	0 0 10	241	ஷே (அருவிக்கான சேமிப்பு)	0 1 2
169	நவகவத்த (நவக எலவுக்கான சேமிப்பு)	1 0 36	242	— அருவி (வறறிய)	0 1 17
170	ஷே	0 1 14	243	பெளரிமனனீனனேமுகலான (அருவிக்கான சேமிப்பு)	1 3 14
171	நவகவத்த	0 2 27	244	பெளரிமனனீனனேமுகலான, கொறக்ககொல்ல, புலுக்கஹமுலடேமட	172 1 25
172	ஷே	0 3 5	245	குலுக்கஹமுலடேமட (அருவியுடன் சேமிப்பு)	12 2 36
173	ஷே (நவக எலவுக்கான சேமிப்பு)	0 1 12	246	இடம்புலகாவகொடெல்லேமுகலான (அருவியுடன் சேமிப்பு)	..
174	ஷே	0 3 15	247	ஷே	1 2 32
175	ஷே (நவக எலவுக்கான சேமிப்பு)	1 1 7	248	ஷே	1 1 27
176	ஷே	1 3 26	249	ஷே	1 1 5
177	ஷே ..	1 1 17	250	நவகவத்த (அருவிக்கான சேமிப்பு)	0 2 24
178	— அடிப்பாதை	0 0 3	251	ஷே (ஷே)	0 3 30
179	— கற்பாறை	2 2 10	252	ஷே (பாதைக்கான சேமிப்பு)	0 1 12
180	வட்டக்காழேனே (தேருடகான சேமிப்பு)	0 0 21	253	பம்பருவஹன எல (அருவி)	0 0 24
181	— கற்பாறையும் சேனையும்	1 1 18	254	நியந்தகலயாய (அருவிக்கான சேமிப்பு)	3 3 11
182	வறத்தமனயாய ..	1 3 20	255	ஷே	7 1 29
183	ஷே	0 3 23	256	ஷே	25 1 21
184	ஷே (அடிப்பாதையுடன் சேமிப்பு)	1 0 0	257	— கிராமச்சங்க தேருடக	94 3 27
185	— அடிப்பாதை	0 0 33	258	ஹொமபாவேமுகலான (அருவியுடன் சேமிப்பு)	0 3 25
186	வறத்தமனயாய (கட்டுபொத்தே எலவுடன் சேமிப்பு) ..	0 1 9	259	கோனகலயாய (அருவிக்கான சேமிப்பு)	3 2 32
187	வறத்தமனயாய (கட்டுபொத்தே எலவுக்கான சேமிப்பு)	0 2 28	260	ஷே	1 2 38
188	வறத்தமனயாய ..	2 1 27	261	ஷே (தேருடகான சேமிப்பு)	0 2 0
189	வறத்தமனயாய (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 1 27	262	ஷே (தேருடகான சேமிப்பு)	0 0 15
190	ஷே	3 1 10	263	ஷே	0 1 36
191	ஷே ..	0 0 9	264	ஷே	.. 1 2 20
192	ஷே (பம்பருவஹன எலவுடன் சேமிப்பு)	3 2 12	265	ஷே	.. 5 0 37
193	— அடிப்பாதை	0 0 2	266	ஷே	.. 0 3 25
194	ஹொமபாவேமுகலான (தேருடகான சேமிப்பு)	1 2 25	267	ஷே	.. 9 0 16
195	ஹொமபாவேமுகலான (பம்பருவஹன எலவுடன் சேமிப்பு)	4 1 13	268	ஷே (தேருடகான சேமிப்பு)	.. 1 2 13
196	— அருவி (வறறிய)	0 2 11	269	ஷே (தேருடகான சேமிப்பு)	.. 0 0 17
197	கோனகலயாய (அருவியுடன் சேமிப்பு)	2 1 18	270	ஷே (ஷே)	.. 0 0 18
198	கோனகலயாய	1 0 31	271	ஷே	.. 1 3 4
199	கோனகலயாய (தேருடகான சேமிப்பு)	0 0 34	272	ஷே	.. 1 2 10
200	ஷே (ஷே)	0 1 8	273	ஷே (ஷே)	.. 0 0 22
201	கோனகலயாய	3 1 7	274	கோனகலயாய	.. 0 0 16
202	ஷே (பம்பருவஹன எலவுடன் சேமிப்பு)	4 1 36	275	ஷே (தேருடகான சேமிப்பு)	.. 1 1 30
203	வறத்தமனயாய (பம்பருவஹன எலவுடன் சேமிப்பு) ..	2 2 37	276	ஷே (அருவிக்கான சேமிப்பு)	.. 1 0 23
204	ஷே ..	4 0 8	277	ஷே	.. 12 2 30
205	ஷே ..	6 3 8	278	ஹொமபாவே எல (அருவி) (அரைவாசி விசாலம்)	.. 18 2 10
206	ஷே (பம்பருவஹன எலவுடன் சேமிப்பு)	2 2 19	279	நியந்தகலயாய (அருவியுடன் சேமிப்பு)	.. 1 2 2
207	ஷே (ஷே)	1 3 3	280	ஹொமபாவே எல (அருவி)	.. 10 3 29
208	ஷே (தேருடகான சேமிப்பு)	0 0 30			.. 0 0 12
209	ஷே ..	2 3 28			
210	ஷே (தேருடகான சேமிப்பு)	0 1 32			
211	— கிராமச்சங்க தேருடக	0 3 33			
212	— கற்பாறையும் சேனையும் ..	2 3 14			
213	— கற்பாறை ..	0 3 13			
214	— அடிப்பாதை	0 0 6			
215	நவகவத்த	1 1 31			
216	ஷே (பம்பருவஹன எலவுடன் சேமிப்பு)	1 0 13			
217	ஷே	1 1 29			
218	ஷே ..	0 1 28			

மொத்தம் 1,357 0 11

மாததனை நி உ. 2—1956

காணியுரிமை நிர்ணயச் சட்டம்
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,075 (மாததனை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கெனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சொந்தக்களையும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம ஆடு (ஜனவரி) கை மாத்தம் 13 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற்

கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்க குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற்கு செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1955 ம ஹி (அகடோபா) ஐப்பசி மாதம் 24 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

கே. வி. எஸ். கதிரகாமநாதன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசிட உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேல்திகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பட்டங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாததனை டிஸ்திரிக், வடக்கு மாததனைப் பகுதியைச் சேர்ந்த கந்தபல்ல கோறளையிலுள்ள வல்குமபுற் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லையகருளிருக்கின்றன —

வடக்கு றன்வெடியாவ கிராமத்தின் எல்லை ;
கிழக்கு பெலிகமுலே எலியின் ஓர் பாகம் (பெலிகமுல கிராமத்தின் எல்லை) ;

தெற்கு பெலிகமுலே எலியின் ஓர் பாகம் (பெலிகமுல கிராமத்தின் எல்லை) பெலிகமுலையினதும் மதஹாபொல்கந்தயினதும் கிராமங்களின் எல்லைகள் ;

மேற்கு மதஹாபொல்கந்த கிராமத்தின் எல்லை, வட மேல் மாகாணத்திலுள்ள இறுதி டொப்போ படம் இல 10 ன எல்லைகளும் றன்வெடியாவ கிராமத்தின் எல்லையும்

இலங்கையளவைக் கிராமப்படம் இல. 338

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
3	கரனம்பொத்தபிலலேவ	0 0 15
4	ஹே	0 3 28
5	— கிராமச்சங்க ரேட்டே	0 2 39
6	திவுலவத்த	0 0 5
6½	ஹே	0 0 6
7	திவுலவத்த, அம்பகஹகொட்டேயிலலேவ	2 2 15
9	வெல்கந்த (அணைக்கட்டு)	0 2 4
9½	— வாயக்கால்	0 0 13
10	தனுப்பொத்த (அருவியுடன் சேமிப்பு)	0 2 31
12	பெலிகமுலே எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	1 2 28
13	கரனம்பொத்த கொடவல் (நீர்க்குழி)	0 0 39
14	— வாயக்கால்	0 0 15
15	— பாதை	0 0 16
16	— அடிப்பாதை	0 0 2
மொத்தம்		7 3 16

மாததனை நி. உ. 3—1956.

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,076 (மாததனை)

இத்தொடரணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேர்ந்ததைக்கேனும் தமக்கு உரித்துகளைமென்று 1956 ம ஹி (ஜனவரி) தை மாதம் 13 ம தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற்

கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்க குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற்கு செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1955 ம ஹி (அகடோபா) ஐப்பசி மாதம் 24 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

கே. வி. எஸ். கதிரகாமநாதன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசிட உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேல்திகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பட்டங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாததனை டிஸ்திரிக், வடக்கு மாததனைப் பகுதியைச் சேர்ந்த கந்தபல்ல கோறளையிலுள்ள றத்தகருவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குளிருக்கின்றன —

வடக்கு வேறலந்த கிராமத்தின் எல்லை ;
கிழக்கு உடுகொட பலலேசிய பத்தனுவின் எல்லை (தெம்பாவ—இறுதிக் கிராமப்படம் இல. 90) ;

தெற்கு உடுகொட பலலேசிய பத்தனுவின் எல்லை (வேகொடபொல—இறுதிக் கிராமப்படம் இல 89) கனசபாவ ரேட்டே (பாவியாமல் விப்பபட்ட), டி. ஆர் சி கிறு ரேட்டே, கனசபாவ ரேட்டே (பாவியாமல் விப்பபட்ட), டி. ஆர் சி கிறு ரேட்டே, கனசபாவ ரேட்டே (பாவியாமல் விப்பபட்ட), டி. ஆர் சி கிறு ரேட்டே, கனசபாவ ரேட்டே (பாவியாமல் விப்பபட்ட) (உடுகொட பலலேசிய பத்தனுவின் எல்லை (வேகொடபொல—இறுதிக் கிராமப்படம் இல. 89), உடுகொட பலலேசிய பத்தனுவின் எல்லை (வேகொடபொல—இறுதிக் கிராமப்படம் இல. 89) ;

மேற்கு : பெலிகமுல கிராமத்தின் எல்லை, பின்குமபுரே எல், (பெலிகமுல கிராமத்தின் எல்லை).

இலங்கையளவைக் கிராமப்படம் இல. 340

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம் ஏ. ரு ப.
4	பின்குமபுரே எல் (அருவி)	0 0 5
6	பறகஹலபொத்தே எல் (அருவி)	1 2 11
7	— சாந்துகிணறு	0 0 2
8	— ஹே	0 0 2
9	— அடிப்பாதை	0 0 8
12	கட்டுவெட்டிலந்த (பறகஹலபொத்தே எல் வுடன் சேமிப்பு)	0 3 29
13	வலவவேவத்த (ஹே)	0 2 1
14	ஹே (ஹே)	0 0 17
15	ஹே (ஹே)	1 2 6
16	வலவவேவத்த	2 2 1
17	ஹே	1 0 25
18	ஹே	0 1 13
19	கட்டுவெட்டிலந்த	1 0 7
19½	ஹே (அருவியுடன் சேமிப்பு)	0 1 31
21	பித்தவில்லப்பிலலேவ, கப்புஹைவத்த, கஹுக்ஹு மலவத்த, பஹலவத்த (அருவியுடன் சேமிப்பு)	1 1 3
26	பித்தவில்லப்பிலலேவ	0 0 35
27	— எல்	0 0 33
28	பித்தவில்லப்பிலலேவ (அடிப்பாதையு சேமிப்பு)	0 0 19
29	— அடிப்பாதை	0 0 3
33	— கிராமச்சங்க பாதை	1 0 8
42	— பாதை	0 0 8

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரு. ப
43	— அடிப்பாதை	0 0 4
45	கப்புறேனேவத்த	0 1 3
46	கப்புறேன	2 0 10
47	கப்புறேன	0 2 4
48	கப்புறேனேவத்த	0 3 31
50	ஹத்தகெருவேவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 1 32
51	ஹத்தகெருவேஹேன (அருவியுடன் சேமிப்பு)	0 1 24
52	வலவவேவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 1 31
53	மஹ எல், கொலகஹ எல் (அருவி) (வறறிய)	0 1 32
54	வலவவேவத்த (அருவியுடன் சேமிப்பு)	2 0 30
56	வலவவேவத்த	0 2 1
57	ஹே (அருவியுடன் சேமிப்பு)	0 0 15
58	ஹே	4 3 10
59	ஹே (அருவியுடன் சேமிப்பு)	0 1 39
60	பனசலேவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 1 16
61	பனசலேவத்த	0 0 19
62	பனசலேவத்த	1 3 19
63	பாலுவத்த, ஹத்தகெருவேஹேன	1 3 30
64	பாலுவத்த	1 2 2
65	— அடிப்பாதை	0 0 10
67	— அடிப்பாதை	0 0 2
68	பஹலவத்த	1 2 11
69	பாலுவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 0 35
71	வட்டக்காபுரனேவத்த	0 1 33
71½	ஹே (அருவியுடன் சேமிப்பு)	0 1 19
72	வட்டக்காபுரனேவத்த	1 0 31
73	பொலகைவத்த	1 1 5
75	வட்டக்காபுரனேவத்த	1 1 28
77	தியவரகாவ, இஹலவத்த	1 3 28
78	தியவரகாவ	1 2 12
79	வட்டக்காபுரனேவத்த	2 2 16
80	வட்டக்காபுரனேவத்த	0 3 31
81	வட்டக்காபுரனேவத்த, தியவரகாவ	1 1 32
82	ஹே	1 0 1
83	ஹே	0 2 20
84	வட்டக்காபுரனேவத்த	0 2 10
85	ஹே (அருவியுடன் சேமிப்பு)	2 0 24
86	மல+எல் (அருவி) (வறறிய)	0 1 24
87	வட்டக்காபுரனேவத்த (அருவியுடன் சேமிப்பு)	1 2 20
88	வட்டக்காபுரனேவத்த	1 3 29
89	தியவரகாவ	1 1 8
90	ஹே	1 0 12
91	ஹே	1 2 34
92	ஹே	5 2 31
93	ஹே	10 1 6
94	ஹே	2 0 39
95	ஹே (அருவியுடன் சேமிப்பு)	1 3 35
96	வட்டக்காபுரனேவத்த (அருவியுடன் சேமிப்பு)	1 2 5
97	ஹே	1 1 34
98	தியவரகாவ	31 0 0
99	ஹே	1 2 4
மொத்தம்		115 2 20

மாத் தி. உ. 4—1956

காணியரிமை நிர்ணயக் சட்டம்

காணியரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 3,077 (மாத் தி)

இதனோடணத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கெனும் அதன் எய்பங்குக்கெனும் அதில் எச்சோநதைக்கெனும் தமக்கு உரிததுண்டென்று 1956 ம் ஆடு (ஜனவரி) தை மாதம் 13 ம தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையடி அக்காணியை முடிக்க குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செயது முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினையடி இதனால் அறிவித்தல் கொடுக்கப் படுகின்றது.

1955 ம் ஆடு (அக்டோபர்) ஐயசி மாதம் 24 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோரிற் கொடுக்கப் பட்டது.

கே. வி. எஸ். கதிர்காமநாதன்,
காணியரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்.

**மேற்காணும் அறிவித்தலினையடி வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் உறைகளை இது கையகக் மேல் மூலியல் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாக்கவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெய்சிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிட மும் அவைகளின் அளவைப்படணக (சாடேயா லெஜனரல்) நில அளவைக் காரியகாத் தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் ளெவற்றிலேனுமுள்ள வழியறித்து அக்காணிகளுக் குள்ள உரிததாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்குறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாத் தி டில்திறிக், வடக்கு மாத் தி பகுதியைச் சேர்ந்த கந்தபல்ல கோறையிலுள்ள பம்பாய கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகளை இக் காணித்துண்டுகளெல் லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன—

வடக்கு ஹத்தமுனே கிராமத்தின் எல்லை, கஹல எலயின் ஓர் பாகம் (ஹத்தமுனேயினதும் கலேவெலயினதும் கிராமங்களின் எல்லை கள்),

கீழ்க்கு கஹல எலயின் ஓர் பாகம் (கலேவெலயினதும் தம்ப கொலயினதும் கிராமங்களின் எல்லைகள், உடுகொட பஸலேசியத்த வினுள்ள (இறுதிக் கிராமப்படம் இல் 98) வஹகோட்டயின் எல்லை) உடுகொட பஸலேசிய பத்தனிலுள்ள (இறுதிக் கிராமப்படம் இல் 93) மெத்பத்தயின் எல்லை,

தெற்கு உடுகொட பஸலேசியத்தனிலுள்ள (இறுதிக் கிராமப்படம் இல் 93) மெத்பத்தயின் எல்லை, பிஹலே எல், உடுகொட பஸலேசிய பத்தனிலுள்ள (இறுதிக் கிராமப்படம் இல் 93) மெத்பத்தயின் எல்லை, பெலிகமுல கிராமத்தின் எல்லை;

மேற்கு பெலிகமுலயினதும் கலேவெலயினதும் கிராமங்களின் எல்லை கள், ஹத்தமுனேயிறகு செல்லும் பிரசித்தவேலைக் கந்தோர் ரேட்டின் ஓர் பாகம் (கலேவெல் கிராமத்தின் எல்லை) கலேவெல் கிராமத்தின் எல்லை, பம்பா எலயினதும் கஹ எலயினதும் பாகங்கள் (கலேவெல் கிராமத்தின் எல்லை).

இலங்கையளவைக் கிராமப்படம் இல். 342.

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரு. ப.
1	கஹ எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 2 29
7	— பிரசித்த வேலைக்கந்தோர் ரேட்டி	0 3 31
8	பம்பா எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 2 13
9	— பிரசித்த வேலைக்கந்தோர் ரேட்டி	5 3 22
10	— வாய்க்கால்	0 0 3
13	கஹல எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	4 3 37
15	காமமே எல் (அருவி)	0 0 31
16	ஹே (ஹே)	0 0 21
27	— பிரசித்த வேலைக்கந்தோர் ரேட்டி (அரைவாசி விசாலம்)	0 2 4
29	அமட்கஹமுல் எல் (அருவி)	0 1 6
30	ஹே (ஹே)	0 3 9

மொத்தம் 15 0 6

மாத் தி. உ. 5—1956

காணியரிமை நிர்ணயக் சட்டம்

காணியரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 3,078 (மாத் தி)

இதனோடணத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள எதற்கெனும் அதன் எய்பங்குக்கெனும் அதில் எச்சோநதைக்கெனும் தமக்கு உரிததுண்டென்று 1956 ம் ஆடு (ஜனவரி) தை மாதம் 13 ம தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையடி அக்காணியை முடிக்க குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செயது முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினையடி இதனால் அறிவித்தல் கொடுக்கப் படுகின்றது

1955 ம ஆடு (அகடோபர்) ஐப்பசி மாதம் 24 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோரிற் கொடுக்கப் பட்டது.

கே. வி. எஸ். கதிர்காமநாதன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா.

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெடுபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிட மும் அவைகளின் அளவைப்பட்டகன (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் வெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக் குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாத்தளை டிஸ்திரிக், வடக்கு மாத்தளைப் பகுதி யைச் சேர்ந்த கந்தப்பல்ல கோறளையிலுள்ள தெம்பவட்டவன் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன.

வடக்கு படடிவெல் கிராமத்தின் எல்லை, கொங்காவெல் எலயின் ஓர பாகம் (படடிவெல் கிராமத்தின் எல்லை),

கிழக்கு கலுக்கல் ஓயவின ஓர பாகம் (தமுனுமுல்லையினதும் கலே வெலயினதும் கிராமங்களின் எல்லைகள்),

தெற்கு . கலேவெல் கிராமத்தின் எல்லை,

மேற்கு : ஹொம்பாவ கிராமத்தின் எல்லை

இலங்கையளவைக் கிராமப்படம் இல 347

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ ரூ ப.
1	நிக்கலந்தேறன் (கொங்காவெல் எல்வுடனும் கலுக்கல் ஓயவுடனும் சேமிப்பு)	3 3 31
2	நிக்கலந்த	0 2 31
3	திவலைக்கொட்டுவ (கலுக்கல் ஓயவுடன சேமிப்பு)	0 1 12
6	கலுக்கல் ஓய (அருவி) அரைவாசி விசாலம்	0 2 35
7	அம்பகஹமுல்வத்த (கலுக்கல் ஓயவுடன சேமிப்பு)	1 1 22
8	ஷே	0 0 20
9	அம்பகஹமுல்வேறன்	0 0 27
10	அம்பகஹயாய	0 1 34
11	அம்பகஹமுல்வத்த	0 0 33
12	அம்பகஹமுல்வத்த (கலுக்கல் ஓயவுடன சேமிப்பு)	0 1 30
17	கடவலேயாய (அருவியுடன சேமிப்பு)	0 0 14
18	கடவலேயாயவத்த (கலுக்கல் ஓயவுடன சேமிப்பு)	0 1 10
19	— பிரசித்த வேலைக்கந்தோர் சிறு ரேடு	1 1 6
20	பின்கொட்டுவ (கலுக்கல் ஓயவுடன சேமிப்பு)	0 0 29
21	பின்கொட்டுவ	0 0 35
22	ஷே	1 0 17
23	ஷே (கலுக்கல் ஓயவுடன சேமிப்பு)	0 2 6
23½	— சாந்துக்கின்று	0 0 1
24	கடவலேயாயவத்த (கலுக்கல் ஓயவுடன சேமிப்பு)	0 2 34
25	கலுக்கல் ஓய (அருவி) அரைவாசி விசாலம்	0 2 7
32½	வருபிட்டியேயாய (எல்வுடன சேமிப்பு)	0 0 11
33	குமபுகஹமுல்குமபுற (எல்வுடன சேமிப்பு)	0 0 14
34	— எல்	0 0 12
36	நிக்கலந்தேறன்	0 0 28
37	நிக்கலந்தேறன் (கங்காவெல் எல்வுடன சேமிப்பு)	1 0 8
39	கொங்காவெல் எல் (அருவி) அரைவாசி விசாலம்	0 2 8
40	கெதற்காவவத்த (கங்காவெல் எல்வுடன சேமிப்பு)	0 3 13
41	குமபுகஹமுல்யாய (கொங்காவெல் எல்வுடன சேமிப்பு)	0 3 4
42	ஷே	0 0 28
43	கெதற்காவவத்த	0 1 33
44	குமபுகஹமுல்யாய	1 0 13
45	ஷே (கொங்காவெல் எல்வுடன சேமிப்பு)	0 0 38
47	வெலன்கொல்லேயாய (ஷே)	1 0 0
48	நிக்கலந்தயாய (ஷே)	0 0 6

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ ரூ ப
49	வெலன்கொல்லேயாய	0 1 19
50	ஷே	4 0 0
51	ஷே (கங்காவெல் எல்வுடன சேமிப்பு)	1 2 26
52	நிக்கலந்தயாய (கொங்காவெல் எல்வுடன சேமிப்பு)	1 1 36
53	நிக்கலந்தயாய	0 1 15
54	— கிராமச்சங்க ரேடும சேமிப்பும்	0 3 5
57	— நீராபசன வாயக்கால்	0 0 25
59	கலுக்கல் ஓய (அருவி) அரைவாசி விசாலம்	0 0 29
61	நிக்கலேயாய	0 2 22
62	நிக்கலந்தயாய (கொங்காவெல் எல்வுடன சேமிப்பு)	2 1 29
63	நிக்கலந்தயாய	0 1 25
64	ஷே	0 3 33
65	நிக்கலந்தயாய (கொங்காவெல் எல்வுடன சேமிப்பு)	1 1 22
66	கொங்காவெல் எல் (அருவி)	1 0 28
67	வெலன்கொலை (கொங்காவெல் எல்வுடன சேமிப்பு)	3 0 20
68	வெலன்கொலையாய	9 0 22
69	வெலன்கொலை அல்லது படடிவெல்ஹீனன்	37 0 37
70	படடிவெல்ஹீனன் அல்லது வெஹெற்கொலை ஹீனன் (படபுதிய எல்வுடன சேமிப்பு)	2 1 26
71	படபுதிய எல் (அருவி)	0 1 21
72	வெஹெற்கொலைஹீனன் அல்லது படடிவெல் ஹீனன் (படபுதிய எல்வுடன சேமிப்பு)	2 1 4
73	வெஹெற்கொலைஹீனன் அல்லது படடிவெல் ஹீனன்	9 3 10
மொத்தம்		100 1 24

மாதத்தை நி. உ. 6—1956

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,079 (மாதத்தீன்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் சுப்பங்குகேனும் அதில் எச்சோந்தககேனும் தாமக்கு உரித்துண்டுண்டு 1956 ம ஆடு (ஜனவரி) தை மாதம் 13 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையெழுப்பப்பட்டிருக்கும் ஒருவரும் அறிவியாமலிருக்கமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்க குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியான செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப் படுகின்றது

1955 ம ஆடு (அகடோபர்) ஐப்பசி மாதம் 24 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோரிற் கொடுக்கப் பட்டது

கே. வி. எஸ். கதிர்காமநாதன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா.

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெடுபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிட மும் அவைகளின் அளவைப்பட்டகன (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் வெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக் குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாத்தளை டிஸ்திரிக், வடக்கு மாத்தளைப் பகுதியைச் சேர்ந்த கந்தப்பல்ல கோறளையிலுள்ள தமுனுமுல் கிராமத் தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன

வடக்கு . பம்பகட்டுப்பொத்தயினதும் சியம்பலாவெலயினதும் பெலிய கந்தயினதும் கிராமங்களின் எல்லைகள் ;

கிழக்கு யட்டிக்கல்பொத்தயினதும் புவக்கப்பட்டிய இன்னும் கிராமங்களின் எல்லைகள் ,

தெற்கு புலகபிட்டிய இனதும் கலெவெலியினதும் கிராமங்களின் எல்லைகள் ,

மேற்கு கணுக்கல் ஓயவின ஓர் பாகம் (தெம்பவட்டவன கிராமத்தின் எல்லை) கணுக்கல் ஓயவின ஓர் பாகம் (பட்டிவெல கிராமத்தின் எல்லை) பம்பற்கட்டுப்பொத்த கிராமத்தின் எல்லை

இலங்கையளவைக கிராமப்படம் இல 348

காணீத துணடு	காணியின பெயர்	விசாலம் ஏ ரு ப
1	கொடவலே எல் (அருவி) (முழு விவாசம்)	0 0 27
2	பிஹிமபியாவல் (அருவியுடன் சேமிப்பு)	1 3 14
3	பிஹிமபியாவல்	2 2 25
4	ஷே (அருவியுடன் சேமிப்பு)	7 1 9
5	பிஹிமபியாவல்	22 3 31
6	ஷே	3 3 10
7	ஷே	0 1 25
8	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 1 14
9	பிஹிமபியாவல்	0 2 17
10	வெலிகடதேறன்	0 2 2
11	ஷே	0 3 3
12	ஷே	0 2 37
13	ஷே	6 3 21
14	ஷே	22 0 38
15	கெறனடிக்கலதேறன்	62 3 37
16	கெறனடிக்கலதேறன், சியம்பலாவெலேதேறன், உல பொத்தேயாய, வெவஉடறாத்தேறன், கஹபட்டல் கெதறதேறன்	125 1 19
17	சியம்பலாகல் (கற்பாறை)	1 2 15
17½	தும்படுவாகேவெவ (குளம்) (பாவியாமல் விடப் பட்ட)	0 3 23
17¾	ஷே (ஷே) (ஷே)	0 1 39
18	அம்பலகல் (கற்பாறை)	0 3 35
19	கெறனடிக்கலதேறன்	0 2 33
20	— அடிப்பாறை	0 0 12
21	கெறனடிக்கலதேறன்	6 0 6
22	ஷே	1 1 5
22½	ஷே (தேருட்டன் சேமிப்பு)	0 0 15
23	கெறனடிக்கலதேறன்	1 0 16
24	ஷே	0 2 23
24½	ஷே (தேருட்டன் சேமிப்பு)	0 1 2
25	கெறனடிக்கலதேறன்	0 2 19
26	— கற்பாறை (கோவில் விகிர்கம உள்ள அறையக் கொண்டது)	0 0 1
27	— கற்பாறை (கோவில் விகிர்கம உள்ள அறையைக் கொண்டது)	0 0 1
28	— அடிப்பாறை	0 0 4
29	— வண்டிப்பாறை	0 1 10
30	குடாவெலிகடதேறன்	2 0 6
31	மாவத்ததேறன்	1 2 15
32	— பிரசித்த வேலைக்கந்தோர் தேருட்டு	1 0 25
33	நிக்கத்துவல்	0 2 31
34	ஷே	0 1 14
35	ஷே	2 0 9
36	ஷே	1 0 29
37	போல்பெந்திழுகலான்	14 1 39
38	ஷே (அருவியுடன் சேமிப்பு)	3 2 20
39	நிக்கத்துவல் (அருவியுடன் சேமிப்பு)	0 1 35
41	ஹீன் எல் (அரைவாசி விசாலம்)	1 0 31
42	கணுக்கல் (அருவி)	4 3 21
46	நிக்கத்துவல்	1 0 30
47	ஷே (தேருட்டன் சேமிப்பு)	0 1 17
48	மாவத்ததேறன், மாவத்ததயாயேதேறன்	1 0 35
49	மாவத்ததேறன், மாவத்ததயாயேதேறன்	0 1 35
50	மாவத்ததேறன்	0 2 10
51	மாவத்ததேறன்	0 1 7
52	ஷே	0 0 23
53	வெலிகடதேறன்	8 0 39
54	வெலிகடதேறன்	1 0 15
55	கெறனடிக்கலதேறன் (கற்பாறையும் காடும்)	4 3 26
56	கெறனடிக்கலதேறன் (அடிப்பாறையுடன் சேமிப்பு)	0 0 13
57	ஷே	0 0 33
58	— சாந்துகிணறு	0 0 1
59	வறதமனேதேறன்	1 2 11
60	ஷே	1 1 28
61	வறதமனேதேறன்	0 3 23
62	ஷே	0 2 1
63	ஷே	0 2 12
64	கெறனடிக்கலதேறன் (தேருட்டன் சேமிப்பு)	0 2 17
67	வறதமனேதேறன்	0 2 19
68	வறதமனேதேறன்	0 1 4

காணீத துணடு	காணியின பெயர்	விசாலம் ஏ ரு ப
69	வறதமனேதேறன்	1 0 9
70	ஷே	0 3 24
71	ஷே	0 3 31
72	ஷே	0 1 39
73	ஷே	0 3 29
74	கெறனடிக்கலதேறன் (அடிப்பாறையுடன் சேமிப்பு)	0 0 28
75	— அடிப்பாறை	0 0 3
76	வறதமனேதேறன்	0 2 34
77	கெறனடிக்கலதேறன்	0 2 13
78	ஷே	0 1 36
79	ஷே	0 3 13
80	ஷே	0 2 2
81	ஷே	0 2 17
82	ஷே	0 1 21
83	ஷே	0 3 14
84	ஷே	1 0 27
85	கெறனடிக்கலதேறன்	0 3 19
86	ஷே	1 1 19
87	ஷே	0 3 36
88	ஷே	0 1 28
89	ஷே	0 0 20
90	ஷே	1 0 36
91	கெறனடிக்கலதேறன்	0 2 13
92	— கற்பாறை	0 1 17
93	துணுமடல்கலதேறன்	0 2 21
94	பட்டறையாதேறன், துணுமடல்கலதேறன்	9 0 17
95	— கிராமச்சங்க தேருட்டு	1 3 13
96	பணுவோகாப்புதேறன்	0 3 2
97	ஷே	0 2 35
98	பணுவோகாப்புதேறன், கலகாவதேறன், தனதேறன், தெமடக்கஹமுல்கெட்டே	80 3 5
99	ஹமமகஹமுல்கெட்டே	2 0 15
100	— கற்பாறை	0 0 37
101	— கற்பாறை	0 0 15
102	மஹாய, அஹுகஹமுல்கெட்டேதேறன்	2 2 28
103	தமுணுமுல்கெட்டே (குளமும் அணைக்கடும்)	40 1 6
104	— அடிப்பாறை	0 0 17
105	தெஹிகஹமுல்தேறன் (அணைக்கடக்கான சேமிப்பு)	0 3 22
108	— வண்டிப்பாறை	0 0 25
111	தெஹிகஹமுல்தேறன் (தேருட்டன் சேமிப்பு)	0 0 16
111½	ஷே (ஷே)	0 0 6
113	— வாயக்கால்	0 0 15
114	வறதமனேதேறன் (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 33
116	தெஹிகஹமுல்தேறன்	0 1 9
117	ஷே	0 2 26
118	ஷே (தேருட்டன் சேமிப்பு)	0 0 16
118½	ஷே (ஷே)	0 0 6
119	— தேருட்டு	0 1 12
120	தெஹிகஹமுல்தேறன் (தேருட்டன் சேமிப்பு)	0 0 9
122	தெஹிகஹமுல்தேறன்	2 3 8
124	ஷே	0 0 19
125	— அடிப்பாறை	0 0 6
126	தெஹிகஹமுல்தேறன்	0 1 27
128	தெஹிகஹமுல்தேறன் (ஓர் தேருட்டக்கான சேமிப்பு)	0 1 8
130	கெறனடிக்கலதேறன் (கற்பாறையும் காடும்)	2 1 19
131	ஹிகஹமுல்தேறன்	9 2 11
132	ஷே	1 0 35
133	ஷே	1 3 19
134	ஷே (ஹோரவ எலவுடன் சேமிப்பு)	0 1 21
135	— ஹோரவ எல்	0 1 12
137	கல்கெட்டிகொடதேறன் (ஹோரவ எலவுடன் சேமிப்பு)	0 0 26
138	— ஹோரவ எல்	0 1 4
139	அஹுகஹமுல்கெட்டே (ஹோரவ எலவுடன் சேமிப்பு)	0 0 17
140	கல்காவதேறன், அங்கெலிமெதிலேதேறன், கல்கெட்டிகொடதேறன்	45 1 18
141	— கற்பாறை	1 2 23
142	அங்கெலிமெதிலேதேறன்	3 0 38
143	— வண்டிப்பாறை	1 1 35
144	கல்காவதேறன் (அருவியுடன் சேமிப்பு)	1 3 26
145	தனதேறன், மிகஹமுல்தேறன் (அருவியுடன் சேமிப்பு)	2 0 14
146	மிகஹமுல்தேறன்	1 0 12
147	ஷே	3 1 23
148	— வண்டிப்பாறை	0 1 27
149	மிகஹமுல்தேறன்	4 2 19

காணித் துணை	காணியின பெயர்.	விசாலம், ஏ. ரூ. ப.
150	மீகஹமுலேறன	2 2 8
151	ஷெ ..	1 2 12
152	ஷெ (வாயக்காலுடன் சேமிப்பு)	0 2 9
153	— வாயக்கால	0 1 2
154	— ஷெ ..	0 0 2
155	— ஷெ (முழு விலாசம்)	0 0 4
156	கலபிடவெவே எல் (அருவி)	0 3 12
158	மீகஹமுலேறன எல் (அருவி)	0 3 34
159	மஹவீறேன (அருவியுடன் சேமிப்பு)	2 3 16
160	ஷெ ...	1 3 28
166	கலுக்கல ஓய (அருவி) (அரைவாசி விசாலம்)	0 2 6
167	ஷெ (ஷெ) (ஷெ)	0 0 13
மொத்தம்		589 3 6

மாததனை நி. உ. 7—1956.

காணியுரிமை நிர்ணயக் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,080 (மாததனை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம ஹூ (ஜனவரி) தை மாதம் 13 ம-தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இத்தனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிசு குரிய காணியென வெளிப்படுத்தி முடிசுகுரிய காணியாக அதன் விஷயத்திற செயயவேண்டியன செயது முடிசுகப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1955 ம ஹூ (அக்டோபர்) ஐப்பசி மாதம் 24 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதி கந்தேரரிற் கொடுக்கப்பட்டது.

கே. வி. எஸ். கதிராமநாதன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் உறைக்கள்ள இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுத்தவும்

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்பாடகன் (சர்வெயர் ஜெனரல்) நில அளவைக்காரியகாரத்தாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாரமென்பதை அறிந்துகொள்க.

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாததனை டிஸ்திரிக், வடக்கு மாததனைப் பகுதியைச் சேர்ந்த கந்தபல்லக் கோறையிலுள்ள பட்டிவெல் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு மானாழிந்தயினதும் பம்பற்கடடுபொத்தயினதும் கிராமங்களின் எல்லைகள்

கீழ்க்கு ஹீன எலயினதும் கலுக்கல ஓயவினதும் பாகங்கள, (தழுணு மூலை கிராமத்தின் எல்லை) கொங்கவெல் எல் (தெம்பவட்டவன் கிராமத்தின் எல்லை),

தெற்கு தெம்பவட்டவன் கிராமத்தின் எல்லை,

மேற்கு ஹோமாவயினதும் மானாழிந்தயினதும் கிராமங்களின் எல்லைகள்.

இலங்கையளவைக் கிராமப்படம் இல. 349

காணித் துணை	காணியின பெயர்.	விசாலம் ஏ ரூ ப
1	பட்டிவெல்மூகலான (அருவியுடன் சேமிப்பு)	0 1 35
2	— அடிப்பாதை	0 0 12
3	பட்டிவெல்மூகலானாய	3 3 13

காணித் துணை	காணியின பெயர்.	விசாலம், ஏ ரூ ப.
4	பட்டிவெல்மூகலான (கிரந்தகல் திரிகோண அளவைக் குறிப்புலதானதைக்க கொண்டது)	134 2 14
5	எதினீவெடிச்சேறேறன	3 0 12
6	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	1 2 23
7	ஷெ	2 3 34
8	எதினீவெடிச்சேறேறன	5 3 24
9	ஷெ	2 1 0
10	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	1 2 17
11	ஷெ (ஷெ)	1 1 18
12	எதினீவெடிச்சேறேறன	1 3 13
13	கலதெனறேறன	3 3 35
14	கலதெனறேறன (அருவியுடன் சேமிப்பு)	2 0 19
15	ஹீன எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	1 0 26
16	கலதெனறேறன (அருவியுடன் சேமிப்பு)	1 1 16
17	கலதெனறேறன	3 2 7
18	கலதெனறேறன	0 3 20
19	கலதெனறேறன (அருவியுடன் சேமிப்பு)	0 2 0
20	ஷெ (ஷெ)	0 1 33
21	கலதெனறேறன	0 3 30
22	தலகொலயாய	16 2 13
23	தலகொலயாயறேறன	1 1 33
24	தலகொலயாயறேறன (அருவியுடன் சேமிப்பு)	0 3 31
25	தலகொலயாய—றேறன	0 3 24
26	தலகொலயாய—றேறன	1 0 3
27	வகலேதனீகொடடுவ	0 3 4
28	தலகொலயாய (வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 0
30	— அருவி (வற்றிய)	0 1 21
31	அத்தனகஹமுலயாய (அருவியுடன் சேமிப்பு)	4 1 6
32	பஹல் பீலலேவ	0 3 11
33	பஹல்பீலலேவ (அருவியுடன் சேமிப்பு)	0 0 10
34	சியம்பலாகஹமுடிபேறே பீலலேவ	1 0 26
35	சியம்பலாகஹமுடிபேறே பீலலேவ (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 6
36	சியம்பலாகஹமுடிபேறே பீலலேவ	0 3 8
37	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	0 3 17
38	கலுக்கல ஓய (அருவி) (அரைவாசி விசாலம்)	0 3 11
39	கொடருமுடிபேறே பீலலேவ (அருவியுடன் சேமிப்பு)	0 1 10
40	கொடருமுடிபேறே பீலலேவ	0 1 8
41	— ஓவிட்ட	0 1 31
43	— அடிப்பாதை	0 0 4
44	கலவெட்டிய—குமுடிபேறே பீலலேவ (அருவியுடன் சேமிப்பு)	0 2 30
45	கலவெட்டிய—குமுடிபேறே பீலலேவ	0 3 28
46	பஹலகெதற—வத்த	0 3 17
47	பஹலகெதற வத்த (அருவியுடன் சேமிப்பு)	0 1 37
49	கொங்காவெல் எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 2 5
50	பட்டிவெல்-பீலலேவ (அருவியுடன் சேமிப்பு)	4 1 16
51	புலுக்கஹலந்தேறேறன (அருவியுடன் சேமிப்பு)	0 1 1
52	புலுக்கஹலந்தேறேறன	1 1 29
53	புலுக்கஹலந்தேறேறன	8 1 32
54	திவலகணபிட்டியே—றேறன	0 3 12
55	புலுக்கஹலந்தே—றேறன	2 1 9
56	கண்வசமேபிலலாவ அல்லது புலுக்கஹலந்தேறன	12 3 37
57	ஹோறவ் எல் (வாயக்கால)	0 1 9
57 1/2	கண்வசமேபிலலாவ (வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 27
58	— கிராமச்சங்க ரேட்டூ	2 1 35
59	பட்டிவெல் வெவ (குளமும் அணைக்கடமும்)	22 2 5
60	பட்டிவெல்மூகலான	92 2 24
61	பட்டிவெல் மூகலான (அருவியுடன் சேமிப்பு)	9 0 37
62	ஸ்புதிய எல் (அருவி)	1 2 37
63	பட்டிவெல்மூகலான (அருவியுடன் சேமிப்பு)	9 0 2
64	பட்டிவெல்மூகலான அல்லது வெலனகொல	94 0 16
மொத்தம்		473 1 2

மாததனை நிர். உ. 8—1956.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,081 (மாததனை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம ஹூ (ஜனவரி) தை மாதம் 13 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இத்தனடியிற

கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கமுடிந்தது; காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன விஷயத்திற் செய்யவேண்டியன செயது முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1955 ம ஓடு (அகடோபா) ஐப்பசி மாதம் 24 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

கே. வி. எஸ். கதிர்காமநாதன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட்டமட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாதநை டிஸ்திரிக், வடக்கு மாதநைப் பகுதியைச் சேர்ந்த கந்தப்பல்ல கோற்றையிலுள்ள சியம்பலாவெவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன :—

- வடக்கு பெலியுக்கந்த கிராமத்தின் எல்லை;
- கிழக்கு தமுனுமுலை கிராமத்தின் எல்லை;
- தெற்கு தமுனுமுலை கிராமத்தின் எல்லை;
- மேற்கு பம்பறக்குப்பொத்த கிராமத்தின் எல்லை.

இலங்கையளவைக் கிராமப்படம் இல 350

காணித் துண்டு.	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப.
1	வெவகாவ தனிகொடடுவ	2 1 9
2	பம்பறக்குப்பொத்த வெவ (குளம்)	2 3 9
3	வெவ இஹலேறேன	0 0 16
3½	பாலுகொல்லேயாய (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 6
4	லொலுகஹ்மல்குமடிற் (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 10
5	ஷே	0 1 33
6	— நீராபாசன வாயக்கால	0 0 21
6½	பாலுகொல்லேயாய (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 9
7	சியம்பலாவெவ (குளமும் அணைக்கடமும்)	9 2 30
8	— அடிப்பாதை	0 0 11
11	— பாழநிலம் (அடிப்பாதைக்கான சேமிப்பு)	0 0 8
12	வெவகாவ தனிகொடடுவ	0 0 36
13	— சேனை (ரோட்டுடன் சேமிப்பு)	1 0 0
14	வெவஇஹலத்தனிகொடடுவ	0 2 11
15	— பிரசித்த வேலைக்கந்தோ ரோட்டு	1 0 10
16	பாறஉட தனிகொடடுவ	0 1 6
17	ஷே ..	0 0 38
18	ஷே ..	0 0 26
19	ஷே ..	0 0 24
20	ஷே ..	0 0 27
21	ஷே ..	0 1 34
22	கிரிவெலேறேனவத்த	0 2 16
23	— தற்காலிக கலையின் ஓர் பாகத்தைக் கொண்ட காணி ..	0 0 1
24	பாறஉடதனிகொடடுவ	0 1 23
25	பாறஉடதனிகொடடுவ	1 3 6
26	— சேனை (பிரசித்த வேலைக் கந்தோ ரோட்டுடன் சேமிப்பு) ..	1 1 2
28	வெவகாவ தனிகொடடுவ	1 0 5
29	பாறஉடதனிகொடடுவ	0 2 38
30	பாறஉடதனிகொடடுவ	0 2 10
31	வெலிசந்தேறேன தனிகொடடுவ	0 2 10

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம் ஏ ரு ப.
32	பாறஉடதனிகொடடுவ	0 2 18
33	ஷே ..	0 1 30
34	ஷே ..	0 3 34
35	ஷே ..	0 2 17
36	ஷே ..	2 2 11
37	வெலிகடேறேன	0 1 16
38	ஷே ..	0 0 36
39	ஷே ..	0 3 16
40	வெவகாவதனிகொடடுவ	0 2 25
41	ஷே ..	0 1 7
42	ஷே ..	0 1 22
43	வெலிகடேறேன	44 1 29
44	கெறண்டுகல்லீன	19 0 34
மொத்தம் ..		98 2 20

மாத்தநை நி. உ. 9—1956.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 3,082. (மாத்தநை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கெனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம ஓடு (ஜனவரி) ஐத மாதம் 13 ம தேதியிலிருந்து முன்னு மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கமுடிந்தது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன விஷயத்திற் செய்யவேண்டியன செயது முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1955 ம ஓடு (அகடோபா) ஐப்பசி மாதம் 24 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

கே. வி. எஸ். கதிர்காமநாதன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட்டமட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாதநை டிஸ்திரிக், வடக்கு மாதநைப் பகுதியைச் சேர்ந்த கந்தப்பல்ல கோற்றையிலுள்ள நட்டகஹவத்த கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன :—

- வடக்கு . புவக்பிட்டிய இனதம் வலலவெவயினதம். கிராமங்களின் எல்லைகள், புவக்பிட்டியவிலிருந்து வேறகல்வத்தவரை செல்லும் கிராமச் சங்க ரோட்டின் ஓர் பாகம் (வலலவெவ கிராமத்தின் எல்லை) வலல் வெவ கிராமத்தின் எல்லை, உலப்பொத்தே எல (வலலவெவ கிராமத்தின் எல்லை) வலலவெவ கிராமத்தின் எல்லை;

கிழக்கு : கப்புறேனயினதம் வேறகல்வத்தயினதம் கிராமங்களின் எல்லைகள்;

தெற்கு : புவக்பிட்டியவிலிருந்து வேறகல்வத்தவரை செல்லும் கிராமச் சங்க ரோட்டின் ஓர் பாகம் (வேறகல்வத்த கிராமத்தின் எல்லை) வேறகல்வத்த கிராமத்தின் எல்லை, வெலபாவல் எலயின் ஓர் பாகம் (வேறகல்வத்த கிராமத்தின் எல்லை) வேறகல்வத்தயினதம் தம்பகொல்லயினதம் கிராமங்களின் எல்லைகள்;

மேற்கு : தம்பகொலையினதும் கலெவெலையினதும் கிராமங்களின் எல்லைகள், அகற்றே எலியின் ஓர் பாகம் (கலெவெல கிராமத்தின் எல்லை) புலகபிடடிய கிராமத்தின் எல்லை, வான எலயின் ஓர் பாகம் (புலகபிடடிய கிராமத்தின் எல்லை).

இலங்கையனைவை கிராமப்படம் இல. 386

காணித் துணை.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. மு. ப.
1	வான எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 14
2	இன்கினிகஹமுலயாய (குளத்தின் அணைக்கட்டுக் காண சேமிப்பு)	0 0 15
3	— பாதை	0 0 9
6	வான எல் (அருவி)	0 0 26
7	— பாதை	0 0 3 9
14	— பாதை	0 0 5
15	— கிராமச்சங்க பாதை	1 3 23
17	— பாதை	0 1 23
18	வெவகாவகல் (கற்பாறை)	2 2 10
19	கலகாவவத்த	0 2 21
20	கலகாவகுமபுற	0 3 19
21	அகரன் எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 1 22
22	— பாதை	0 0 6
23	ஹொறவ எல் (வாயக்கால்)	0 0 26
25	ஷெ (ஷெ)	0 1 20
29	— பாதை	0 0 25
33	— கிராமச்சங்க ரேட்டு (அரைவாசி விசாலம்)	0 0 12
34	பாலுவத்தேயாய (கிராமச்சங்க ரேட்டுடன் சேமிப்பு)	0 0 17
35	ஷெ (ஷெ)	0 0 5
36	பாலுவத்தேயாயேறேன்	0 0 3 8
37	ஷெ	1 0 15
38	பாலுவத்தேகுமபுற	2 3 39
39	பாலுவத்தேயாய	0 2 15
40	பாலுவத்தேகுமபுற	0 2 13
41	பாலுவத்தேயாய	2 3 0
42	ஷெ	0 3 36
43	பாலுவத்தேயாய (உலபொலி எல்வுடன் சேமிப்பு)	1 2 37
43½	பாலுவத்தேயாய (உலபொத்தே எல்வுடன் சேமிப்பு)	0 0 10
43½	கொற்கஹவேவெவ (குளமுட அணைக்கட்டும) (ஓர் பாகம்)	0 0 6
44	பாலுவத்தேயாய, பதனமபொட	28 3 20
45	— கிராமச்சங்க ரேட்டு (அரைவாசி விசாலம்)	0 1 2
46½	பாலுவத்தேயாய (கிராமச்சங்க ரேட்டுடன் சேமிப்பு)	0 0 8
47	வான எல் (வாயக்கால்)	0 1 5
48	பாலுவத்தேயாய (வான எல்வுடன் சேமிப்பு)	0 0 11
49	பாலுவத்தேயாய	1 1 30
50	ஷெ	1 0 19
51	ஷெ (வான எல்வுடன் சேமிப்பு)	0 1 2
52	ஷெ (எல்வுடன் சேமிப்பு)	0 0 26
53	ஷெ	1 1 35
54	— பாதை	0 0 37
55	பாலுவத்தேயாய	0 2 11
56	ஷெ (கிராமச்சங்க ரேட்டுடன் சேமிப்பு)	0 0 13
57	ஷெ (ஷெ)	0 0 23
58	பாலுவத்தேறேன்	1 0 12
59	பாலுவத்தேறேன் (வான எல்வுடன் சேமிப்பு)	0 0 29
60	பாலுவத்தேயாய (வான எல்வுடன் சேமிப்பு)	0 0 28
61	ஷெ	1 1 4
62	ஷெ (கிராமச்சங்க ரேட்டுடன் சேமிப்பு)	0 0 26
63	சொஹொனபூமிய (சவக்காலை) (கிராமச்சங்க ரேட்டுடன் சேமிப்பு)	0 0 18
64	சொஹொனபூமிய (சவக்காலை)	0 3 16
65	சொஹொனபூமிய (சவக்காலை) (வான எல்வுடன் சேமிப்பு)	0 0 28
66	பாலுவத்தேயாய (வான எல்வுடன் சேமிப்பு)	0 2 10
67	ஷெ	0 3 22
68	— கிராமச்சங்க ரேட்டு	0 3 29
70	கலகாவயாய	1 0 39
71	ஷெ (கிராமச்சங்க ரேட்டுடன் சேமிப்பு)	0 0 15
72	— அடிப்பாதையும் சேமிப்பும்	0 1 28
73	கலகாவேறேன் அல்லது கலகாவயாய	0 2 12
74	கலகாவயாய	0 2 12
75	ஷெ (கிராமச்சங்க ரேட்டுடன் சேமிப்பு)	0 0 10
76	பாலுவத்தேயாய (ஷெ)	0 0 13
77	பாலுவத்தேயாய	0 3 1
78	ஷெ (வான எல்வுடன்)	0 1 7
79	கலகாவயாய (எல்வுடன் சேமிப்பு)	0 1 9

காணித் துணை.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. மு. ப.
79½	— வான எல்	0 1 7
80	— ஹொறவ எல்	0 0 18
81	நபடகஹவத்தே வெவ (குளமுட அணைக்கட்டும)	40 2 17
82	வெவ இஹலயாய (அருவியுடன் சேமிப்பு)	0 0 26
83	கலகாவயாய	0 1 15
84	கலகாவயாயேகுமபுற (அருவியுடன் சேமிப்பு)	0 0 26
85	ஷெ	0 0 20
86	ஷெ	0 2 28
87	ஷெ	1 0 10
88	கலகாவயாய	1 0 23
89	ஷெ	0 3 14
90	வேறகலவத்தேறீன (கற்பாறை)	2 3 3
91	கலகாவயாயேகுமபுற (அருவியுடன் சேமிப்பு)	0 1 30
92	கலகாவகுமபுற	0 1 36
93	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	1 0 4
94	வெவே இஹலயாய (அருவியுடன் சேமிப்பு)	0 2 4
95	வெவே இஹலகுமபுற (அருவியுடன் சேமிப்பு)	0 1 18
96	ஷெ	0 2 10
97	ஷெ	0 1 32
98	வெவே இஹலயாயேகுமபுற	0 2 18
99	ஷெ	0 2 1
100	வெவே இஹலகுமபுற	0 1 16
101	வெவே இஹலயாய	0 2 19
102	வெவே இஹலயாயேகுமபுற	0 3 22
104	எட்கொடவெவ (குளமுட அணைக்கட்டும)	0 3 1 2
105	அட்டுபெந்தியாய (கற்பாறை)	5 2 21
106	கலகாவகுமபுற (அருவியுடன் சேமிப்பு)	0 3 4
107	வெலபாவுல எல் (அருவி)	0 0 36
108	ஷெ (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 5

மொத்தம் .. 131 0 29

மாததனை நி. உ 10—1956.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,083 (மாததனை)

இத்தேவைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தகைகளும்தமக்கு உரிததனடென்று 1956 ம் (ஜனவரி) தை மாதம் 13 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிடவருகும்* ஒரவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1955 ம் (சூல்) (அக்டோபர்) ஜப்பசி மாதம் 24 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதி கந்தோறிற கொடுக்கப்பட்டது.

கே. வி. எஸ். கதிர்காமநாதன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

*மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரிததனைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" எனற் சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேல்திகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவோயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் வெற்றிலேனுமுள்ள வழியுரிதது அக்காணிகளுக்குள்ள உரிததாமென்பதை அறிந்துகொள்க

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தீர்வை.

அட்டவணை
மததிய மாகாணம், மாததனை டிஸ்திரிக், வடக்கு மாததனைப் பகுதியைச் சேர்ந்த கந்தபலல கோறணையிலுள்ள வேறகலவதத கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணத்தனடுகள் இக் காணத்தனடுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள் இருக்கின்றன :—
வடக்கு நபடகஹவததயிலிருந்து தமபகொலலவரை செல்லும் கிராமச்சங்க ரேட்டின் ஓர் பாகம் (நபடகஹவதத கிராமத்தின் எல்லை) நபடகஹவததயினதும் பகப்புணையினதும் கிராமங்களின் எல்லைகள் ,
கீழ்க்கு கப்புணையினதும் தமபகொலலயினதும் கிராமங்களின் எல்லைகள் ,
தெற்கு . தமபகொலல கிராமத்தின் எல்லை ;
மேற்கு நபடகஹவதத கிராமத்தின் எல்லை, வெலபாவுல எலயின் ஓர் பாகம் (நபடகஹவதத கிராமத்தின் எல்லை) நபடகஹவதத கிராமத்தின் எல்லை

இலங்கையளவைக கிராமப்படம் இல. 387

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம். ஏ. றா. ப.
1	வேறகலவததேஹினன	6 2 27
2	ஹககெட்டியாய, சீனிகொடெலேவேன	10 1 30
3	— கிராமச்சங்க ரேட்டே	0 0 34
4	ஹககெட்டியாய	1 1 25
5	ஹககெட்டியாய (அருவியுடன் சேமிப்பு)	1 0 19
6	— அருவி (வறறிய)	0 0 25
7	ஹககெட்டிய (அருவியுடன் சேமிப்பு)	1 0 21
8	ஹககெட்டியாயேவதத (அருவியுடன் சேமிப்பு)	0 1 22
9	ஹககெட்டியாயேவதத	0 2 17
10	ஹககெட்டியாயேவதத (கிராமச்சங்க ரேட்டேடன் சேமிப்பு)	0 0 13
11	ஷே (ஷே)	0 0 38
12	ஹககெட்டியாயேவதத	0 1 33
13	ஷே	0 2 27
14	ஷே (கிராமச்சங்க ரேட்டேடன் சேமிப்பு)	0 0 14
15	ஷே (கிராமச்சங்க ரேட்டேடுகளுடன் சேமிப்பு)	0 0 25
16	ஹககெட்டியாயேவதத	0 1 12
17	ஷே	0 2 3
18	ஹககெட்டியாய (ரேட்டேடன் சேமிப்பு)	0 0 3
19	ஹககெட்டியாயேவதத (கிராமச்சங்க ரேட்டேடன் சேமிப்பு)	0 0 5
20	ஹககெட்டியாயேவதத	0 2 16
22	ஹககெட்டியாயேவதத (கிராமச்சங்க ரேட்டேடன் சேமிப்பு)	0 0 8
23	சீனிகொடெலேவேதத (கிராமச்சங்க ரேட்டேடன் சேமிப்பு)	0 0 6
24	சீனிகொடெலேவேதத	0 1 24
25	ஷே	0 2 27
26	சீனிகொடெலேவேதத (கிராமச்சங்க ரேட்டேடன் சேமிப்பு)	0 0 20
27	— கிராமச்சங்க ரேட்டே	1 0 16
28	— கிராமச்சங்க ரேட்டே (அரைவாசி விசாலம்)	0 1 3
29	சீனிகொடெலேயாய	1 0 24
30	சீனிகொடெலேயாய (எலவுடன் சேமிப்பு)	0 2 4
31	— வான எல	0 0 36
32	— அடிப்பாதை	0 0 38
35	வேறகலவததே கல (கற்பாறை)	3 0 4
36	வெலபாவுல எல (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 5
37	எலகாவேறேன (எலவுடன் சேமிப்பு)	0 0 16
37½	— எல	0 0 10
39	பிலேலேவேகுமபுற	0 1 38
40	ஷே	0 1 18
41	வேறகலவததேகல் (கற்பாறை)	6 1 8

காணித் துணடு.	காணியின் பெயர்	விசாலம். ஏ. றா. ப.
42	சீனிகொடெலேயாய (வான எலவுடன் சேமிப்பு)	0 1 37
43	சீனிகொடெலேயாய	5 3 5
44	சீனிகொடெலேவேதத	0 2 19
45	சீனிகொடெலேவேதத (கிராமச்சங்க ரேட்டேடன் சேமிப்பு)	0 0 17
46	ஷே (ஷே)	0 0 14
47	சீனிகொடெலேவேதத	0 3 23
49	சீனிகொடெலேயாய (கிராமச்சங்க ரேட்டேடன் சேமிப்பு)	0 0 2
50	ஹககெட்டியாயேவதத	0 2 8
51	ஹககெட்டியாயேவதத (கிராமச்சங்க ரேட்டேடன் சேமிப்பு)	0 0 15
52	ஷே (ஷே)	0 0 19
53	ஹககெட்டியாயேவதத	0 3 28
54	ஹககெட்டியாயேவதத	2 1 7
55	ஷே (கிராமச்சங்க ரேட்டேடன் சேமிப்பு)	0 0 17
56	ஹககெட்டியாய (கிராமச்சங்க ரேட்டேடன் சேமிப்பு)	0 0 13
57	ஹககெட்டியாய	0 3 35
58	ஷே (கிராமச்சங்க ரேட்டேடன் சேமிப்பு)	0 0 7
59	ஷே	0 2 16
60	நிக்ககலேவேன	0 1 28
61	ஷே	4 0 28
62	நிக்ககலேவேதத	1 3 17
63	ஹககெட்டியாயேபிடடிய	0 1 23
64	— பாதை	0 1 34
64½	— அடிப்பாதை	0 0 6
65	ஹககெட்டியாயேபிடடிய	0 0 37
66	நிக்ககலேபிடடிய (கிணற்றுக்கான சேமிப்பு)	0 0 4
67	நிக்ககலேவேதத	0 2 22
68	நிக்ககலேகுமபுற	0 2 32
69	நிக்ககலேகுமபுற	0 1 20
70	ஷே	0 1 19
71	வேறகலேவததேவெல (குளமுட அணை கடமே)	9 3 16
72	வெலகாவேறேன	0 2 28
73	தெலமபுகஹமுலயாய (குளத்தின் அணை கடமேடன் சேமிப்பு)	0 2 27
74	தெலமபுகஹமுலயாய	0 2 14
75	— அடிப்பாதை	0 0 4
76	நிக்ககலேவேறேனேயாய (அருவியுடன் சேமிப்பு)	0 0 27
77	தெலமபுகஹமுலயாய (அருவியுடன் சேமிப்பு)	0 2 25
78	— அருவி (வறறிய)	0 0 30
81	நிக்ககலேவேறேனேயாய	0 3 36
82	நிக்ககலேவேறேன	0 2 6
83	நிக்ககலேவேதத	0 1 6
84	நிக்ககலேவேதத	0 1 3
85	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 2 2
87	— அருவி (வறறிய)	0 1 15
88	தெலமபுகஹமுலயாய (அருவியுடன் சேமிப்பு)	3 2 6
89	தெலமபுகஹமுலயாய	8 3 0
90	தெலமபுகஹவேறேன (அருவியுடன் சேமிப்பு)	0 0 12
91	தெலமபுகஹவேறேன	0 3 24
92	தெலமபுகஹமுலயாயேவதத	0 3 31
93	ஷே	0 1 32
		மொத்தம் .. 94 1 10

மாததனை நி. உ. 11—1956.

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

MA/AC/872/53

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்வனவு (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்வனவுச் சட்டம் 5 ம் பிரிவினகீழ் பிரதிக்கீழை

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகழிபண்டா புலங்குலம் ஆசிய றான 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்வனவு (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 இலக்க காணி கொள்வனவுச் சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உபபிரிவினகீழ் பின்சொல்லப்படும் காணி ஓர் பரிசீலனை தேவைக்கு வேண்டியதென்றும் அச்சட்டத்தின் பிரகாரம் ஆட்சி ஒப்புக்கொள்ளப்படுமென்றும் இத்தால் பிரதிக்கீழை செய்கின்றேன். —

(1) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட வெள்ள வததை தெற்குத் தொகுதி, வெள்ளவததை 39 வது ஒழுங்கை

“ ஏ ” 17 ம் வரிபண இலக்க காணியின் பகுதியும் ஏறக்குறைய 00 08 பாசல விசாலமுட பினகண்ட எல்லைமுள்ளது :—
வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி கீழ்க்கு : வெள்ள வததை 39 வது ஒழுங்கை “ ஏ ” 15/1, 15 ம் வரிபண இலக்க காணி தெற்கு 39 வது ஒழுங்கை “ ஏ ” 15/1 ம் வரிபண இலக்க காணி மேற்கு : தெருவிறகு விடப்பட்ட காணி

(2) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட வெள்ள வததை தெற்குத் தொகுதி, வெள்ளவததை 39 வது ஒழுங்கை “ ஏ ” 15/1 ம் வரிபண இலக்க காணியின் பகுதியும் ஏறக்குறைய 02 42 பாசல விசாலமுட பினகண்ட எல்லைமுள்ளது :—
வடக்கு 39 வது ஒழுங்கை “ ஏ ” 17 ம் வரிபண இலக்க காணி, கீழ்க்கு 39 வது ஒழுங்கை “ ஏ ” 15 ம் வரிபண இலக்க காணி. தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி மேற்கு தெருவிறகு விடப்பட்ட காணி

(3) கொழுமடி டிஸ்திரிக் கொழுமடி நகர எல்லைக்குட்பட்ட வெள்ள வத்தை தெற்குத் தொகுதி, வெள்ளவத்தை 39 வது ஒழுங்கை "ஏ" 15 ம வரிப்பண் இலக்க காணியின் பகுதியும் ஏறக்குறைய 03 41 பாசல விசாலமும் பினகண்ட எல்லையுமுள்ளது. —

வடக்கு : வெள்ளவத்தை 39 வது ஒழுங்கை "ஏ" 17 ம வரிப்பண் இலக்க காணியும் 39 வது ஒழுங்கை "ஏ" யும் கிழக்கு : தெற்குறிரு விடப்பட்ட காணி தெற்கு. அதே காணியின் எஞ்சிய பகுதியும், 39 வது ஒழுங்கை "ஏ" ம மேற்கு : 39 வது ஒழுங்கை "ஏ" 15/1 ம வரிப்பண் இலக்க காணி

(4) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி நகர எல்லைக்குட்பட்ட வெள்ள வத்தை தெற்குத் தொகுதி வெள்ளவத்தை, டெஹிவலெ கலை பாங் 145 ம வரிப்பண் இலக்க காணியின் பகுதியும் ஏறக்குறைய 11 18 பாசல விசாலமும் பினகண்ட எல்லையுமுள்ளது. —

வடக்கு : வெள்ளவத்தை டெஹிவலெ கலை பாங் 149 ம வரிப்பண் இலக்க காணி. கிழக்கு டெஹிவலெ கலை பாங் தெற்கு : அதே காணியின் எஞ்சிய பகுதி மேற்கு. தெற்குறிரு விடப்பட்ட காணி

(5) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி நகர எல்லைக்குட்பட்ட வெள்ள வத்தை தெற்குத் தொகுதி, வெள்ளவத்தை, டெஹிவலெ கலை பாங் 149 ம வரிப்பண் இலக்க காணியின் பகுதியும் ஏறக்குறைய 00 77 பாசல விசாலமும் பினகண்ட எல்லையுமுள்ளது. —

வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதியும், வெள்ளவத்தை டெஹி வலெ கலை பாங்கும் கிழக்கு வெள்ளவத்தை டெஹிவலெ கலை பாங். தெற்கு டெஹிவலெ கலை பாங் 145 ம வரிப்பண் இலக்க காணி மேற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி.

பி. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

குறி இல. J 54 LG 249.

கொழுமடி,

1955 ம ஞ்சு (டிசம்பர்) மாகாழி 7 ந உ.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின யடியும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தரல் பிரகடனம் செய்கின்றேன்.

பி. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழுமடி,

1955 ம ஞ்சு (டிசம்பர்) 15 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுண்டின இலக்கம் R/Q 95
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 55 S 418.

காணியின் விபரம்

(1) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி காரியாதிகாரி டிவிஷன், நதமலானியிலிருக்கும் நதமலானி எஸ்டேட் எனலும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சுமார் 27 ஏக்கர், 3 றூடல் 30 பாசல விசாலமுள்ள ஒரு பகுதிக் காணி எல்லை பின்வருமாறு —

வடக்கு : வெள்ளவாய்க்காலும் அதே காணியின் மிகுதிப் பாகமும் ; கிழக்கு : எஸ்டேட் ரோட, தெற்கு வெள்ளவாய்க்கால், மேற்கு சுக கிந்தராமாயர் கோவிலுக்கும் மறவாக்களுக்கும் சோந்தகாணி

(2) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி காரியாதிகாரி டிவிஷன் நதம லானியிலிருக்கும் நதமலானி எஸ்டேட் எனலும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சுமார் ஏ 9, றூ 0, ப 30 விசாலமுள்ள ஒரு பகுதிக் காணி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : எஸ்டேட் ரோட, கிழக்கு கிராமச சங்க ரோட ; தெற்கு அதே காணியின் மிகுதிப் பாகம், மேற்கு : வெள்ளவாய்க்கால்

(3) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி காரியாதிகாரி டிவிஷன், நதம லானியிலிருக்கும் நதமலானி எஸ்டேட் எனலும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சுமார் ஏ. 5, றூ 2, ப 0 விசாலமுள்ள ஒரு பகுதிக் காணி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : வெள்ள வாய்க்கால் ; கிழக்கு : வெள்ளவாய்க்கால், தெற்கு அதே காணியின் மிகுதிப் பாகம், மேற்கு : எஸ்டேட் ரோட.

(4) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி காரியாதிகாரி டிவிஷன், நதம லானியிலிருக்கும் நதமலானி எஸ்டேட் எனலும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சுமார் ஏ 3, றூ 1, ப 8 விசாலமுள்ள ஒரு பகுதிக் காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு மேற்கும். அதே காணியின் மிகுதிப் பாகங்கள், கிழக்கு கிராமச சங்க ரோட, தெற்கு : எஸ்டேட் ரோட.

(5) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி காரியாதிகாரி டிவிஷன் நதம லானியிலிருக்கும் நதமலானி எஸ்டேட் எனலும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சுமார் 2 ஏ 2 றூ, 29 ப 6 விசாலமுள்ள ஒரு பகுதிக் காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : எஸ்டேட் ரோட ; கிழக்கு கிராமச சங்க ரோட ; தெற்கு அதே காணியின் மிகுதிப் பாகம், மேற்கு அதே காணியின் மிகுதிப் பாகம்

(6) கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி காரியாதிகாரி டிவிஷன், நதமலானியிலிருக்கும் நதமலானி எஸ்டேட் எனலும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சுமார் 2 ஏக்கர், 1 றூடல் 37 ப 5 பாசல விசாலமுள்ள ஒரு பகுதிக் காணி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு சுகந்தராமாயர் கோவிலுக்குரிய காணியும் வெள்ளவாய்க் காலும், கிழக்கு அதே காணியின் மிகுதிப் பாகம் ; தெற்கு : எஸ்டேட் ரோட, மேற்கு திரு ஆர் வி பெரேருவிற்குச் சொந்தமான காணி

R/Q 104

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின யடியும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுக்கும் (திருத்தம்) சட்டத்தின்படியும் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம உட்பிரிவின் பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தரல் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழுமடி,

1955 ம ஞ்சு (டிசம்பர்) 22 ந திகதி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுண்டின இலக்கம் R/Q 104.
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 55 S 459

காணியின் விபரம்

கொழுமடி டிஸ்திரிக், கொழுமடி காரியாதிகாரி டிவிஷன், நாவெல யில், நாவெல ரோட்டிற்குப் பக்கமாக இருக்கும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சுமார் 3 ஏக்கர் விசாலமுள்ள காணி எல்லைகள் பின் வருமாறு —

வடக்கு : ஸ்ரீமான எட்வின்னுக்குச் சொந்தமான நாவெல ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 88 ஐக்கொண்ட ஆதனமும் ஸ்ரீமான பி. எசு வினோபின் பெரேருவிற்குச் சொந்தமான நாவெல ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 94 ஐக்கொண்ட ஆதனமும் ; கிழக்கு நாவெல ரோட, தெற்கு ஸ்ரீ எசு எம் பெரேருவிற்குச் சொந்தமான கல்பொத்தை ரோட்டின் வரிமதிப்பு இல 1 ஐக்கொண்ட ஆதனமும் மயானத்தின் எல்லையும் ; மேற்கு : ஸ்ரீ எசு எம் பெரேருவிற்குச் சொந்தமான கல்பொத்தை ரோட்டின் வரிமதிப்பு இல 1 ஐ உடைய ஆதனம்

R/Q 103

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின யடியும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தரல் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழுமடி,

1955 ம ஞ்சு (டிசம்பர்) 22 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுண்டின இலக்கம் R/Q 103
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 55 S 464 ;

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு காரியாதிக்காரி டி.வி.ஷன், நாவெலையில் இருக்கும் சமரா 5 ஏக்கர் விசாலமுள்ள டெல்கஹுவதை எஸ்டேட் எனலும் காணியினுடைய எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஸ்ரீமான ஜி.டி. அலலிஸ் அபபுஹாமிக்குச் சொந்தமான நாவெலை ரோட்டின் வரிமதிப்பு இல 119/1 ஜக கொண்ட ஆதனம் கிழக்கு பழைய ரோட்டு, தெற்கு ஸ்ரீமான எஸ்.டி. ஆபிரகாம் அபபுஹாமிக்குச் சொந்தமான நாவெலை பழைய ரோட்டின் வரிமதிப்பு இல 6 ஜக கொண்ட ஆதனமும், ஸ்ரீமதி பி. கரியற் பெரேறுவிற்குச் சொந்தமான நாவெலை பழைய ரோட்டின் வரிமதிப்பு இல 6/1 ஜக கொண்ட ஆதனமும், ஸ்ரீ ஏ. எஸ். றெடறிக் கோவிற்குச் சொந்தமான நாவெலை பழைய ரோட்டின் வரிமதிப்பு இல 6/2 ஜக கொண்ட ஆதனமும், ஸ்ரீ எசு. கே. எம். இல சிஞ்சேவிற்கு உரித்தான நாவெலை ரோட்டின் வரிமதிப்பு இல 127 ஜக கொண்ட ஆதனமும், மேற்கு நாவெலை ரோட்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம ஆண்டு டிசம்பர் 22 ந உ.

டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் L.D 3588

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 B 442

காணியின் விபரம்

(1) மடக்களப்புப் பிரிவு, அக்கரைப்பற்று, அட்டாண்டிச்சேனை 4 ன குறிசிக் கிராமத்திலிருக்கும், சமரா 1 றாட விசாலம்கொண்ட பாதமமா வின வளவு என்று அழைக்கப்படும் ஒரு காணித்துண்டு; எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அட்டாண்டிச்சேனை தெற்கு அரகினா தமிழ் ஆண்ட பாடசாலை கிழக்கு. பிலாவடிவளவு, தெற்கு ஸ்ரீ J M பரோடன உரிமை பேசுக காணி, மேற்கு கலமுனையிலிருந்து அக்கரைப்பற்றிற்குச் செல்லும் பிரகடன வீதி

(2) மடக்களப்புப் பிரிவு, அக்கரைப்பற்று, அட்டாண்டிச்சேனை 4 ன குறிசிக் கிராமத்திலிருக்கும், சமரா 1' றாட விசாலம்கொண்ட பிலாவடி வளவு என்று அழைக்கப்படும் ஒரு காணித்துண்டு எல்லைகளாவன —

வடக்கு ஸ்ரீமதி A மீராசாயு உரிமைபேசுக காணி, கிழக்கு ஸ்ரீமதி ஆதம்பாவா மரியாங்கண்டு உரிமை பேசுக காணி, தெற்கு ஸ்ரீ J M பரோடன உரிமை பேசுக காணி, மேற்கு ஸ்ரீமதி N பாத துமமா உரிமைபேசுககாணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம், அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1955 ம ஆண்டு டிசம்பர் 22 ந உ.

மாகாண ஏசண்டுவின் இலக்கம் LA/BD 25/55.

நில, நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இல : J 55 B 468

காணியின் விபரம்

குருக்கல டிஸ்திரிக், கடுமபொல அடபட்டு, எல்பொடகம் பகுதி, எல்பொடகம் கிராமத்தில் கஹட்கஹாமுலவத்த அலலது கடுவத்த (செட்டிண்ட தோட்டத்துக்குரிய காணி) எனலும் காணியில் ஒரு துண்டு ஏறக் குறைய 2 ஏக்கர் விசாலம் உள்ள எல்லை.

வடமேற்கால் அதே காணியின் மீதி பாகங்கள்; கிழக்கால் : ஸ்ரீமதி மிலரட எல் பொன்னுடோவுக்குரிய காணி, தெற்கால் பள்ளிகூடத் குறிய காணிகளும் 311 ம பிரதமபடத்தில் 47C துண்டும்

QB 182/J 54 L 391

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி, காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பி. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1955 ம ஆண்டு டிசம்பர் 22 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக்

ஏசண்டுவின் இலக்கம்

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

காரியாலயத்தின் இலக்கம்

QB 210/J 55 B 365

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், ஹப்பிறறிகம, கோற்றை, கெப்பிறறியாலன எனலும் கிராமத்திலிருக்கும் அலலது கொடலல் டெல்கஹுவதை எனலும் காணியிலிருந்து சமரா ஒரு ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு. திரு. டி. கெ. சிவநோ அபபுஹாமி உரிமைகேட்கும் காணி; கிழக்கு அலலது கொடலல் டெல்கஹுவதை ஹேனுவின் மிகுதிப் பகுதி, தெற்கு முதற்கம்-கல்பெ கிராமச்சங்க ரோட்டு; மேற்கு எஸ். எ. காண்ட அபபுஹாமி உரிமையாளர் உரிமை கேட்கும் காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம ஆண்டு டிசம்பர் 22 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் LA 3546

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J 55 L 390 (VB)

காணியின் விபரம்

மாததனை டிஸ்திரிக், மாததனை தெற்கில், அகலவத்த கிராமத்தில், உலங்கமுல எஸ்டேட்டில் சமரா 15 ஏக்கர் விசாலம்கொண்ட காணி துண்டு : இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கே : கிராமவாசிகள் உரிமைகோரும் காணிகள், கிழக்கே முடிக் குரிய காணியும் கிராமவாசிகள் உரிமைகோரும் காணிகளும், தெற்கே கிராமவாசிகள் உரிமைகோரும் காணிகள்; மேற்கே : விஸ்டியர் எஸ் டேட்டுக்கு தேளவைக்காக அகற்றிய காணி

எடுத்தகொள்ளவிருக்கும் காவிரியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,916 கிராமம்—கொல்கம் இறல
துண்டு 1

காணியின் பெயர். உகிலிகலலந்த அல்லது ரெஸ்டீட் எஸ்டேட், விபரம் 40 வருஷம் சென்ற 22 தென்னகன 7-10 வருஷம் சென்ற 8 தென்னகன, 10-20 வருஷம் சென்ற 6 கமுக்குகள், 20-25 வருஷம் சென்ற 4 ரப்பா மரங்கள், 12 வருஷம் சென்ற 1 மாவும், 1 டொம்பவும் அருவியின்பகுதியும். உள்ள தென்னகன தோட்டம், உரிமைகேட்பவரின் பெயர்: எஸ் எம் பாணநது, கொல்கம், இறல, கொல்கம் விசாலம் ஏ 0, றா 1, ப 8 7.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ந்த திகதி, காலை 11 மணிக்கு கொல்கம் அரசாங்க கிரேஷ்ட பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ஈடுத் தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ந்த திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஆ. சி நவரத்தினராசா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

கொழும்புக் கச்சேரி,
1956 ம் ஆண்டு ஜனவரி 7 ந்த உ.

QA 120/J 54 HA/423

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின
படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற
(திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்தகொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உப்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்தகொள்ளவிருக்கும் காணிகளின் விபரம் —

ஆரம்பப்பட இல ஏ 3,907 கிராமம்—குணமுலல்

துண்டு 1

காணியின் பெயர்: ஒறுகிறியகொடெல்ல, விபரம் நெல்லு வயல், உரித்தாளியின் பெயர் அலவடேவகே பாபிலிஸ் பொணநது, பள்ளியபிறறிய, றேணுகறா, இராமநாதன் செட்டியார், லெட்சுமணன் செட்டியார், குணமுலல், றேணுகா, விசாலம் ஏ 0, றா 1, ப 26 5

துண்டு 2

காணியின் பெயர். “முத்தநகா” கல்பிறறிமுலல் தோட்டம், அக்கற கெற்ற, விபரம் தென்னகன தோட்டம், உரித்தாளியின் பெயர்: ஆர் எம் என் இராமநாதன் செட்டியார், லெட்சுமணன் செட்டியார், குணமுலல், றேணுகற, விசாலம் ஏ 2, றா 0, ப 36 5

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ந்த தேதி காலை 10 மணிக்கு யிணுவாங்கொடை கிராமாதிக்காரி கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணிகளில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணிகளை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ந்த தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

ஆ. சி நவரத்தினராசா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

கொழும்புக் கச்சேரி,
1956 ம் ஆண்டு ஜனவரி 7 ந்த உ.

Q 4152/J/TW/1918

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின
படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற
(திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்தகொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உப்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தகொள்ளவிருக்கும் காணிகளின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,748 கிராமம்—முனக்கர

துண்டு 3

காணியின் பெயர் வாவி, வரிமதிப்பு இலக்கம் இலலை, விபரம் வாவி, உரித்தாளியின் பெயர் கே டி போலமிலோன், கே எஸ் மேரி லிலலா ஸரெல்லா பாணநது நாணயம், இருவரும் நீர்கொழுமடி, சன நிக்கொலத் தீவுரேட்டு 6/4 ம் இலக்கத்திலிருக்கின்றார்கள, விசாலம் ஏ 0, றா 0, ப 1 8 5

துண்டு 4

காணியின் பெயர் சன நிக்கொலத்தீவு ரேட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 1 கொண்ட வளவுக்கும் வாவிக்கும் வரிமதிப்பு இலக்கம் இலலை, விபரம் தென்னகன தோட்டத்தின் பகுதியும் வாவிக்கும், உரித்தாளியின் பெயர் கே டி போலமிலோன், கே எஸ் மேரி லிலலா ஸரெல்லா பாணநது நாணயம், இருவரும் நீர்கொழுமடி சன நிக்கொலத் தீவுரேட்டு 6/4 ம் இலக்கத்திலிருக்கின்றார்கள விசாலம் ஏ 0, றா 0, ப 2 8 7

துண்டு 5

காணியின் பெயர் வரிமதிப்பு இலக்கம் இலலை, விபரம் வாவி, உரித்தாளியின் பெயர் கே டி போலமிலோன், கே எஸ் மேரி லிலலா ஸரெல்லா பாணநது நாணயம், இருவரும் நீர்கொழுமடி சன நிக்கொலத் தீவு ரேட்டு 6/4 ம் இலக்கத்திலிருக்கின்றார்கள, விசாலம் ஏ 0, றா 0, ப 7 4 0

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ந்த தேதி காலை 11 மணிக்கு நீர்கொழுமடி புதிய வாடிடீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணிகளில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ந்த திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ஆ. சி நவரத்தினராசா,
உதவி டிஸ்திரிக் அரசாட்சி ஏசனாடு

கொழும்புக் கச்சேரி,

1956 ம் ஆண்டு ஜனவரி 7 ந்த உ.

QA 146/J/LLD/405/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின
படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற
(திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தகொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உப்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

ஆரம்பப்பட இலக்கம் பி பி ஏ 3,924 கிராமம்—மெடகம், பள்ளகம்

துண்டு 1

காணியின் பெயர். அலவெடும விபரங்கள் அணைப்பகுதியிலுள்ள நெல் வயல், உரித்தாளியின் பெயர் கரேளினிசாமி, தெகிபகாமி, ஒடிநிகாமி, மாட்டினகாமி, சைலிகாமி, பெலிலகாமி, கெறனேலிலகாமி, விஜோசாமி, சானிலகாமி, பண்டாநாசில யாவரும் மெடகத்தில் உள்ளவர்கள்.

விசாலம் ஏ 0, றா 0, 3 3

துண்டு 2

காணியின் பெயர் இரத்தினக்குமபுற, விபரங்கள் அணைப்பகுதியிலுள்ள நெல்வயல்; உரித்தாளியின் பெயர் திருமதி எ பி அமரசிங்க, மெடகம், டி பி இராசகருண, மிலாறறே

விசாலம் ஏ 0, றா 0, ப 2 9

துண்டு 3

காணியின் பெயர் மெடலகக் குமபுற, விபரங்கள் அணைப்பகுதியிலுள்ள நெல்வயல், உரித்தாளியின் பெயர் எச் சியடோறில், பள்ளகம், விசாலம் ஏ 0, றா 0, ப 4 7

துண்டு 4

காணியின் பெயர் மெடலகநதக்குமபுற, விபரங்கள் அணைப்பகுதியிலுள்ள நெல்வயல், உரித்தாளியின் பெயர் எம். பீறா எச் காமாளில், பள்ளகம் விசாலம் ஏ 0, றா 0, ப 8 8

துணை 5

காணியின் பெயர் மெடககாருமபுர, விபரங்கள் அணைப்பகுதியிலுள்ள நெல்வயல, உரித்தாளியின் பெயர் எச். சியடோறில், பள்ளகம் விசாலம். ஏ. 0, ஸா 0, ப 4 3

துணை 6

காணியின் பெயர் ஒவிறற் குமபுற, விபரங்கள் நெல்வயல, உரித்தாளியின் பெயர் எச் சுவாரிஸ் பள்ளகம் விசாலம். ஏ 0, ஸா 0 ப 0 5

துணை 7.

காணியின் பெயர் ஒவிறற் குமபுற, விபரங்கள் : நெல்வயல, உரித்தாளியின் பெயர். அடிபியா பள்ளகம் கரணேலிகாமி மெடகம் விசாலம். ஏ 0, ஸா 0, ப 17-3

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ந் திகதி, காலை 11 மணிக்கு நிறுத்தப்பட்டு கிராமாதிக்காரி கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தப்படும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுற்றிய அவர்களின் கோரிக்கைகளை விபரங்களையும், நஷ்ட ராடுற்ற தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15, ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஆ சி நவரடனராசா,
இலத்திரிக உதவி அரசாட்சி ஏசனரே

கொழும்புக் கச்சேரி,

1956 ம் ஆண்டு ஜனவரி 7 ந் உ.

இல L H / B 82

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்படம் A 3,925 கிராமம்—மதுராவெல் (கருத்துறை இலத்திரிக) துணை 2

காணியின் பெயர் யலோவிட விபரம் 10 வருட, 1 நதுன மரமும், 1 மாமரமும், 30 வருட 1 பலாவும், 6 ரப்பா தோட்டம் உரித்தாளியின் பெயர். கொடகம் வித்தானகே காலோ நோன, கொடகம் வித்தானகே எபிராம் சிங்க, கொடகம் வித்தானகே அலபிசிங்க, கொடகம் வித்தானகே ஒபிலயலசிங்க, கொடகம் வித்தானகே ஆநோ லிசிங்க, கொடகம் வித்தானகே சைமனசிங்க, கொடகம் வித்தானகே வெங்கநோன, கொடகம் வித்தானகே சரே நோன, எல்லோரும் மதுராவெல், அங்குறுவடொட்ட, கொடகமையை சோந்தவர்கள், வித்தானகே எலில நோன, ஒலபொல, கோனபொல, காடகம், வித்தானகே சரேநோன, கறனனகொட, வறக்காகொட, கிதலகொட வித்தானகே ஜூனஹாமி, மதுராவெல் அங்குறுவடொட்ட, யக்குப்பிடடியகே ஹாமி, மதுராவெல், அங்குறுவடொட்ட. விசாலம் ஏ 0, ஸா. 0, ப 05 0.

துணை 3

காணியின் பெயர் உறடுவலுவிட விபரம் 30 வருட 7 ரப்பா தோட்டம், 10 வருட 1 கப்புகி, 1 ஜம்பு மரமும் நிரந்தர கட்டிடத்தின் பகுதியும் உரித்தாளியின் பெயர் எஸ். அலவின் குலத்துக்க, குலசங்க சமறகோன, சிலசிலின் சமறகோன எல்லோரும் மதுராவெல், அங்குறுவடொட்ட, பெட்டி டி. சாலடி சமறகோன, பெக்கேகம். பாணத்துறை விசாலம் ஏ 0, ஸா 0, ப 5 2

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 21 ந் தேதி காலை 10 மணிக்கு மதுராவெல் அரசாங்க பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தப்படும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுற்றிய அவர்களின் கோரிக்கைகளை விபரங்களையும், நஷ்ட ராடுற்ற தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 20 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஆ எஸ். பாலசூரிய,

இலத்திரிக உதவி அரசாட்சி ஏசனரே

கருத்துறைக் கச்சேரி,

1955 ம் ஆண்டு (டிசம்பர்) மாகழி 31 ந் உ.

இல L H 42.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்படம் இல. A. 3,848 கிராமம்—கெட்டகொட (கருத்துறை இலத்திரிக)

துணை 1.

காணியின் பெயர் : பட்டநதுவத்த. விபரம் : கனிமண் வீடும், 30 வருட 36 ரப்பா மரங்களும் உரித்தாளியின் பெயர். எச். எம்.லிஸ் ஹாமி, டி. எம். ஜின்தாச, டி. எம். சிரிசேன, டி. எம். வினசெண்ட, எல்லோரும் லங்கையை சோந்தவர்கள். விசாலம் ஏ. 0, ஸா 0, ப. 34 6

துணை 2

காணியின் பெயர் பட்டநதுவத்த. விபரம். 30 வருட 18 ரப்பா மரங்கள் உரித்தாளியின் பெயர் எச். எம்.லிஸ்ஹாமி, எச் செத் தோலிஸ் இரணே பேரும் லங்கையை சோந்தவர்களும், எம். டென்னிஸ் பெரேரா, கெட்டகொட. விசாலம் ஏ 0, ஸா 0, ப 13 0

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 24 ந் தேதி காலை 10 மணிக்கு கெட்டகொட அரசாங்க பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தப்படும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுற்றிய அவர்களின் கோரிக்கைகளை விபரங்களையும், நஷ்ட ராடுற்ற தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 15 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ஆ. எஸ். பாலசூரிய,

இலத்திரிக உதவி அரசாட்சி ஏசனரே

கருத்துறைக் கச்சேரி,

1955 ம் ஆண்டு (டிசம்பர்) மாகழி 31 ந் உ.

இல எல் 3353

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 2,274 கிராமம்—தீவில்

துணை 1.

காணியின் பெயர் ஸ்கூலீல்ட், விபரம் றப்பா 30-40 வருடம்; உரித்தாளியின் பெயர் : சிசில் போலிங், மகாதெனன், தோட்டம், எலகடுவ, விசாலம். ஏ 12, ஸா 2, ப 3.

துணை 2

காணியின் பெயர் : பாதை; விபரம்; பாதை, உரித்தாளியின் பெயர். சிசில் போலிங், மகாதெனன் தோட்டம், எலகடுவ. விசாலம் : ஏ 0, ஸா 0, ப 33

துணை 3

காணியின் பெயர் ஸ்கூலீல்ட், விபரம் 50 வருட வயதுள்ள றப்பரும், ஒரு அடிப்பாதையும், கட்டிய சுவரும், ஓட்டுக்கூரையுமுள்ள நிரந்தர கட்டிடங்கள் 3 ம், கட்டியசுவரும் தகரக்கூரையுமுள்ள நிரந்தர கட்டிடங்கள் 2 ம், ஒரு கட்டிய கிணறும், ஒரு போரடிக்கும் களமும் உள்ள காணி; உரித்தாளியின் பெயர் சிசில் போலிங், மகாதெனன் தோட்டம், எலகடுவ, விசாலம். ஏ. 21, ஸா 3, ப 24.

துணை 4

காணியின் பெயர். பாதை; விபரம். பாதை, உரித்தாளியின் பெயர் : சிசில் போலிங் மகாதெனன் தோட்டம், எலகடுவ; விசாலம் : ஏ. 0, ஸா 2, ப 03.

துண்டு 5

காணியின் பெயர் பாதை, விபரம் பாதை, உரிதநாளியின் பெயர் சிசில போலிங், மகாதெனன தோட்டம், எல்கவே, விசாலம் ஏ 0, ரூ 0, ப 20

மொத்தம் ஏ 35 ரூ 1 ப 3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ந்தேதி மாலை 2 30 மணிக் கு மாதத்தைக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபெற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபெற்ற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3 ந்தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எ எல் பெரோரா,
டிஸ்திரிக் அரசாட்சி ஏசனாடு

மாதத்தைக் கச்சேரி,

1956 ம் ஆண்டு டிசம்பர் மீ 30 ந் உ.

இது சம்பந்தமாக கடிதம் வரவரவோ இக்குறிப்பிலக்கத்தை காட்டவும்

LA/C 5/3/1956

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உபபிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் ஜீ/திரானகம் பெளத் மிலர் பாட்சாலை —

1953 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ந்தேதி 10,604 ம் இலக்க அரசாங்க "கெசெற" நில பிரசுரிக்கப்பட்ட 1953 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ந்தேதி 5/3/1956 ம் இலக்கப் பிரகடனத்தில் கெளரவ நில, நில அபிவிருத்தி மந்திரியவர்கள் தீர்மானித்தபடி காலி காலி டிஸ்திரிக் வெல்லப்பொட பத்துவில் திரானகம் என்னும் கிராமத்தில் 1 ஏ 0 ரூ 21 8 ப விசாலமுள்ள வெல்கொட்டிட அல்லது பம்புகுறவட அல்லது சூரியகூறவட அல்லது ருள்கே வட என்னும் எல்லா துண்டுகள், இன்னும் அளத்தபடி விபரமாய் ஆரம்பபட்ட இல 1, 2, 3, 4 ல் காட்டியுள்ளன.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 5 ந்தேதி 9 30 மணிக் கு டிரானகம் அரசாங்க பாட்சாலையில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபெற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபெற்ற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ந்தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன இது சம்பந்தமாக ஒப்பினை களோ, எழுத்துகளோ உன்னிடம் இருக்குமின் விசாரணையன்று என முனவந்து காட்டவேண்டும்.

1954 ம் ஆண்டு மார்ச் மாதம் 5 ந்தேதியன்று "கெசெற" 10,649 ல் பிரசுரித்தபடி 9 ம் இலக்க சட்டத்தின்கீழ் 1954 ம் ஆண்டு எப்பிரிவில் மாதம் 9 ந்தேதியன்று நடைபெற்ற விசாரணை வழங்கப்பட்ட மாட்டாது எனப்பதை இத்தால் அறிவிக்கின்றேன்

எ எல் எல் எல் சிலவா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

காலிக் கச்சேரி,

1956 ம் ஆண்டு ஜனவரி மீ 7 ந் உ.

இது சம்பந்தமாக கடிதம் வரவரவோ இக்குறிப்பிலக்கத்தைக்

குறிக்கவேண்டும் LA/C 36/3 54 463

19950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்

(1) ம் உபபிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமாக நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் ஜீ/கொடகம் பென்கள் பாட்சாலை

1955 ம் ஆண்டு நொவம்பர் மாதம் 18 ந்தேதி 10,860 ம் இலக்க அரசாங்க "கெசெற" நில பிரசுரிக்கப்பட்ட 1955 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ந்தேதி 5 4 463 ம் இலக்கப் பிரகடனத்தில் கெளரவ நில, நில அபிவிருத்தி மந்திரியவர்கள் தீர்மானித்தபடி—

காலி டிஸ்திரிக் வெல்லப்பொடபத்துவில் கொடகம் என்னும் கிராமத்தில் 39 1 பேசுசல விசாலமுள்ள ந்தகூறவடமெடகெபெல்ல ந்தகூறவடமஹகெவல்ல கொடகம் கெபெல்ல என்னும் எல்லா துண்டுகள் இன்னும் விபரமாய் அளந்தபடி ஆரம்பபட்ட இலக்கம் A 1,440 ல் துண்டுகள் 1, 2, 4, 5 ல் காட்டியுள்ளன

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 12 ந்தேதி காலி 9 30 மணிக் கு கொடகம் அரசாங்க பாட்சாலையில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபெற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபெற்ற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 4 ந்தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன இது சம்பந்தமாக ஒப்பினை களோ எழுத்துகளோ உன்னிடம் இருப்பின் விசாரணையன்று என முனவந்து காட்டவேண்டும்

எ எல் எல் சிலவா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

காலிக் கச்சேரி,

1956 ம் ஆண்டு ஜனவரி மீ 7 ந் உ.

இல LB 2219—J 54 LG 21

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உபபிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் மாதத்தைப் பிரிவு அரசாட்சி ஏசனாடு பீ பீ வி ஏ ஜே பீ ஸேனாத்தன ஆகிய நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பலான T V P 169 ன் சபலிமண்ட இல 30

துண்டு 429

காணியின் பெயர் ஹன்கூறமும்புற விபரம் நெல்லயல், ஒரு தற்காலிக மலசகூட்டம் இருக்கிறது உரிமை கேட்பவா புத்தகூல விஜேசேகர, யமனகே இன்னியெ, எஸ் கே ஸாமெல், எம் பி லாமாரிஸ், ஆகம்பொடி சந்தர், எம் பி ஜீரோ, பீ டி மாபுண்ட டி வில்லா, எஸ் கே ஹினசியாபுண்ட, எச் லீ கே ஸியேனாரிஸ், எச் லீ கே அலபிஜோ, எச் லீ கே டி.யோலிஸ், கே அனகி, பீ எல் ஹர் மானிஸ்அபு, ஜி டி . . தென்கோரிஸ்அபு, கே பபுண்டாமி, எம் அனகி, டெனியாய விசாலம் ஏ 0, ரூ 0, ப 23 5

துண்டு 430

காணியின் பெயர் கோவில்முள்ள விபரம் நெல்லயல் உரிமை கேட்பவா பி எல் ஜூலியஸ்அபு, எஸ் கே ஸாமெல், ஜி. கே பானிஸ்அபு, வை ஏ டி வில்லா, கே அனகி, கே ஸாமெல், பி விஜேசேகர, வை ஜனதிரிஸ், டெனியாய

விசாலம் ஏ 0, ரூ 0, ப 11 4

மொத்தம் . ஏ. 0, ரூ 0, ப 34 9

மேற்கூறிய காணிகள் மாதத்தைப் பிரிவு, மொரவக கோறியில் மதுகொபே எனற கிராமத்தில் இருக்கின்றன

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1956 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 16 ந்தேதி காலி 10 மணிக் கு மொரவகம் டி ஆர் ஒ ஹின கந்தோரிஸ் என்முனப்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபெற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபெற்ற தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு (பி வ மாத

மாதம் 7 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக மேலே கூறியவாறு தாமே கையெழுப்பப்பட்டு அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் செலுத்தப்பட்ட காரியகாரரின் ஒப்பமிடும் எனக்கு அறி விக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

பீ பீ வீ ஏ. ஜே பீ லேனார்தன்,
டி.ஸ்திநிக அரசாட்சி ஏசன்டு.

மாத்தறை கச்சேரி,
1956 ம ௨௭5 (ஜனவரி) தைமீ 7 ந உ.

கவனிக்கவேண்டியது:—இது சம்பந்தமாக கடிதம் வரை வோ இதை குறிப்பிலக்கத்தை குறிக்கவேண்டும்.

இலக்கம்: I.A 7321.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்தம் சட்டம் 7 ம் பிரிவின யடியும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமா அறிவித்தல்

ரந்தணிகம் குளத்தை திருத்திக் கட்டுதலாகிய ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணி இருக்கிறார்கள எனபதை 1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்தம் (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

1954 ம ஆண்டு. (மாச) பருகவி மாதம் 12 ந திகதிய 10,652 ம இலக்க அரசாங்க "கெசெற" றிலும், 1952 ம ஆண்டு (நவம்பர்) காத்தினை மாதம் 7 ந திகதிய 10,468 ம இலக்க அரசாங்க 'கெசெற' றிலும் பிரசுரிக்கப்பட்ட 1954 ம ஆண்டு (பெரவரி) மாசி மாதம் 15 ந திகதியும், 1952 ம ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 18 ந திகதிய J/AL/785 ம இலக்க பிரகடனத்தில் கொள்தம் நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்தாள்படி.

குருணை மாவட்டம், வண்ணி அபட்டடு, மாசுல ஓதொட கோறணியி லிருக்கும் கீழ்வரும் காணிகள். —

கிராமம்—கல்வடுகம் படத்தின் இலக்கம். 2,961 ம பிரதமபடத்துக்கு 1 ம இணைப்படம்

துண்டு 80

காணியின் பெயர் கணுகெடியம்காவெலேறன் விபரம்: சேனை விசாலம்: ஏ. 1, று 0, ப 0 உரிமைக்காரர் புஞ்சிநயத்தே டிங்கிரி அபடி நயத்தே, புஞ்சி நயத்தே கவலா நயத்தே, புஞ்சி நயத்தே டிசிரி அபடி நயத்தே, கொடல்கிம்பியாவ, உடுவேரிய, மகோ, புஞ்சி நயத்தே லொகு அபடி நயத்தே, புஞ்சி நயத்தே குடா அபடி நயத்தே, செலல நயத்தே உக்கு நயத்தே, செலலநயத்தே டிசிரி அபடி நயத்தே, செலல நயத்தே மெனுவா நயத்தே, செலல நயத்தே விஜேனதர நயத்தே, காலஞ்சென்ற செலலபடி நயத்தே வேலப்படி நயத்தேயின் மரபுரிமைக்காரர், கல்வடுகம், ஹாலோகெதர, மகோ

துண்டு 81

காணியின் பெயர் கணுகெடியாகும்புற. விபரம்: நெல்லயல் விசாலம்: ஏ. 1, று 0, ப 25 உரிமைக்காரர் குறுவெவ, பல்லலய லிருக்கும் ஜுவான நயத்தே புஞ்சிநயத்தே.

துண்டு: 82.

காணியின் பெயர் கணுகெடியாகும்புற விபரம்: நெல்லயல் விசாலம்: ஏ 1, று 0, ப 24 உரிமைக்காரர் 80 ம துண்டின் உரிமைக்காரர்களை இத்ததுண்டின் உரிமைக்காரர்களாவர்.

துண்டு 83

காணியின் பெயர் கணுகெடியாகும்புற விபரம்: நெல்லயல் விசாலம் ஏ 2, று 0, ப 10 உரிமைக்காரர் பல்லல, குருவெவய லிருக்கும் ஜே புஞ்சிநயத்தே, மகோ, ஹாலோகெதர, கல்வடுகம யிலிருக்கும் பி. கபுறுநாச்சிரி

துண்டு: 84

காணியின் பெயர்: கணுகெடியாகும்புற விபரம் நெல்லயல் விசாலம்: ஏ 0, று 2, ப 04 உரிமைக்காரர். மகோ, ஹாலோ கெதரயிலிருக்கும் ஆர். அபபுறாமி, வெல விதானை, ஆர் ஜேரத் பண்டா, பி சிடடமமா, ி சத்தஹாமி, றி. குனரத்தஹாமி, றி. அபபு ஹாமி.

துண்டு: 85

காணியின் பெயர் கணுகெடியாகும்புற விபரம்: நெல்லயல் விசாலம் ஏ. 0, று 1, ப 06 உரிமைக்காரர் மகோ, ஹாலோ கெதர, கல்வடுகமயிலிருக்கும் பி குடா அபடி நயத்தே

துண்டு 86

காணியின் பெயர்: கணுகெடியாகும்புற விபரம்: நெல்லயல் விசாலம்: ஏ 0, று 2, ப 01 உரிமைக்காரர்: மகோ, உடுவேரிய, கொடல்கிம்பியாவிலிருக்கும் பி. டிசிரி அபடி நயத்தே. பி, கவலா நயத்தே, பி டிசிரி அபடி நயத்தே.

E 12

துண்டு: 87

காணியின் பெயர் மீகஹாகும்புற விபரம் நெல்லயல் விசாலம் ஏ 0, று 0, ப 15 உரிமைக்காரர். மகோ, படல்கமயி லிருக்கும் பி குனேநாச்சிரி

துண்டு. 88.

காணியின் பெயர்: மீகஹாகும்புற விபரம். நெல்லயல், விசாலம்: ஏ 0, று 1, ப. 26 உரிமைக்காரர். மகோ, ஹாலோகெதர கல்வடுகமயிலிருக்கும் பி ரணிநாச்சிரி.

துண்டு 89

காணியின் பெயர் மீகஹாகும்புற விபரம்: நெல்லயல் விசாலம் ஏ 0, று. 1, ப 26 உரிமைக்காரர் மகோ, ஹாலோ கெதர, கல்வடுகமயிலிருக்கும் பி கஹநாச்சிரி.

துண்டு 90

காணியின் பெயர் மீகஹாகும்புற விபரம்: நெல்லயல் விசாலம் ஏ 0, று 1, ப 36 உரிமைக்காரர் மகோ, ஹாலோகெதரயிலிருக்கும் பபனியு, எம் ஆர் அபபுறாமி, பபனியு எம் ரணஹாமிகே ஜேரத் பண்டா, பபனியு எம் புஞ்சிபண்டாகே சிறுமமா, மகோ, உடுவேரிய யிலிருக்கும் பி. டிசிரி அபடி நயத்தே, பி. கவலா நயத்தே, பி டிசிரி அபடி நயத்தே, கிரிலல், வெலஹகமயிலிருக்கும் பி பொடி நாச்சிரி

துண்டு 91

காணியின் பெயர் மீகஹாகும்புற விபரம் நெல்லயல் விசாலம் ஏ 0, று 1, ப 23 உரிமைக்காரர் ஹாலோகெதரயிலிருக்கும் பபனியு எம் ஆர் அபபுறாமி, பபனியு எம் ஆர் ஜேரத் பண்டா, பபனியு எம் பி சிடடமமா

துண்டு 92

காணியின் பெயர் மீகஹாகும்புற விபரம் நெல்லயல் விசாலம்; ஏ 0, று 3, ப 08. உரிமைக்காரர்: மகோ, ஹாலோகெதர, கல்வடு கமயிலிருக்கும் பி லொகு அபடி நயத்தே, எஸ் மெனுவா நயத்தே, பி குடா அபடி நயத்தே, மகோ, உடுவேரிய, கொடல்கிம்பியாவிலிருக்கும் பி டிசிரி அபடி நயத்தே, பி கவலா நயத்தே, பி டிசிரி அபடி நயத்தே

துண்டு 93

காணியின் பெயர் மீகஹாகும்புற விபரம் குடடிக்கும் தரவை விசாலம் ஏ 0, று 0, ப 09 உரிமைக்காரர் மகோ, ஹாலோகெதர, கல்வடுகமயிலிருக்கும் பி லொகு அபடி நயத்தே

துண்டு 93½

காணியின் பெயர் மீகஹாகும்புற விபரம் குடடிக்கும் தரவை விசாலம் ஏ 0, று 0, ப 09 உரிமைக்காரர் மகோ, ஹாலோகெதர, கல்வடுகமயிலிருக்கும் பி லொகு அபடி நயத்தே

துண்டு 94

காணியின் பெயர் தலகொல்லேறன் விபரம்: நெல்லயல் விசாலம் ஏ 1, று 0, ப 32 உரிமைக்காரர் ஹாலோகெதர, கல்வடு கமயிலிருக்கும் பி ஜுவான நயத்தே, ஹாலோகெதர, கோனகல்வெவ யிலிருக்கும் பி ரன் நயத்தே, பி மெககிநாச்சிரி

துண்டு 95

காணியின் பெயர் தலகொல்லேறன். விபரம் நெல்லயல் விசாலம் ஏ 0, று 3, ப 22 உரிமைக்காரர் மகோ, ஹாலோகெதர, கல்வடுகமயிலிருக்கும் பி லொகு அபடி நயத்தே

துண்டு 96

காணியின் பெயர் தலகொல்லேறன் விபரம் நெல்லயல். விசாலம் ஏ 0, று 2, ப 21 உரிமைக்காரர் மகோ, ஹாலோகெதர, கல்வடுகமயிலிருக்கும் பி லொகு அபடி நயத்தே, பி குடா அபடி நயத்தே, எஸ் வேலப்படி நயத்தே, எஸ் விஜேனதர நயத்தே, எஸ் மேனுவா நயத்தே, எஸ் உக்கு நயத்தே, எஸ் டிசிரி அபடி நயத்தே, மகோ, உடுவேரிய, கொடல்கிம்பியாவிலிருக்கும் பி டிசிரி அபடி நயத்தே, பி கவலா நயத்தே, பி டிசிரி அபடி நயத்தே

துண்டு 97

காணியின் பெயர் தலகொல்லேறன் விபரம் நெல்லயல் விசாலம். ஏ 1, று. 0, ப. 24 உரிமைக்காரர் மகோ, ஹாலோகெதர, கல்வடுகமயிலிருக்கும் எஸ் மெனிககப்படி நயத்தே, லொகு அபடி நயத்தே கபுறு நாச்சிரி, ஜி. ஜுவான நயத்தே புஞ்சி நயத்தே

துண்டு 98

காணியின் பெயர் தலகொல்லேறன். விபரம் நெல்லயல் விசாலம் ஏ 2, று 2, ப 25 உரிமைக்காரர் மகோ, டி.உலேகொட, வல்பொல்கமயிலிருக்கும் எஸ் புஞ்சிபண்டா, எஸ் மெனிகஹாமி, எஸ் ஜேரத் பண்டா, எஸ் குனரத்தஹாமி, பி கஹஹாமி, பி முது மெனிகா

துண்டு. 99

காணியின் பெயர். கொஹொம்பகஹாறேன் விபரம். சேனை விசாலம் ஏ 0, று 1, ப 01. உரிமைக்காரர் ஹாலோகெதரயிலிருக்கும் பபனியு எம் றி. சத்தஹாமி, பபனியு எம் கிராலகே குனரத்தஹாமி, பபனியு எம். றி அபபுறாமி.

கிராமம்—ரனதனிகம். படத்தின் இலக்கம் 2,960 ம பிரதமபடத்துக்கு
1 ம் இணைப்படம்

துணை 428.

காணியின் பெயர் கொடகும்புற விபரம் : நெல்வயல். விசாலம் :
ஏ. 2, றா 1, ப. 00. உரிமைக்காரர் : மதுராகமயிலிருக்கும் பி. எம்.
செல்வவண்ணிஹாமி விதானை, பி எம் ஹேரதஹாமி, பீ எம். ஏ.
ரணபண்டா, பி. எம். ஏ. மெனிகஹாமி, பி. எம். ஏ. பண்டிமெனிகா,
பி. எம். ஏ. முதுமெனிகா, பீ எம் ஏ ரன மெனிகா, பிணன்பொலே
கமயிலிருக்கும் பி. எம் பி புகுசிஹாமி, அலுதகமயிலிருக்கும் பி
எம். ஆர். முதலிஹாமி.

துணை 429.

காணியின் பெயர் கொடகும்புற விபரம் நெல்வயல் விசாலம்
ஏ 0, றா 1, ப 07 உரிமைக்காரர் மொண்ணகுளம், அலுதகமயி
லிருக்கும் பி எம் கே புகுசிரால், பி எம் ஆர். முதலிஹாமி,

துணை 430

காணியின் பெயர் கொடகும்புற விபரம் நெல்வயல் விசாலம்
ஏ. 0, றா 1, ப 12 உரிமைக்காரர் மகோ, ஹாலோகெதர், மதுரு
கமயிலிருக்கும் எஸ் முதியானச, எஸ் உக்கு அமமா, எஸ் முது
மெனிகா, எஸ் புகுசிரால், நிகாவெரடிய, வடுபொலவயிலிருக்கும்
கே. ஏ. அப்பழாமி, மகோ, மொரகொளளயிலிருக்கும் எஸ் டி.கி
அமமா, கல்கழவ, மயிலேவயிலிருக்கும் எஸ் மெனுஹாமி

துணை 431.

காணியின் பெயர் கொடகும்புற. விபரம் நெல்வயல் விசாலம் .
ஏ. 0, றா 1, ப 18 உரிமைக்காரர் . மகோ, ஹாலோகெதர், மதுரா
கமயிலிருக்கும் பி எம். செல்வவண்ணிஹாமி, விதானை.

துணை 432.

காணியின் பெயர் கொடகும்புற விபரம் நெல்வயல். விசாலம்
ஏ. 0, றா 1, ப 06. உரிமைக்காரர் மகோ, ஹாலோகெதர், மதுரா
கமயிலிருக்கும் பி எம் செல்வவண்ணிஹாமி, விதானை, பி எம்
ஹேரதஹாமி, பி எம் ரணபண்டா, பி எம் ரனமெனிகா, பி எம்
பண்டிமெனிகா, பி. எம் முதுபண்டா, பி. எம். மெனிகஹாமி

துணை 433

காணியின் பெயர் கொடகும்புற விபரம் . நெல்வயல் விசாலம்
ஏ 0, றா 1, ப 06. உரிமைக்காரர் . மகோ, ஹாலோகெதர், மதுரா
கமயிலிருக்கும் பி எம். செல்வவண்ணிஹாமி விதானை, பி எம்
ஹேரதஹாமி, பி எம் அலுதகமயிலிருக்கும் ரணபண்டா, பி எம் ரன
மெனிகா, பி எம் பண்டிமெனிகா, பி எம் மெனிகஹாமி, பி எம்
முதுபண்டா, மொனனகுளம், அலுதகமயிலிருக்கும் பி எம் ரன
ஹாமிகே முதலிஹாமி

துணை 434

காணியின் பெயர் கொடகும்புற விபரம் நெல்வயல் விசாலம்
ஏ. 1, றா 0, ப 26 உரிமைக்காரர் ஹாலோகெதர், மதுராகம
யிலிருக்கும் பி எம். பி புகுசிஹாமி, பி எம் டி. தெனனகோன
பண்டா பி எம் டி. கருணாதன, பி எம். டி. மெககமமா, பி எம்
புகுசிராலகே பண்டார மெனிகா, பி எம் பி மெனிகஹாமி

துணை 435

காணியின் பெயர் மாவத்தேவெல். விபரம் நெல்வயல்
விசாலம் ஏ 0, றா 0, ப 35 உரிமைக்காரர் மொனனகுளம்,
அலுதகமயிலிருக்கும் பி எம். கே புகுசிரால், பி எம். ஆர்.
முதலிஹாமி

துணை 436

காணியின் பெயர் மாவத்தேவெல் விபரம் நெல்வயல்.
விசாலம் ஏ 0, றா 3, ப 19 உரிமைக்காரர் மாகோ, ஹாலோ
கெதர், மதுராகமயிலிருக்கும் பி எம் செல்வவண்ணிஹாமி விதானை,
பி எம் ஏ ஹேரதஹாமி, பி எம் ஏ ரமபண்டா, பி எம் ஏ
ரனமெனிகா, பி எம் ஏ பண்டார மெனிகா, பி எம் ஏ முது
பண்டா, பி எம் உ. பண்டிஹாமி, மொனனகுளம், அலுதகமயி
லிருக்கும் பி எம் ஆர் முதலிஹாமி

துணை 437.

காணியின் பெயர் மாவத்தேவெல் விபரம் நெல்வயல்.
விசாலம் ஏ 1, றா. 0, ப 38 உரிமைக்காரர் மாகோ, ஹாலோ
கெதர், மடுருகமயிலிருக்கும் பாலசூரிய முடியானசெலாகே டி.கி
பண்டாகே தெனனகோன பண்டா, பி எம் டி.கிபண்டாகே கறுண
றதன, பி எம் உ. பண்டாரமெனிகா, பி எம் உ. மெனிகஹாமி,
பி எம். என ரனதனதன, மாகோ, ஹாலோகெதர், பிணன்பொலேய
கமயிலிருக்கும் பி எம் பி. புகுசிஹாமி

துணை 438

காணியின் பெயர் மாவத்தேவெல் விபரம் . நெல்வயல்
விசாலம் . ஏ 0, றா. 1, ப. 28. உரிமைக்காரர் . 436 ம துண்டின்
உரிமைக்காரர்களே இத்துண்டின் உரிமைக்காரர்களாவார்கள்.

துணை : 439.

காணியின் பெயர் : மாவத்தேவெல். விபரம் . நெல்வயல்
விசாலம் . ஏ. 0, றா 1, ப. 11. உரிமைக்காரர் ஹாலோகெதர் மடுரு
கமயிலிருக்கும் பாலசூரிய முடியானசெலாகே டி.கிபி பண்டாகே
தெனனகோன பண்டா, பி எம். உ. கறுணறதன, பி. எம். உ. பண்டார
மெனிகா, பீ எம் உ. மெனிகஹாமி, பீ. எம் என. ரனதனதன.

துணை 440.

காணியின் பெயர் மாவத்தேவெல் விபரம் நெல்வயல்
விசாலம் : ஏ 0, றா 1, ப 10 உரிமைக்காரர் : மாகோ, ஹாலோகெதர்,
மடுருகமயிலிருக்கும் பி எம் செல்வவண்ணிஹாமி, பி எம் ஹேரதஹாமி,
பி எம். ரணபண்டா, பி எம். தெனனகோன பண்டா, பி எம் ரு
தனதன, பி. எம் பி புகுசிஹாமி, பி எம். பி பண்டாரமெனிகா,
பி. எம் பி. மெனிகஹாமி, பி. எம் கே புகுசிரால், பி. எம். பி.
புகுசிரால், பி எம் ஆர் மு.லிஹாமி. எம் எம் கிரிபண்டாகே பண்டா

துணை 441

காணியின் பெயர் . நியரவெல்லபிடியகும்புற. விபரம் : நெல்
வயல் விசாலம் . ஏ 0, றா 0, ப 07. உரிமைக்காரர் . மகோ,
ஹாலோகெதரயிலிருக்கும் பபளியு எம் டி. பிணஹாமி

துணை 442

காணியின் பெயர் . நியரவெல்லபிடியகும்புற விபரம் நெல்வயல்
விசாலம் ஏ 0, றா 0, ப 04 உரிமைக்காரர் . மகோ, ஹாலோ
கெதரயிலிருக்கும் பபளியு எம். கே புகுசிபண்டா, பபளியு எம் கே
புகுசிரால், பபளியு எம் ஆர் ஹேரதபண்டா, பபளியு. எம் ஆர்.
டி.கி அமமா.

துணை : 443

காணியின் பெயர் நியரவெல்லபிடியகும்புற விபரம் . நெல்வயல்
விசாலம் ஏ 0, றா 0, ப 03 உரிமைக்காரர் . மகோ, ஹாலோ
கெதரயிலிருக்கும் பபளியு. எம் ஆர் உக்குஹாமி

துணை 444

காணியின் பெயர் . நியரவெல்லபிடியகும்புற. விபரம் நெல்வயல்
விசாலம் . ஏ 0, றா 0, ப 07 உரிமைக்காரர் . மகோ, ஹாலோ
கெதரயிலிருக்கும் பபளியு எம் டி. பிணஹாமி, பபளியு எம். பபளியு
ரணஹாமி, பபளியு. எம் அமமா, பபளியு. எம் பபளியு
கஹாமி, பபளியு எம் பபளியு. கொம்பிஹாமி, பபளியு எம்
பபளியு. முதுமெனிகா

துணை . 445

காணியின் பெயர் பிளவல் விபரம் நெல்வயல் விசாலம் .
ஏ 2, றா 2, ப 34. உரிமைக்காரர் கிரிவாதன புத்த கோவி
பொருப்பாளர்கள் . ரனதனிகம், நிகவெரடிய (பிரதம பொருப்பாளர்)
ஆர் கே சரணாத சுவாமி, ரனதனிகம்

துணை 446

காணியின் பெயர் நியரவெல்லபிடியகும்புற விபரம் நெல்வயல்
விசாலம் ஏ 4, றா 3, ப 07 உரிமைக்காரர் . நிகாவெரடிய,
ரனதனிகமயிலிருக்கும் டி. எம் . முதியாஞ்ச முனனல் வெல்
விதானை, டி. எம் கவமமா, டி. எம். முதியானச, டி. எம் பிண
ஹாமி

துணை . 447

காணியின் பெயர் . அலுதவெல்கும்புற விபரம் . நெல்வயல் விசா
லம் ஏ 1, றா 1, ப 37 உரிமைக்காரர் நிகாவெரடிய, வடுபொலே
யிலிருக்கும் டி. எம் டி. டி.கிபண்டா, வடுபொலவயிலிருக்கும் டி. எம்
டி. ரனமெனிகா, டி. எம் டி. முதுமெனிகா, டி. எம் டி. மெனிக
ஹாமி, டி. எம் டி. கிரிமெனிகா, டி. எம் டி. பிணஹாமி,

துணை . 448

காணியின் பெயர் அலுதவெல்கும்புற விபரம் நெல்வயல்
விசாலம் . ஏ 3, றா 0, ப 13 உரிமைக்காரர் : நிகாவெரடிய, ரனதனி
கமயிலிருக்கும் டி. எம் எம். அப்பழாமி, டி. எம் எம் ரனமெனிகா,
டி. எம் எம். உக்கு அமமா, டி. எம் எம் ரணஹாமி, டி. எம் பி
மெககமமா, டி. எம் பி. புகுசி மெனிகா, டி. எம் பி உக்குஹாமி,
டி. எம். கே. பண்டா, டி. எம். கே. உக்குபண்டா, டி. எம் கே மெனு
ஹாமி.

துணை : 449.

காணியின் பெயர் அலுதவெல்கும்புறவிபரம் அலுதவெல்
அலுதவெல் அலுதவெல் விபரம் . சேனை விசாலம் . ஏ 0, றா 1, ப 17
உரிமைக்காரர் மகோ, ஹாலோகெதரயிலிருக்கும் பபளியு எம் கிரி
பண்டா, பபளியு எம் கபுஹாமி, பபளியு எம் சந்தஹாமி,
பபளியு எம் வனவிரால், வனவிராயக

துணை . 450

காணியின் பெயர் அலுதவெல்கும்புற விபரம் . நெல்வயல் விசா
லம் : ஏ. 2, றா 1, ப 11. உரிமைக்காரர் . மகோ, ஹாலோகெதர்
யிலிருக்கும் பபளியு எம். கே புகுசிரால், பபளியு எம் கே முதி
யானச, பபளியு எம் கிரிஹாமிகே டி.கிபண்டா, பபளியு எம் கே.

முதியானச, பனியு. எம் எம் கிரிபண்டா, பனியு எம் எம் கபுறு ஹாமி, பனியு எம் எம் சத்தஹாமி, பனியு எம் எம் வணணிரால் வணணியாக, பனியு. எம். விதானகே அபபுஹாமி, பனியு. எம் விதானகே மெனிகரால், பனியு. எம். பி பண்டார மெணிகா, பனியு எம் புகுசிராலகே டிகிரிமெணிகா, பனியு. எம் பி. கபுறு பண்டா, பனியு எம். ஆர் முதுமெணிகா, பனியு. எம். ஆர். டிகிரி பண்டா, பனியு எம். ஆர் மெனுஹாமி, பனியு எம். பி. கிரிசேன, பனியு எம் டி கருவாத்தி

துண்டு : 451.

காணியின பெயர் : அலுவலகமெய்யுறு விபரம் : நெல்வயல விசாலம் : ஏ. 0, றா. 2, ப 38. உரிமைக்காரர் : மகோ, ஹாலோ கெதரயிலிருக்கும் பனியு எம் கே சத்தஹாமி, பனியு எம் கே அபபுஹாமி, பனியு எம் எம். கிரிபண்டா, பனியு எம் எம் கபுறு ஹாமி, பனியு. எம் எம் சத்தஹாமி, பனியு எம் எம் பண்டாரால் வணணியாக.

துண்டு : 452.

காணியின பெயர் : அலுவலகமெய்யுறு விபரம் : நெல்வயல விசாலம் : ஏ 2, றா 1, ப 18. உரிமைக்காரர் : நிகவெரடிய, ரனதனி கமயிலிருக்கும் டி. எம் முதியானச, டி. எம் பண்டா, டி. எம் டிகிரிபண்டா, டி. எம் பி முதுமெணிகா, டி. எம். பி. ரன்ஹாமி, டி. எம் ஏ கவமமா, டி. எம் ரனஹாமி வெலவிதானே

துண்டு : 453.

காணியின பெயர் : கொடகமெய்யுறு விபரம் : நெல்வயல விசாலம் ஏ 2, றா 2, ப 02 உரிமைக்காரர் : மகோ, ஹாலோகெதர, மதூரா கமயிலிருக்கும் பி எம் கே. டிகிரிமெணிகா, பி எம் கே. டிகிரி ஹாமி, பி எம் கே குமா, பி. எம் கே மெனுஹாமி, மொனனாருணம், அனாதகமயிலிருக்கும் பி எம் ரனஹாமிகே முதுலிஹாமி, மகோ, ஹாலோகெதரயிலிருக்கும் பி. எம் ஏ * மெனிகஹாமி, பல்லையிலிருக்கும் பி. எம். ஏ. புகுசிரண்டா, மாகோ, ஹாலோகெதர, மதூரா கமயிலிருக்கும் பி எம். கே உக்குபண்டா, பி எம் கே ஹேரதஹாமி

துண்டு : 454.

காணியின பெயர் : எஹடுகஹாடவலலேகமெய்யுறு விபரம் : நெல் வயல. விசாலம் : ஏ 1, றா 1, ப. 16. உரிமைக்காரர் : நிகவெரடி, ரனதனிகமயிலிருக்கும் பி எம் பி முதியானச, டி. எம் பி பண்டா, டி. எம். பி. டிகிரிபண்டா, டி. எம் மெனிகராலகே அபபுஹாமி, டி. எம் கே கவரால், டி. எம் கே குனரதஹாமி, நிகவெரடிய, வடுபொலயிலிருக்கும் டி. எம் பி அபபுஹாமி, டி. எம் எம் ரன ஹாமி, டி. எம். பி. டிகிரிபண்டா.

துண்டு : 455.

காணியின பெயர் : கெதரவெவகேஹாருமெய்யுறு விபரம் : நெல்வயல விசாலம் : ஏ. 1, றா 1, ப 08. உரிமைக்காரர் : மகோ, ஹாலோ கெதர, பினன்பாலேகமயிலிருக்கும் பி எம் எஸ். முதுலிஹாமி, நிகவெரடிய, ரனதனிகமயிலிருக்கும் பி. எம் கே. அபபுஹாமி, பி. எம். பி. கிரிஹாமி, பி எம் யு ஹேரதபண்டா, பி. எம். ஏ கவமமா, பி. எம். ஏ. முதியானச, பி எம் ஏ பினஹாமி, புனசிராலகே பண்டா

மேற்குறித்த காணிகு உரிததுபேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுதவில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 2 ந் திகதி முற்பகல் 9 மணிக் கு நிகவெரடிய வாடிக்கிடிலுள்ள என்முனப்பாக வெளிப்படுத்துமபடிபும் அக காணியில் அவர்களுக்கான உடநடைகளை தளமையையும் குறித்த காணிகளை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு (பெரவரி) மாதம் 23 ந் திகதிக்கு முன்னா எழுதவில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கமபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

பி ஏச டி. சொயசா,
அரசாங்க உதவி அதிபர்.

குருளுகல் கச்சேரி,

1956 ம் ஆண்டு (ஜனவரி) தைம் 5 ந் ௨.

கவனிக்கவேண்டியது.—இது சம்பந்தமான கடிதம் வரை வோர் இதன் குறிப்பு இலக்கத்தை குறிக்கவேண்டும்.

இலக்கம் : LA/7321

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரதிக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

1954 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 12 ந் திகதி 10,652 ம் இலக்க அரசாங்க "கெசெற" றிலும், 1952 ம் ஆண்டு (நவம்பர்) காத்திகை மாதம் 7 ந் திகதி 10,468 ம் இலக்க அரசாங்க "கெசெற" றிலும் பிரசுரிக்கப்பட்ட 1954 ம் ஆண்டு (பெரவரி) மாதம் 15 ந் திகதியும் 1952 ம் ஆண்டு (சுக்ரேபா) ஜப்பசி மாதம் 18 ந் திகதி J/A-785 ம் இலக்க பிரகடனத்தில் கெளரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்தனளபடி :

குருளுகல் டிஸ்திரிக், வணணி அபடடு, மாஞல் ஓதர கோறள, ஹாலோகெதர கிராமத்தில் உள்ள இத்தனகீழ் உள்ள காணிகள் :—

1,985 ம் பிரதமபடதககு 1 ம் இணைப்படம்.

துண்டு 81.

காணியின பெயர் : வெலபிடியேகமெய்யுறு விபரம் : நெல்வயல். விசாலம் : ஏ. 0, றா 0, ப 18 உரிமைக்காரர்கள் : மாகோ, ஹாலோ கெதரயிலிருக்கும் பனியு எம் ஏ. ஹேரதபண்டா, பனியு எம். ஏ. டிகிரிபண்டா

துண்டு : 82

காணியின பெயர் : வெலபிடியேகமெய்யுறு விபரம் : நெல்வயல். விசாலம் : ஏ. 0, றா 0, ப 08 உரிமைக்காரர்கள் : மாகோ, ஹாலோ கெதரயிலிருக்கும் பனியு எம் ஆர் அபபுஹாமி, பனியு எம் ஆர் ஹேரத பண்டா, பனியு எம். பி சீட்டமமா

துண்டு : 83

காணியின பெயர் : வெலபிடியேகமெய்யுறு விபரம் : நெல்வயல். விசாலம் : ஏ 0, றா 0, ப 13 உரிமைக்காரர்கள் : மகோ, ஹாலோ கெதரயிலிருக்கும் பனியு எம் ஆர் அபபுஹாமி

துண்டு 84.

காணியின பெயர் : வெலபிடியேகமெய்யுறு விபரம் : நெல்வயல். விசாலம் : ஏ 0, றா. 0, ப 16 உரிமைக்காரர்கள் '82 ம் துண்டின் உரிமைக்காரர்களே இக்காணியின் உரிமைக்காரர்கள்

துண்டு : 85

காணியின பெயர் : வெலபிடியேகமெய்யுறு விபரம் : நெல்வயல் விசாலம் : ஏ 0, றா 0, ப 08 உரிமைக்காரர்கள் 82 ம் துண்டின் உரிமைக்காரர்களே இக்காணியின் உரிமைக்காரர்கள்

துண்டு 86

காணியின பெயர் : வெலபிடியேகமெய்யுறு விபரம் : நெல்வயல். விசாலம் : ஏ 0, றா 0, ப 33 உரிமைக்காரர்கள் மகோ, ஹாலோ கெதரயிலிருக்கும் பனியு எம் கபுறுஹாமிகே புகுசிரண்டா, பனியு. எம் கே புகுசிரால், பனியு எம். ஆர். ஹேரதபண்டா, பனியு. எம் ஆர் டிகிரிபண்டா.

துண்டு : 87

காணியின பெயர் : வெலபிடியேகமெய்யுறு விபரம் : நெல்வயல். விசாலம் : ஏ 0, றா 3, ப. 33 உரிமைக்காரர்கள் . 81 ம் துண்டின் உரிமைக்காரர்களே இக்காணியின் உரிமைக்காரர்கள்.

துண்டு : 88.

காணியின பெயர் : வெலபிடியேகமெய்யுறு விபரம் : நெல்வயல் விசாலம் : ஏ 0, றா 1, ப 01 உரிமைக்காரர்கள் . மகோ, ஹாலோ கெதரயிலிருக்கும் பனியு. எம் கே புகுசிரண்டா, பனியு எம் கே. புகுசிரால், பனியு. எம். ஆர் ஹேரதபண்டா, பனியு எம். ஆர். டிகிரிபண்டா

துண்டு : 89

காணியின பெயர் : வெலபிடியேகமெய்யுறு விபரம் : நெல்வயல் உரிமைக்காரர்கள் ஏ 0, றா 2, ப. 09 உரிமைக்காரர்கள் : 82 ம் துண்டின் உரிமைக்காரர்களே இக்காணியின் உரிமைக்காரர்கள்.

துண்டு : 90.

காணியின பெயர் : வெலபிடியேகமெய்யுறு விபரம் : நெல்வயல் விசாலம் : ஏ 0, றா 1, ப 15 உரிமைக்காரர்கள் மகோ, ஹாலோ கெதரயிலிருக்கும் பனியு எம் ஆர் அபபுஹாமி

துண்டு : 91.

காணியின பெயர் : ரதமலவெடியேகமெய்யுறு விபரம் : நெல்வயல் விசாலம் : ஏ 0, றா. 0, ப 07 உரிமைக்காரர்கள் : மகோ, ஹாலோ கெதரயிலிருக்கும் பனியு எம் பனியு. ரஹாமி, பனியு. எம். பனியு உக்குஅமமா, பனியு எம் எம். அபபுஹாமி, பனியு. எம். எம் புகுசிராமி, பனியு எம் எம் டிகிரிமெனிகா, பனியு எம். பனியு கொம்பிஹாமி, பனியு எம் பி பண்டாரமெனிகா, பனியு எம் பி கபுறுபண்டா, பனியு எம் பி டிகிரிமெனிகா, பனியு எம் ஆர். முதுமெணிகா, பனியு எம் ஆர். டிகிரிபண்டா, பனியு எம் டி கருவாத்தி, பனியு எம் கே புகுசிரால், பனியு எம் கே டிகிரி பண்டா, பனியு எம் கே முதியானச, பனியு எம் டி புகுசிரண்டா, பனியு எம் எம் கிரிபண்டா, பனியு எம் எம் கபுறுஹாமி, பனியு. எம் எம் சத்தஹாமி, பனியு எம் எம் பண்டாரால், பனியு எம் பி அபபுஹாமி

නුண்ண : 112

කාණියින පෙරා - හුලොකෙතරවෙල - විපරම : நெல்வயல
 விசாலம் : எ 0, றா 0, ப 21 உரிமைகாரர்கள். மகோ, ஹுலோ
 கெதரயிலிருக்கும் பளியு. எம் டி ரன்மெணிகா, பளியு எம் டி
 ரன்பண்டா, பளியு எம் எச் கருப்பண்டா, பளியு எம். எச்
 கருப்பண்டா.

நுண்ண . 113

காணியிண பெராய - ஹுலோகெதரவெல விபரம். நெல்வயல
 விசாலம் : எ 0, றா 1, ப 15 உரிமைகாரர்கள் ஹுலோகெதர
 யிலிருக்கும் பளியு எம் எ டிகிரிபண்டா

நுண்ண 114.

காணியிண பெராய ஹுலோகெதரவெல. விபரம். நெல்வயல்
 விசாலம் : எ 0, றா 0, ப 28 உரிமைகாரர்கள். ஹுலோகெதர
 யிலிருக்கும் பளியு. எம் பீ பண்டார மெணிகா, பளியு எம் பீ
 டிகிரிமெணிகா, பளியு எம் பீ. கபுறுபண்டா, பளியு எம் ஆர்.
 முதுமெணிகா, பளியு எம் ஆர் டிகிரிபண்டா, பளியு எம். ஆர்
 மெனுஹாமி, பளியு. எம். டி. கருணவதி, பளியு எம். டி. ரன்
 பண்டா, பளியு எ கே புகுசிரால், பளியு. எம். கே டிகிரிபண்டா,
 பளியு எம். கே. முதியானச, பளியு எம் எம். கிரிபண்டா, பளியு
 எம் எம், கபுறுஹாமி, பளியு. எம். முதலிஹாமிகே சத்தஹாமி,
 பளியு எம். எம் பண்டிதூல, பபுளி. எம் லீ அப்பஹாமி, பளியு.
 எம் லீ. மெணிகரால்.

நுண்ண 115

காணியிண பெராய ஹுலோகெதரவெல. விபரம். நெல்வயல.
 விசாலம் : எ. 0, றா. 1, ப 12. உரிமைகாரர்கள் : பலலை, வில்
 ஓலுவயிலிருக்கும் பளியு எம். கே ஹேரதபண்டா, அமபன்பொல,
 மகா டிவுல் வெவயிலிருக்கும் பளியு எம் எம் லொ எதனூ, மகோ,
 ஹுலோகெதரயிலிருக்கும் பளியு எம். எம் உக்குஹாமி.

நுண்ண 116

காணியிண பெராய. ஹுலோகெதரவெல விபரம் : நெல்வயல.
 விசாலம் : எ 0, றா 1, ப. 22. உரிமைகாரர்கள் : ஹுலோகெதர
 யிலிருக்கும் பளியு எம். பி ரன்பண்டா, பளியு எம். பீ. டிகிரி
 அம்மா

நுண்ண . 117.

காணியிண பெயர் : ஹுலோகெதரவெல விபரம் நெல்வயல்
 விசாலம் : எ. 0, றா. 1, ப 03 உரிமைகாரர்கள். ஹுலோகெதர
 யிலிருக்கும் பளியு எம் பீ டிகிரிமெணிகா, பளியு எம். பி
 கபுறுபண்டா, பளியு எம். ஆர். முதுமெணிகா, பளியு. எம் ஆர்
 டிகிரிபண்டா, பளியு. எம் ஆர். மெனுஹாமி, பளியு எம் டி
 கருணவதி, பளியு எம் டி டிகிரிபண்டாகே ரன்பண்டா.

நுண்ண . 118.

காணியிண பெராய. ஹுலோகெதரவெல விபரம். நெல்வயல்
 விசாலம் : எ. 0, றா 2, ப. 27. உரிமைகாரர்கள். பிண்பொலே
 கமயிலிருக்கும் சத்தஹாமி ஹிபு ஆர்ச்சி.

நுண்ண : 119.

காணியிண பெராய. குடாவெவபாவுலஎல்வெதம்குமபுற விபரம் :
 நெல்வயல விசாலம் : எ 1, றா. 0, ப. 28 உரிமைகாரர்கள்
 ஹுலோகெதரயிலிருக்கும் பளியு. எம். ஆர். அப்பஹாமி, பளியு.
 எம் ஆர் ஹேரதபண்டா, பளியு. எம். பீ சிடமமா.

நுண்ண : 120

காணியிண பெராய. குடாவெவபாவுலவத்த. விபரம் : தென்னந
 தோட்டய விசாலம் : எ. 0, றா 0, ப. 19 உரிமைகாரர்கள்
 ஹுலோகெதரயிலிருக்கும் பளியு எம். ஆர் அப்பஹாமி.

நுண்ண . 121.

காணியிண பெராய ஹுலோகெதரவெல விபரம். நெல்வயல
 விசாலம் : எ 0, றா 2, ப 37 உரிமைகாரர்கள். ஹுலோகெதர
 யிலிருக்கும் பளியு. எம் டி பிணஹாமி, பளியு. எம் பி. உக்கு
 பண்டா, பளியு எம். பீ. முதியானச.

நுண்ண : 122.

காணியிண பெராய : ஹுலோகெதரவெல. விபரம் : நெல்வயல
 விசாலம் : எ 1, றா 1, ப. 10 உரிமைகாரர்கள் மகோ, ஹுலோ
 கெதரயிலிருக்கும் பளியு எம். ஆர். அப்பஹாமி, பளியு எம்
 ஹேரதபண்டா, பளியு. எம். பீ. சிடமமா, பளியு எம் எ. முது
 மெணிகா, பளியு. எம் எ உக்குஅம்மா

நுண்ண : 123.

காணியிண பெராய ஹுலோகெதரவெல விபரம். நெல்வயல
 விசாலம் : எ. 0, றா. 2, ப. 11 உரிமைகாரர்கள் : மகோ, ஹுலோ
 கெதரயிலிருக்கும் பளியு எம். டி. பிணஹாமி, பளியு எம் பளியு.
 ரன்பண்டா, பளியு எம் பளியு. உக்கு அம்மா, பளியு. எம். பளியு.
 கஹுஹாமி, பளியு. எம். பளியு. கொம்பிஹாமி, பளியு. எம்.
 பளியு. முதுமெணிகா.

நுண்ண . 121.

காணியிண பெராய. ஹுலோகெதரவெல விபரம் : நெல்வயல.
 விசாலம் : எ 0, றா 2, ப 21. உரிமைகாரர்கள் ஹுலோகெதர
 யிலிருக்கும் பளியு எம். பி முதியானச, பளியு எம் கே புகுசிர
 பண்டா, பளியு எம் கே புகுசிரால்

நுண்ண : 125

காணியிண பெராய. ஹுலோகெதரவெல விபரம். நெல்வயல
 விசாலம் : எ 0, றா 2, ப 29 உரிமைகாரர்கள் ஹுலோகெதர
 யிலிருக்கும் பளியு. எம் டி பிணஹாமி.

நுண்ண : 126.

காணியிண பெராய : ஹுலோகெதரவெல விபரம் : நெல்வயல்
 விசாலம் : எ 0, றா. 1, ப 25 உரிமைகாரர்கள். பலலை, விலோவ
 யிலிருக்கும் பளியு எம். கிரிபண்டாகே ஹேரதபண்டா, ஹுலோ
 கெதரயிலிருக்கும் பளியு எம். பி முதியானச, பளியு எம். பி
 ரன்பண்டா, பளியு எம் பி டிகிரி அம்மா, பளியு எம் எம்
 உக்குஹாமி, மகாதிவுல்வெவயிலிருக்கும் பளியு எம் எம் லொ
 எதனூ.

நுண்ண : 127.

காணியிண பெராய ஹுலோகெதரவெல விபரம் நெல்வயல.
 விசாலம் : எ. 0, றா. 1, ப. 0 று உரிமைகாரர் மஹேரஹுலோகெதர
 யிலிருக்கும் பளியு எம் பீ டிகிரிமெணிகா, பளியு. எம் பீ
 பண்டாரமெணிகா, பளியு எம் பீ கபுறுபண்டா, பளியு எம் ஆர்
 முதுமெணிகா, பளியு எம் ஆர் டிகிரிபண்டா, பளியு எம் ஆர்.
 மெனுஹாமி பளியு. எம் டி கருணவதி, பளியு. எம். டி ரன்
 பண்டா.

நுண்ண : 128.

காணியிண பெராய : ஹுலோகெதரவெல விபரம் நெல்வயல்.
 விசாலம் : எ. 0, றா 2, ப 26 உரிமைகாரர்கள் ஹுலோகெதர
 யிலிருக்கும் பளியு எம். ஆர் உக்குஹாமி

நுண்ண . 129

காணியிண பெராய. ஹுலோகெதரவெல விபரம் : நெல்வயல
 விசாலம் : எ 0, றா 3, ப. 02. உரிமைகாரர்கள் : ஹுலோகெதர
 யிலிருக்கும் பளியு எம் கே புகுசிரால், பளியு எம் கே டிகிரி
 பண்டா, பளியு எம். கிரிஹாமிகே முதியானச

நுண்ண . 130.

காணியிண பெராய. ஹுலோகெதரவெல விபரம் நெல்வயல
 விசாலம் எ. 1, றா 1, ப 18 உரிமைகாரர்கள். 127 ம அண்டின்
 உரிமைகாரர்களே இதுண்டின் உரிமைகாரர்கள்

நுண்ண : 131.

காணியிண பெராய டங்கஹாவெடிய. விபரம் : நெல்வயல விசாலம்
 எ 0, றா 0, ப. 17. உரிமைகாரர்கள் : ஹுலோகெதரயிலிருக்கும்
 பளியு எம் பீ பண்டாரமெணிகா, பளியு எம். பீ. டிகிரிமெணிகா,
 பளியு எம் பீ. கபுறுபண்டா, பளியு எம் பீ அப்பஹாமி, பளியு.
 எம் ஆர். டிகிரிபண்டா, பளியு எம் ஆர். மெனுஹாமி, பளியு
 எம் டி. கருணவதி, பளியு. எம் டி ரன்பண்டா.

நுண்ண : 132.

காணியிண பெராய. ஹுலோகெதரவெல அலலது பின்தமபுற
 விபரம் : நெல்வயல, விசாலம் : எ 3, றா, 0, ப 08 உரிமைகாரர்
 கள் : 445 ம அண்டின் உரிமைகாரர்களே இக்காணியிண உரிமைகாரர்
 கள்.

நுண்ண : 133.

காணியிண பெராய : ஹுலோகெதரவெல. விபரம் : நெல்வயல்.
 விசாலம் எ. 0, றா. 1, ப 12 உரிமைகாரர்கள் : ஹுலோகெதர
 யிலிருக்கும் பளியு எம் எம். உக்குஹாமி, அமபன்பொல, மகா
 திவுல்வெவயிலிருக்கும் பளியு எம் முதலிஹாமிகே லொ எதனூ,
 பலலை, விலோவயிலிருக்கும் பளியு. எம். பீ. டிகிரிமெணிகா,
 கிரிஉளள், நவனயிலிருக்கும் பளியு. எம் பீ ரன்மெணிகா.

நுண்ண : 134.

காணியிண பெராய ஹுலோகெதரவெல. விபரம் : நெல்வயல்.
 விசாலம் : எ. 0, றா. 2, ப. 07. உரிமைகாரர்கள் : ஹுலோகெதர
 யிலிருக்கும் பளியு. எம். ஆர். உக்குஹாமி.

நுண்ண : 135.

காணியிண பெராய : ஹுலோகெதரவெல விபரம். நெல்வயல
 விசாலம் : எ. 0, றா 2, ப 11. உரிமைகாரர்கள் 123 ம அண்டின்
 உரிமைகாரர்களே இக் காணியிண உரிமைகாரர்கள்

நுண்ண 136.

காணியிண பெராய ஹுலோகெதரவெல. விபரம் : நெல்வயல.
 விசாலம் எ. 0, றா. 1, ப. 35. உரிமைகாரர்கள் : ஹுலோகெதர
 யிலிருக்கும் பளியு எம். கே. புகுசிரண்டா, பளியு. எம் கே. புகுசிர
 ரால், பளியு எம் ஆர். ஹேரதபண்டா, பளியு. எம். ஆர். டிகிரி
 அம்மா,

துண்டு 137

காணியின் பெயர். ஹாலோகெதரவெல. விபரம்: நெல்வயல விசாலம். ஏ. 0, ரூ. 2, ப. 16. உரிமைக்காரர்கள். ஹாலோகெதர யிலிருக்கும் பபளியு எம் டி. பிள்ளையாமி

துண்டு. 138.

காணியின் பெயர்: ஹாலோகெதரவெல. விபரம். நெல்வயல. விசாலம்: ஏ. 0, ரூ. 1, ப. 13. உரிமைக்காரர்கள் ஹாலோகெதர யிலிருக்கும் பபளியு எம் ஆர். உசுரஹாமி

துண்டு. 139.

காணியின் பெயர்: ஹாலோகெதரவெல. விபரம். நெல்வயல. விசாலம். ஏ. 0, ரூ. 0, ப. 14. உரிமைக்காரர்கள். 136 ம காணியின் உரிமைக்காரர்களே இக்காணியின் உரிமைக்காரர்கள்

துண்டு 140.

காணியின் பெயர். ஹாலோகெதரவெல. விபரம். நெல்வயல. விசாலம் ஏ 0, ரூ 0, ப. 13 உரிமைக்காரர்கள் 123 ம துண்டின் உரிமைக்காரர்களே இக்காணியின் உரிமைக்காரர்கள்.

துண்டு. 141

காணியின் பெயர். ஹாலோகெதரவெல விபரம்: நெல்வயல விசாலம் ஏ 0, ரூ. 2, ப 05. உரிமைக்காரர்கள். ஹாலோகெதர யிலிருக்கும் பபளியு எம் டி. பிள்ளையாமி.

துண்டு: 142

காணியின் பெயர்: ஹாலோகெதரவெல விபரம். நெல்வயல. விசாலம். ஏ. 0, ரூ. 0, ப. 26. உரிமைக்காரர்கள். 136 ம துண்டின் உரிமைக்காரர்களே இக்காணியின் உரிமைக்காரர்கள்

துண்டு 143

காணியின் பெயர். ஹாலோகெதரவெல. விபரம்: நெல்வயல. விசாலம். ஏ 0, ரூ 0, ப. 20. உரிமைக்காரர்கள். ஹாலோகெதர யிலிருக்கும் பபளியு எம் ஆர் உசுரஹாமி

துண்டு: 144.

காணியின் பெயர்: ஹாலோகெதரவெல விபரம். நெல்வயல. விசாலம் ஏ 0, ரூ 0, ப 22 உரிமைக்காரர்கள்: 123 ம துண்டிப் உரிமைக்காரர்களே இக்காணியின் உரிமைக்காரர்கள்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1956 ம டிசம்பர் (மாசு) பங்குனி மாதம் 7 ந திகதி முற்பகல் 9 மணிக் கு நிகவெரடிய வாய்க்கட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப் பட்ட விபரங்களையும் 1956 ம டிசம்பர் (பெரவரி) மாசி மாதம் 29 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

பி. எச. டி. சொயசா,
அரசாங்க உதவி அஜிபா

குருணை கச்சேரி,

1956 ம டிசம்பர் (ஜனவரி) தைமீ 5 ந உ.

இல AL 3451/J 54 LQ 14.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம உட்பிரிவின்படியும், 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட்ட இல A 1,392. கிராமம்—இஹலவளாஹேன், செம்புகட்டிய துண்டு. 1.

காணியின் பெயர்: பண்டார எஸ்டேட் விபரம் 20 முதல் 25 வயதுள்ள 5 தென்கீழை மரங்களடங்கிய தென்னந்தோட்டம் உரித்தானியின் பெயர் ஹோரகெலி எஸ்டேட் கொம்பெனி லிமிடெட், ஏஜண்ட்கள். மெசர்ஸ் லூவீஸ் பூரூன் அண்ட் கொம்பெனி, விசாலம் ஏ 0, ரூ 0, ப 02 8.

துண்டு: 2

காணியின் பெயர்: பண்டார எஸ்டேட் விபரம் 2 வயதுள்ள ஒரு தென்கீழையும், 20 முதல் 25 வயதுள்ள 12 தென்கீழை மரங்களடங்கிய தென்னந்தோட்டம் உரித்தானியின் பெயர் ஹோரகெலி எஸ்டேட் கொம்பெனி லிமிடெட், ஏஜண்ட்கள். மெசர்ஸ் லூவீஸ் பூரூன் அண்ட் கொம்பெனி, கொழும்பு. விசாலம் ஏ 0, ரூ 0, ப 19 3 மொத்தம் ஏ 0, ரூ 0, ப. 21 1.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1956 ம டிசம்பர் (பெரவரி) மாசி மாதம் 17 ந தேதி பிற்பகல் 2 மணிக் கு சிலாபம் உணவுக்கட்டுப்பாட்டு கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம டிசம்பர் (பெரவரி) மாசி மாதம் 10 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

டி. வியனகே,

முதல்தர உதவி அரசாட்சி ஏசனேடு.

புத்தளம் கச்சேரி,

1956 ம டிசம்பர் (ஜனவரி) தைமீ 5 ந உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க (திருத்தம்) காணி சட்டம் சட்டப்படி திருத்தியுள்ளதின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—

கிராமப்படம் இலக்கம் 1,398, அனுபந்தம் 2—அனுராதபுரம் பட்டணம்

துண்டு: 392.

காணியின் பெயர்: —. விபரம்: திறந்த பிரயோசனப்படுத்தாத காணி உரிமை கேட்பவரின் பெயர்: முடிக்குரியது. விசாலம்: ஏ. 0, ரூ. 0 ப 0 27.

துண்டு: 393

காணியின் பெயர் இலக்கம் 12 (பகுதி) குறுணைக்கல் வீதி விபரம் நிரந்தரமான தகரம், ஒடு முதலியவைகளால் வேயப்பட்ட கற்கடை உரிமை கேட்பவரின் பெயர்: முடிக்குரியது. விசாலம். ஏ. 0, ரூ. 0, ப 0 11

துண்டு. 543

காணியின் பெயர் இலக்கம் 12, (பகுதி) குறுணைக்கல் வீதி விபரம். நிரந்தரமான தகரம், ஒடு முதலியவைகளால் வேயப்பட்ட கற்கடை. உரிமை கேட்பவரின் பெயர்: எஸ் எம். கந்தசாமி, துமபிள், பருத்தித் துறை. விசாலம்: உ. 0, ரூ. 0, ப 0 80.

துண்டு 394.

காணியின் பெயர் இலக்கம் 14, (பகுதி), குறுணைக்கல் வீதி விபரம் நிரந்தரமான தகரம், ஒடு முதலியவைகளால் வேயப்பட்ட கற்கடை. உரிமை கேட்பவரின் பெயர். முடிக்குரியது. விசாலம்: ஏ. 0, ரூ. 0, ப 11'

துண்டு: 395.

காணியின் பெயர்: இலக்கம் 14, (பகுதி), குறுணைக்கல் வீதி விபரம் நிரந்தரமான தகரம், ஒடு முதலியவைகளால் வேயப்பட்ட கற்கடை. உரிமை கேட்பவரின் பெயர்: முடிக்குரியது. விசாலம். ஏ. 0, ரூ 0 ப. 0 13

துண்டு. 545

காணியின் பெயர் இலக்கம் 14, (பகுதி), குறுணைக்கல் வீதி விபரம். நிரந்தரமான தகரம், ஒடு முதலியவைகளால் வேயப்பட்ட கற்கடை உரிமை கேட்பவரின் பெயர். பீ வீ கந்தசாமி, துமபிள், பருத்தித் துறை. விசாலம் ஏ. 0 ரூ 0, ப. 1 12

துண்டு. 396

காணியின் பெயர் — விபரம்: திறந்த பிரயோசனப்படுத்தாத காணி உரிமை கேட்பவரின் பெயர்: முடிக்குரியது. விசாலம். ஏ. 0, ரூ 0, ப. 0 31

துண்டு 397.

காணியின் பெயர். இலக்கம் 16, குறுணைக்கல் ரோட விபரம். நிரந்தரமான தகரத்தாலும் ஓடாலும் வேயப்பட்ட கற்கடையின் பகுதி உரிமை கேட்பவரின் பெயர் முடிகுரியது. விசாலம்: ஏ. 0 ரூ 0, ப 0.11

துண்டு. 547.

காணியின் பெயர்: இலக்கம் 16, குறுணைக்கல் ரோட. விபரம்: நிரந்தரமான தகரத்தாலும் ஓடாலும் வேயப்பட்ட கற்கடையின் பகுதி உரித்தானியின் பெயர்: ஆர். கணபதிப்பிள்ளை, வமித்தியசாலை, உணவு அளிக்கும் பகுதி, பொறலலை. விசாலம். ஏ 0. ரூ 0 ப. 1 38.

துணடு : 511.

காணியின் பெயர் : இலக்கம் 23, 25, சிறம்பலம் வீதி விபரம் : நிரந்தரமான ஓடபல வேயப்பட்ட கறகையும், ஒரு நிரந்தரமற்ற கடுகாலும் தகரதாலும் ஆன கொட்டிலும் தோட்டமும் உரிமை கேட்பவரின் பெயர் : ஆர். எச். சந்திரசேகர், சி. பொன்னையா, மேற்பாத்தடி, 151/2, கிரிப்பொன்னை வீதி, திம்பிரிகளையா, கொழும்பு. விசாலம் : ஏ. 0, றா. 0, ப. 5 34.

துணடு : 518.

காணியின் பெயர் : பலல ஓழங்கை. விபரம் : பி. டி. வி. பி. டி. தெருவின் பகுதியும் கட்டப்பட்ட வாய்க்காலும், உரிமை கேட்பவரின் பெயர் : ஆர். எச். சந்திரசேகர், சி. பொன்னையா மேற்பாத்தடி 151/2, கிரிப்பொன்னை வீதி, திம்பிரிகளையா, கொழும்பு விசாலம் : ஏ. 0 றா. 0, ப. 0 40.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தினால் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராலமாக 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ந் திகதி காலை 9 மணிகளுக்கு அனுராதபுரம் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுபற்றிய தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ந் திகதிக்கு முன்னர் எழுத்தினால் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

றையின் றையிறு,
புலத்திற்கு உதவி அரசாட்சி ஏசண்டு

அனுராதபுரம் கச்சேரி,
1956 ம் ஆண்டு ஜனவரி 9 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கம் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கம் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிசாக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற்கொள்ள அரசாட்சியார் எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கம் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கம் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
கிராமப் படம் இலக்கம் 1,398. பிரிவு 2.—அனுராதபுர நகரம்.

துணடு : 643

காணியின் பெயர் : இலக்கம் 2, குருணாகல் ரோட விபரம் : நிரந்தரமான ஓடு போட்ட ஓர் கட்டிடம் உரிமை கேட்பவரின் பெயர் : ஏ. கே. இ. ஹால் மரைக்காரும் ஏ. கே. சாகுல ஹமீதும், இருவரும் குருணாகல் ரோட, அனுராதபுரத்தில் உள்ளவர்கள் விசாலம் : ஏ. 0, றா. 0 ப. 0 85.

துணடு : 644

காணியின் பெயர் : இலக்கம் 4, குருணாகல் ரோட விபரம் : நிரந்தரமான ஓடு போட்ட ஓர் கட்டிடம். உரிமை கேட்பவரின் பெயர் : ஏ. கே. ஹமீட் சுல்தானும், ஏ. கே. சுல்தான் மரைக்காரும், குருணாகல் ரோட, அனுராதபுரம் விபரம் : ஏ. 0, றா. 0, ப. 1 0

துணடு : 645

காணியின் பெயர் : இலக்கம் 8, குருணாகல் ரோட விபரம் : நிரந்தரமான ஓடு போட்ட ஓர் கட்டிடம் உரிமை கேட்பவரின் பெயர் : கே. ஈ. பஞ்சாட்சாரமும், கே. ஈ. தியாகராஜாவும், இருவரும் புலோலி கிழக்கு, பருத்தித்துறையில் உள்ளவர்கள். விசாலம் : ஏ. 0, றா. 0 ப. 1 10

துணடு : 646

காணியின் பெயர் : இலக்கம் 10, குருணாகல் ரோட விபரம் : நிரந்தரமான ஓடு போட்ட ஓர் கட்டிடம் உரிமை கேட்பவரின் பெயர் : கே. ஈ. ஆறுமுகம், புலோலி கிழக்கு, பருத்தித்துறை விசாலம் : ஏ. 0, றா. 0, ப. 0 93

துணடு : 642

காணியின் பெயர் : இலக்கம் 3, புத்தளம் ரோட விபரம் : நிரந்தரமான ஓர் ஓடு போட்ட கட்டிடமும், ஓர் குசினியும், ஓர் கக்கூசும், சீமெந்தடி போட்ட ஓர் திறந்த வெளியும் தோட்டமும் உரிமை கேட்பவரின் பெயர் : ஏ. கே. ஆசனமரைக்காரர், வெலல்கிரிய, அனுராதபுரம் விசாலம் : ஏ. 0, றா. 0, ப. 2 85.

துணடு : 641

காணியின் பெயர் : இலக்கம் 5, புத்தளம் ரோட விபரம் : நிரந்தரமான ஓடு போட்ட ஓர் கட்டிடமும், சீமெந்தடி திறந்த வெளியும், உரிமை கேட்பவரின் பெயர் : ஹமீட் வீ. எஸ். சேகு அப்துல்காதுரமும், வீ. எஸ். சத்குத்தம்பியும், புத்தளம் ரோட, அனுராதபுரம் விசாலம் : ஏ. 0, றா. 0, ப. 2 61.

துணடு : 647.

காணியின் பெயர் : இலக்கம் 4, சிறம்பலம் ரோட விபரம் : நிரந்தரமான ஓடு போட்ட ஓர் கட்டிடமும், குசினியும், கக்கூசும் உரிமை கேட்பவரின் பெயர் : சாமு. பாத்தும்மா நாச்சி மேற்பாத்தடி எம். கே. ஈ. மொஹமட் காசிம், புத்தளம் ரோட, அனுராதபுரம். விசாலம் : ஏ. 0, றா. 0, ப. 0 85.

துணடு : 640

காணியின் பெயர் : இலக்கம் 57, புத்தளம் ரோட, இலக்கம் 6, சிறம்பலம் ரோட விபரம் : நிரந்தரமான ஓடு போட்ட ஓர் கட்டிடமும், குசினியும், கக்கூசும், தோட்டமும் உரிமை கேட்பவரின் பெயர் : எம். எம். கச்சி மொகிதீன், புத்தளம் ரோட, அனுராதபுரம் விசாலம் : ஏ. 0, றா. 0, ப. 4.02.

துணடு : 639.

காணியின் பெயர் : இலக்கம் 9 ம் 11 ம், புத்தளம் ரோட, இலக்கம் 10' சிறம்பலம் ரோட விபரம் : நிரந்தரமான ஓடு போட்ட ஓர் கட்டிடமும் இரண்டு குசினிகளும் கக்கூசும் சீமெந்தடி திறந்த வெளியும் உரிமை கேட்பவரின் பெயர் : சி. பி. முகமது, றெயில்வே நகரம், அனுராதபுரம் விசாலம் : ஏ. 0, றா. 0, ப. 9 01.

துணடு : 638

காணியின் பெயர் : இலக்கம் 13, புத்தளம் ரோட, இலக்கம் 12, சிறம்பலம் ரோட விபரம் : தகரக் கூரையும் பலகையால உள்ள சுவரும் உள்ள ஓர் தற்காலிகக் கட்டிடமும், தகரக் கூரையும், பலகையால உள்ள சுவரும் உள்ள கக்கூசும், தோட்டமும் உரிமை கேட்பவரின் பெயர் : கே. ஈ. பறமசோதி, புலோலி கிழக்கு, பருத்தித்துறை. விசாலம் : ஏ. 0, றா. 0, ப. 6 93

இலக்கம் : 637.

காணியின் பெயர் : இலக்கம் 15, புத்தளம் ரோட விபரம் : நிரந்தரமான ஓடு போட்ட கட்டிடமும் ஓடு போட்ட குசினியும், கக்கூசும், சீமெந்தடி திறந்த வெளியும் தோட்டமும் உரிமை கேட்பவரின் பெயர் : கே. ஏ. சேனையக்கா, காட்டகண்டி, சிலியா. விசாலம் : ஏ. 0, றா. 0, ப. 4 83

துணடு : 636.

காணியின் பெயர் : இலக்கம் 17, புத்தளம் ரோட விபரம் : நிரந்தரமான ஓடு போட்ட கட்டிடமும், கொங்கிறீற குசினியும், கக்கூசும், சீமெந்தடி திறந்த வெளியும் தோட்டமும் உரிமை கேட்பவரின் பெயர் : ஆர். எச். சந்திரசேகர, கட்டுப்பள்ளம் ரோட, அனுராதபுரம் விசாலம் : ஏ. 0, றா. 0, ப. 3 83

துணடு : 648

காணியின் பெயர் : இலக்கம் 20, சிறம்பலம் ரோட விபரம் : நிரந்தரமான தகரக் கூரையுள்ள கட்டிடம். உரிமை கேட்பவரின் பெயர் : ஏ. கே. ஜேயநுபூதி மேற்பாத்தடி கலையேன, பூ. சி. கந்தோர், அனுராதபுரம் விசாலம் : ஏ. 0, றா. 0, ப. 0 03

துணடு : 666.

காணியின் பெயர் : இலக்கம் 20 ல் ஒரு பகுதி, சிறம்பலம் ரோட விபரம் : நிரந்தரமான படி உரிமை கேட்பவரின் பெயர் : முடிக்குரியது விசாலம் : ஏ. 0, றா. 0, ப. 0 8

துணடு : 635

காணியின் பெயர் : இலக்கம் 17, புத்தளம் ரோட விபரம் : நிரந்தரமான ஓடு போட்ட ஓர் கட்டிடமும் குசினியும், கக்கூசும், சீமெந்தடி திறந்த வெளியும் தோட்டமும் உரிமை கேட்பவரின் பெயர் : குருணாகல் ரோட்டிலுள்ள எஸ். எம். சேகு மரைக்காரின் உரிமையாளர்கள், எஸ். எம். காதா மொகிதீன், குருணாகல் ரோட, ஆர். எம். சந்திரசேகர், கட்டுப்பள்ளம் ரோட, அனுராதபுரம். விசாலம் : ஏ. 0, றா. 0, ப. 3 19.

துணடு : 649

காணியின் பெயர் : இலக்கம் 22, சிறம்பலம் ரோட விபரம் : நிரந்தரமான ஓடு போட்ட ஓர் கட்டிடமும், உரிமை கேட்பவரின் பெயர் : ஏ. கே. ஹமீது, மேற்பாத்தடி ஏ. கே. சேகுல ஹமீட், குருணாகல் ரோட, அனுராதபுரம் விசாலம் : ஏ. 0, றா. 0, ப. 0 88.

துணடு : 665.

காணியின் பெயர் : இலக்கம் 22 ல் ஒரு பகுதி, சிறம்பலம் ரோட விபரம் : நிரந்தரமான படி உரிமை கேட்பவரின் பெயர் : முடிக்குரியது. விசாலம் : ஏ. 0, றா. 0, ப. 0 7

துணடு : 650

காணியின் பெயர் : சிறம்பலம் ரோட விபரம் : நிரந்தரமான ஓடு போட்ட கட்டிடம், குசினியும், கக்கூசும், சீமெந்தடி திறந்த வெளியும், உரிமை கேட்பவரின் பெயர் : மிஸலிஸ் ஏ. சிவக்கொழந்த மேற்பாத்தடி ஏ. சங்கரப்பிள்ளை, புத்தளம், சிறம்பலம் ரோட, அனுராதபுரம் விசாலம் : ஏ. 0, றா. 0, ப. 1 30.

துண்டு 389

காணியின் பெயர் இலக்கம் 24 ல் ஒரு பகுதி, சிறம்பலம் ரோட விபரம் நிரந்தரமான படி உரிமை கேட்பவரின் பெயர் முரிசுரூபிய காணி விசாலம். ஏ 0, றா 0, ப 0 12

துண்டு 651

காணியின் பெயர் இலக்கம் 26 ம, 30 ம, சிறம்பலம் ரோட விபரம் நிரந்தரமான ஓடுபோட்ட கட்டிடமும், இரண்டு குசினிகளும், கக்கூசும், சீமெந்திட்ட திறந்த வெளி உரிமை கேட்பவரின் பெயர் கே. வல்லிபுரம், பவுண்ட புரேக்கார, குருணாகல் ரோட, அனுராதபுரம் விசாலம்: ஏ 0, றா 0, ப 3 46

துண்டு 388.

காணியின் பெயர். இலக்கம் 26 ம 30 ம சிறம்பலம் ரோட விபரம்: நிரந்தரமான படி உரிமை கேட்பவரின் பெயர் முடிசுரூபியது விசாலம். ஏ 0, றா 0, ப 0 20

துண்டு 634

காணியின் பெயர். இலக்கம் 21, புத்தளம் ரோட விபரம் நிரந்தரமான ஓடுபோட்ட ஓர் கட்டிடமும், குசினியும், கக்கூசும், தோட்டமும் உரிமை கேட்பவரின் பெயர் ஆர் எச் சந்திரசேகர், ஓடுபாளையம், ரோட, அனுராதபுரம் விசாலம் ஏ 0, றா 0, ப 3 08

துண்டு 633.

காணியின் பெயர் இலக்கம் 25 ம 23, புத்தளம் ரோட விபரம் நிரந்தரமான ஓடுபோட்ட கட்டிடம் இரண்டு ஓடுபோட்ட குசினியும், இரண்டு கக்கூசும், சீமெந்திட்ட திறந்த வெளியும், தோட்டமும் உரிமை கேட்பவரின் பெயர், ஈ எஸ் எம் அப்பாஸ் மரிகாரின் (புத்தளம்) உரிமையாளர்கள் ஈ. எஸ் எம் முகமது காசிம், புத்தளம் விசாலம். ஏ 0, றா 0, ப 9 66

துண்டு 632

காணியின் பெயர். இலக்கம் 27, புத்தளம் ரோட விபரம். நிரந்தரமான ஓடுபோட்ட ஓர் கட்டிடமும் ஓர் குசினியும், கக்கூசும், சீமெந்திட்ட திறந்த வெளியும், தோட்டமும், உரிமை கேட்பவரின் பெயர் எம் ஏ எம். சாலி, லேக் வீடு, புத்தளம் விசாலம் ஏ 0, றா 0, ப 4 76

துண்டு 631.

காணியின் பெயர் இலக்கம் 33 ம, 31 ம, 29 ம, புத்தளம் ரோட, இலக்கம் 34/11 ம, 44 ம, 46 ம, சிறம்பலம் ரோட விபரம் நிரந்தரமான ஓடுபோட்ட ஓர் கட்டிடமும் மூன்று ஓடுபோட்ட குசினியும், மூன்று கக்கூசும், இரண்டு கச்சுகளும், இரண்டு ஓடுபோட்ட கக்கூசுகளும், சீமெந்திட்ட திறந்த வெளியும், தோட்டமும் உரிமை கேட்பவரின் பெயர் ஈ எஸ். எம் அப்பாஸ் மரிகாரின் உருமையாளர்கள் ஈ, எஸ் எம் ஏ முகமது காசிம், புத்தளம் விசாலம் ஏ 0, றா 0, ப 25 34.

துண்டு 630.

காணியின் பெயர்: இலக்கம் 37 ம, 35 ம, புத்தளம் ரோட விபரம்: நிரந்தரமான ஓடுபோட்ட கட்டிடமும் இரண்டு குசினிகளும் இரண்டு தகரக் கூரை போட்ட கக்கூசுகளும், சீமெந்திட்ட திறந்த வெளியும், தோட்டமும் உரிமை கேட்பவரின் பெயர். கே ஏ சேன எயக்க, காடகலடிவிலியர், விசாலம் ஏ 0, றா 0, ப 12 77.

துண்டு 629.

காணியின் பெயர். இலக்கம் 29, புத்தளம் ரோட விபரம் நிரந்தரமான ஓடுபோட்ட ஓர் கட்டிடமும், ஓடுபோட்ட குசினியும், கக்கூசும், சீமெந்திட்ட திறந்த வெளியும், தோட்டமும் உரிமை கேட்பவரின் பெயர். கே வீ சதாசிவம், புத்தளம், ரோட, அனுராதபுரம் விசாலம்: ஏ. 0, றா 0, ப 5 94

துண்டு 628

காணியின் பெயர். இலக்கம் 41 ம, 43 ம, புத்தளம் ரோட விபரம்: நிரந்தரமான ஓடுபோட்ட கட்டிடமும், ஓடுபோட்ட குசினியும், கக்கூசும், சீமெந்திட்ட வெளியும் தோட்டமும் உரிமை கேட்பவரின் பெயர்: ஈ. இசுபுவெவ்வை, குசல், நாச்சுவல், கிடோகம், விசாலம்; ஏ 0, றா. 0, ப 11 31

துண்டு 627

காணியின் பெயர். இலக்கம் 47 ம, 45 ம புத்தளம் ரோட, இலக்கம் 42, சிறம்பலம் ரோட விபரம். நிரந்தரமான ஓடுபோட்ட கட்டிடமும், ஓடு போட்ட குசினியும், ஸரோடும், கக்கூசும், சீமெந்திட்ட திறந்த வெளியும், தோட்டமும் உரிமைகேட்பவரின் பெயர். எம் கே ஈ முஹமெட் காசிம், புத்தளம் ரோட, அனுராதபுரம் விசாலம் ஏ 0, றா 0, ப 20 89

துண்டு 625

காணியின் பெயர். இலக்கம் 57, 55, 53, புத்தளம் ரோட, இலக்கம் 11, 9, 7, பீகொக் ரோட விபரம் நிரந்தரமான ஓடும தகரமும் போட்ட ஓர் கட்டிடமும், மூன்று ஓடுபோட்ட குசினியும், சீமெந்திட்ட திறந்த வெளியும் தோட்டமும் உரிமையாளரின் பெயர் எம். டி இசுனீஸ் அப்பாதுரம், ஸ்வரவெல், அனுராதபுரம் விசாலம். ஏ 0 றா 0, ப. 16-74.

E 13

துண்டு 652

காணியின் பெயர் இலக்கம் 32, சிறம்பலம் ரோட விபரம் நிரந்தரமான ஓடுபோட்ட ஓர் கட்டிடமும் தோட்டமும், உரிமை கேட்பவரின் பெயர் ஏ எம் ஹனிவா, சிறம்பலம் ரோட, அனுராதபுரம். விசாலம். ஏ 0, றா 0, ப 2 27

துண்டு 387

காணியின் பெயர் இலக்கம் 32, ன பகுதி, சிறம்பலம் ரோட விபரம் நிரந்தரமான படி உரிமை கேட்பவரின் பெயர் முழுசுரூபியது. விசாலம் ஏ 0, றா 0, ப 0 10

துண்டு 653

காணியின் பெயர் இலக்கம் 34, சிறம்பலம் ரோட விபரம் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர்: மில்லிஸ் கே இளைப்பதம்பி, புலோலி கிழக்கு, பருத்தித்தறை. விசாலம் ஏ 0 றா 0, ப 2 72

துண்டு 654

காணியின் பெயர் இலக்கம் 50, 52, 54, 56, 58, சிறம்பலம் ரோட விபரம். நிரந்தரமான ஓடுபோட்ட கட்டிடமும் தோட்டமும் உரிமை கேட்பவரின் பெயர் மில்லிஸ் கே சேதா, தம்பாலை, புலோலி கிழக்கு, பருத்தித்தறை விசாலம் ஏ 0, றா 0, ப 9 73

துண்டு 655

காணியின் பெயர் இலக்கம் 70, 70/1, 70/2, 70/3, 70/4, சிறம்பலம் ரோட விபரம் நிரந்தரமான ஓடுபோட்ட கட்டிடமும், தோட்டமும் உரிமை கேட்பவரின் பெயர் எம் எம் கே சேகு அப்துல்காதர், புத்தளம் ரோட, அனுராதபுரம் விசாலம் ஏ 0, றா 0, ப 9 03

துண்டு 661

காணியின் பெயர் இலக்கம் 13, 15, 17, பீகொக் ரோட விபரம் நிரந்தரமான ஓடுபோட்ட கட்டிடமும் இரண்டு கக்கூசுகளும் (தகரக் கூரை) தோட்டமும் உரிமை கேட்பவரின் பெயர் மில்லிஸ். ஓ எம் எஸ் மொடிதீன், 158, பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம் விசாலம் ஏ 0 றா 0, ப 8 00

துண்டு 660

காணியின் பெயர் இலக்கம் 25, 19, பீகொக் வீதி விபரம் நிரந்தரமான ஓடுபோட்ட ஓர் கட்டிடமும், இரண்டு கக்கூசுகளும், சீமெந்திட்ட திறந்த வெளியும் உரிமை கேட்பவரின் பெயர் 94, குருணாகல் ரோட்டிலுள்ள ஏ கணபதிபிள்ளையின் உரிமையாளர்கள், கே சுப்பிரமணியம், இலக்கம் 22, குருணாகல் ரோட, அனுராதபுரம் விசாலம். ஏ 0, றா 0, ப 4 06

துண்டு 659

காணியின் பெயர். இலக்கம் 27, பீகொக் வீதி விபரம் நிரந்தரமான ஓடுபோட்ட கட்டிடமும் கக்கூசும், சீமெந்திட்ட திறந்த வெளியும் உரிமை கேட்பவரின் பெயர் பீ தியாகராஜா, சிறம்பலம் ரோட, அனுராதபுரம் விசாலம்: ஏ 0, றா 0, ப 2 05.

துண்டு 658

காணியின் பெயர் இலக்கம் 33, பீகொக் வீதி விபரம்: நிரந்தரமான ஓடுபோட்ட கட்டிடமும் கக்கூசும், சீமெந்திட்ட திறந்த வெளியும் உரிமை கேட்பவரின் பெயர். எம். ஆசிஉமமா, பீகொக் வீதி. விசாலம் ஏ. 0, றா 0, ப 2 06

துண்டு 657

காணியின் பெயர் இலக்கம் 35, பீகொக் வீதி விபரம் நிரந்தரமான ஓடு போட்ட கட்டிடமும் கக்கூசும், சீமெந்திட்ட திறந்த வெளியும், உரிமை கேட்பவரின் பெயர். பீ சினனத்தரை ஐயர், சிறம்பலம் ரோட. விசாலம். ஏ. 0, றா. 0 ப. 2 07.

துண்டு 656

காணியின் பெயர். இலக்கம் 41, பீகொக் வீதி விபரம் நிரந்தரமான ஓடுபோட்ட கட்டிடமும் கக்கூசும் சீமெந்திட்ட திறந்த வெளியும் உரிமை கேட்பவரின் பெயர்: பீ தியாகராஜா ஐயர், சிறம்பலம் ரோட, அனுராதபுரம் விசாலம். ஏ 0, றா 0, ப 2 86

மேற்கூறிய காணிகளுக்கு உரிமையளிப்பதற்கான சகல நடைமுறைகளும் தாமத அல்லாத முறையில் எழுதப்பட்ட அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரின் மூலமாக 1956 ம ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ந திகதி முற்பகல் 9 மணிக்கு அனுராதபுரம் கச்சேரியில் என முன்பாக வெளிப்படுத்தப்பட்ட அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபற்றித் தொகையையும் அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ந திகதிக்கு முன்னர் எழுதப்பட்ட முப்பிரதிகனாக எனக்கு அறிவிக்கப்பட்டிருந்த இத்தால் கேட்டுக்கொள்கிறேன்.

றையின் ரயிறு,

உதவி அரசாட்சி என்சனா.

அனுராதபுரக் கச்சேரி,

1956 ம ஆண்டு தைம் 9 ந 6.

1950 ம ஆண்டின் 9^{ம்} இலக்கக் காணி கொள்கை சட்டம் 7 ம பிரிவின படிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படிபடிமான அறிவித்தல்

ஒரு பரிசுடக தேவைககு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தகுகொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்க கின்றேன்.

எடுத்தகுகொள்ளவிற்கும காணியின் விபரம் —
கிராமப்படம் 1,398 அனுபந்தம் 2 அனுராதபுரம் பட்டணம்

துண்டு 567

காணியின் பெயர் இலக்கம் 40 (பகுதி) குருணாகல் வீதி விபரம் . நிரந்தரமான ஒடுபோட்ட கட்டிடம், சீமெந்து போடப்பட்ட வெளி நிலம் உரிமை கேட்பவரின் பெயர் இளையதம்பி பசுபதியின் உரிமையாளராக, பரிபாலனாக கோரீ பாலசுபிரமணியம், கோரீ பீ கதிரகாமத்தம்பி, புலோலி கிழக்கு, பருத்தித்தறை, விசாலம் ஏ. 0, றா 0, ப 4 88

துண்டு 409

காணியின் பெயர் இலக்கம் 40, (பகுதி) குருணாகல் வீதி. விபரம் . நிரந்தரமான ஒடுபோட்ட கட்டிடம் ஒரு பகுதி உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது விசாலம் ஏ. 0, றா 0, ப 0 37

துண்டு 569

காணியின் பெயர் இலக்கம் 42, (பகுதி), குருணாகல் வீதி விபரம் : நிரந்தரமான ஒடுபோட்ட கட்டிடமும், சீமெந்து போட்ட வெளி நிலமும், (பகுதி), உரிமை கேட்பவரின் பெயர் : வீ வேலமுருகு, றெயிலவே லட்சேன பங்காளர், பீகொட் விசாலம் ஏ 0, றா 0, ப 4 57.

துண்டு 410.

காணியின் பெயர் இலக்கம் 42, (பகுதி), குருணாகல் வீதி விபரம் . நிரந்தரமான ஒடுபோட்ட கட்டிடத்தின் ஒரு பகுதி உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது விசாலம் ஏ. 0, றா 0, ப 0 38

துண்டு 571

காணியின் பெயர் இலக்கம் 44 (பகுதி), குருணாகல் வீதி. விபரம் : நிரந்தரமான ஒடுபோட்ட கட்டிடம், நிரந்தரமல்லாத மரத்தால் கட்டிய கட்டிடம், 3 தண்ணீர் கொட்டிகள், சீமெந்து போடப்பட்ட வெளி நிலம் உரிமை கேட்பவரின் பெயர் : பீ. இராமலிங்கம், தும்பளை, பருத்தித்தறை விசாலம் ஏ 0, றா, 0 ப 4 53.

துண்டு 411.

காணியின் பெயர் இலக்கம் 44 (பகுதி), குருணாகல் வீதி விபரம் : நிரந்தரமான ஒடுபோட்ட கட்டிடத்தின் ஒரு பகுதி. உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது விசாலம் : ஏ. 0, றா. 0, ப 0 38

துண்டு 573

காணியின் பெயர் இலக்கம் 46 (பகுதி), குருணாகல் வீதி. விபரம் : நிரந்தரமான ஒடுகள், தகரம் போட்ட கடை, ஒடுபோட்ட கக்கூசு, சீமெந்து போடப்பட்ட வெளி நிலம் உரிமை கேட்பவரின் பெயர் : ஸ்ரீமதி. எஸ். இராசமாணிக்கம், தும்பளை, பருத்தித்தறை விசாலம் : ஏ 0, றா 0, ப 4 91.

துண்டு 591 1/2

காணியின் பெயர் இலக்கம் 46, (பகுதி), குருணாகல் வீதி விபரம் . கற்படிகள். உரிமைகேட்பவரின் பெயர் : முடிக்குரியது விசாலம் : ஏ 0, றா. 0, ப 0 5.

துண்டு 574

காணியின் பெயர் இலக்கம் 48, பகுதி குருணாகல் வீதி விபரம் நிரந்தரமான ஒட்டால் வேயப்பட்ட கட்டிடம், பகுதி, தகரக் கற கக்கூசு சீமெந்துபோடப்பட்ட வெளி நிலம் உரிமை கேட்பவரின் பெயர் : எப். ஏ. எஸ். சமரவீராவின் உரிமையாளர்கள், பரிபாலனா ஸ்ரீமதி அவில சமரவீரா, அபயகிரி வீதி, அனுராதபுரம். விசாலம் : ஏ 0, றா 0, ப 3 13.

துண்டு 591 1/2.

காணியின் பெயர் இலக்கம் 48, (பகுதி), குருணாகல் வீதி. விபரம் கற்படி உரித்தாளரின் பெயர் முடிக்குரியது விசாலம் : ஏ 0 றா. 0, ப 0 05.

துண்டு 578

காணியின் பெயர் இலக்கம் 50, 52, குருணாகல் வீதி விபரம் . நிரந்தரமான ஒடுபோட்ட கட்டிடம், 2 நிரந்தரமல்லாத தகரம், மரம், ஓடு, மண் முதலியவைகளால் கட்டிய குளிகள், ஒரு மாட்டுக் கொட்டில், கொல்லையில் 1 தென்னி மரம், 8 வருஷம் உரிமை கேட்பவரின் பெயர் : ஏ வயித்திலிங்கம், எலக்கட்டுத் தெரு, அனுராதபுரம் விசாலம் : ஏ 0, றா. 0, ப. 6 71.

துண்டு 579.

காணியின் பெயர் இலக்கம் 54, குருணாகல் வீதி, இலக்கம் 21, பலஸ் ஒழுங்கை. விபரம் . நிரந்தரமான ஒடுபோட்ட கட்டிடங்கள், கொல்லை (பயிர்கள் இல்லை), உரிமை கேட்பவரின் பெயர் எம். பீற்றர், டிக்கீசன் வீதி, அனுராதபுரம் விசாலம் ஏ. 0, றா 0, ப 3 97.

துண்டு : 579 1/2

காணியின் பெயர் இலக்கம் 60, 62, குருணாகல் வீதி, இலக்கம் 27, பலஸ் ஒழுங்கை விபரம் . நிரந்தரமான ஒடுபோட்ட கட்டிடம், கொல்லை (பயிர்களில்லை) உரிமை கேட்பவரின் பெயர் பீ எச் சமிச்சி அப்புவின் உரிமை யாளர்கள், பரிபாலனா எஸ் ஏ குணசேகரா, லட்சேன மாஸ்டர், கல்லோயர். விசாலம் ஏ 0, றா 0, ப. 4.19.

துண்டு : 591

காணியின் பெயர் — விபரம் சீமெந்து போட்ட ஓரம் உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது விசாலம் ஏ 0, றா 0, ப 5 44

துண்டு 580

காணியின் பெயர் இலக்கம் 64, குருணாகல் வீதி விபரம் நிரந்தரமான தகரம், ஒடுகளால் கட்டிய கட்டிடம், கக்கூசு, கொல்லை (பயிர்களில்லை) உரிமை கேட்பவரின் பெயர் எம் வாமதேவா, மாக்கெற்றிற் ஆபிசர் கொழும்பு விசாலம் : ஏ. 0, றா 0, ப 3 78.

துண்டு 581.

காணியின் பெயர் இலக்கம் 66, குருணாகல் வீதி விபரம் . நிரந்தரமான தகரம், ஒடுகளால் கட்டிய கட்டிடம், கக்கூசு, கொல்லை (பயிர்களில்லை), உரிமை கேட்பவரின் பெயர் ஆர் பரமகுரு, கிராமக்கோடு அதிகாரி. மனரா. விசாலம் ஏ 0, றா, 0, ப 4 53

துண்டு 582

காணியின் பெயர் இலக்கம் 68, குருணாகல் வீதி விபரம் . நிரந்தரமான ஒடுபோட்ட கட்டிடம், சீமெந்து போட்ட வெளி நிலம் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி எஸ் எம் பசுபதி, சித்தம்பலம், வீதி, அனுராதபுரம் விசாலம் . ஏ 0, றா. 0, ப 4 10.

துண்டு : 583

காணியின் பெயர் இலக்கம் 70, குருணாகல் வீதி. விபரம் . நிரந்தரமான ஒடுபோட்ட கட்டிடம், கொல்லை (பயிர்களில்லை), கட்டிய வாய்க்கால் உரித்தாளரின் பெயர் : டீ. பீ ஹென்றிக் அப்புவாமி, 115, குருணாகல் வீதி, அனுராதபுரம் விசாலம் ஏ 0, றா 0, ப 3 68.

துண்டு 584.

காணியின் பெயர் : இலக்கம் 74, குருணாகல் வீதி விபரம் . நிரந்தரமான ஒடுபோட்ட கட்டிடம், தகரக் கக்கூசு, கொல்லை, (பயிர்களில்லை) உரிமை கேட்பவரின் பெயர் : எம் எம் கே. மொகிதீன் சத்கருவின் உரிமையாளர்கள், பரிபாலனா : எம் எம் கே கச்சு மொகிதீன், புத்தளம் வீதி, அனுராதபுரம் விசாலம் ஏ 0, றா 0, ப 3 00.

துண்டு : 585

காணியின் பெயர் — விபரம் : கட்டிய வாய்க்காலின் ஒரு பகுதி உரித்தாளரின் பெயர் : எம். எம். கே. மொகிதீன், சத்கருவின் உரிமை யாளர்கள், பரிபாலனா : எம் எம் கே. கச்சு மொகிதீன், புத்தளம் வீதி, அனுராதபுரம். விசாலம் . ஏ. 0, றா 0, ப 0 03.

துண்டு . 586

காணியின் பெயர் . இலக்கம் 76, குருணாகல் வீதி விபரம் : நிரந்தரமான ஒடு போட்ட கட்டிடம், ஒடு போட்ட குளினி, கக்கூசு, கட்டிட கின்று, சீமெந்து போட்ட வெளி நிலம் உரித்தாளரின் பெயர் : W. M டிஸ்கார் நாயக்க கிக்நி பேக்கறி இரத்தும்லை அனுராதபுரம் விலாசம் : ஏ. 0. றா. 0. ப. 3.39.

துண்டு : 587

காணியின் பெயர்—, விபரம் . கட்டிய வாய்க்காலின் ஒரு பகுதி உரித்தாளரின் பெயர் W M டிஸ்கார்நாயக்க கிக்நி பேக்கறி, இரத்தும்லை, அனுராதபுரம் விலாசம் . ஏ 0 றா 0. ப 3 39

துண்டு 588

காணியின் பெயர் . பலஸ் ஒழுங்கை விபரம் : பீ டபிளயு டீ வீதியின் பகுதி, கட்டிய வாய்க்காலின் ஒரு பகுதி உரிமை கேட்பவரின் பெயர் : டபிளயு டொன் இசானிஸ் அப்புவாமி, துவரவெவ, அனுராதபுரம் விசாலம் . ஏ. 0, றா 0, ப 0 24.

துண்டு : 589

காணியின் பெயர் : இலக்கம் 78, 80, குருணாகல் வீதி, இலக்கம் 35, 37, பலஸ் ஒழுங்கை விபரம் . நிரந்தரமான ஒடுபோட்ட கட்டிடம் சீமெந்து போட்ட வெளி நிலம். உரிமை கேட்பவரின் பெயர் : டபிளயு. டொன் இசானிஸ் அப்புவாமி, துவரவெவ, அனுராதபுரம். விசாலம் : ஏ. 0, றா 0, ப. 5 93.

துண்டு : 590

காணியின் பெயர் —. விபரம் சீமெந்து போட்ட ஓரம். உரிமை கேட்பவரின் பெயர் : முடிக்குரியது. விசாலம் ஏ. 0, றா. 0, ப 0 29

மேற்குறித்த காணிக் கு உரித்தர்பேக்கிற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1956 ம ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ந திகதி, காலை 9 மணிக்கு அனுராதபுரக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படிபடி அக் காணியில் அவர்களுக்கான உட்கருவிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டஈடுத் தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படிபடி இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

றெயின் றையிற்,
அனுராதபுரக் கச்சேரி, டிஸ்திரிக் உதவி அரசாட்சி எசன்டு.
1956 ம இலு ஜனவரி 9 ந உ.

இல LR 1306/J/AL/2264

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவினாபடிபடி 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படிபடிமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறி விக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்.—

பி பிளான நம்பர் A 128 கிராமம்—குடகலன்பிந்தனுபெவ

துண்டு 1.

காணியின் பெயர் : சியம்பலகறையுடைய விபரம் நெல்வயல, அணை கட்டிய பகுதியும், வயல காலவாயும் கொண்டது. உரித்தாளியின் பெயர் கொறவப்பொத்தான பாராளுமன்ற அங்கத்தவா திரு ரி பி பொகலியட்டை விசாலம் ஏ 0, று 0, ப 07 7

துண்டு 2

காணியின் பெயர் புரானபெவ விபரம் நெல்வயல, காலவாயின் ஒரு பகுதியும் அணைக்கட்டும் கொண்டது உரித்தாளியின் பெயர் கணபிந்தனுபெவவினா எம் கதிரா, எல் பூலா, எல் சோபனா, பனிக்கா, எல் சோபனா, எல் கிரிமெனிக்கா, எல் சரண, பி முடலியா, பி சட்டா, கே வேலசமாஜிகே, எல். திரேரா, ஜயகே புகுகிரா விசாலம் ஏ 1, று 3, ப 24 7

பி. பிளான நம்பர் A 129. கிராமம்—மரடங்கடவெல்

துண்டு 1

காணியின் பெயர் : மீக்கமிடம் விபரம் : வயலும், காலவாயின் ஒரு பகுதியும் உரித்தாளியின் பெயர் மரதங்கடவெல்வினா வி. நனஹாமி, குடகலன்பிந்தனுபெவவினா கிரியாகே புகுசா, மரதங்க கடவெல்வினா கப்பூரான கமலலகே நனஹாமி, லொக்கு பண்டா றடனாக, கிரிஹாமிகே முததுபண்டா, கண்டாதகே கப்பூரால், யக்கலை யினா வினா அக்கம விதானகே கிரிசேனா விசாலம். ஏ. 0, று 0, ப. 37 2.

துண்டு : 2.

காணியின் பெயர் . டம்பகமிடம் விபரம் காலவாய அணைக்கட்டிய ஒரு பகுதியையும், ஊற்றையும் கொண்ட வயல உரித்தாளியின் பெயர் : மரதங்கடவெல்வினா கிரிஹாமிகே கிடஹாமி, முடலி ஹாமிகே திலகரடன, வனனிஹாமிகே கப்பூறுஹாமி, மலகலகமகே தாமசேன விசாலம் ஏ 0, று 2, ப 04 2.

துண்டு 3

காணியின் பெயர் டம்பகமிடம் விபரம் : வயல, இரண்டு நிரந்தர மான ஓலை கட்டையும், ஓலை வீடும், வயலும் கொண்ட நிலம் உரித்தாளியின் பெயர் : கிரிஹாமிகே சட்டஹாமி, முடலிஹாமிகே திலகரடன, மலகலகமகே தாமசேன, வனனிஹாமிகே கப்பூறுஹாமி எல்லோரும் மரதங்கடவெல், மீக்கமிடவெல்வினா உளவாக்க விசாலம் ஏ 4, று. 2, ப 12 9.

மேற்கூறிய காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராழமலாக 1956 ம டிசம்பர் (பெரவரி) மாசி மாதம் 21 ந தேதி 10 மணிக்கு கணபிந்தனுபெவ சேக்சுற பங்காளாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம டிசம்பர் (பெரவரி) மாசி மாதம் 14 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

றேன றயிட,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்ட்

அனுராதபுரக கச்சேரி,

1956 ம டிசம்பர் (ஜனவரி) தைமீ 6 ந வ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினா படிபடி, 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படிபடிமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த திருத்தச் சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்.—

கிராமப்படி 1,398 , அனுபந்தம் 2. அனுராதபுர பட்டணம்

துண்டு : 592.

காணியின் பெயர் : இலக்கம் 78, 80, 82, 88, 90, 92, புத்தளம் வீதி கபரம் தோட்டம், 6 தென்னேமாம, வயது 25 வருஷம், 1 தென்னே மரம், 1 வயது, 8 வயதுள்ள 3 மாமரங்கள், 8 வயதுள்ள 4 தோடைகள், 4 வயதுள்ள 7 பயா மரங்கள், நிரந்தரமான ஓட்டுக் கட்டிடம், நிரந்தர மற்ற அரைவாசி சவாகொண்ட கக்கூசு, 2 நிரந்தரமான கக்கூசுகளும், சிணறும் உரிமை கேட்பவரின் பெயர் அனுராதபுர பள்ளிவாசலின் பொறுப்பாளர். விசாலம் ஏ 0 று 0 ப 37 85

துண்டு 593

காணியின் பெயர் : இலக்கம் 74, 76, புத்தளம் வீதியும், இலக்கம் 49, கமரனலீதியும். விபரம் : நிரந்தரமான ஓடால் வேயப்பட்ட கட்டிடம், 2 கற கக்கூசுகளும், வளவும் (பயிரிலை) உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி. பீ. சிவராமலிங்கம், அததியடி, பருத்தித்துறை, ஸ்ரீமதி பீ. சோமசுந்தரம், 6 ம இலக்க, நீர்பாயச்சல இலாகா விடுதி, நதமலான, விசாலம் ஏ. 0, று 0, ப 8 21

துண்டு 594

காணியின் பெயர் . இலக்கம் 71, 72, புத்தளம் வீதி விபரம் நிரந்தரமான ஓடால் வேயப்பட்ட கட்டிடங்கள், 2 கறகக்கூசுகள், ஓடால் வேயப்பட்ட கற குசனி, மோட்டார் ரதம் விடும் கட்டிடமும், சீமேந்த போடப்பட்ட வெளி நிலம் உரிமை கேட்பவரின் பெயர் ஹட்டி வீ எல் சேகு அப்துல் காதரும், வீ எல் சதகுத்தமபி, இருவரும் புத்தளம் வீதி, அனுராதபுரத்தவர்கள் விசாலம் ஏ 0, று. 0 ப. 8 43

துண்டு 595.

காணியின் பெயர் இலக்கம் 68, 66, 64, 60, 58, 56 (பகுதிகள்) புத்தளம் வீதி விபரம் : நிரந்தரமான ஓடால் வேயப்பட்ட கறகட்டிடங்கள், 5 ஓடால் வேயப்பட்ட கற குசினிகள், 6 கற கக்கூசுகள், சீமேந்த திலுலான திறந்த வெளியும் வளவும் (பயிரிலை), உரிமை கேட்பவரின் பெயர் . எல் ஏ எச ஹனிபா, மரைக்கா அவர்களின் உரிமையாளர்கள் புத்தளம், பரிபாலனா . ஈ எல் எம் திலு மரைக்கா, புத்தளம் விசாலம் ஏ 0 று 0 ப 24.55

துண்டு 312

காணியின் பெயர் . இலக்கம் 56, 58, 60, 64, (பகுதிகள்) புத்தளம் வீதி. விபரம் : திறந்த பாலிக்கப்பட்டிராத வளவு, ஒரு கற சுவரைக் கொண்டது. உரிமை கேட்பவரின் பெயர் . முடிக்குரியது விசாலம் ஏ. 0. று. 0. ப 0 59.

துண்டு 369.

காணியின் பெயர் : இலக்கம் 58, 56, 60, (பகுதி), புத்தளம் வீதி விபரம் . ஓடால் வேயப்பட்ட கறகட்டிடத்தின் பகுதியும், கறபடிக்கும். உரிமை கேட்பவரின் பெயர் : முடிக்குரியது விசாலம் ஏ 0 று 0 ப. 0 87.

துண்டு ; 596

காணியின் பெயர் இலக்கம் 54, (பகுதி), புத்தளம் வீதி விபரம் : நிரந்தரமான ஓடால் வேயப்பட்ட கறகட்டிடம், ஓடால் வேயப்பட்ட கற குசினி, கற கக்கூசும் சீமேந்திலுலான திறந்த வெளி உரிமை கேட்பவரின் பெயர் : ஹட்டி வீ எல் சேகு அப்துல் காதர் அவர்களும், வீ எல் சதகுத்தமபியும், புத்தளம் வீதி, அனுராதபுரம் விசாலம் ஏ 0 று. 0, ப. 7 62.

துண்டு : 313.

காணியின் பெயர் : இலக்கம் 54, (பகுதி), புத்தளம் வீதி விபரம் ஒரு கல மதிலும், சீமேந்திலுலான திறந்த வெளி உரிமை கேட்பவரின் பெயர் . முடிக்குரியது விசாலம் ஏ 0. று 0 ப. 0 16.

துண்டு . 597.

காணியின் பெயர் : இலக்கம் 52, (பகுதி), புத்தளம் வீதி. விபரம் . நிரந்தரமான ஓடால் வேயப்பட்ட கல கட்டிடம், ஓடால் வேயப்பட்ட கற குசனி, கற கக்கூசும் திறந்த சீமேந்திலுலான இடமும் உரிமை கேட்பவரின் பெயர் : எல். எம். சோ மரைக்காரின் உரிமையாளர்கள், பரிபாலனா . எல் எம் காதர் மொடிதீன, குருகுகல் வீதி, அனுராதபுரம். விசாலம் ஏ. 0, று 0, ப. 4 09

துண்டு 314.

காணியின் பெயர் : இலக்கம் 52, (பகுதி), புத்தளம் வீதி. ஒரு கல மதிலும், சீமேந்திலுலான திறந்த இடமும். உரிமை கேட்பவரின் பெயர் . முடிக்குரியது விசாலம் ஏ 0 று 0, ப. 0 16

துண்டு 598

காணியின் பெயர் . இலக்கம் 50, (பகுதி) புத்தளம் வீதி விபரம் ஓடால் வேயப்பட்ட நிரந்தரமான கற கட்டிடம், ஓடால் வேயப்பட்ட கற குசினியும், திறந்த சீமேந்திலுலாய இடமும் உரிமை கேட்பவரின் பெயர் எம் என். பொன்னுடோ, புத்தளம், வீதி, அனுராதபுரம் விசாலம் ஏ. 0, று 0, ப. 4.77.

துண்டு 315

காணியின் பெயர் இலக்கம் 50, (பகுதி), புத்தளம் வீதி விபரம் நிரந்தரமான கற கக்கூசின் பகுதியும், சீமேந்தினுலான திறந்த இடமும் உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது விசாலம் ஏ 0, றா 0 ப 5.05.

துண்டு 599

காணியின் பெயர் இலக்கம் 46, 48, 44, 42, 40, புத்தளம் வீதி விபரம் நிரந்தரமான ஓட்டால் வேயப்பட்ட கற கட்டிடங்கள், 4 ஓட்டால் வேயப்பட்ட கறகுசினியின், 4 கற கக்கூசுகளும், சீமேந்தினுலான திறந்த இடமும் உரிமை கேட்பவரின் பெயர் ரீ எஸ் எம் அப்பாலை மரைக்கார அவர்களின் உரிமையாளர்கள், புத்தளம், பரிபாலனா ரீ எஸ் எம் ஏ மொறமெட் கசீம், புத்தளம் விசாலம் ஏ 0, றா 0 ப 18 99.

துண்டு 600

காணியின் பெயர் இலக்கம் 36, 34, 38, புத்தளம் வீதி விபரம் நிரந்தரமான ஓட்டால் வேயப்பட்ட கற கட்டிடம், ஒரு கல் அறையும், குசினியும் கற கக்கூசும் வளவும் (பயிரிலவே) உரிமை கேட்பவரின் பெயர் ஜே எம் எஸ் மிராண்டா, புத்தளம் வீதி, அனூராதபுரம் விசாலம் ஏ 0, றா 0, ப 12 97

துண்டு 601.

காணியின் பெயர் இலக்கம் 30, 32, புத்தளம் வீதி விபரம் ஒரு நிரந்தரமான ஓட்டால் வேயப்பட்ட கற கட்டிடம், 2 ஓட்டால் வேயப்பட்ட கற குசினிகள், 2 கற கக்கூசுகளும், சீமேந்தினுலான திறந்த இடமும் உரிமை கேட்பவரின் பெயர் ரீ எஸ் எம் அப்பாலை மரைக்கார அவர்களின் உரிமையாளர்கள், புத்தளம், பரிபாலனா ரீ எஸ் எம் ஏ மொறமெட் கசீம், புத்தளம் விசாலம் ஏ 0, றா 0, ப 8 46.

துண்டு 602.

காணியின் பெயர் இலக்கம் 28, 26, 24, புத்தளம் வீதியும், 32 கம றளஸ் வீதியும். விபரம். நிரந்தரமற்ற தகரக் கூரையையுடைய கட்டிடம், பக்கத்துச் சுவர்கள் பலகைகளாலானவை தகரக் கூரையையுடையது, தகரத்தாலான சுவர்களையும் உடைய குசினி பலகைகளாலான சுவர்களையும் தகரக் கூரையும் கொண்ட வீதும் சீமேந்தினுலான திறந்த இடமும் உரிமை கேட்பவரின் பெயர் எஸ். எம் நயினா மரைக்கார, புத்தளம் விசாலம் ஏ 0 றா 0, ப 7 11.

துண்டு 603

காணியின் பெயர் இலக்கம் 22, புத்தளம் வீதி விபரம் நிரந்தரமான ஓட்டால் வேயப்பட்ட கறகட்டிடம், நிரந்தரமற்ற கல்லால் கட்டப்பட்ட தகரக் கொட்டில், நிரந்தரமான ஓட்டால் வேயப்பட்ட கற குசினி, சீமேந்தினுலான திறந்த இடமும், வளவும் (பயிரிலவே) உரிமை கேட்பவரின் பெயர் எஸ் ஏ எச் கனிபா, மரைக்கார, புத்தளம், இவரின் உரிமையாளர்கள், பரிபாலனா ரீ எஸ். எம் நயினா மரைக்கார, புத்தளம் விசாலம் : ஏ 0 றா 0, ப 4 18

துண்டு 604

காணியின் பெயர் இலக்கம் 20, புத்தளம் வீதி விபரம் நிரந்தரமான ஓட்டால் வேயப்பட்ட கற கட்டிடம், ஓட்டால் வேயப்பட்ட கற குசினி, ஒரு கற கக்கூசும், சீமேந்தினுலான திறந்த இடம் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி ஏ வீ சினைத்தம்பி, தும்பினை, பருத்தித்தறை. விசாலம் ஏ 0, றா 0, ப 4 06

துண்டு 605

காணியின் பெயர் இலக்கம் 18, புத்தளம், வீதி விபரம் : நிரந்தரமான ஓட்டால் வேயப்பட்ட கற கட்டிடம், ஓட்டால் வேயப்பட்ட கற குசினி, ஒரு கற கக்கூசும், சீமேந்தினுலான திறந்த இடம் உரிமை கேட்பவரின் பெயர் . டி எஸ் குணசேகரா, புத்தளம் வீதி, அனூராதபுரம் விசாலம். ஏ. 0 றா 0, ப 4 89

துண்டு 606

காணியின் பெயர் இலக்கம் 16, புத்தளம் வீதி விபரம் : நிரந்தரமான ஓட்டால் வேயப்பட்ட கறகட்டிடம், ஓட்டால் வேயப்பட்ட கற குசினி, ஒரு கற கக்கூசும், சீமேந்தினுலான திறந்த இடம் உரிமை கேட்பவரின் பெயர் பி. இராமலிங்கம், கலாநிதி, அச்சக்கூடத்துக்கும் பக்கத்தில் தும்பினை, பருத்தித்தறை விசாலம். ஏ 0, றா. 0, ப 4 95

துண்டு 607

காணியின் பெயர் இலக்கம் 5, 7, 9, 11, 13 (பகுதி) கமறளஸ் ரோட், 4, 6, 8, 10, 12, 14, புத்தளம் ரோட் விபரம் பலகைகளாலான சுவர்களையும் தகரக் கூரையையும், சீமேந்தினுலான நிலத்தையும் கொண்ட நிரந்தரமற்ற கட்டிடங்களும், வளவும் (பயிரிலவே) விசாலம். உரிமை கேட்பவரின் பெயர் ரீ எஸ் எம். நயினா மரைக்கார, புத்தளம் விசாலம் ஏ 0, றா. 0, ப 13 91

துண்டு 310 1/2.

காணியின் பெயர் இலக்கம் 4, 6, 8, 10, 14; (பகுதி), புத்தளம் வீதி. விபரம். சீமேந்தினுலான நிலத்தையும், பலகைச் சுவர்களையும் தகரக் கூரையையும் கொண்ட நிரந்தரமற்ற கட்டிடங்கள் உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது விசாலம் ஏ 0, றா. 0, ப. 2 37.

துண்டு 608

காணியின் பெயர் இலக்கம் 1, (பகுதி), பொலிஸ் ஸ்டேசன் ரோட். விபரம் ஓட்டால் வேயப்பட்ட கூரையக் கொண்ட நிரந்தரமான கட்டிடம், ஒரு கற கக்கூசும், திறந்த சீமேந்தினுலான இடமும் உரிமையாளரின் பெயர் ரீ எஸ் எம் அப்பாலை மரைக்கார, புத்தளம், இவரின் உரிமையாளர்கள் பரிபாலனா ரீ எஸ் எம் ஏ மொறமெட் கசீம், புத்தளம் விசாலம் ஏ 0, றா 0, ப 3 32

துண்டு 316.

காணியின் பெயர் இலக்கம் 1, (பகுதி), பொலிஸ் ஸ்டேசன் ரோட். விபரம் நிரந்தரமான ஓட்டால் வேயப்பட்ட கற கட்டிடத்தின் பக்கங்களும், கறகுசினியும் உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது விசாலம் ஏ 0, றா. 0, ப 0 20

துண்டு 611

காணியின் பெயர் இலக்கம் 1, (பகுதி), பொலிஸ் ஸ்டேசன் ரோட். விபரம் கறகுசினி பகுதி உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியது விசாலம் ஏ 0, றா. 0, ப 0 06

மேற் குறித்த காணிக் கு உரிமையாளர்களுக்கு சகலரும் தாமத அல்லாத முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ந திகதி 9 மணிக்கு, அனூராதபுரம் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடபுறியும் அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்டாடபுறித் தொகையையும் அதற்காக கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

மேயின் மையிற்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி சீசண்ட்.

அனூராதபுரக் கச்சேரி,

1956 ம் ஆண்டு ஜனவரி 9 ந உ.

இலக்கம் LL/A 5525 J/TW/191/53.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்களான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கடைசிக் கிராமப் படம் 207 ன் அனுபந்தம் 4, கிராமம்—மாப்பொத்த பல்லேபத்தவா, குருவிறறி கோறனை, இரத்தினபுரி டிஸ்திரிக்

துண்டு 591

காணியின் பெயர் ஹெந்தக்கொட தோட்டம், விபரம் : 30 வருட நற்பா. உரிமையாளரின் பெயர் அலெகஸ் விஜேசிங்ஹா, தும்மோதரா. விசாலம் : ஏ 0, றா. 3, பே 14 4

துண்டு 592

காணியின் பெயர் ஹெந்தக்கொட தோட்டம் விபரம் : 30 வருட நற்பா உரிமையாளரின் பெயர் அலெகஸ் விஜேசிங்ஹா, தும்மோதரா. விசாலம் ஏ 1, றா 1, பே 03 7.

துண்டு 593.

காணியின் பெயர் ஹெந்தக்கொட தோட்டம், விபரம் : 30 வருட நற்பா, சிறிய ரோட். உரிமையாளரின் பெயர் அலெகஸ் விஜேசிங்ஹா, தும்மோதரா விசாலம் ஏ 6, றா 0, ப. 33 5.

துண்டு 594.

காணியின் பெயர் ஹெந்தக்கொட தோட்டம் விபரம் : 30 வருட நற்பா உரிமையாளரின் பெயர் அலெகஸ் விஜேசிங்ஹா, தும்மோதரா. விசாலம் ஏ 1, றா 3, ப. 03

துண்டு 606.

காணியின் பெயர் கல்தா வத்த விபரம் 25 வருட நற்பா, அதில் சிறிய ரோட்டின் ஒரு பகுதியுள்ளது உரிமையாளரின் பெயர் : கோடி எம் குறுப்பு, 204, மெயின் ஸ்டீட், பாணத்தறை. விசாலம் : ஏ. 0, றா 0, ப. 13 5

கடைசிக் கிராமப் படம் 54 ன் அனுபந்தம் 3, கிராமம்—கரந்தன் (பகுதி), மெத்பத்தவா, குருவிறறி கோறனை, இரத்தினபுரி டிஸ்திரிக்

துண்டு 395

காணியின் பெயர் கிரிமெற்றி எஸ் அலெக்சாண்டர் விபரம் : நெல் வயல், அதில் தற்காலிக குடிசையின் ஒரு பகுதியும், கம்பி வேலியும், சிறிய ரோட்டின் ஒரு பகுதியும் உள்ளன உரிமையாளரின் பெயர் : லியன் ஆர்ச்சிலாகே காராவில் சிஞ்ஞோ, கரந்தன், கலத்தவாவா, ஜீ எச் கலத்தவாவா, கெற்றுகொற்ற. விசாலம். ஏ. 0, றா 0, ப. 10 8.

துண்டு 396

காணியின் பெயர் அலுகோக்காவத்த. விபரம் தோட்டம், அதில் 8 வருட 3 கழஞ்சு, 15 வருட 4 தோடை, 1 பலா, 15 வருட 2 தென்னை களின் அடிமரம், 30 வருட 1 நப்பா அடி மரம், சிறிய ரோட்டின் ஒரு பகுதியும் உள்ளன உரிமையாளரின் பெயர் வியன் ஆராச்சிலாகே ஜேயிஸ் சிஞ்சோ, வியன் ஆராச்சிலாகே புகுசிமஹாதமயா, கரந்தன், கலத்துவாவா, வியன் ஆராச்சிலாகே அலி நோனா, மிறறிப்பால, கலத்துவாவா, கரந்தன், சிலரத்தின் தேரோ, பொஹோறபாலா, பரக கடுவா கரந்தன் லேகமலாகே லீலரத்தினா, கரந்தன், லேகமலாகே கருணாதாசா, கரந்தன் லேகமலாகே அலிஸ் ஜேனா, கரந்தன் லேகமலாகே வீரசேகரா, கரந்தன், கலத்துவாவா விசாலம். ஏ. 0, ஸா. 0, ப. 279

துண்டு 397.

காணியின் பெயர் அலுகோக்காவத்த. விபரம் தோட்டம், அதில் 15 வருட 4 தென்னை, 15 வருட 2 தென்னையின் அடி மரங்களும், 30 வருட 2 நப்பா மர அடிமரங்களும், சிறிய ரோட்டின் ஒரு பகுதியும் உள்ளன உரிமையாளரின் பெயர் வியன் ஆராச்சிலாகே புகுசிமஹாதமயா, வியன் ஆராச்சிலாகே ஜேயிஸ் சிஞ்சோ, கரந்தன், கலத்துவாவா விசாலம். ஏ. 0, ஸா. 0, ப. 362

துண்டு 398.

காணியின் பெயர் அலுகோக்காவத்த. விபரம் தோட்டம், நப்பா, டெனியா, சிறிய ரோட்டின் ஒரு பகுதி, அதில் 5 வருட 2 தென்னை, மரங்களும், 10 வருட 3 கழகமரங்களும், 15 வருட 4 கசுமரங்களும், 10 வருட 2 மாமரங்களும், 15 வருட 1 தென்மரமும், 5 வருட ஒரு தோட்டமரமும், 15-20 வருட 2 பலா மரங்களும், 20 வருட 19 நப்பா மரங்களும், 10 வருட ஒரு பலாமரத்தின் அடிக்கட்டையும் 20 வருட 2 பலாமரத்தினதும், 1 தென்மரத்தினதும் அடிக்கட்டைகள், 10 வருட 1 கழகமரத்தினதும் அடிக்கட்டையும் உள்ளன. உரிமையாளரின் பெயர் வியன் ஆராச்சிலாகே பொடிசிஞ்சோ, கரந்தன், கலத்துவாவா. விசாலம் ஏ. 0, ஸா. 2, ப. 034

துண்டு 399.

காணியின் பெயர் கலந்துவத்த விபரம் 25 நப்பா, சிறிய தெருவின் ஒரு பகுதி உரிமையாளரின் பெயர் கே. டி. எம். குறுப்பு, 204, மெயின் ஸ்ட்ரீட், பாணநகரை விசாலம் ஏ. 2, ஸா. 3, ப. 315

கிராமப்படம் 657 ன பிரதி 3, நாப்பாவல் கிராமம், பல்லேபத்த, குருவிற்றி கோட்டை, இரத்தினபுரி டிஸ்திரிக்

துண்டு 470.

காணியின் பெயர் கடவத்தகாவ வத்த விபரம் 40 வருட நப்பா, பீ டபிளயு டி யால கட்டப்பட்ட சிறிய ரோட்டின் ஒரு பகுதி உரிமையாளரின் பெயர் ஜே எச பீ அபேவிகிரம், நெல்லுறுவுல், அவிஸா வெலை விசாலம் ஏ. 0, ஸா. 1, ப. 077.

துண்டு 472

காணியின் பெயர் துந்தொலவத்த விபரம் தோட்டம், அதில் 30 வருட 6 தென்னை, 2-5 வருட 3 தென்னை, 10-20 வருட 17 கழஞ்சு, 10 கசு, 6 பலா, 10 வருட 1 நப்பா மரங்களும் உள்ளன. உருமையாளரின் பெயர் குருவிற்றைகமலதலாகே அபுக்காமி, நாப்பாவல்கெற்றா கெற்றா விசாலம் ஏ. 0, ஸா. 0, ப. 342

துண்டு 474.

காணியின் பெயர் கடவத்தகாவ உட்கலுவத்த விபரம் தோட்டம், அதில் 10-15 வருட 25 கழஞ்சு, 10 வருட 4 நப்பா, 5 வருட 3 கசு, 1 மா, 30 வருட 1 பலா, 1 தென்னை மரங்களும், தற்காலிக கட்டிடத்தின் ஒரு பகுதியும் உள்ளன, கட்டிடத்திற்கு உரிமை கோருபவா நாரங்கலு ஆராச்சிலாகே பீரிஸ் நனத்துங்க. உரிமையாளரின் பெயர் பாலசூரிய ஆராச்சிலாகே பிரேமரத்தினா, ஹரங்கலு ஆராச்சிலாகே பீரிஸ் நனத்துங்க, கலத்தூரி ஆராச்சிலாகே புகுசி நோனா, கலத்தூரி ஆராச்சிலாகே எமி நோனா, கலத்தூரி ஆராச்சிலாகே மிவிலிஸ் நோனா, நாப்பாவல் கமலட்டலாகே பியதாசா, நாப்பாவல் கமலட்டலாகே கருணரத்தினா, நாப்பாவல் கமலட்ட லாகே பிரேமரத்தினா அத்துக்கோறல்லலாகே டிஸ்சி நோனா, நாப்பாவல், கெற்றுகெற்ற. விசாலம் ஏ. 0, ஸா. 0, ப. 202

துண்டு 476

காணியின் பெயர் பொலகலகெற்றவில் பவலவத்த விபரம் தோட்டம், அதில் 3 வருட 3 கழகமரங்களும் உள்ளன. உரிமையாளரின் பெயர் ஹரங்கலு ஆராச்சிலாகே பீரிஸ் நனத்துங்க, நாப்பாவல், கெற்றுகெற்ற. விசாலம் ஏ. 0, ஸா. 0, ப. 010.

துண்டு 478

காணியின் பெயர் பொலகலகெற்றவில் பவலவத்த விபரம் தோட்டம், அதில் 5-15 வருட 3 கழஞ்சு, 6 வருட 4 நனா, 3 வருட 1 மா, 18 வருட 1 லுனுமிதெல்ஸ் மாங்களும் உள்ளன. உரிமையாளரின் பெயர் ஹரங்கலு ஆராச்சிலாகே பீரிஸ் நனத்துங்க, நாப்பாவல், கெற்றுகெற்ற. விசாலம் ஏ. 0, ஸா. 0, ப. 064

துண்டு 480.

காணியின் பெயர் கெலகலுவத்த விபரம் தோட்டம், அதில் 25 வருட 5 தென்னை, 4 வருட 1 தென்னை, 20 வருட 24 கழஞ்சு, 1-2 வருட 50 கழஞ்சு, 3-15 வருட 7 மா, 20-40 வருட 10 பலா, 3-10 வருட 2 கசு,

15 வருட 4 தோடை, 5-12 வருட 2 நமபுட்டான், 20 வருட 14 நப்பா, 6-8 வருட 14 நனா, தற்காலிக கட்டிடங்களின் ஒரு பகுதியும் உள்ளன ஒரு கட்டிடத்திற்கு உரிமைகோருவோர் பத்திரகே லூயிஸ் பெரோ, மறைய கட்டிடத்திற்கு உரிமை கோருவோர், பத்திரகே சைமன் பெரோ உரிமையாளரின் பெயர் கமலதகே பேமி நோனா, பத்திரகே லூயிஸ் பெரோ, பத்திரகே சைமன் பெரோ நாப்பாவல், கெற்றுகெற்ற விசாலம் ஏ. 0, ஸா. 0, ப. 284.

துண்டு 482

காணியின் பெயர் ஜோற்றத்துலேவத்த விசாலம் தோட்டம், அதில் 25-30 வருட 23 பலா, 8-15 வருட 4 மா, 5 வருட ஒரு தென்னை, 4 வருட 4 தென்னை, 30 வருட 25 நப்பா மரங்களும் உள்ளன உரிமையாளரின் பெயர் நாப்பாவல் கமலட்டலாகே லொககு மஹாதமயா, நாப்பாவல், கெற்றுகெற்ற விசாலம் ஏ. 0, ஸா. 0, ப. 293

துண்டு 484.

காணியின் பெயர் பொலகலகெற்றவில் பவலவத்த விபரம் தோட்டம், அதில் 30 வருட 1 தென்னை மரமும் 10 வருட 10 நப்பா மரங்களும் உள்ளன உரிமையாளரின் பெயர் ஹரங்கலு ஆராச்சிலாகே பீரிஸ் நனத்துங்க, நாப்பாவல், கெற்றுகெற்ற. விசாலம் ஏ. 0, ஸா. 0, ப. 170.

துண்டு 486.

காணியின் பெயர் மறுகந்தபவலவத்த விபரம் தோட்டம், அதில் 12 வருட 1 கழஞ்சு, 3 வருட 3 கழகமரங்களும் உள்ளன உரிமையாளரின் பெயர் முகுப்பு ஆராச்சிலாகே மைக்கேல் பெரோ, நாப்பாவல், கெற்றுகெற்ற. விசாலம் ஏ. 0, ப. 052.

துண்டு 488.

காணியின் பெயர் மறுகந்தபவலவத்த விபரம் தோட்டம், அதில் 30 வருட 15 கழகமரங்களும், 2-4 வருட 22 கழகமரங்களும், 15 வருட 1 ராப்பலாமரமும், 3 வருட 1 ராப்பலாமரமும், 20 வருட 1 தென்னையும், 4 வருட 1 நப்பா, 15 வருட 1 பலா, மரங்களும் நிரந்தரக் கட்டிடத்தின் ஒரு பகுதியும் உள்ளன. உரிமையாளரின் பெயர் முகுப்பு ஆராச்சிலாகே மைக்கேல் பெரோ, நாப்பாவல், கெற்றுகெற்ற. விசாலம் ஏ. 0, ஸா. 0, ப. 126

துண்டு 490

காணியின் பெயர் ஜெந்ததொல தோட்டம் விபரம் 35 வருட நப்பா, பீ டபிளயு டி யால கட்டப்பட்ட சிறிய தெருவின் ஒரு பகுதி உரிமையாளரின் பெயர் அலெகல விஜேசிங்கலு, துமமோதரா விசாலம் ஏ. 0, ஸா. 2, ப. 380

துண்டு 493

காணியின் பெயர் ஜெந்ததொலவத்த விபரம் தோட்டம், அதில் 30 வருட 18 பலா, 11 நப்பா, 10 வருட 1 மாமரங்களும் உள்ளன உரிமையாளரின் பெயர் நாப்பாவல் கமலட்டலாகே பொடியப்பஹாமி, நாப்பாவல் கமலட்டலாகே தந்தஹாமி, நாப்பாவல், கெற்றுகெற்ற விசாலம். ஏ. 0, ஸா. 0, ப. 277.

துண்டு 495

காணியின் பெயர் துந்தொலவத்த விபரம் தோட்டம், அதில் 25 வருட 1 பலா, 30 வருட 1 நப்பா மரங்களும் உள்ளன. உரிமையாளரின் பெயர் நாப்பாவல் கமலட்டலாகே பொடியப்பஹாமி, நாப்பாவல் கமலட்டலாகே தந்தஹாமி, நாப்பாவல், கெற்றுகெற்ற. விசாலம் ஏ. 0, ஸா. 0, ப. 030

துண்டு 497.

காணியின் பெயர் ஜெந்ததொலவத்த விபரம் தோட்டம் உரித்தாளரின் பெயர் அலெகல விஜேசிங்கலு, துமமோதரா விசாலம் ஏ. 0, ஸா. 0, ப. 022

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லாத முறையடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1956 ம ஆண்டு (பெபரவரி) மாசி மாதம் 28 ந திகதி முற்பகல் 10 மணிக்கு மாப்பொத்த ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் என்முன பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடு பற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட பிராங்கனையும் 1956 ம ஆண்டு (பெபரவரி) மாசி மாதம் 21 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக என்னக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

முககிய குறிப்பு—எடுத்துக்கொள்ளப்படும் காணிகளுக்கு உரிமை கோருவோர் விசாரணையின் பொழுது அக்காணியின் சகல உறுதிகளையும் என் முன்பாக காண்பிக்கவேண்டும்.

ஜே ஜே ஜீ அமிதநாயகம், டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனா.

இரத்தினபுரி கச்சேரி, 1955 ம ஜூன் (ஜனவரி) தைம் 5 ந உ.

இலக்கம் LM 5535

அடவணை

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினப் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஆரம்பப்பட இலக்கம் A 2,194 கிராமம்—கவுடுபெல்ல

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாபதியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இதனால் அறிவிக்கின்றேன்

குணம் 1.

காணியின் பெயர் பிலில்லவத்த, விபரம் 40 வருட வயதுள்ள கொக்கோ, தெனனை, பலா மரங்களுள்ள தோட்டமும், 40 வருட வயதுள்ள தெனனை தோட்டமும், உரித்தாளியின் பெயர் ஜே ர குடேரன, மாததனை, விசாலம் ஏ 2, ரூ 1, ப 37

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பி பி ஏ 824 கிராமங்கள்—கெக்கிரிக்கொட, ஹிங்குல

குணம் 2

காணியின் பெயர் பிலில்லவத்த, விபரம் 40 வருட வயதுள்ள கொக்கோ, தெனனை, பலா மரங்களுள்ள தோட்டம்; உரித்தாளியின் பெயர் ஆர் எம் என் டிரானியக், கவுடுபெல்ல, விசாலம் ஏ 1, ரூ 2, ப 30

குணம் 1.

காணியின் பெயர் ஹிரரடுகேவத்த, விபரம் தெனனற தோட்டத்தின் பகுதி (பயிரிடப்படாதது); உரித்தாளியின் பெயர் பூ எம். எல். உன், உயனவத்த, பறனகம், விசாலம் ஏ 0, ரூ 0, ப 15 1

குணம் 3

காணியின் பெயர் பிலில்லவத்த விபரம் 40 வருட வயதுள்ள கொக்கோ, தெனனை பலா மரங்களுள்ள தோட்டம், இதில் ஒரு கட்டிட கிணறும் உண்டு, உரித்தாளியின் பெயர் ஜே ர குணசேன, மாததனை, விசாலம். ஏ. 0, ரூ 2, ப 10

குணம் 2

காணியின் பெயர் போகும்புற, விபரம் நெல் வயல, உரித்தாளியின் பெயர் ஈ. எச் கசேம், உயனவத்த, விசாலம்: ஏ.0, ரூ 0, ப. 4 3

குணம் 4

காணியின் பெயர் பிலில்லவத்த; விபரம் 40 வருட வயதுள்ள கொக்கோ, தெனனை, பலா மரங்களுள்ள தோட்டம்; உரித்தாளியின் பெயர் ஆர். எம் என் டிரானியக், கவுடுபெல்ல; விசாலம் ஏ. 0, ரூ 1, ப 8 மொத்தம் ஏ 5, ரூ 0, ப 5.

குணம் 3.

காணியின் பெயர் ஹொனதெனியேகும்புற; விபரம்: நெல் வயல்; உரித்தாளியின் பெயர்: டீ அபேரெடன, இடம்பிறறிய வளவுவு, ஹிங்குல, விசாலம் ஏ 0, ரூ. 0, ப 9 2

குணம் 4.

காணியின் பெயர் வகோலேவத்த, விபரம்; 30 வருஷ தேயிலை, உரித்தாளியின் பெயர் டீ. அபேரெடன, இடம்பிறறிய வளவுவு, ஹிங்குல; விசாலம், ஏ. 0, ரூ. 0, ப. 8.7

குணம் 5

காணியின் பெயர் ஏறலப்பிறறியவத்த; விபரம் தெனனற தோட்டத்தின் பகுதி (பயிரிடப்படாதது); உரித்தாளியின் பெயர். ஈ எம் அப்துல் கரீம், ஹிங்குல, விசாலம் ஏ 0 ரூ 0, ப 20

நாளுவித அறிவித்தல்

இல IS/3454

1948 ம் ஆண்டின் முடிசூறிய காணிப் பிரமணங்களுக்கான 21 (2) ம் பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதமாக அல்லது முறைப்படி எழுத்தில அபிகாரம் அளிக்கப்பட காணியகாராழலமாக 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 13 ந் தேதி காலை 9 30 மணிக்கு மாவ னெல்ல விடுதி வீட்டில் என முன்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்க அககாணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 6 ந் திகதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வெலிக்கரை, கிராம அபிவிருத்திச் சக நம்பிக்கை பொறுப்பாளர் வெலிக்கரையைச் சேர்ந்தவர்களுமையே திருவாளர்கள் சிக்கப்பலி அகாலக் கிற்றிமல்காமி, வெதராலகே கிரிபண்ட, சிக்கப்பலி ஆராசிகே கிரிமுடியானசே என்பவர்கள், குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த அவ்வெலிக்கரையிலுள்ளதும், 448 ம் முடிவான கிராமத்திட்டப் படத்தில 24 ம் காணித்துணையாகிய முடிசூறிய காணியிலிருந்து ஏறக்குறைய ஒரு ஏக்கர் நிலத்தை, அதில் ஒரு கூட்ட மண்டபம் நிறுவவதற்குமுன்பு, குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்தவர்களான.

உ. அலுவலர், டிஸ்திரிக் அரசாட்சி ஏசண்டு

கோலாக் கச்சேரி, 1956 ம் ஆண்டு ஜனவரி 7 ந் உ.

2 இந் நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாக விருக்கிற குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளைப் பின்பிடிவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

காணி மீட்டற் சட்டம்

LA 3584.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினப் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

- (அ) காலம்: 5 வருடம்
- (ஆ) வாடகை வருடம் ரூபா 5.
- (இ) குத்தகையை பெறுபவர்கள், குத்தகை தொகையே திகதியிலிருந்து ஒருவருட்காலத்தின, குருநாகல் அரசாங்க மாகாண அதிபர் திருப்பிப்படுமடியாக, அந்நிலத்தில் ஒரு கூட்ட மண்டபத்தை நிறுவவதே வேண்டும்.
- (ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு கூட்ட மண்டபம் தாபிக்க உபயோகிக்கலாமே யன்றி வேறு ஏதற்கும் பயன்படுத்தக் கூடாது.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கத்தின அடவணையில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் பெற்றுக்கொள்ளும் எனப்பட உண்டென்றும்,

3. குத்தகையை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டி அன்றி இது வழங்கப்படும்.

(2) அந்நக காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

எல். டி.எஸ், மடுகல்ல, காணி அதிகாரிக்காக,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

கொழும்பு, 1956 ம் ஆண்டு ஜனவரி 13 ந் உ.

- (அ) நோடுகமமாக, அல்லது எழுத்தமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர மூலமாக 1956 ம் ஆண்டு பெருவரி மாதம் 20 ந் திகதி காலை 10 மணிகளுக்கு என்முன் வந்து தெரியப்படும்,
- (ஆ) அககாணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1956 ம் ஆண்டு பெருவரி மாதம் 13 ந் திகதியன்று அல்லது அதற்கு முன்னா எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும், மாததனை டிஸ்திரிக் காணி பெறும் அதிகாரி லயனல் விஜயசந்திர மடுகல்ல ஆகிய நான் மேற்கொலையி 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

எல். டி.எஸ், மடுகல்ல, டிஸ்திரிக் காணி பெறும் அதிகாரி 1955 ம் ஆண்டு டிசெம்பர் 17 ந் உ.

அனுராதபுர டிஸ்திரிக் கைநாட்டம்

அனுராதபுர டிஸ்திரிக் குறுவூபலாததாவினுள்ள கைநாட்டமலிலுள்ள ஐந்து (5) முடிசூறிய, ஒவ்வொன்றும் 25' X 40' அடி விசாலமுள்ள துண்டுகள், கடை நிலத்திற்காகப் பாலிக்கப்படுவதற்கு 1956 ம் ஆண்டு மார்ச் மாதம் 8 ந் திகதி காலை 9 மணியளவில் பரிசுக் ஏல் விற்பனையில் அதே இடத்தில் விற்கப்படும் என்று வடமத்திய மாகாண அரசாட்சி அதிபரால் இத்தால் அறிவிக்கப்படுகிறது.

2 மூன்று (3) துணைகளை பரிசீலனை செய்து விவரம் மிகுதி இரண்டு (2) துணைகளும் அனுராதபுர டிஸ்ட்ரிக்டில் வசிக்ரம் நிரந்தர வாசிக்ரம் மாதிரியே கேள்விகளுக்கு விடப்படும்

3 கேள்விகளை ஒரு குறிக்ரமம் கொண்ட தொகையிலிருந்து ஆரம்பமாகும் ஒவ்வொரு துணைகளும் குறைந்த தொகை ரூபா 10 இடங்களை கீழ்க்கண்ட கேள்விகளை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது

4 அரசாட்சி அதிபர் ஒரு கேள்வியை ஏற்றுக்கொள்ளுமுன், கேட்கும் ஆலிஸ்டை உடனடியான தன்மையையும், அவர் குத்தகையில் குறிப்பிட்ட நிபந்தனைகளைப்படி நடக்கும் தன்மைகளை உடையவரோ எனபதையும் அறிந்து தன்னைத் திருப்திப்படுத்திக்கொள்ளுவார்

5 விவகேட்பவர்கள் ஒவ்வொருவரும் தாமதமாகவோ அல்லது தம் முடைய பிரதிநிதிமூலமாகவோ குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சமூகமளிக்கவேண்டும் பிரதிநிதிகள் விவகேட்பவர்களிடமிருந்து ஒரு நியமனக் கடிதத்தைப் பரிசீலனைக்கு, விற்பனைக்கு முன் காண்பிக்கவேண்டும்

6 விவகேட்டு எடுத்தவா, அவர் கேட்ட விவகை ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அரசாட்சி அதிபருக்கு அந் விவகையும், முதல வருட வரிப் பணத்தையும் கொடுக்கவேண்டும்

7 விவகேட்டு எடுத்தவா குத்தகை எடுத்து 14 நாட்களுக்குள் குத்தகைப்படி நடக்கத் தொடங்குவார் இப்படிச் செய்யத்தவறின அரசாட்சி அதிபர் விற்பனையை ரத்துச் செய்து விவகேட்பவா கட்டிய பணம் ஏதும் இருந்தால் அதையும் பறிமுதல் செய்வார்

8 ஒவ்வொரு குத்தகையும் (மற்றைய நிபந்தனைகளும்) கீழ்க் காணப்பட்ட நிபந்தனைகளைக் கொண்டதாய் இருக்கும் —

(அ) குத்தகை 30 வருஷத்தைக் கொண்டதாய், அதை இரண்டு 30 வருஷத் தவணைகட்குப் புதுப்பிக்கக்கூடியதாய் இருக்கும்.

(ஆ) ஒரு வருடத்திற்கு வாடகை ரூபா 2 50 ஒவ்வொரு தவணைக்கும் புதுப்பிக்கப்படுமபோது மாற்றப்படக்கூடும்

(இ) குத்தகை எடுத்தவா, எடுத்து ஒரு வருடகால எல்லைக்குள் அரசாட்சி அதிபரால் அங்கீகரிக்கப்பட்ட படத்தின்படியும் அளவினபடியும் ஒரு நிரந்தரக் கட்டையைக் கட்டவேண்டும் அரசாட்சி அதிபரின முன் அங்கீகாரமின்றி ஒரு குத்தகை எடுத்தவா கட்டிடத்தைக் கட்டியோ, திருத்தியோ அல்லது அங்கே தற்காலிகமான கட்டிடங்களை போடவோ கூடாது

(ஈ) அரசாங்க அதிபரின சமமத்தை எழுத்துமூலம் எடுக்காமல் குத்தகைக்காரர் நிலத்தை கடை கட்டுவதற்கேயல்லாமல் வேறு தேவைக்குப் பாவிக்கமாட்டார்

(உ) நில அதிபரின சமமத்தினி, குத்தகை எடுத்தவா அதை கீழ் குத்தகைக்கோ, அறுதியாகவோ, ஈடாகவோ, அல்லது நன் கொடியாகவோ அல்லது தன்னுடைய நன்மையைக் கருதி தன் எண்ணப்படி செய்யவோ கூடாது

(ஊ) குத்தகை எடுப்பவா கட்டிடத்தின் வரிகளையும் மற்றைய வரிகளையும் கொடுக்கவேண்டும்

(எ) குத்தகை முடிந்த காலத்தில் அல்லது அதற்குமுன்பு நிலத்தை விடும் காலத்தில், குத்தகை எடுத்தவா நிலத்திலுள்ள கட்டிடத்தின் சாமான்களை எடுக்க தகுதியுடையவா

(ஏ) குத்தகை வாங்குபவருக்கு அவரின கட்டிடங்களுக்கு அல்லது மற்றைய சாமான்களுக்கு எவ்விதத்திலும் நஷ்டம் கொடுக்கப்பட மாட்டாது.

9 குத்தகையைப் பற்றிய விபரங்களுக்கு அரசாட்சி அதிபருக்கு மனுச் செய்க

என் பீ எம் செனவிற்தன்,
மேலதிக அரசாட்சி அதிபர்,
அரசாட்சி அதிபருக்காக

அனுராதபுரக் கச்சேரி,
1955 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாசிமீ 23 ந உ.